

Bible Society

மினித சாதி இரட்டிக்கப்படுதற்காகச் சருவலோக
தயாபரண கந்தர் அருளிச் செய்த

சத்திய வேதம் என்கிற

பழைய

வற்பாட்டின்

சாமுவேலின் முதலாம் புத்தகம்.

THE

FIRST BOOK OF SAMUEL.

Part 1
The second part of the book

PUBLISHED BY THE JAFFNA AUXILIARY BIBLE
SOCIETY.

American Mission Press, Jaffna.

1840.

Digitized by Google

வேதாகமங்களின் பெயர்.

பண்டிய ஏற்பாடு.

மோசேயின் இ. ஆகமம்	யெரேமியாவின் தீர்க்க.
யோசுவாவின் புத்தகம்	யெரேமியாவின் புலம்பல்
நிபாபாதிபதிகளின் புத்தகம்	எசேக்கியேலின் தீர்க்க
உரூத்தின் சரித்திரம்	தரிசன்ம்
க. உ. சாமுவேல்	நானியேவின் “
க. உ. இராசாக்கள்	ஒசேயாவின் “
க. உ. நானாகமம்	யோவேலின் “
எஸ்தரவின் புத்தகம்	ஆமோசின் “
நேகேமியாவின் “	ஒபதியாவின் “
எஸ்தரின் “	யோனுவின் “
யோப்புடைய சரித்திரம்	மீகாவின் “
வேத சங்கீதம்	நாகூமின் “
நீதிமொழி	ஆப்கூக்கின் “
பிரசங்கியின் புத்தகம்	செப்பனியாவின் “
சாலோமோனின் உணன்	ஆகாயின் “
தபாட்டுக்கள் [னம்]	சுகரியாவின் “
ஔசாபாவின் தீர்க்கதரிச	மலகியாவின் “

புதிய ஏற்பாடு.

மத்தேயுவின் சுவிசேஷம்	க. உ. தெசலோனிக் தே
மாற்கு “	யர்
லூக்கா “	க. உ. தீமோத்தேயு
யோவான் “	தித்து
அப்போஸ்தலர் நடபடி	பிலேமோன்
உரோமர்	எபிரேயர்
க. உ. கொரிந்தர்	இயாக்கோபு
கலாத்தியர்	க. உ. பேதுரு
எபேசர்	க. உ. க. யோவான்
பிலிப்பியர்	பூதா [ம்
கொலோச	வெளிப்படுத்திவிசேஷ

சாமுவேலின்

முதலாம் புலகம்.

க. அதிகாரம்.

சாமுவேலின் பிறப்பு.

- 1 எப்பிராயீயின் மலைத்தேசத்தில் இருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ஓராம்தாயீ ம்ணாரான ஒரு மனுஷன் இருந்தான். அவனுக்கு எல்க்காருவென்று பேர் இருந்தது. அவன் எப்பிராயீயனாகிய சூப்புக்கு ப்பிறந்த தொகுசுவின் குமாரனாகிய எலிகுவின் மகனான ஏரோகாமின் குமாரன்.
- 2 - அவனுக்கு இரண்டு பெண்சாதிகள் இருந்தார்கள். ஒருத்தி பேர் அன்னாள், மற்றவள் பேர் பெனின்னாள். பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள். அன்னாளுக்கோ பிள்ளைகள் இல்லை.
- 3 அந்த மனுஷன் சிலோவிலே சேனைகளுடைய யெகோவாவைப் பணிந்துகொ

ச சாமுவேல் ச. புஸ்தகம்.

ள்ளவும் அவருக்குப் பலியிடவும் வருஷந்
தோறும் தன்பட்டணத்தில்திருந்துபோ
ய் ஏறுவான். அங்கே யெகோவாவுடைய ஆ
சாரியர்களாகிய ஒப்பினியும் பினெகாகும் ஏ
ற ஏலியின் இரண்டு குமாரர் இருந்தார்க
ள். — அங்கே எல்க்காளுபலியிடும் நாளில் 4
அவன் தன் பெண்சாதியாகிய பெணின்
னாளுக்கும் அவளுடைய எல்லாக் குமா
ருக்குங் குமாரத்திகளுக்கும் பங்குக
ளைக் கொடுத்தது, — அன்னாளுக்கே 5
ஒரு நவல் பங்கைக் கொடுப்பான். ஏனெ
னில் அன்னாளைச் சினைகித்துக் கொண்
டிருந்தான். ஆளுலும் யெகோவா அவள்
கருப்பத்தை அடைத்திருந்தார். — யெ 6
கோவா அவள் கருப்பத்தை அடைத்த
படியினாலே, அவளுடைய சக்களத்தி அ
வளை மிகவும் மனமடிவாக்குவாள். — அவ 7
ள் யெகோவாவுடைய வீட்டிற்குப் போ
ய் ஏறுஞ் சமயத்திலே வருஷந் தோறும்
அந்தப் பிரகாசமாய்ச் செய்வாள். ஆகை
யால் இவள் அவளை மனமடிவாக்குவாள்.
அப்போது அவள் அழுதுகொண்டு பு
சியாதிருப்பாள். — அவள் புருஷனாகிய எ 8

- வீக்காளு அவளுடனே, அன்னாளே! ஏன் அழுகிறாய்? ஏன் புசிப்பாதிருக்கிறாய்? ஏன் மண்ண்சலிப்பாய் இருக்கிறாய்? பத்தக குமாரரைப் பார்க்க நான் உனக்கு நலமாய் இருக்கவில்லையோவென்றான்.—அப்போது அன்னாள் சீவோவிலே புசித்தக குடித்திறகு எழுந்திருந்தாள். ஆசாரிய னாகிய ஏல்போ. யெகோவாவுடைய தேவாலயத்தின் வாசல் நிலையண்டையிலே ஒரு ஆசனத்தின் மேல் உருக்கார்ந்திருந்தான்.
- 10 அவள் போய் மணத்தூக்கமாய் யெகோவாவை நோக்கி விண்ணப்பம்பண்ணி, அமலே அழுது, - ஒரு பொருத்தனை பண்ணிச் சொன்னதாவது, சேனைகளுடைய யெகோவாவே! தேவரீர் உமதடியாளின் சிறுமையைப் பார்க்கவே பார்த்து, உமதடியாளை மறவாமல் என்னை நினைத்து, உமதடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால் நான் அவனை அவன் உயிரோடிருக்குஞ் சகல நாளும் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பேன். அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவ

ச சாமுவேல் ச. புஸ்தகம்.

ள்ளவும் அவருக்குப் பலியிடவும் வருஷந்
தோறும் தன்பட்டணத்தில்திருந்துபோ
ய் ஏறுவான். அங்கே யெகோவாவுடைய ஆ
சாரியர்களாகிய ஒப்பினியும் பினெகாகும் ஏ
ற ஏலியின் இரண்டு குமாரர் இருந்தார்க
ள். — அங்கே எல்க்காளு பலியிடும் நாளில் 4
அவன் தன் பெண்சாதியாகிய பெனின்
னாளுக்கும் அவளுடைய எல்லாக் குமா
ருக்குங் குமாரத்திகளுக்கும் பங்குக
ளைக் கொடுத்தது, — அன்னாளுக்கே 5
ஒரு நவல் பங்கைக் கொடுப்பான். ஏனெ
னில் அன்னாளைச் சினைகித்துக்கொண்
டிருந்தான். ஆளுலும் யெகோவா அவள்
கருப்பத்தை அடைத்திருந்தார். — யெ 6
கோவா அவள் கருப்பத்தை அடைத்த
படியினாலே, அவளுடைய சக்களத்தி அ
வளை மிகவும் மனமடிவாக்குவாள். — அவ 7
ள் யெகோவாவுடைய லீட்டிற்குப் போ
ய் ஏறுஞ் சமயத்திலே வருஷந் தோறும்
அந்தப் பிரகாசமாய்ச் செய்வாள். ஆகை
யால் இவள் அவளை மனமடிவாக்குவாள்.
அப்போது அவள் அழுதுகொண்டு பு
சியாதிருப்பாள். — அவள் புருஷனாகிய எ 8

- வீக்கானு அவளுடனே, அன்னாளே! ஏன் அழுகிறாய்? ஏன் புசிப்பாதிருக்கிறாய்? ஏன் மண்ண்சலிப்பாய் இருக்கிறாய்? பத்துக்குமாரசைப் பார்க்க நான் உனக்கு நலமாய் இருக்கவில்லையோவென்றான்.—அப்போது அன்னாள் சீவோவிலே புசித்துக் குடித்திறகு எழுந்திருந்தாள். ஆசாரியனாகிய ஏல்யோசு யெகோவாவுடைய தேவாலயத்தின் வாசல் நிலையண்டையிலே ஒரு ஆசனத்தின் மேல் உருக்கார்ந்திருந்தான்.
- 10 அவள் போய் மனத்துக்கமாய் யெகோவாவை நோக்கி விண்ணப்பம்பண்ணி, அழுவே அழுது, - ஒரு பொருத்தனை பண்ணிச் சொன்னதாவது, சேனைகளுடைய யெகோவாவே! தேவரீர் உமதடியாளின் சிறுமையைப் பார்க்கவே பார்த்து, உமதடியாரை மறவாமல் என்னை நினைத்து, உமதடியானுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால் நான் அவனை அவன் உயிரோடிருக்குஞ் சகல நாளும் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பேன். அவன் தலையின்மேல் சவரகன் கத்திப்படுவ

சா முயேல் க. புஸ்தகம்.

தில்லையென்றாள்.—அவள் யெகோவாவு 12
க்கு முன்பாக அநேக நேரம் விண்ணப்
பம்பண்ணுகிற பொழுது, ஏவி அவள்
வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான்.
—ஏனென்றால் அன்னாள் தன் இருதய 13
த்திலே பேசினாள். அவளுடைய உதடு
கள் மாத்திரம் அசைந்தன. அவள் சத்த
மோ கேட்கப்பட்டதில்லை. ஆகையால்
அவள் வெறித்திருக்கிறாளென்று ஏவி
நினைத்து,—அவளுடனே, எந்தமட்டும் 14
வெறித்திருப்பாய்? உன் வெறி உன்னை வி
ட்டு நீங்கட்டுமென்றான்.—அன்னாளோ 15
பிரத்தியுத்தாரமாகச் சொன்னதாவது,
அப்படி இல்லை ஏன் ஆண்டவனே!
நான் மனக்கிலேசமுள்ள பெண்சாதி,
நான் திராட்சப்பழ இரசமாகிலும் இலா
கிரியுள்ள பாணமென்கிலுங் சூடித்ததி
ல்லை. நான் யெகோவாவுக்கு முன்பா
க ஏன் இருதயத்தை ஊற்றிப்போட்டே
ன்.—உமதடியாகப் பேலியாளின் மக 16
ளாக எண்ணுகிறுப்பீராக. ஏனென்றால் எ
ண்ணுடைய பெரிய விசாரத்தினாலும் ம
னஸ்தாபத்தினாலும் இந்நேரம் மட்டாக

ப் பேசிக்கொண்டிருந்தேனென்றான்.—

- 17 அப்போது ஏலி பிரத்தியுத்தாரமாக, நீ சமாதானத்துடனே போ. நீ இஸ்ரவேலின் தேவனைக் கேட்ட உன் விண்ணப்பத்தை அவர் உனக்குக் கட்டினாயிடுவாரென்றான்.— அப்போது அவள், உமதடியானுக்கு உம்முடைய கண்களிலே தயவு கிடைக்கக் கடவதென்றான். பிறகு அந்தப் பெண்சாதி தன் வழியே போய்ச் சாட்பிட்டு அப்புறந் துக்கமுகமாய் இராதிருந்தாள்.
- 19 அவர்கள் காலமே எழுந்திருந்து யெகோவாகவப் பணித்துக்கொண்டு, திரும்பிப்போய், இராமாவில் இருக்கிற தங்கள் வீட்டுக்கு வந்தார்கள். எல்க்காநாதன் பெண்சாதியாகிய அன்னாளை அறிந்த போது,
- 20 யெசோவா அவளை நினைத்தார்.— சில நாட்கள் சென்ற பின்பு அன்னாள் கருப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சாமுவேலென்று பேரிட்டான். ஏனெனில் யெகோவாவிடத்தில் அவனைக் கேட்டேனென்றான்.— எல்க்காநாதன் அறிந்த புருஷன் யெகோவாவுக்கு வருஷாந்தரஞ் செலு

அ சாமுவேல் க. புஸ்தகம்.

தும் பலியையுந் தன் பொருத்தணைய
யுந் செலுத்துகிறதற்குத் தன் வீட்டார்
அணைவரோடுங் கூட ஏறிப்போகிறபொ
ழுதோ, — அன்றாள் கூடப் போகவில் 22
லை. என்னென்ற பிள்ளை முலைமறந்த பி
றகு அவன் யெகோவாவின் சன்னதியி
லே காணப்படவும், அங்கே ஏன்றைக்கு
ம் இருக்கவும், நான் அவனைக் கொண்டு
போய் விடுவேனென்று தன் புருஷனுக்
குச் சொன்னாள்.—அப்போது அவள் பு 23
ருஷினாகிய எல்க்காளு அவளுடனே, நீ உ
னக்குச் சம்மதியானபடி செய்து அவனை
முலைமறக்கப்பண்ணுமட்டும் இரு. யெ
கோவா தம்முடைய வார்த்தையை மாத்
திரம் நிறைவேற்றுவாராகவென்றான். அ
ப்படியே அந்தப் பெண்ணாதி தன் பிள்
ளையைப் பால் மறக்கப் பண்ணுமட்டும்
அதற்கு முலைகொடுத்தாள்.

அவள் அவனைப் பால் மறக்கப் பண் 24
ணின பின்பு மூன்று காளை எருதுகளை
யும் ஒரு மரக்கால் மாலையும் ஒரு துரு
த்தி திராட்சப்பழ இரசத்தையும் அவ
னையுங்கூட்டிக்கொண்டு போய்ச்சீலோ

- வில் இருக்கிற யெகோவாவுடைய வீட்
 மிக்ரூ வந்தாள். பிள்ளை இன்னங் குழந்தை
 25 யாய் இருந்தது.—அவர்கள் ஒரு காளை எ
 ருதைப்பலியிட்டிப் பிள்ளையை ஏவி அண்
 டைக்குக்கொண்டு வந்து விட்டார்கள்.—
- 26 அவள் சொன்னதாவது, என் ஆண்டவ
 னே! யெகோவாவை நோக்கி விண்ணப்
 பம்பண்ண இங்கே உம்மண்டையிலே
 நின்ற பெண்ணாதி நான்தானேயென்று
 என் ஆண்டவனாகிய உம்முடைய ஆத்து
 மத்தின் சீவனைக்கொண்டு சொல்லுகிறே
 27 ன்.— இந்த ஆண்பிள்ளையைக் கட்டளை
 யிட விண்ணப்பம்பண்ணினேன். நான்
 யெகோவாவைக் கேட்ட என் விண்ணப்
 பத்தை அவர் எனக்குக் கட்டளையிட்டார்.
- 28 —ஆகையால் அவன் யெகோவாவுக்கென்
 றுகேட்கப்பட்டபடியினாலே அவனை அ
 வன் உயிரோடிருக்குந் சகல நானும் யெ
 கோவாவுக்கே ஒப்புக்கொடுக்கிறேனெ
 ண்றாள். அவர்கள் அங்கே யெகோவாவை
 ப்பணிந்துகொண்டார்கள்.

உ. அதிகாரம்.

அன்னாள் யெகோவாவுக்குச் செலுத்தின இஸ
தோத்திரம்.

அப்போது அன்னாள் செபம்பண்ணி 1
ச் சொன்னதாவது, ஏன் இருதயம் யெ
கோவாவுக்குள் களிகூர்ந்து, என்னுடைய
ய கொம்பு யெகோவாவுக்குள் உயர்ந்தி
ருக்கின்றது. ஏன் பகைஞரின் பேரிலே
வாய் விரிவாயிற்று. ஏனெனில் உம்முடைய
ய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகி
றேன்.—யெகோவாவைப் போலே பரி 2
சுத்தவான் இல்லை. ஏனெனில் உம்மையல்
லாமல் வேறொருவர் இல்லை. எங்கள் தே
வனைப்போலொத்த கன்மலை இல்லை.—
பெருமையும் மேட்டிமையுமான அநே 3
கம் பேச்சைப் பேசாதேயுங்கள். கடி
னமான பேச்சு உங்கள் வாயில் இருந்து
புறப்பட வேண்டாம். ஏனென்றால் யெ
கோவா மகா அறிவுள்ள தேவன், அவர்
செய்கைகள் நிதார்த்தம் அல்லவே!—ப 4
லவான்களின் வில் உடைந்தது. தள்ளா
டினவர்களோ பலத்தினாலே இடைகட்

- 5 டப்பட்டார்கள்.-அப்பத்தால் திருத்தியாய் இருந்தவர்கள் கூலிவேலை செய்கிறார்கள். பசியாய் இருந்தவர்களோ இனி அப்படிக்கொத்தவர்கள் அல்ல. மலடியானவள் தானே ஏழு பெற்றாள். அநேகம் பிள்ளைகளைப் பெற்றவளோ பலட்சயப்பட்டாள்.—யெகோவா கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவரும் பாதாளத்தில் இறங்கவும் அதில் இருந்து ஏறவும் பண்ணுகிறவருமாய் இருக்கிறார்.-யெகோவா ஏழைபாக்குகிறவரும் ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவரும் தாழ்த்துகிறவரும் உயர்த்துகிறவருமாய் இருக்கிறார்.-பிரபுக்களோடே உளுக்காரப்பண்ணவுங் கனமுள்ள ஆசனத்தைச் சுதந்தரிக்கப்பண்ணவும் அவர் எளிமையானவனைத் தூளில் இருந்தெடுத்தி, தரித்திரனைக் குப்பையில் இருந்து உயர்ப்பண்ணுகிறார். ஏனென்றாற் பூமியின் அஸ் திவாரங்கள் யெகோவாவுடையவைகள். அவைகள்மேலேபூச்சக்கரத்தைவைத்தார்.-தம்முடைய சன்மார்க்கரின் கால்களைக் காப்பார். ஆகாதவர்களோ இருளிலே அமைந்திருக்கப் பண்ணப்படுவார்கள். ஏ

யுட சாமுவேல் க. புஸ்தகம்.

னென்றழி பலத்தினாலே ஒருவனும் மே
ற்கொள்ளக் கூடாது.—யெகோவாவோ 10
டே வழக்காடுகிறவர்கள் தொருக்கப்படு
வார்கள். வானத்தில் இருந்து அவர்கள்மே
லே குமுறுவார். யெகோவா பூமியின் க
டையாந்தரங்களை நியாயந்தீர்த்துத் தாம்
வைத்த இராசாவுக்குப் பலன் கொடுத்த
த் தாம் அபிஷேகம்பண்ணினவரின் கொ
ம்பை உயரப்பண்ணுவாரென்றான். —பி 11
ன்பு எல்க்கானா இராமாவில் இருக்கிற த
ன் வீட்டுக்குப் போனான். அந்தப் பிள்ளை
யோ ஆசாரியனாகிய எலிக்கு முன்பா
க யெகோவாவைச் சேவித்துக்கொண்
டிருந்தது.

எலி தன் குமாரருக்குக் கொடுத்த இன்காரம்.

ஆனாலும் எலியின் குமாரர் பேலியரளி 12
ன் பிள்ளைகளாய் இருந்தார்கள். அவர்கள்
யெகோவாவை அறிந்ததில்லை.—அந்த ஆ 13
சாரியர்கள் சனத்தை நடப்பித்த வயன
ம் என்னவென்றால், எவனாகிலும் பா
தொரு பலியைச் செலுத்துகிற பொழு
து, இறைச்சி வேக, ஆசாரியனுடைய

- வேலைக்காரன் முன்று கூருள்ள ஒரு ஆ
 புதத்தைத் தன் கையிலே பிடித்து வந்
 14 து,—அதினாலே கொப்பரையிலே அல்
 லது பாணியிலே அல்லது சருவத்திலே
 அல்லது சட்டியிலே குத்துவான். அந்த
 ஆபுதத்தில் வருகிறதை எல்லாம் ஆசா
 ரியன் வாங்கிக்கொள்வான். அப்படி அங்
 கே சீலோவிலே வருகிற இஸ்ரவேலருக்
 15 கு எல்லாஞ் செய்தார்கள்.—கொழுப்பை
 க் கொளுத்தாததற்கு முன்னும் ஆசாரிய
 னுடைய வேலைக்காரன் வந்து, பலியிடு
 கிற மனுஷிக்குடே ஆசாரியனுக்குப்
 பொரிக்கத்தக்கதாக இறைச்சி கொடு. ஏ
 னென்றும் பச்சை இறைச்சியேயல்லா
 மல் ஆகினதை உன் கையிலே வாங்குகி
 16 றதில்லையென்பான்.— அந்த மனுஷின்
 இவனுடனே, இன்று செய்ய வேண்டிய
 படி முதற் கொழுப்பைக் கொளுத்திப்
 ப்போடட்டும். பிறகு உன் மன விரு
 ப்பத்தின்படி எடுத்துக்கொள்ளென்று
 சொன்னாலும், இவன் அப்படி அல்ல இ
 ப்போததானே கொடு, இல்லாவிட்டாற்
 பலபந்தமாய் எடுத்துக்கொள்வேணென்

யிச சாமுவேல் க. புஸ்தகம்.

பான்.—ஆனதுசொண்டு அந்த வாலிபரி 17
ன் பாவம் யெகோவாவின் சன்னிதிக்கு மு
ன்பாக மிகுதியும் பெரியதாய் இருந்தது.
ஏனெனில் மனுஷர் யெகோவாவின் கா
ண்க்கையை அசட்டைபண்ணினார்கள்.

சாமுவேலோ சண்ட நூற்சால்வை த 18
ரித்த பிள்ளையாண்டாடாய் யெகோவா
வுக்கு முன்பாகச் சேவித்திருந்தான்.—
அவனுடைய தாய் வருஷிந்தோறுஞ் செ 19
லுத்தும் பலியைச் செலுத்துதற்காக
கத் தன் புருஷினைடுங்கூடவந்து ஏறு
கிற போதெல்லாம் அவனுக்கு ஒரு சின்
னச் சட்டையைத் தைத்துக்கொண்டு வ
ருவாள்.—ஏலி எல்க்காளுவையும் அவன் 20
பெண்சாதியையும் ஆசீர்வதித்து இந்த
இஸ்திரி யெகோவாவைக் கேட்ட விண்
ண்ப்பத்திற்காக யெகோவா உனக்கு அ
வளாலே சந்தானங் கட்டளை இடுவாராக
வென்றான். அவர்கள் திரும்பத் தங்கள்
தானத்திற்குப் போய்விட்டார்கள்.—அ 21
ப்படியே யெகோவா அன்றனை விசாரி
த்தார். அவள் கருப்பந்தரித்து மூன்று
குமாரரையும் இரண்டு குமாரத்திகளையு

ம் பெற்றாள். ஆறாவும் சாமுவேலென்ற
பிள்ளையாண்டான் யெகோவாவுக்கு மு
ன்பாக வளர்ந்தான்.

- 22 ஏலியோ மெத்தக் கிழவனாய் இருந்தா
ன். அவன் தன்னுடைய குமாரர் இஸ்ர
வேலுக்கெல்லாருள் செட்கிறதெல்லாவற்
றையும் அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின்
வாசலிற்குத் திரட்சியாய் வருகிற ஸ்திரி
களோடே சயனிக்கிறதையுங் கேட்டு,--
- 23 அவர்களோடே சொன்னதாவது, நீங்கள்
இப்படிக்கொத்த காரியங்களைச் செய்கி
றதென்ன? ஏனென்றால் நான் இந்த எல்லா
ச்சனத்தின் வாயிலும் உங்கள் பொல்லா
த அக்கிரமங்களைக் கேட்கிறேன்.-என் கு
மாரரே! வேண்டாம். ஏனென்றால் நான்
கேட்கிற இந்தக் கிர்த்தி நல்லதல்ல. யெ
கோவாவுடையசனம் மீறி நடக்கிறதற்குக்
25 காரணமாய் இருக்கிறீர்கள்.- மனுஷினுக்
கு விரோதமாக மனுஷின் பாவஞ் செய்
தால் நியாயாதீபங்கள் அதைத் தீர்ப்பார்க
ள். ஒருத்தன் யெகோவாவுக்கு விரோதமா
ய்ப் பாவஞ் செய்தானேயாகில், அவனுக்
காக விண்ணப்பஞ் செய்யத் தக்கவன் ஆ

யிச சாமுவேல் க. புஸ்தகம்.

பான்.—ஆனதுசொண்டு அந்த வாலிபரி 17
ன்பாவம் யெகோவாவின் சன்னிதிக்கு மு
ன்பாக மிகுதியும் பெரியதாய் இருந்தது.
ஏனெனில் மனுஷர் யெகோவாவின் கா
ணிக்கையை அசட்டைபண்ணினார்கள்.

சாமுவேலோ சணல் நூற்சால்வை த 18
ரித்த பிள்ளையரண்டாராய் யெகோவா
வுக்கு முன்பாகச் சேவித்திருந்தான்.—
அவனுடைய தாய் வருஷிந்தோறுஞ் செ 19
லுத்தும் பலியைச் செலுத்துதற்காக
கத் தன் புருஷினைடுங்கூடவந்து ஏறு
கிற போதெல்லாம் அவனுக்கு ஒரு சின்
னச் சட்டையைத் தைத்துக்கொண்டு வ
ருவாள்.—ஏலி எல்க்காளுவையும் அவன் 20
பெண்ணாதியையும் ஆசீர்வதித்து இந்த
இஸ்திரி யெகோவாவைக் கேட்ட விண்
ண்ப்பத்திற்காக யெகோவா உனக்கு அ
வளாலே சந்தானங் கட்டளை இடுவாராக
வென்றான். அவர்கள் திரும்பத் தங்கள்
தானத்திற்குப் போய்விட்டார்கள்.—அ 21
ப்படியே யெகோவா அன்றனை விசாரி
த்தார். அவள் கருப்பந்தரித்து மூன்று
குமாரரையும் இரண்டு குமாரத்திகளையு

ம் பெற்றாள். ஆறாவும் சாமுவேலென்ற
பிள்ளையாண்டான் யெகோவாவுக்கு மு
ன்பாக வளர்ந்தான்.

- 22 ஏலியோ மெத்தக் கிழவனாய் இருந்தா
ன். அவன் தன்னுடைய குமாரர் இஸ்ர
வேலுக்கெல்லாந் செட்கிறதெல்லாவற்
றையும் அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின்
வாசலிற்குத் திரட்சியாய் வருகிற ஸ்திரி
களோடே சயனிக்கிறதையுங் கேட்டு,—
- 23 அவர்களோடே சொன்னதாவது, நீங்கள்
இப்படிக்கொத்த காரியங்களைச் செய்கி
றதென்ன? ஏனென்றால் நான் இந்த எல்லா
ச் சனத்தின் வாயிலும் உங்கள் பொல்லா
த அக்கிரமங்களைக் கேட்கிறேன்.—என் கு
மாரரே! வேண்டாம். ஏனென்றால் நான்
கேட்கிற இந்தக் கிர்த்தி நல்லதல்ல. யெ
கோவாவுடையசனம் மீறி நடக்கிறதற்குக்
25 காரணமாய் இருக்கிறீர்கள்.— மனுஷினுக்
கு விரோதமாக மனுஷின் பாவஞ் செய்
தால் நியாயாதீபங்கள் அதைத் தீர்ப்பார்
கள். ஒருத்தன் யெகோவாவுக்கு விரோதமா
ய்ப் பாவஞ் செய்தானேயாகில், அவனுக்
காக விண்ணப்பஞ் செய்யத் தக்கவன் ஆ

யது சாமுவேல் க. புத்தகம்.

ரென்றான். ஆளுமும் அவர்கள் தங்கள் தகட்பன் சொற்கேளாமற் போனார்கள். அதேதென்றால் அவர்களைக் கொண்டு போட யெகோவா சித்தமாய் இருந்தார். —சாமுவேல் என்ற பிள்ளையாண்டா 26 லே உள்ளந்தேறி யெகோவாவுக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்தான்.

ஒரு தீர்க்கதரிசியிலே ஏவி கடிந்து கொள்ளப் பட்டது.

தேவனுடைய மனுஷின் ஒருவன் ஏவி 27 அண்டைக்கு வந்தது, அவனோடு சொன்னதாவது, யெகோவா உரைக்கிறதென்னவெனில், உன் பிதாவின் வீட்டார் எனிப்துதலே பார்வோனின் வீட்டில் இருக்க, நாம் நம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தி, — நம்முடைய பலிபீடத்தின் 28 மேலே பலியடுகிறதற்குந், தூபங் காட்டுகிறதற்கும் நமக்கு முன்பாக ஆசாரியச் சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிறதற்கும், இஸ்ரவேற்கேர்த்திரங்களில் எல்லாம் அவனை நமக்கு ஆசாரியனாகத் தெரிந்துகொண்டு, உன் பிதா

- வின் வீட்டாருக்கும், இஸ்ரவேல் புத்திர
 ருடைய தகன பலிகளை எல்லாங் கொடு
 29 த்ததில்லையோ?— வாசஸ்தலத்திலே செ
 லுத்த நாம் கற்பித்த நமது பலிகையுமீ
 நமது காணிக்கையையும் நீங்கள் உலதப்
 பானேன்? நம்முடைய சனமாகிய இஸ்
 ரவேலின் காணிக்கைகளில் எல்லாம் பிர
 தான மாணதிரால் உங்களைக் கொளுக்க
 ப் பண்ணும்படிக்கு நீ நம்மைப் பார்
 க்கிலும் உன் குமாரரை எண்ணுவானே
 30 னென்கிறார்.— ஆகையால் இஸ்ரவேலின்
 தேவனாகிய யெகோவா சொல்லுகிறதா
 வது, உன் வீட்டாரும் உன் பிதாவின் வீ
 ட்டாரும் என்றைக்கும் நம்முடைய ச
 ண்னிதியிலே நடந்துகொள்வார்களென்
 று நாம் சொல்லவேசொல்லியிருந்தாலு
 ம், இப்போதும் அது நமக்குத் தூர
 மாய் இருப்பதாக. ஏனென்றால் நம்மை
 க் கனமபண்ணுகிறவர்களைக் கனம் ப
 ண்ணுவோம். ஆனாலும் நம்மை அசட்
 டைபண்ணுகிறவர்கள் கனவீனமாவார்க
 ளென்று யெகோவா சொல்லுகிறார்.—
 31 இதோ உன் வீட்டில் ஒரு கிழவனும் இ

ய௮ சாமுவேல் க. புஸ்தகம்.

ராதபடிக்கு உன் புயத்தையும் உன் பி
தாவுடைய வீட்டாரின் புயத்தையும் நா
ம் தறித்துப்போடும் நாட்கள் வரும்.—
இஸ்ரவேலுக்குச் செய்யப்படுஞ் சகல ந 32
ன்மைக்குப் பதிலாக வாசஸ்தலத்திலே
நெருக்குதலைக் காண்பாய். என்றைக்கும்
உன் வீட்டில் ஒரு கிழவனும் இருப்பதில்
லை.—நம்முடைய பலிபீடத்தைச் சேவிக் 33
கநாம் உன் சந்ததியில் நிர்மூலமாக்காத
வர்களோ உன் கண்களைப் பூத்துப்போக
ப்பண்ணவும் உன் ஆத்துமத்தை வேத
னைப்படுத்தவும் வைக்கப்படுவார்கள். உ
ன்வீட்டாரின் திரள் எல்லாம் புருஷரா
ன போது சாவார்கள்.—ஒபீனிய பினை 34
காசென்ற உன்னுடைய இரண்டு குமார
ரின் மேல் வருகின்றது. அதற்கு உனக்
கு அடையாளமாய் இருக்கும். அவர்கள்
இருவரும் ஒரே நாளிலே சாவார்கள்.—
ஆனாலும் நம்முடைய இருதயத்திற்கும் 35
நம்முடைய ஆத்துமத்திற்கும் ஏற்றபடி
செய்யப்போகிற உண்மையான ஒரு ஆ
சாரியனை நமக்கு எழுப்பப்பண்ணி, அவ
னுக்கு நிசமான வீட்டைக் கட்டுவோம்.

அவன் நம்மால் அபிஷேகம் பண்ணப்ப
 ட்டவனுக்கு முன்பாகச் சகல நானும் ந
 36 டந்துகொள்வான்.— சம்பவிப்பதெதெ
 ன்றால் உன் வீட்டாரில் மீதியாய் இருப்ப
 வனெல்லாம் அவனை ஒரு வெள்ளிப்பண
 த்தையும் ஒரு அப்பத் துணுக்கையயுங்
 சேட்கிறதற்குவணங்கி, நான் கொஞ்சம்
 அப்பஞ் சாப்பிட எண்ண யாதொரு ஆ
 சாரிய ஊழியத்திற்குச் , சேர்த்துக்கொ
 ள்ளுமென்பார்களென்று சொன்னாரென்
 றான்.

௩. அதிகாரம்.

சாமுவேலுக்கு யெகோவாவால் உண்டான தரி
 சனம்.

- 1 சாமுவேல் என்ற பிள்ளையாண்டான் ஏ
 லிக்கு முன்பாக இருந்து யெகோவாவைச்
 சேவித்துக்கொண்டிருந்தான். அந்நாட்
 களிலே யெகோவாவுடைய வசனம் அபூ
 ருவமாய் இருந்தது. வெளியரங்கமான த
 2 ரிசனம் இருந்ததில்லை.— ஒரு நாளிலே சம்
 பவித்ததென்றால் வலி தன்னுடைய

உய சாமுவேல் க. புஸ்தகம்.

நானத்திலே படுத்திக்கொண்டிருந்தான். அவன் பார்க்கக் கூடாதபடிக்கு அவனுடைய கண்கள் அப்போது இருள் அடையத் துவக்கிற்று. - தேவனுடைய பெ 3
ட்டி இருக்கிற யெகோவாவுடைய தேவாலயத்திலே தேவனுடைய விளக்கு அவிக்கப்படுகிறதற்கு முன்னே சாமுவேலும் படுத்திக்கொண்டிருந்தான். - அப்போ 4
து யெகோவா சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன், இதோ இங்கே இருக்கிறேனென்று சொல்லி, - ஏலி அண்டைக்கு 5
கு ஓடி, இதோ இங்கே இருக்கிறேன். எனென்றால் என்னைக் கூப்பிட்டீரெயென்றான். அவனோ, நான் கூப்பிட்டதில்லை. திரும்பிப் போய் படுத்திக்கொள்ளென்றான். அவன் போய்ப் படுத்திக்கொண்டான். - மறுபடியும் யெகோவா 6
சாமுவேலையென்று கூப்பிட்டார். அப்போது சாமுவேல் எழுந்திருந்து ஏலி அண்டைக்குப் போய், இதோ இருக்கிறேன். எனெனில் என்னைக் கூப்பிட்டீரெயென்றான். ஆனாலும் அவன் என் மகனே! நான உன்னைக் கூப்பிட்டதில்லை. தி

- 7 ரூம்பிப் போய்ப் படுத்துக்கொள்ளென்
 ரான்.- சாமுவேலே யெகோவாவை இ
 ண்ணம் அறிந்ததில்லை ஏனெனில் யெகோ
 8 வாவுகடைய வார்த்தை அவனுக்கின்னம் வெ
 ளிப்பட்டதில்லை.- யெகோவா மறுபடியு
 ம் மூன்றாம் விசை, சாமுவேலே யென்று
 கூப்பிட்டார் அவன் எழுந்திருந்து ஏவி அ
 ண்டைக்குப் போய், இந்நோ இருக்கிறே
 ன். ஏனென்றால் என்னைக் கூப்பிட்டீரோ
 9 யென்றான். அப்போது யெகோவா பிள்
 ண்டாண்டாணக் கூப்பிடுகிறான் என்று ஏவி
 அறிந்து,- சாமுவேலுடனே, நீ போய்ப்ப
 10 டுத்துக்கொள். உன்னைக் கூப்பிடுகிறது
 ண்டானால் அப்போது நீ, யெகோவாவே,
 சொல்லும். ஏனென்றால் உமதடியான்
 கேட்கிறானென்று சொல்லுவாயாக வெ
 ண்றான். சாமுவேல் போய்த தன்னுடைய
 11 தானத்திலே படுத்துக்கொண்டான்.- அ
 ப்போது யெகோவா வந்து நின்று முன்
 போலே சாமுவேலே! சாமுவேலே! எ
 ன்று கூப்பிட்டார். அப்போது சாமுவே
 ல், சொல்லும், ஏனென்றால் உமதடியான்
 கேட்கிறானென்றான்.—யெகோவா சாமு

வேலுடனே சொன்னதாவது இதோநா
 ம் இஸ்ரவேலில் ஒரு சாரியத்தைச் செய்
 வோம். அதைக் கேட்கிறவனுக்கெல்லா
 ம் அவனுடைய இரண்டு காதுகளுந் தொ
 னிக்கும்.—நாம் ஏலியின் வீட்டிற்கு வி 12
 ரோதமாசுச் சொன்ன யாவையும் ஏலியி
 ன் மேல் அந்நாளிலே எழுப்பப்பண்ணத்
 துவக்கவும் நிறைவேற்றவும் போகிறோ
 ம்.—ஏனென்றால் அவன் குமாரர் தங்களை 13
 ச் சிக்கப்படத்தக்கவர்களாக்குகிறதை
 அவன் அறிந்தும், அவர்களை உறுக்காம
 ற் போன அக்கிரமத்தின் நிமித்தம் நாம்
 அவன் வீட்டுக்கு என்றென்றைக்கும் நி
 யாயஞ் செய்வோமென்கிறதை அவனுக்
 கு அறிவித்தோமே.—அதின் நிமித்தம் ஏலி 14
 வீட்டாரின் அக்கிரமம் என்றைக்கும் பவி
 யினாலானும் காணிக்கையினாலானும்
 நிவர்த்தியாவதில்லையென்று ஏலியின் வீட்
 டைக் குறித்து ஆணையிட்டோமென்றார்.
 சாமுவேல் விடியற்காலமட்டும் பழித் 15
 திருந்து, யெகோவாவுடைய வீட்டின் கத
 வுகளைத் திறந்தான். ஆனாலும் சாமுவேல்
 ஏலிக்கு அந்தத் தரிசனத்தை அறிவிக்கப்

- 16 பயந்தான்.— ஏலியோ என் மகனாகிய சாமுவேலே! என்று சாமுவேலேக் கூப்பிட்டான். ஓவன், இதோ இங்கே இருக்கிறேனென்றான்.— அப்போது அவன், உன்மேலே அவர் சொன்ன வார்த்தை என்ன! எனக்கு அதை மறையாக. அவர் உன்மேலே சொன்ன சகல வார்த்தையிலும் யாதொன்றை எனக்கு மறையாகாது, தேவன் உனக்கு இப்படியும் அப்படியும் செய்வாராகவென்றான்.
- 18 — அப்போது சாமுவேல் அவனுக்கு மறையாமல் அந்த வார்த்தைகளை எல்லாம் அவனுக்கு அறிவித்தான். அதற்கு அவர் யெகோவானே, அவர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராகவென்றான்.— சாமுவேல் வளர்ந்து வந்தான். யெகோவா அவனுடனே இருந்தார். அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழ விட்டதுமில்லை— சாமுவேல் நிசமாய் யெகோவாவுடைய தீர்க்கதரிசியானவனென்று தான் உரைத்து வக்கிப்பேர்சேபாமட்டும் இருந்த இஸ்ரவேல் சனம் எல்லாம்

உத சாமுவேல் க. புஸ்தகம்.

அறிந்தது. - பெகோவா அப்புறஞ் சீலோ 21
விலே தரிசனங்கொடுத்தார். ஏனென்றால்
பெகோவா சீலோவிலே தம்முடையவா
ரீத்தையினுலே சாமுவேலுக்கு வெளியா
னார்.

ச. அதிகாரம்

ஏவிக்கும் அவன் சந்திக்கும் வந்த அழிவு.

சாமுவேலின் வாரீத்தை இஸ்ரவேலு 1
கீகெல்லாம் வந்து சம்பவித்தது. இஸ்
ரவேல் பெலிஸ்தருக்கு எதிராக யுத்தத்தி
ற்குப் புறப்பட்டு, ஏபேன் ஏசேர்கிட்டப்
பாளயம் இறங்கினார். பெலிஸ்தரோ
ஆப்பேக்கிலே பாளயம் இறங்கியிருந்தார்
கள். — பெலிஸ்தர் இஸ்ரவேலுக்கு எதி 2
ராகப் படைபெய்தது வருகிற போது,
யுத்தம் விஸ்தாரமாகி, இஸ்ரவேற் சன
ம் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தத
து. யூவர்கள் போர்க்களமாகிய வெளி
யிலே ஏறக்குறைய நாலாயிரம் பேரை
வெட்டிப்போட்டார்கள். — சனந் திரும் 3
பப் பாளயத்திலே வந்த போது, இஸ்ர
வேலின் மூப்பானு போர்கள், இன்று பெ

- கோவா பெலிஸ்தருக்கு முன்பாக நம்
மை முறிய அடித்ததென்ன? சீலோவில்
இருக்கிற யெசோவாவுடைய உடம்படிக்கை
கையில் பெட்டியை வாங்கிக்கொண்டு வ
ருவோம். அது நம்மை நம்முடைய ப
கைளரின் கைக்கு விலக்கி இரட்சிக்க ந
ம்முடைய நடுவிலே வரக்கூடவதென்றா
4 கள்.—அப்படியே சேருபீன்களின் பேரி
லே வாசமாய் இருக்கிற சேனைகளுடைய
யெசோவாவின் உடம்படிக்கைப் பெட்டி
யை எடுத்தாவா, சனஞ் சீலோவுக்குச் செ
ய்தி அனுப்பிற்று. அங்கே ஏலியின் இர
ண்டு குமாரராகிய ஓட்னியுஸ் பிளேகாச
ம் தேவனுடைய உடம்படிக்கையில்
பெட்டி அண்டையில் இருந்தார்கள் —
5 யெசோவாவுடைய உடம்படிக்கையில்
பெட்டி பானயத்திலே வருகிற போது,
இஸ்ரவேல் சனம் எல்லாம் மகா ஆர்ப்ப
யரிப்பாய்ப் பூமி அதிரத்தக்கணையசய்
6 ச் சத்தமிட்டது.—அவர்கள் ஆர்ப்பரி
க்கிற சத்தத்தைப் பெலிஸ்தர் கேட்ட
போது, எய்ரோயருடைய பானயத்தில்
இந்த மகா ஆர்ப்பரிப்பின் சத்தமேதெ

ன்று சொல்லியெகோவாவின் பெட்டிப்
பாளயத்தில் வந்ததென்று அறிந்துகொ
ண்டார்கள்.—தேவன் பாளயத்தில் வந் 7
தாரென்று சொல்லப்பட்டபடியினாலே
பெலிஸ்தர் பயந்த, நமக்கு ஐயோ! ஏ
னென்றால் முன்னாலே இப்படி இருந்ததி
ல்லை.—நமக்கு ஐயோ! அந்த மகத்துவ 8
மான தேவர்களின் கைக்கு நம்மைத் த
ப்புவிப்பவர் ஆர். எனிப்த்தியரைச் சகல
விதவாதையாலும் வனாந்தரம் மட்டாக அ
டித்த தேவர்கள் அவர்கள்தானே.—பெலி 9
ஸ்தரே! உங்களைத் திடப்படுத்திக்கொண்
டு புருஷராய் இருங்கள். எபிரேயர் உங்க
ளுக்கு ஊழியஞ்செய்தது போலே நீங்க
ள் அவர்களுக்கு ஊழியஞ்செய்யாதபடி
க்குப் புருஷராய் இருந்து யுத்தம்பண்ணு
ங்களென்று சொல்லிக்கொண்டார்கள்.
—அப்போது பெலிஸ்தர் யுத்தம்பண் 10
ணிஞர்கள். இஸ்ரவேலரோ முறிந்து,
அவரவர் தங்கள் கூடாரங்களுக்கோடி
ப்போனார்கள். மகாப் பெரிய சங்கரர
மாகி, இஸ்ரவேலிலே முப்பதினாயிரங்
காலரட்கள் விழுந்தார்கள்.— தேவனு 11

டைய பெட்டி பிடிக்கப்பட்டது. ஏலியின் இரண்டு சூமாரராகிய ஒப்பினியும் பிணைகாசுஞ் செத்தார்கள்.

- 12 பென்யமின் கோத்திர மனுஷின் ஒருவன் படையில் இருந்து ஒடிப்போய்த் தன் வஸ்திரங்களைக் கீழித்துத் தன் தலையின் மேலே புழுதியை வாரிப்போட்டுக் கொண்டவராய் அந்தாளிலே தானே சிலோவுக்கு வந்தான்.—அவன் வருகையிற், இதோ ஏலி ஒரு ஆசனத்தின் மேல் வழிப்புறத்தை நோக்கி உருக்காரீந்துகொண்டிருந்தான். ஏனென்றால் தேவனுடைய பெட்டிக்காக அவன் இருதயந் தத்தளிப்பாய் இருந்தது. ஊரிலே செய்தியை அறிவிக்க அந்த மனுஷின் வந்த போது பட்டணம் எங்கும் அலறுகை உண்டாயிற்று.—அலறுகிற அந்தச் சத்தத்தை ஏலி கேட்ட போது, அந்த அமளியின் இரைச்சல் என்னவென்றான். அப்போது அந்த மனுஷின் தீவிரித்து வந்து ஏலிக்கு அறிவித்தான்.—ஏலியோ தொண்ணூற்றொட்டு வயதுள்ளவராய் இருந்தான். அவன் பார்க்கக் கூடாதபடிக்கு அ

உஅ சாஸ்திரவேல் க. புஸ்தகம்.

வன் கண்கள் கம்மலாய் இருந்தன.- அந்த 16
மனுஷின் ஏவியுடனே, படையில் இருந்து
வந்தவன் நான்தானே. இன்று நான் ப
டையில் இருந்து ஒடிவந்தேனென்றான். அ
ப்போது அவன் என் மகனே! நடந்தவரு
த்தமானம் என்னவென்று கேட்டான்.-
செய்துகொண்டிவந்தவன் பிரத்தியுத்தா 17
ரமாக இஸ்ரவேற் சனம் பெவிஸ்தருக்கு
முன்பாக முறிந்தோடிச் சனத்திலே பெ
ரிய சங்காரமுமாயிற்று. உம்முடைய இ
ரண்டு குமாரராகிய ஒப்பியும் பினேகா
கம் மரித்தார்கள். தேவனுடைய பெட்
டியோ பிடிக்கப்பட்டீப்போயிற்றென்றா
ன்.—அவன் தேவனுடைய பெட்டியி 18
ன் பேச்சை எடுக்கிற பொழுது, ஏவி
ஆசனத்தில் இருந்து கதவின் பக்கமாய்
மல்லாக்கவிழுந்து, அவன் பிடரி முறிந்து
போனதினாலே செத்துப்போனான். எ
னென்றால் அவன் கிழவனுந் தூவித்தவ
னுமாய் இருந்தான். அவன் நாற்பது வ
ருஷமாய் இஸ்ரவேலை தியாயம் விசாரி
த்திருந்தான்.—அவன் மருமகளாகிய பி 19
னேகாசின் பெண்சாதிபோ கிறை கருப்

- பனியாய் இருந்தாள். அவள் தேவனுடைய பெட்டி பிடிக்கப்பட்ட செய்தியையுந், தன் மாமனாருந்தன் புருஷினுஞ் செத்துப் போனதையுந் கேட்கிற போது சூனிந்துகொண்டு பெற்றாள். ஏனெனினும் அவள் பெறுகிற வருத்தம் அ
- 20 வளுக்கு வந்தது.-அவள் சாகப் போகிற நேரத்திலே அவள் அண்டையிலே நிிற்கிற ஸ்திரிகள், நீ பயப்படாதே ஏனென்றும், ஆண்பிள்ளையைப் பெற்றாயென்று அவனோடே சொன்னார்கள். ஆனாலும் அவள் அதற்குப் பிரத்தியுத்தாரஞ் சொல்லாமலும் அதின்மேலே மன
- 21 துவையாமலும், — அந்த ஆண்பிள்ளைக்கு இக்கப்பேசுதென்று பேசிட்டு தேவனுடைய பெட்டி பிடிக்கப்பட்டுத் தன் மாமனாருந் தன் புருஷினுஞ் செத்துப் போனபடியினாலே மகிமை இஸ்ரவேலை விட்டு விலகிப்போயிற்றென்றும்,
- 22 —தேவனுடைய பெட்டி பிடிக்கப்பட்டுப் போனபடியினாலே மகிமை இஸ்ரவேலை விட்டு விலகிப்போயிற்றென்றஞ் சொன்னாள்.

௫. அதிகாரம்.

உடம்படிக்கையின் பெட்டியைப் பெலிஸ்தர் தங்கள் தேசத்திலே கொண்டபோனது.

பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியை 1
 ப்பிடித்து, அதை ஏபேன் எசேரில் இருந்
 து அஸ்தோத்திரீகுக் கொண்டிபோனார்ச
 ள்.—பெலிஸ்தர் தேவனுடைய பெட்டி 2
 யைப் பிடித்துத் தாகோனின் வீட்டிலே
 கொண்டிவந்து தாகோன் அண்டையிலே
 வைத்தார்கள்.—அஸ்தோத்தூரார் மறு 3
 நாட்காலமே எழுந்திருந்து வந்தபோது
 இதோ, தாகோனென்ற விக்கிரகம் யெ
 கோவாவுடைய பெட்டிக்கு முன்பாக
 முகங் குப்புறத் தரையிலே விழுந்து கி
 டந்தது. அப்போது அவர்கள் தாகோ
 னை எடுத்தி அதை அதின் தானத்திலே
 திரும்ப நிறுத்தினார்கள்.—அவர்கள் ம 4
 று நாட்காலமே எழுந்திருந்து வந்த
 போது இதோ, தாகோன் யெகோ
 வாவுடைய பெட்டிக்கு முன்பாக மு
 கங் குப்புறத் தரையிலே விழுந்து கிட

- ந்ததுமல்லாமல் தாகோனின் தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற் படியின் மேலே வெட்டப்பட்டுக் கிடந்தன. உடல் மாத்திரம் தாகோனிலே மீதியாய் இருந்தது.— ஆனதுகொண்டு இந்நாள் வரைக்குந் தாகோனின் பூசாரிகளுந் தாகோனின் வீட்டுக்குட்பிரவேசிக்கிற ஒருவரும் அஸ்தோத்தில் இருக்கிற தாகோனுடைய வாசற்படியை மீதியாதிருக்கிறார்கள்.— ஆனாலும் யெகோவாவுடைய கை அஸ்தோத்தாரின் மேல் அவர்களைப் பாழாக்கும் படிக்குப் பாரமாயிருந்தது. அவர் அஸ்தோத்தின் மனுஷராகிய அவர்களுடும் அதின் எல்லைகளுக்குள் இருக்கிறவர்களுடும் மூல விபாதியினால் வாதித்தார்.
- 7 இப்படி ஆயிற்றென்கிறதை அஸ்தோத்தின் மனுஷர் கண்டபோது, இஸ்ரவேலுடைய தேவனின் பெட்டி நம்மிடத்தில் இருக்கப் போகாது, ஏனெனில் அவருடைய கை நம்முடைய மேலும் நம்முடைய தேவனாகிய தாகோனின் மேலும் கடினமாய் இருக்கின்றதென்று சொ

வீ, - பெலிஸ்தரின் அதிபதிகளை எல்லா 8
 ம் அழைத்து அனுப்பித் தங்கள் அண்டை
 யிலே கூட்டிக்கொண்டு, இஸ்ரவேலுடை
 ய தேவனின் பெட்டிக்கு நாஞ் செய்ய
 ய வேண்டியதென்னவென்றார்கள். அ
 வர்கள் அதைக் காத்தபட்டணம் மட்டுஞ்
 சுற்றி எழுத்துக்கொண்டுபோக வேண்
 டுமென்றார்கள். அப்படியே இஸ்ரவே
 லுடைய தேவனின் பெட்டியைச் சுற்றி
 எழுத்துக்கொண்டு போனார்கள். — அ 9
 தைச் சுற்றி எழுத்துக்கொண்டுபோ
 ன பிறகு யெசோவாவுடைய கை அந்த
 ப் பட்டணத்தின் மேலே மகா பெரிய
 மும்மூரமாக வந்து, சிறியவர்களைத் து
 வக்கிப் பெரியவர்கள் மட்டும் இருக்கி
 ற அந்தப் பட்டணத்தின் மனுஷருக்குள்
 மூல வாதைகளை உண்டாக்கி அவர்களை
 அடித்தார்.

ஆகையால் தேவனுடைய பெட்டியை 10
 ஏக்குரோனுக்கு அனுப்பினார்கள். அ
 து ஏக்குரோனுக்கு வருகிற போது ஏக்
 குரோன் ஊரார் கூப்பிட்டிக்கொண்டு,
 என்னையும் என்னுடைய சனத்தையும்

- கொன்றுபோட இஸ்ரவேலுடைய தேவனின் பெட்டியைச் சுற்றி எடுத்து என் அண்டைக்குக் கொண்டு வந்தார்கள்
- 11 கொண்டு சொல்லி,—பெலிஸ்தரின் அதிபதிகளை எல்லாம் அழைத்து அனுப்பிக் கூட்டி, இஸ்ரவேலுடைய தேவன் என்னையும் என்னுடைய சனத்தையுங் கொன்றுபோடாதபடிக்கு அவருடைய பெட்டியை அதன் தானத்திற்குத் திரும்ப அனுப்புங்கொன்றார்கள். ஏனென்றால் அந்தப் பட்டணமெங்குஞ் சாவு மும்முரமாகித் தேவனுடைய கை அங்கே ம
- 12 கா பாரமாய் இருந்தது.—செத்துப் போகாதிருந்த மனுஷர் மூலவாதைகளால் வாடிக்கப்பட்டதினால் அந்தப் பட்டணத்தின் கூக்குரல் வான பரியந்தம் ஏறிற்று.

சு. அதிகாரம்.

உடம்படிக்கையின் பெட்டியைப் பெலிஸ்தர் திரும்ப இஸ்ரவேல் தேசத்திற்கு அனுப்பினது.

- 1 யெகோவாவுடைய பெட்டி பெலிஸ்த

ரின் சீமையில் ஏழு மாதம் இருந்த போ
 து,— பெலிஸ்தர் பூசாரிகளையுஞ் சா 2
 ஸ்திரஞ் சொல்லுகிறவர்களையும் அழை
 ப்பித்து யெகோவாவுடைய பெட்டிக்
 கு நாஞ் செய்ய வேண்டியதென்ன? அ
 தை நாங்கள் என்னமாய் அதின் தானத்தி
 ற்கு அனுப்ப வேண்டுமென்று எங்களுக்
 கு அறிவிப்புகளென்றார்கள்.— இவர்கள் 3
 சொன்னது, இஸ்ரவேலுடைய தேவனி
 ன் பெட்டியை நீங்கள் அனுப்பினால்
 அதை வெறுமையாய் அனுப்பாமற் குற்
 றம்போக்குங் காணிக்கையை அதற்குச்
 செலுத்தவே செலுத்துவீர்களாக. அப்
 போது நீங்கள் குணமாகிற துமல்லாமல்
 அவருடைய கை உங்களை விடாதிருந்த
 முகாந்தரம் ஏதென்று உங்களுக்குத் தெ
 ரியவருமென்றார்கள்.— அப்போது அ 4
 வர்கள் குற்றம்போக்க நாங்கள் அதற்
 குச் செலுத்த வேண்டியதென்னவென்
 று கேட்டதற்கு இவர்கள் சொன்னதாவ
 து, பெலிஸ்தருடைய அதிபதிகளின் இ
 லக்கத்துக்குச் சரியாக மூல வியாதியின்
 சாயலான ஐந்து பொற் கருபங்களும்

பொன்னுண ஐந்து எலிகளுந்தானே. எ
 னெனில் உங்கள் எல்லாருக்கும் உங்கள்
 அன்புதிசுளுக்கும் ஏசுமான வாழையாய்
 5 இருக்கின்றது.—ஆகையால் உங்கள் மூ
 லவியாதியின் சாயலான சுருபங்களையுந்,
 தேசத்தைக் கெடுத்துப்போட்ட உங்க
 ள் எலிகளின் சாயலான சுருபங்களையும்
 நீங்கள் உண்டுபண்ணி இஸ்ரவேலின் தே
 வனுக்கு மகிமையைச் செலுத்துங்கள்.
 அப்போது ஒருவேளை உங்கள் மேலும்
 உங்கள் தேவர்கள் மேலும் உங்கள் தே
 சத்தின் மேலும் இருக்கிற அவருடைய
 6 கை உங்களை விட்டு இலகுவாம்.—எகிப்த்தி
 யரும் பார்வோனுந் தங்கள் இருதயத்தை
 க்கடினமாக்கினது போலே நீங்கள் உங்க
 ள் இருதயத்தைக் கடினப்படுத்துவானே
 ன்? இவர்களை அவர் தீங்காய் நடப்பித்த
 பிறகு, அவர்களை இவர்கள் அனுப்பிவிட்
 7 டதும் அவர்கள் போனதும் இல்லையோ?
 —இப்போதும் நீங்கள் ஒரு புது வண்
 டினைச் செப்பனிட்டு நுகத்தடி பிணையா
 திருக்கிற இரண்டு கறவைப்பசுக்களைப் பி
 டித்து அவைகளை வண்டிலிலே கட்டி, அ

சின் சாமுவேல் ச. புஸ்தகம்.

வைகளின் கண்டுக்குட்டிகளை அவைகளு
 க்குப் பின்னாசப்போகாதபடிக்கு வீட்டி
 வே கொண்டுவிந்து வைத்து, —பின்பு 8
 யெசேவாவுடைய பெட்டியை எடுத்து
 அதை வண்டிலின் மேல் வைத்து, நீங்க
 ள்குற்றம்போக்க அவளுக்குச் செலுத்
 துமி பொன் உருப்படிகளை அதின் பக்கத்
 தில் ஒரு சின்னப் பெட்டியிலே போட்
 டி, அதைப் போக விடுங்கள்.—அப்போ 9
 து பாருங்கள், அது தன் எவ்வக்குப்
 போகிற வழியிலே பெத்சேமேசுக்கேறி
 ப்போனால், இந்தப் பெரிய தீங்கை நம
 க்குச் செய்தவர் அவர்தாமே, போகாதி
 ருந்தால், அவருடைய கை நம்மைத் தொ
 டாமல் அது தற்செய்லாய் நமக்கு வந்
 ததென்று அறிந்துகொள்வோமென்றாக
 ள்.—அந்த மனுஷர் அப்படிச் செய்து இ. 10
 ரண்டு கறவைப்பசுக்களைப் பிடித்து, அ
 வைகளை வண்டிலிலே கட்டி, அவைகள்
 ன் கண்டுக்குட்டிகளை வீட்டிலே அடைத்
 து, —யெசேவாவுடைய பெட்டியை 11
 ிப் பெண்ணை கைகளுந் தங்கள் மூல வி
 ஷதியின சாயன்ன சுருபங்களும்துருக்கி

- 12 று சின்னப் பெட்டியையும் அந்த வண்
 12 று சின்னமேல் வைத்தார்கள்.— அப்போ
 து அந்தப் பசுக்கள் பெத்தேமேசுக்கு
 ப் போகிற வழியிலே செவ்வையாய்ப்
 போய், உல்து இடதுபக்கமாய் விலகா
 மல் நடப்பான ஒசை வழியிலே கூப்பிட்
 சிக்கொண்டு நடந்தன. பெலிஸ்தரின் அ
 இப்பதிகள் பெத்தேமேசு எல்லமட்டும்
 அவைகளின் பிறகாலே போனார்கள்.—
- 13 பெத்தேமேசின் மனுஷர் பள்ளத்தாக்கி
 கிலே கோதும்பை அதுப்பறுத்துக்கொ
 ண்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் கண்
 களை ஏறெடுக்கும் போது, பெட்டியை
 க்கு கண்டு அதைப் பார்க்கிறதினாலே சந்
 14 தோஷிப்பட்டார்கள்.— அந்த வண்டில்
 பெத்தேமேசுராஜ்ய யோசுவாவின் வ
 யல்வெளிக்கு வந்த போது அங்கே சின்ற
 து. அங்கே ஒரு பெரிய கல்லு இருந்தது.
 அப்போது வண்டின் மகங்களைப் பிள்
 றீது, பசுக்களை யெகோவாவுக்குச் சரு
 15 வரங்கத் தகணபலியாக்கினார்கள்.—இலே
 வியர் யெகோவாவுடைய பெட்டியையு
 ம் அதோடிருந்த பொன் உருப்படிசு

௩௮ சாமுவேல் க. புஸ்தகம்.

ளுள்ள சின்னப் பெட்டியையும் இறக்கி, அந்தப் பெரிய கல்வின்மேல் வைத்துக் கொண்டிருந்தார்கள். பெத்சேமேசின் மனுஷரோ அந்நாளிலே யெகோவாவுக்குச் சருவாங்கத் தகனங்களையும் பலிகளையுஞ் செலுத்தினார்கள்.— பெவிஸ்தரு 16
டைய ஐந்து அதிபதிகள் இவைகளைக் கண்ட பின்பு அந்நாளிலே எக்குரோனுக்குத் திரும்பிப்போனார்கள்.— பெவிஸ் 17
தர் குற்றம் போக்கிறதற்காக யெகோவாவுக்குச் செலுத்தின மூல வியாதியின் சாயலான பொற்கூடுபங்களாவன, அஸ்தேரத்திற்காக ஒன்று, காசாவுக்காக ஒன்று, அஸ்கலோனுக்காக ஒன்று, காத்துக்காக ஒன்று எக்குரோனுக்காக ஒன்று.—பொன்னான எலிகளோ அரணை 18
பட்டணங்களைத் துவக்கி நாட்டுப்புறத்தாரின் கிராமங்கள் மட்டுக்கும் யெகோவாவுடைய பெட்டியை வைத்துவிட்ட பெரிய கல்இருக்கிற ஆபேல் மட்டுக்கும் ஐந்து அதிபதிகளின் கீழ் இருக்கிற பெவிஸ்தருடைய சகல ஊர்களின் இலக்கத்திற்குச் சரியாய் இருந்தன. அந்தக் கல் இந்

- நாள்வரைக்கும் பெத்சேமேசுரானுகிய யோசுவாவின் வயல்வெளியில் இருக்கின்
- 19 றது.—ஆனாலும் பெத்சேமேசின் மனுஷர் யெகோவாவுடைய பெட்டியைப் பார்த்தபடியினாலே யெகோவா அவர்களிற் சிலரையுஞ், சனத்திலே ஐம்பதின் ஐயிரத்தெழுபது பேரையும் அடித்தார். அப்போது யெகோவா சனத்தைப் பெரிய சங்காரமாக அடித்ததின் நிமித்த
- 20 ன் சனந்துக்கித்துக்கொண்டிருந்து, -இந்தப் பரிசுத்தமானதேவனுகிய யெகோவாவுக்கு முன்பாக நிற்கத்தக்கவன் ஆர்? பெட்டிநம்மிடத்தில் இருந்து ஆரண்டைக்குப்போய் ஏறலாமென்று பெத்சேமேசின்
- 21 மனுஷர் சொல்லி, —கீரியாத்யாரியின் குடிகளுக்குத் தானுபதிகளை அனுப்பிப் பெலிஸ்தர் யெகோவாவுடைய பெட்டியைத்திரும்ப அனுப்பினார்கள். நீங்கள் இறங்கிவந்து அதை உங்கள் அண்டைக்கு எடுத்துக்கொண்டு போங்கென்று சொல்லி அனுப்பினார்கள்.

சு. அதிகாரம்.

சாமுவேல் சியாயாதிபதியின் உத்தியோகத்
தை நடப்பித்தவாணம்.

அப்படியே கீரியாத்தாரியின் மனுவின் 1
ரிவந்து, யெகோவாவாயுடைய பெட்டியை
எடுத்தது, மேட்டிண்மேல் இருக்கிற அபின
தாயின் வீட்டிலே கொண்டுவந்து வைத்
து, யெகோவாவாயுடைய பெட்டியைக் கா
க்கும்படிக்கு அவன் சூமராகுகிய ஏலே
யாசாணாய் பரிசுத்தம் புண்ணியர்கள்,
— பெட்டியானது கீரியாத்தாரியிலே 2
வைக்கப்பட்ட நாள் முதற்கொண்டு அ
நேக நாட் சென்றுடேயிற்று. இருப
து வருஷம் அங்கே தானே இருந்தது.
ஆனாலும் இஸ்ரவேல் வீட்டார் எல்லா
ரும் யெகோவாவைத் தேடிப் புலம்பிக்
கொண்டிருந்தார்கள். — அப்போது சா 3
முவேல் இஸ்ரவேல் வீட்டாரோடெ
ல்லாந் சொன்னதாவது, நீங்கள் உங்கன்
முழு இருதயத்தாலும் யெகோவா அண்
டைக்குத் திருப்புகிறவர்களானால், அன்
னிய தேவர்களுக்கும் அஸ்தரோத்தையும்

உங்கள் தழுவில் இருந்து விலக்கி, உங்கள் இருதயத்தை யெகோவாவுக்கு நேராக்கி, அவரொருவருக்கு ஆராதனை செய்யுங்கள். அப்போது உங்களைப் பெலிஸ்தருடைய கைக்கு நீங்கலாக் கி விடுவாரென்றான்.—

- 4 அப்போது இஸ்ரவேல் புத்திரர் பாகால் களையும் அஸ்தரோத்தையும் விலக்கிப் போட்டு யெகோவா ஒருவருக்கு ஆராதனை செய்தார்கள்.—
- 5 பின்பு சாமுவேல் தான் உங்களுக்காக யெகோவாவை மன்றமும் படிக்கு, இஸ்ரவேலை எல்லாம் மிஸ்பாவிலே கூட்டுகின்றான்.—
- 6 அப்போது அவர்கள் மிஸ்பாவிலே கூடிக்கொண்டு தண்ணீர் மொண்டு, யெகோவாவுக்கு முன்பாக ஊற்றிப்போட்டு, அந்நாளிலே உபவாசம்பண்ணி யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோமென்று அங்கே சொன்னார்கள். அப்படியே மிஸ்பாவிலே சாமுவேல் இஸ்ரவேல் புத்திரரை நியாயம் விசாரித்துக் கொண்டிருந்தான்.

- 7 இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவிலே கூடி ஊற்றத்தைப் பெலிஸ்தர் கேட்ட போ

சுஉ சாமுவேல் க. புஸ்தகம்.

தோ, பெலிஸ்தரின் அதிபதிகள் இஸ்ரவேலுக்கு விரோதமாக ஏறிவந்தார்கள். அதை இஸ்ரவேல் புத்திரர் கேட்டுப் பெலிஸ்தருக்கு முன்பாகப் பயப்பட்டு,— சாமுவேலுடனே நம்முடைய தேவனாகிய யெகோவா எங்களைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கும்படிக்கு எங்களுக்காக அவரை நோக்கிக் கூப்பிடுகிறது ஒயாதிருமென்றார்கள் - அப்போது சாமுவேல் பால் குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதை யெகோவாவுக்குச் சருவாங்கத் தகனமாகப் பவியட்டி. இஸ்ரவேலுக்காக யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டான். யெகோவா அவனுக்கு மறுமொழியும் அருளிச்செய்தார்.— அதேதென்ற சாமுவேல் சருவாங்கத் தகன பவியைச் செலுத்துகையில், பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் புத்தம்பண்ணச் சேர்ந்தார்கள். அப்போது யெகோவா மகாபெரிய இடிமுழக்கங்களைப் பெலிஸ்தர்மேல் அந்நாளிலே முழங்கப்பண்ணி அவர்களைக் கலங்கடிக்கிறதுலே. அவர்கள் இ

- ஸ்ரவேலுக்கு முன்பாகப் பட்டுவிழுநீர்
- 11 தாரர்கள்.-அப்போது இஸ்ரவேல் மனுஷர் மிஸ்பாவில் இருந்து பெலிஸ்தரைப் பின்னொடர்ந்து போய்ப் பெத்காரீம்பள்ளத்தாக்குமட்டும் அவர்களை முறியடித்தாரர்கள்.— ஆனதுகொண்டு சாமுவேல் ஒரு கல்லை எடுத்தது, மிஸ்பாவுக்குள் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இவ்விடமட்டும் யெகோவா எங்களுக்கு ஒத்தாசைபண்ணினாரென்று சொல்லி, அதற்கு ஏ
- 13 பேன் ஏசேரென்று பேரிட்டான்.—இந்தப்பிரகாரமாகப் பெலிஸ்தர் அப்புறம் இஸ்ரவேலின் எல்லையிலே வராதபடிக்குத் தாழ்த்தப்பட்டார்கள். ஏனென்ற சாமுவேல் இருந்த நாள் எல்லாம் யெகோவாவுடைய கை பெலிஸ்தருக்கு எதிராய்
- 14 இருந்தது.-பெலிஸ்தர் இஸ்ரவேல்கையிலே பிடித்திருந்த எக்குரோனைத் துவக்கிக் கர்த்தமட்டுமுள்ள பட்டணங்களும் இஸ்ரவேலுக்குத் திரும்ப வந்தன. அவைகளையும் அவைகளின் எல்லைகளையும் இஸ்ரவேலர் பெலிஸ்தர் கையில் இராதபடிக்கு விடுவித்துக்கொண்டார்கள். இஸ்ர

சீச சாமுவேல் க. புஸ்தகம்.

வேலுக்கும் ஏமோரியருக்குச் சமாதா
னம் உண்டாயிருந்தது.

சாமுவேலோ உயிரோடிருந்த நாள் 15
எல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்
தான். — அவன் வருஷத்திற்கு வருஷம் 16
புறப்பட்டுப் பெத்தேலையும், கில்கலை
யும், மிஸ்பாவையுள் சுற்றிப் போய்,
அவ்விடங்களில் எல்லாம் இஸ்ரவேலை நி
யாயம் விசாரித்த பிறகு, — அவன் இரா 17
மாவுக்குத் திரும்பி வருவான், வனெனில்
அங்கே அவனுடைய வீதி இருந்தது. அ
ங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்தது,
அங்கே பெகோவாவுக்கு ஒரு பீடத்தை
கீசட்டினான்.

அ. அதிகாரம்.

இஸ்ரவேல் சனம் தங்களுக்கு ஒரு இராசா வே
ண்டுமென்று கேட்டது.

சாமுவேல் முடிர்ந்த வயதாகிற் பொ 1
ழுது, தன் குமாரரை இஸ்ரவேலின்
பேரிலே நியாயாதிபதிகளாக வைத்தான்.
— அவனுடைய மூத்த குமாரனுக்கு 2
யோவேலென்று பெரும் இனையவனுக்

- கு அப்பாடுவென்று பேருடம் இருந்தது. அவர்கள் பெர்செபாலிலே நியாயத்திபுதிச
- 3 ளாய் இருந்தார்கள். ஆளுடம் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாட்டிப் பெருநாளாகக் குச் சாய்ந்து புரிதானடி வரங்கி நியாயத்தைக் கெடவைவாக்கினார்கள்.
- 4 அப்போது இஸ்ரேலிலே முட்டியர் எல்லாருங் கூடிக்கொண்டி, இராபாலிலே
- 5 சாமுவேல் அண்டைக்குவந்து, அவனுடனே, இஸ்ரேல், நீர் முதிர்ந்த வயதுள்ளவரானீர். உம்முடைய குமாரமேர கம்பூடைபு வழிகளில் நடக்கிறதில்லை. இப்போதுஞ் சகல சாதிசனஞ்சும் இருக்கிறபடியே, ஏங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு ஒரு இராசாவை எங்களுக்கு வைக்க
- 6 பெறன் ஞர்கள். — ஆளுடம் ஏங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு ஏங்களுக்கு ஒரு இராசாவைக் கொடுப்பென்று அவர்கள் சென்றன வார்த்தை சாமுவேலுக்கு ஆகாததாய்க் கண்டது. ஆகையறற் சாமுவேல் பெருகாவாளை நோக்கி விண்ணப்பம்பண்ணினான். — அப்போது பெருகாவை
- 7

சன் சாமுவேல் க. புஸ்தகம்.

சாமுவேலோடே சொன்னதாவது, சனம் உண்டோடே சொன்னபடி எல்லாம் அவர்கள் சொல்லைக் கேள், ஏனெனில் அவர்கள் உன்னைத் தள்ளாமல், நாம் அவர்களை அரசாளாதபடிக்கு நம்மைத்தான் தள்ளினார்கள்.—நாம் அவர்களை எகிப்தில் இருந்து ஏறப்பண்ணின நாள் துவக்கி இந்நாள்மட்டும், அவர்கள் நம்மை விட்டு, வேறே தேவர்களைச் சேவித்து வந்த தங்கள் எல்லாக் கிரிகையகளின்படியுஞ் செய்தது போலே அவர்கள் உனக்குஞ் செய்கிறார்கள்.— இப்போதும் அவர்கள் சொல்லைக் கேள். ஆனாலும் அவர்களை அரசாளும் இராசாவின் நியாயத்தை அவர்களுக்குத் திடச் சாட்சியாய் அறிவியென்றார்.

அப்போது சாமுவேல் தன்னை ஒரு இராசாவைக் கேட்ட சனத்தோடே யெகோவாவுடைய வார்த்தைகளை எல்லாஞ் சொல்லி உரைத்ததாவது,—உங்களை அரசாளும் இராசாவின் நியாயம் என்னவென்றால், தன் இரதத்திற்கு முன் ஓட அவன் உங்கள் குமாரரை எடுத்ததன்

- இரதத்திற்கு முன் ஓட அவர்களைத் தன்
 இரதக்காரராகவுந் தன் குதிரைக்காரராக
 12 வும் வைத்துக்கொள்வான்.—ஆயிரம் பே
 ருக்கும் ஐம்பது பேருக்குந் தலைவராகவு
 ந்தன் னுடைய அறுப்பறுக்கிறவர்களாகவு
 ந்தன் உழுவிடையை உழுகிறவர்களாகவு
 ந்தன் னுடைய புத்த ஆயுதங்களைபுந் தன்
 னுடைய இரதங்களின் பணிமுட்டுகளைபு
 ஞ் செய்பனிகிறவர்களாகவும் அவர்க
 13 னை வைத்துக்கொள்வான்.—உங்கள் கு
 மாரத்திற்குத் தயில அவிழ்தன் செய்கி
 ரவர்களாகவுஞ் சமையற் பண்ணுகிறவர்
 களாகவும் அப்பஞ் சுமிகிறவர்களாகவும்
 14 வைத்துக்கொள்வான்.—நல்லதாகிய உங்
 கள் வயல்களையும் உங்கள் திராட்சத்
 தோட்டங்களையும் உங்கள் ஒலீவத்தோ
 ப்புகளையும் ஏழித்துத் தன் ஊழியகார
 15 ருக்குக் கொடுப்பான்.—உங்கள் பயிர்க
 ளிலும் உங்கள் திராட்சப் பலனிலும்
 பத்தில் ஒன்று வாங்கித் தன் பிரதானிக
 ளுக்குந் தன் வேலைக்காரருக்குங் கொடு
 16 ப்பான்.—உங்கள் வேலைக்காரரையும் உ
 ங்கள் வேலைக்காரிகளையும் உங்கள் வரலிப

சமு சாமுவேல் ச. புஸ்தகம்.

ரையும் உங்கள் பவுடியுள்ள கழுதைக்கண்
யும் எடுத்துத் தன்னுடைய வேலைக்கு
வைப்பான். — உங்கள் ஆடுகளில் பத்தி 17
ல் ஒன்று வாங்குவான். நீங்களோ அவ
னுக்குப் பணிவிடை செய்கிறவர்களாய்
இருப்பீர்கள். — நீங்கள் உங்களுக்குத் தெ 18
ரிந்துகொண்ட உங்கள் இராசாவின் நி
மித்தம் அந்நாளிலே கூப்பிடுவீர்கள். ஆ
ளுமும் பெகோவா உங்களை அந்நாளி
லே கேட்பதில்லையென்றான்.

சனமோ சாமுவேலின் சொல்லைக் கே 19
ட்க மனதில்லாமற் சொன்னதாவது, அ
ப்படி அல்ல. ஒரு இராசா எங்களிமேல்
இருக்க வேண்டும். — சகல சாதிகளைப் 20
போலே நாங்களும் இருப்போம், எங்க
ளீ இராசா எங்களை நியாயம் விசாரித்து,
எங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு, எங்
கள் யுத்தங்களை நடத்த வேண்டுமென்றா
ர்கள். — சாமுவேல் சனத்தின் வார்த்தை 21
களை எல்லாங் கேட்டு, அவைகளை பெ
கோவாவுடைய செவிகளுக்கு முன்பாக
ச் சொன்னான். — பெகோவாவோ சாமு 22
வேலுடனே, நீ அவர்கள் சொல்லைக் கே

ட்டு அவர்களை அரசாரும் இராசாவை அவர்களுக்கு ஏற்படுத்துவென்றார். அப்போது சாமுவேல் இஸ்ரவேல் மனுஷருடனே, அவரவர் உங்கள் உடர்களுக்குப் போய்விடுங்கென்றான்.

கி. அதிகாரம்.

சவுல் இரையேறுக்கு இராசாவாகக் குறிக்கப்பட்டது.

- 1 கீசென்றுடேருள்ள பெய்யமின் கோத்திரத்தானாகிய பலத்த ஒரு மனுஷன் இருந்தான். அவன் எயினி மனுஷராய் இருந்த ஒருவனுடைய குமாரனாகிய அப்பீயாவின் மகனான பேகோராத்திற்குப் பிறந்த சேரோரின் மகனாகிய அபீயேலின் குடாரனாவன். - அவனுக்குச் சவுலென்றுபேருள்ள சவுந்தரியமான வாலிபனாகிய ஒரு குமாரன் இருந்தான். இஸ்ரவேற்புத்திரரில் அவனைப் பர்க்கிலுஞ் சவுந்தரியமானவன் இல்லை, எல்லாச் சனத்திலுந் தன்தோள் உயர்ந்தவராய் இருந்தான்.
- 2 சவுலின் தகப்பனாகிய கீசுடைய பெட்டைக்கழுதைகள் காணாமற்போயிற்று. ஆ

இய சாமுவேல் க. புஸ்தகம்.

கையாற் கீசு தன் குமாரனாகிய சவுலோ
டே, நீவேலைக்காரரில் ஒருவனைக்கூட்டிக்
கொண்டு, கழுதைகளைத் தேடப்பறப்பட்
டுப்போவென்றான். - அப்படியே அவன் 4
எப்பிராயீம் மலைகளையுஞ் சலீசாத்தேசத்
தையுங் கடந்துபோனான். அங்கே அவைக
ளைக் கண்டுபிடியாமற் சாலீந்தேசத்தைக்
கடந்தார்கள். அங்கேயும் இல்லாமற்போ
யிற்று. எயினி தேசத்தை உருவக்கடந்து
ங் கண்டுபிடித்ததில்லை. - அவர்கள் சூப் 5
பென்றதேசத்திற்கு வந்த போது சவுல் த
ன்னொடிருந்த வேலைக்காரனுடனே, என்
தகப்பன் கழுதைகளின் பேரில் இருக்கிற
நினைப்பை விட்டு நமக்காகக் கவலைப்ப
டாத படிக்குத் திரும்பிப்போவோம் வா
வென்றான். - இவனோ அவனுடனே 6
தோ லுந்தப்பட்டணத்திலே கத்தருடைய
மனுஷன் ஒருவன் இருக்கிறான். அவ
ன் பெரியமனுஷன், அவன் சொல்லு
கிறதெல்லாந் தப்பாமல் வரும், உப்
போதும் அங்கே போவோம். ஒருவே
ளை அவன் நாம் போக வேண்டிய நம்
முடைய வழியை நமக்கு அறிவிப்பா

- 7 **னென்றான்.**—அப்போது சவுல் தன் வேலைக்காரனோடே, இதோ நாம் போனாலும் அந்த மனுஷனுக்கு என்ன கொண்டு போவோம்? ஏனென்றால் நம்முடைய அசும்பிகளில் இருந்த தீன்பண்டங்கள் போயின. தேவனுடைய மனுஷனுடைய அவனுக்குக்கொண்டுபோகத்தக்க காணிக்கை நம்மிடத்தில் இல்லையென்றான்.
- 8 -அந்த வேலைக்காரன் அப்புறந் சவுலுக்குப் பிரத்தியுத்தாரமாக இதோ என்கையில் இன்னும் காற்சேக்கல் வெள்ளி இருக்கின்றது. தேவனுடைய மனுஷன் நமக்கு நம்முடைய வழியை அறிவிக்கும்படிக்கு அதை அவனுக்குக் கொடுப்பேன்.
- 9 **னென்றான்.**—முற்காலத்திலே இஸ்ரவேலில் யாத்தாருவர் தேவனை ஆலோசனை கேட்கப்போனால் ஞான திஷ்டிக்காரன் அண்டைக்குப் போவோம் வாருங்களென்பார்கள். ஏனென்றால் இந்தாளிலே தீர்க்கதரிசி என்னப்படுகிறவன் முற்காலத்திலே ஞானதிஷ்டிக்காரன் என்னப்படுவான்.
- 10 **ன்.**—அப்போது சவுல் தன் வேலைக்காரனோடே, உன் வார்த்தை நல்லதுதான்.

இஃ சாமுவேல் ௧. புத்தகம்.

பேரவோம் வாவென்றான். அப்படியே
தேவனுடைய மனுவீஷ் இருந்த அந்
தன் பட்டணத்திற்குப் போனார்கள். — 11
அவர்கள் பட்டணத்தின்படியில் ஏறகிற
போது தண்ணீர் மொள்ளப் பறப்பட்
ட பெண்பிள்ளைகளைக் கண்டு, குரணநிஷி
டிக்காரன் இங்கே இருக்கிறானென்று
அவர்களைக் கெட்டார்கள். — இவர்கள் அ 12
வர்களுக்குப் பிரத்தியுத்தாசமாகச் செ
ன்னது, இருக்கிறார். இதோ உங்களுக்கு
திராய் வருவார். ஆகையால் நீவிரித்துக்
கொள்ளுங்கள். ஏனென்றால் இன்மைக்கு
மேட்டின் மேலே பவிசெலுத்துதல் க
ணத்திற்கு உண்டாயிருக்கிறபடியினாலே
இன்று பட்டணத்திற்கு வந்தார். — நீங்கள் 13
பட்டணத்திற்குப் பிரவேசித்தவுடனே
அவரை அவர் சாப்பிடத்தக்கதாக மேட்
டின்மேலே ஏறகிறதற்கு முன்னே காண்
பீங்கள். ஏனென்றால் அவர் வருமட்டுஞ்
சனஞ் சாப்பிடுகிறதில்லை. எனினிற் பவி
யிட்டதை அவர் ஆசிரவதிக்கிறார். பிறகு
அழைக்கப்பட்டவர்கள் சாப்பிடுகிறா
ள். இப்போதும் ஏறிப்போங்கள். ஏனெ

கீழால் இந்நேரப்பகலிலே அவரைக் காண்பீர்களென்றார்கள்.

- 14 அவர்கள் பட்டணத்திற்கு ஏறிப்போய் பட்டணத்தின் நடுவே வந்த போது, இதோ, சாமுவேல் மேட்டின் மேலே ஏறிப்போகிறதற்காக அவர்களுக்கு எதிராகப்
- 15 புறப்பட்டு வந்தான். - ஆனாலும் சவுல் வா ஒரு நாளுக்குமுன்னே யெகோவா சாமுவேலின் காதல்களுக்கு வெளிப்படி
- 16 தீதிச் சொன்னதாவது, - நானே இந்நேரத்திற்குப் பெஸ்யமின் தேசத்தானாகிய ஒரு மனுஷனை உன் அண்டைக்கு அனுப்புவோம், அவனை நம்முடைய சனமாகிய இஸ்ரவேலின் பேரிலே அடிபதியாக அபிஷேகம் பண்ணக்கடவாய். அவன் நம்முடைய சனத்தைப் பெலிஸ்தரின் கைக்கு நீக்கலாக்கி இரட்சிப்பான். ஏனெனில் நம்முடைய சனத்தின் உப்பிடுதல் நமக்கு உடனடியானாலே அதை நேரக்கிப்பார்த்தோமென்று சொல்லியிருந்தார். -
- 17 சாமுவேல் சவுலுக்காண்டையில் யெகோவா அவனுக்குப் பிரத்தியுத்தராமாக, இதோ, நாம் உன்னைேடே சொன்ன மனு

௫௪ சாமுவேல் க. புஸ்தகம்.

ஷின் இவன்தான். இவன் நம்முடையசன
ததை ஆண்டுகொள்வானென்றார். - சவுல் 18
நடுவாசலிலே சாமுவேல் அண்டைசேர்
நீது, இங்கே ஞானதிஷ்டியுள்ளவன் வீடு
எங்கேயென்று எனக்கு அறிவியுமென்
றான். - சாமுவேல் சவுலுக்குப் பிரத்தி 19
யுத்தாரமாகச் சொன்னதாவது, ஞான
திஷ்டியுள்ளவன் நான்தானே. நீ எனக்கு
முன்பாக மேட்டின்மேல் ஏறிப்போ,
ஏனெனில் நீங்கள் இன்றைக்கு என்னை
டே சாப்பிட வேண்டும். நாளைக் காலமே
நான் உங்களை அனுப்பி, உன் இருதயத்தில்
இருக்கிற எல்லாவற்றையும் உனக்கு அறி
விப்பேன். - இதற்கு மூன்றாம் நாள்லே 20
உனக்குக் காணாமற்போன பெட்டைக்
கழுதைகளின் செய்தியை உன் மனதி
லே வையாயாக. ஏனெனில் அவைகள்
அகப்பட்டன. இதல்லாமல் இஸ்ரவே
லில் இச்சிக்கப்படத்தக்கதெல்லாம் ஆரு
க்கு இருக்கும்? உனக்கும் உன் தகப்பன்
வீடு அனைத்திற்கும் அல்லோவென்றான்.
- அப்போது சவுல் பிரத்தியுத்தாரமாக 21
நான் இஸ்ரவேற் கோத்திரங்களிலே சிறி

- தான பென்யமின் கோத்திரத்தான் அல்லவோ? பென்யமின் கோத்திரத்து வமிசங்களில் எல்லாம் என்னுடைய வமிசங்கொஞ்சமுமானது அல்லவோ? நீர் இப்படிக்கொத்த வார்த்தையை என்னோடே
- 22 சொல்லுவானென் என்றான்.— ஆளுமீ சாமுவேல் சவுலுவையும் அவன் வேலைக்காரனையஞ் சாலைக்குள் அழைத்துக்கொண்டுபோய், அழைக்கப்பட்டவர்களுக்குள்ளே அவர்களைத் தலையாணஸ்தலத்திலே வைத்தான். இவர்கள் ஏறக்குறைய முப்பது பேராய் இருந்தார்கள்.— பின்பு சாமுவேல் சமைபலாருடனே நான் உன் கையிலே கொடுத்தவைக்கச் சொன்ன பங்கைக் கொண்டுவந்து வை
- 24 யென்றான்.— அப்போது சமைபற்பண்ணுகிறவன் ஒரு முன்னந்துடையையும் அதோடே இருந்ததையும் எடுத்து வந்தான். அதை அவன் சவுல் முன்னே வைத்து இதோ மீதியானது. இதை உனக்குமுன்பாக வைத்துக்கொண்டு சாப்பிடு. ஏனென்றால் நான் சனத்தை விருந்துக்கு அழைத்தபடியினாலே இது இந்த

இங் ச. முவேல் க. புஸ்தகம்.

வேளைக்கு உனக்காக வைக்கப்பட்டதென்றான். அப்படியே சவுல் அந்நாளிலே சாமுவேலோடே சாப்பிட்டான்.

அவர்கள் மேட்டில் இருந்து பட்டி 25
னத்திற்கு இறங்கிவந்த பிறகு அவன்
மேல்வீட்டிலே சவுலோடே பேசிக்கொண்டிருந்தான். — அவர்கள் அதிகாலமே 26
கிழக்குவெளுக்கிற நேரத்தில் எழுந்திருந்த பொழுது சாமுவேல் சவுலை மேல்வீட்டின் பேரில் அழைத்து, நான் உன்னை அனுப்பும்படிக்கு ஆயத்தப்படுவென்றான். சவுல் ஆயத்தப்பட்ட போது அவனுக்கு சாமுவேலும் இருவருமாக வெளியே புறப்பட்டார்கள். — அவர்கள் பட் 27
டணத்தின் முடிவு மட்டும் இறங்கி வந்த பொழுது சாமுவேல் சவுலுடனே, நான் தேவனுடைய வார்த்தையை உனக்கு அறியப்பண்ணும்படிக்கு நீ இப்போது தரித்து நின்று வேலைக்காரனை நமக்கு முன்னே நடந்துபோகச் சொல்லென்றான். அப்படியே அவன் நடந்து டோர்னான்.

ய. அதிகாரம்.

சுயல் இராசாவாக்கப்பட்டது.

- 1 அப்போது சாமுவேல் எண்ணெய்ப்பூசித் தீயை எடுத்தது, அவன் தலையிட்டுப் போய் வார்த்து, அவனை முத்தி செய்து கொள்ளுவது, பெகோலா உன்னைத் தம்முடைய சதந்திரத்தின் பேரிலே தலைநகராக அபிஷேகம் பண்ணினார்
- 2 அல்லலோர்! - நீ இன்றைக்கு என்னை விட்டுப் போகிற போது, பென்பயின் எல்லை யுகியுசெல்சாகிவ் இராகேலின் கல்லறை அண்டையில் இரண்டி மனுஷரைக் காண்பாய். அவர்கள் உன்னுடனே, நீ தேடப்போன சமுதாயம் அகப்பட்டன. இதோ, உன் தகப்பன் சமுதாயத்தின் மேல் இருந்த விசாரத்தை விட்டு உங்களுக்காகக் கவலைப்பட்டு, என் மகனுக்காக என்னை செய்வேன் என்கிறா என்று சொல்லு
- 3 வர்கள். - நீ அவ்விடத்தை விட்டு அப்பாதி கடந்து, எலோஸ் தாபோர் டுட்டிடி வகுதிற் போது ஒபத்தேவிலே தேவனை

௩௮ சாமுவேல் க. புத்தகம்.

ப் பணிகிற ஸ்தலத்திற்கு ஏறிப்போ
கிற மூன்று மனுஷர் அங்கே உண்ணக்
கண்டு சந்திப்பார்கள். ஒருவன் மூன்று
ஆட்டுக்குட்டிகளையும் பிண்ணொருவன் மூ
ன்று அப்பங்களையும் பிண்ணொருவன் தி
ராட்சப்பழ இரசம் இருக்கிற ஒரு து
ருத்தியை யுஞ் சுமந்துவந்து, — உன்னு
டைய சுகசெய்தியை விசாரித்து, உனக்கு
இரண்டு அப்பங்களைக் கொடுப்பார்கள்.
அவைகளை நீ அவர்கள் கையிலே வாங்க
வேண்டும். — பின்பு பெலிஸ்தரின் தா
ணையம் இருந்த தேவனுடைய மேட்
டுக்கு வருவாய். அங்கே நீ பட்டணத்தி
ற்குட் பிரவேசிக்கையில் மேட்டில் இரு
ந்து இறங்கிவருகிற தீர்க்கதரிசிகளின் கூ
ட்டத்திற்கு ஏதிர்ப்படுவாய். அவர்களுக்
குமுன்பாகத்தம்பூரும் மேளமும் நாகச
ரமுஞ் சுரமண்டலமும் போகும். அவர்க
ளோ தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்.
— அப்போது யெகோவாவுடைய ஆ
வி உன்மேல் இறங்கினதினாலே நீ அவர்
களோடே தீர்க்கதரிசனஞ் சொல்லி,
வேறே மனுஷியைப் போவாய் — இந்த

4

5

6

7

- அடையாளங்கள் உனக்கு வந்த போது உன் கைக்கு நேராகிறதைச் செய். ஏனெனில் தேவன் உன்மேலே இருக்கிறார்.—ஆறாவது நீ எனக்கு முன்னே கில்காலுக்கு இறங்கிப்போவாயாக. ஏனென்றால் இதோ, சரூவாங்கத் தகனங்களை யுன் சமாதான பவிகளை யுன் செலுத்து ம்படிக்கு நான் உன் அண்டைக்கு இறங்கி வருவேன். நான் உன் அண்டைக்கு வந்து, நீ செய்ய வேண்டியதை உனக்கு அறிவிக்கும்படி எழுநாட்காத்திருப்பாயாகவென்றான்.
- 9 அவன் சாமுவேலை விட்டுப் புறப்பட்டுத் தன் தோளைத் திருப்பினபோது சம்பவித்த தேதெனில், தேவன் அவனுக்கு வேறே இருதயத்தை மாற்றிக் கொடுத்தார். அந்த எல்லா அடையாளங்களும் அந்நாளிலேதானே அவனுக்கு வந்தன.—அவர்கள் அந்த மோட்டுக்கு வந்த போதும் இதோ, தீர்க்கதரிசிகளின் கூட்டம் அவனுக்கு எதிராக வந்தது, அப்போது தேவனுடைய ஆவி அவன் மேல் இறங்கினதினாலே அவர்களுக்குள்

சூயி சாமுவேல் 5. புத்தகம்.

இருந்து தீர்க்கதரிசனஞ் சொன்னான். -
அதற்கு முன்னே அவனை அறிந்தவர்கள் 11
எல்லாரும் அவன் தீர்க்கதரிசிகளோடி
ருந்து தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறதைக்
கண்ட போது, அந்தச் சனம் ஒருவரோ
டொருவர் கீசின் குமாரசனக்கு வந்ததெ
ன்ன? சவுலும் தீர்க்கதரிசிகளுக்குள் இ
ருக்கிறானென்றார்கள். — அதற்கு அ 12
ங்கே இருக்கிறவர்களில் ஒருவன் பிரத்தி
யுத்தாரமாக, ஆளுமீ இவர்களுடைய
தகப்பன் ஆரென்றான். ஆனதுகொண்டு,
சவுலும் தீர்க்கதரிசிகளுக்குள் இருக்கிற
ானென்ற பழமொழி உண்டாயிற்று.
— அவன் தீர்க்கதரிசனஞ்சொல்லி முகி 13
த்தபின் மெட்டின் பெரிலே வந்தான்.

அப்போது சவுலுடைய சிறிய தகப் 14
பன் நீங்கள் எங்கே போனீர்களென்று
அவனையும் அவன் வேலைதாரனையுங் கே
ட்டான். அதற்கு அவன் நாங்கள் கழுதை
களைத் தேடப்போய் அவைகளைக் காணு
தே போனபடியினாலே சாமுவேல் அண்
டைக்கு வந்தோமென்றான். — அப்போ 15
து சவுலுவின் சிறிய தகப்பன், சாமுவே

உங்களுக்குச் சொன்னதென்னவென்று
கனக்கு அறிவிப்பெய்தினான். = சவுல் தன் சி
நிப தகப்பனுடனே, கழுதைகள் அகப்ப
ட்டனவென்று உங்களுக்கு அறிவிக்கவே
அறிவித்ததானென்று சொன்னான். ஆனால்
பி. சாமுவேல் சொன்ன இராச்சிய பார்த்
தின் வருத்தமானதென்று அவனுக்கு அறிவி
யாதேயுமானால்.

17 சாமுவேலே சனத்தைய மீளப்பாவி
லே யெகோவாவுண்டுகு வரவந்த

18 தினது. — இஸ்ரவேலின் புத்திரரோடே
சொன்னதாவது, இஸ்ரவேலின் தேயுரு
திய யெகோவா சொல்லுகிறதெனின
ல், நாம் இஸ்ரவேலை எகிப்திலே இருந்து
கொண்டுவந்தோம்; உங்களை எகிப்தியர்
கொஞ்சும் உங்களை இறக்கப்படுத்த எல்
லாம் இராச்சியத்தாரின் கைக்கும் நீங்கள்

19 கிணிட்டோம். — நீங்கள்வோர் உங்களுக்கிட
ய எகிப்து தீயுருகுகும் நெருக்கங்க
ளுக்கும் உங்களை நீங்கலாகி இரட்சி
த்த உங்களை தேயுரு இந்நாளிலே உ
றக்கணித்து; அவருடனே, ஒரு இரா
சாரிய உங்களுக்குமேல் வைப்பென்றீர்

௯௨ சாமுவேல் ௧ புத்தகம்.

கள். இப்போதும் யெகோவாவுக்கு முன்பாக உங்கள் வமிசங்களின் படியேயும் ஆயிரங்களான உங்கள் சேர்வைகளின் படியேயும் உங்களை நிறுத்துங்களென்றான்.—இஸ்ரவேலின் கோத்திரங்க 20னை எல்லாஞ் சாமுவேல் சேரப்பண்ணின பின்பு, பென்யமின் கோத்திரத்தின்மேலே சீட்டுவிழுந்தது.—அவன் பெ 21ன்பமின் கோத்திரத்தை அதினுடைய வமிசங்களின்படியே சேரப்பண்ணின பின்பு, மாத்திரி வமிசத்தின்மேலும் அதிலே சீசின் குமாரனாகிய சவுலின்மேலுஞ் சீட்டு விழுந்தது. அவனைத் தேடுகிற பொழுது அவன் தென்படாதேபோனான்.—அவன் இன்னம் இங்கே வருவா 22னாவென்று அவர்கள் தீரும்ப யெகோவாவை கேட்ட போது, இதோ, அவன் தளவாடங்கள் இருக்கிற இடத்திலே ஒளித்துக்கொண்டிருக்கிறாணென்று யெகோவா சொன்னார்.—அப்போது அவர் 23கள் ஓடி, அங்கே இருந்து அவனை அழைத்து வந்தார்கள். அவன் சனத்தின் தடுவேவந்து நிற்கிறபோது எல்லாச் சனத்தினு

நீ தன்னோள் உயர்ந்தவராய் இருந்தான்.

- 24 — அப்போது சாமுவேல் எல்லாச் சனத்தோடும் பெகோவா தெரிந்துகொண்டவனைப் பார்க்கிறீர்கள் அல்லவோ? ஏனென்றால் எல்லாச் சனத்தினும் அவனுக்குச் சரியானவன் இல்லைபென்றான். அப்போது சனம் எல்லாம் ஆர்ப்பரித்து இராசாவானவர் வாழ்கவென்றார்கள். —
- 25 சாமுவேலோ இராச்சியபாரத்தின் நியாயத்தைச் சனத்திற்குச் சொல்லிக் காட்டி, அதை ஒரு புத்தகத்தில் எழுதியெகோவாவுக்கு முன்பாக வைத்தவிட்டுப் பின்பு சனத்தை எல்லாம் அவரவரை அவர்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டான். — சவுலுங் கீபேயாவில் இருக்கிற தன் வீட்டுக்குப் போய்விட்டான். இராணுவத்திலே தேவன் எவர்கள் மனதை ஏவினாரோ அவர்களும் அவனோடே போ
- 27 னார்கள். — ஆனாலும் பேலியாளின் பிள்ளைகள் இவன் நம்மை இரட்சிப்பதென்று அவனை அசட்டைபண்ணி, அவனுக்குக் காணிக்கையைக் கொண்டுபோகாதி

உக சாமுவேலுக்கு புத்தகம்.

ருத்தகங்கள். அவருக்கு அதற்குக் காதுகளைத் தவிர்ப்பு போல் இருந்தது.

யுக. அநுகாரம்.

சவுல் அம்மோனியரைச் சயித்தது.

ஆளுமும் தரகாடுகண்டு அம்மோனியரின் ஏறிவந்து தீர்ப்புத்தில் இருக்கிறபடி பின்புமுத்திக்கொட்டாண் அப்போது யாபேசின் மனுவார் எல்லாருமும் தரகாடுகளை, எங்குள்ளோடே உடம்படிக்கைப் பண்ணும், அப்போது உம்மைச் சேவிப்போமென்றார்கள்.- ஆளுமும் அம்மோனியரையொகிய நாகாசு அவர்களுடனே, நான் உங்களை எல்லாருடைய வலது கண்ணையும் பிழிவிக்கிறேன் இவ்வாறே இஸ்ரவேல் எல்லாவற்றினும் மேலும் நிற்கை வரப் பண்ணுவெனக் கிறதாய் உங்களுடைய உடம்படிக்கைப் பண்ணுவென்கொண்டான்.- அப்போது யாபேசின் முப்பாண்டவர்களை அலுளுடனே, நாங்கள் இஸ்ரவேலின் எங்கிலக்கொல்லும் தரகாடுகளை அனுப்புகுமு நமன் உங்களுக்குள் தரகாடு கொடுத்தும், எங்குள்ளோ இ

ரட்சிப்பாரிவல்லிட்பால் அப்போது உ
 நமனைடைக்குப்பறப்பட்டு வருவோமெ
 4 ன்றோகள்.—அந்தத் தாளுபதிகள் கீபெ
 யாவிலே சவுல் அண்கைடக்கு வந்து சனைத்
 தின் காதுகள் கேட்க அந்த வாரி தைதகண்
 சீ சொகை னார்கா. அப்போது சன்மீ எல்
 5 லாகு சந்தமிட்டு அழுதார்கள்.—இதோ
 சவுல் மாடுகளின் பிறகிலே வயல்வெளியி
 லிருந்து வந்து சன்மீ அழுகிற முகாந்தி
 ரம் கண்களிலவன்று கேட்டான். அவனுக்கி
 6 று பாபேசு மது விரின் வாரி தைதகளை வி
 பரித்தாரிகள்.—சவுல் இந் த வாரி தைதக
 னைக் கேட்கையில் தேவனுடைப ஆவி
 அவன்மேல் இறங்கினதினாலே அவன் பிந
 7 க்ஷம் கொடும்முண்டவகுதி,—ஓர் இணையர்
 டிகைப்பிடித்து, அகத்தத் துண்டித்துப்
 பார்த்து, அந்தத் தாளுபதிகள் கைபி
 லே இஸ்ரவேலின் கங்கைக்கடல்லாம் அ
 8 துபிச்சி சவுலின் பிறகாலையுஞ் சாமுமே
 லின் பிறகாலையும் புறப்பட்டாதவனுடை
 ய மாடுகளுக்கே இப்படிச் செய்யப்பட்டு
 மிச்சின்று சொல்லி அதுபித்தான். அப்போ
 து இயக்கோகாவால் உண்டான பிப்புகர்க்கு

சுக் சாமுவேல் க. புஸ்தகம்.

சுனத்தின்மேல் இறங்கினதினால் ஒருவனை
ப் போலே புறப்பட்டார்கள்.—அவர்க 8
னைப் பேசேக்கிலே இலக்கம்பார்த்தான்.
இவ்வேற்புத்திரரில் முன்னுரையிரம்பே
ரும், பூத மனுஷரில்முப்பதினாயிரம் பே
ரும் இருந்தார்கள்.—அப்போது வந்த 9
தானுபதிகளுக்கு அவர்கள் சொன்னதா
வது, கீலேயாத்தில் இருக்கிற யாபேசி
ன் மனுஷருக்கு நீங்கள் சொல்ல வேண்
டியது, நாளை வெய்யில் ஏறகையில்
உங்களுக்கு இரட்சிப்பு உண்டாமென்று
சொல்லுங்களென்றார்கள். தானுபதிக
ள் வந்து யாபேசின் மனுஷருக்கு அ
தை அறிவிக்கிற போது அவர்கள் சந்தேச
ஷிப்பட்டார்கள்.—பின்பு யாபேசின் 10
மனுஷர் நாளை உங்கள் அண்டைக்குப் புற
ப்படுவோம். அப்போது உங்கள் பார்
வைக்குச் சரியானபடி எல்லாம் உங்களு
க்குச் செய்யுங்களென்றார்கள்.—மறுபா 11
ளிலே சவுல் சுனத்தை முன்றவகுப்பாக
நிறுத்தினான். பின்பு அநிகாலச் சாம
த்திலே பாளயத்திற்குள் வந்து பகலின்
வெய்யில் ஏறமட்டும் அம்மோனை முறி

ப அடித்தான். தப்பி மீதிபானவர்களி
லோ இரண்டு பேராகிலுஞ் சோடாய்க்
கூடிப்போகாதபடியாகச் சிதறினார்கள்.

12 அப்போதுசனஞ் சாமுவேலுடனே,
சவுல் நம்முடையமேல் இராசாவாய் இ
ருப்பதேது என்றவர்கள் ஆர்? அந்த மனு
ஷீரை நாங்கள் கொண்டுபோடும்படிக்கு

13 ஒப்புக்கொடுங்களென்றார்கள்.- சவுலோ
இந்த தாளிலே ஒருவருங் கொண்டுபோ
டப்பட வேண்டாம். ஏனெனில் இன்று
பெகோவா இஸ்ரவேலிலே இரட்சிப்பை
உண்டிபண்ணினாரென்றார்.

14 அப்போது சாமுவேல் சனத்துட
னே, நாம் கில்காலுக்குப்போய் அங்கே
இராச்சியபாரத்தைப் புதிதாக்ருவோம்

15 வாரூங்களென்றான்.- அப்படியே சனம் எ
ல்லாங் கில்காலுக்குப்போய் அவ்விடத்
திலே பெகோவாவுக்கு முன்பாகச் சவுலை
இராசாவாக வைத்து, அங்கே பெகோ
வாவுக்குமுன்பாகச் சமாதானபலிகளைச்
செலுத்தி அங்கே சவுலும் இஸ்ரவேல்
மனுஷர் அனைவரும் மிசவும் மகிழ்ந்து
கொண்டிருந்தார்கள்,

சா முவேல் உ. பரிசுத்தம்.

பெரிய கருவியை உடையது.

யெ. அதிகாரம்.

சா முவேல் தன் துண்டிய கியாயிப்பி உத்தி
யொழுகைதர்ப்பிச்சுவலிப்பத.

அப்படியானால் சா முவேல் இயிர்வேல் அ
 னாத் தோழிக்கு சொன்னதாயது, இதே
 தீகிகள் எனக்குச் சொன்னபடி உய்க்கி
 ம் உய்க்கி சொற் கேட்டி, உய்க்கி சேய்
 ரில் ஒரு இராசாவை வைத்தேன். அது
 போதும் இதே, இராசாவானவர் உய்க்கி
 னுக்கு முன்பாக தட்டி துவருகிறார். நா
 ளை கிழவனும் நகரத்தவனுமாகினேன்.
 என் குடாரதோ உய்க்கிளேர்டி ருப்பார்
 கள். நான் என் சிது வயது துவக்கி
 இந்நாள் வரைக்கும் உய்க்கிக்கு முன்
 யாகச் சஞ்சரித்தேன். அதுதோ, நான் இ
 ல்கே, இருக்கிறேன். நான் ஆருடைய ஒரு
 னாத அமித்துக்கொண்டேன்? ஆருடைய
 ய. கழுதையை அமித்துக்கொண்டேன்? ஆ
 ருக்கு இடுக்கணை செய்தேன்? ஆரை ஒ
 டிக்கினேன்? நான் கண்ணாய்ப்பாவிருக்க
 க தீர் கையிலே யரிதானை வரிக்கினே
 னென்று யெகொவாய்க்கு முன்பாகவால்

- அவர் அபிஷேகம் பண்ணிவைத்தவருக்கு முன்பாகவும் சனக்கெதிராக மதுவுத்தர ஷொகல்துங்கன். அப்போது அதை உள் கருக்குத் திரும்பக் கொடுப்பேனென் னுன். அப்போது அடர்சன் நீர் உங்க ளுக்கு திடீக்கண் செய்ததம் இல்லை, என்னை ஒயிச்சின தம் இல்லை, ஒருவர் கையிலும் ஒன்றுக் கமித்துக் கொண்டதம் இல்லை யென்றார்கள். அப்போது அவன் அக் கருடனே, நீக்கன் என் கையிலே ஒன்று கி கண்டிப்பிடித்ததில்லை யென் ததற்கு யெ டீகாவா உக்கருக்கெதிராகக் காட்சியுள் ளவந். அவர் அபிஷேகம் பண்ணுவித்த வரும் இன்று அதற்குக் காட்சியென்ற ன். அதற்கு துவர்கள் அவர் காட்சியு ளென்றார்கள்.
- 6 அப்புறம் ஒருமூலேவல் சனத்தொடே தொன் னதாவது, மேல்கேயையாம் ஆழைநா னையுங் கட்டினாயிட்டவரும், உந்தன் பி தாக்கலை எகியித்து தேசத்தில் இருந்து வலியாய் பண்ணினவரும் யெடுகாவா
- 7 தானே திட்டியேனும் யெடுகாவா உந்த னுக்குக் கிடுகன் யிதாக்கருக்குத் தெய்

எய். சாமுவேல் க. புத்தகம்.

திருக்கிற எல்லா நீதி நியாயங்களுக்காக
வும் நான் யெகோவாவுக்கு முன்பாக உ
ங்களோடே நியாயம் பேசும்படிக்கு உ
ங்களை நிறுத்துங்கள்.— யாக்கோபு என 8
ப்த்திலே வந்ததற்குப் பின்பு உங்கள் பி
தாக்கள் யெகோவாவை நோக்கிக் கூப்
பிட்டார்கள். அப்போது யெகோவா
மோசேயையும் ஆரோனையும் அனுப்பி
னார். இவர்கள் உங்கள் பிதாக்களை எகிப்
த்தில் இருந்து அழைத்துவந்து, அவர்களை
இந்த லைலத்திலே குடியிருக்கப் பண்ணி
னார்கள்.— அவர்கள் தங்கள் தேவனாகிய 9
யெகோவாவை மறந்துபோகிற பொ
ழுது இவர் அவர்களை ஆத்சோரின் சே
னாபதியாகிய சீசராவின் கையிலும் பெ
லிஸ்தரின் கையிலும் மோலாபுடைய இ
ராசாவின் கையிலும் விற்றுப்போட்டா
ர். இவர்கள் அவர்களுக்கு விரோதமா
க யுத்தம்பண்ணினார்கள்.— ஆகையால் 10
அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்
பிட்டு, நாங்கள் யெகோவாவை விட்டுப்
பாகால்களையும் அஸ்தரோத்தையுஞ் சே
வித்ததினாலே பாவஞ் செய்தோம். இப்

- பேர்தும் எங்கள் சத்திரக்களின் கைக்கு
எங்களை நீங்கலாக்கிவிடும். இனி உம்மை
- 11 ச் சேலிப்போமென்றார்கள்.—அப்போ
து யெகோவா எருபாகாலையும் பேதா
னையும் இப்பதாவையுஞ் சாமுவேலையும் அ
னுப்பி, நீங்கள் பயம் இல்லாமற் குடிபி
ருக்கும்படிக்குச் சுற்றிலும் இருந்த உங்
கள் சத்திரக்களில் கைக்கும் உங்களை நீ
ங்கலாக்கிவிட்டார்.—அம்மோன் புத்திர
- 12 றின் இராசாவாகிய நாகாசு உங்களுக்கு வி
ரோதமாய் வருகிறதை நீங்கள் காண்கி
ற பொழுது உங்கள் தேவனாகிய யெ
கோவானே உங்கள் இராசாவாய் இ
ருந்தாலும், நீங்கள் என்னுடனே, அப்ப
டி வேண்டாம். ஒரு இராசா எங்கள்மே
- 13 லே அரசாள வேண்டிமென்றீர்கள்.—இ
ப்போதும் இதோ, நீங்கள் வேண்டிமெ
ன்று கேட்டுத் தெரிந்துகொண்ட இரா
சா இங்கே இருக்கிறார். இதோ, யெகோ
வா உங்கள் மேல் இராசாவை வைத்தார்.
- 14 —நீங்கள் யெகோவாவுடைய வாக்குக்கு
விரோதமாய்க் கவசம்பண்ணாமல், யெ
கோவாவுக்குப் பயந்து, அவரைச் சேலி

தந்தையின் மூலம் சத்தத்திற்குக் கீழ்ப்
 பழநீதால், நீங்குந் உங்கள் மேல் ஆளு
 விந் இவ் சாஷம் உங்கள் தேய்க்குகிய பெ
 கோவாவைப் பின்பற்றுகிறவர்களாய் இ
 ருய்யீர்கள். உங்கள் பெகோவரவுடைய 15
 சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், பெகோ
 வரவின் வர்க்குக்கு விசேஷமாய்க் கதை
 கீ. உண்ணிவீர்களேயாகில், பெகோவாவு
 டையவை உங்கள் பிதாக்களுக்கு விசேஷ
 தமாய் இருந்தது போலே உங்களுக்கும்
 விசேஷமாய் இருக்கும். இப்போது 16
 ய் நீங்கள் உங்களை நிறுத்தி பெகோவா
 டுங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்ய
 ம் பெரிய காரியத்தைப் பாருங்கள். - இ 17
 ய்போது கோதும்பை அறுப்பின் நாள்
 னுல்லவோ? நீங்கள் உங்களுக்கு ஒரு இரா
 சாவைக் கேட்டதினாலே, பெகோவரவி
 ன் பார்வைக்குச் செய்த உங்களுடைய
 பெபால்வங்கு பெரியதென்ற நீங்கள் அ
 ிந்து உணர்ந்து காணும்படிக்கு, நான்
 பெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன். :
 ய்ப்போது இடிமுடிக்கங்களையும் மறை
 ய்யும் உட்களை, இடுவா வெண் அகலால்வி,

- 18 — சாமுவேல் யெகோவாவை நோக்கி
க் கூப்பிட்டான். அப்போது அந்நாளி
லேதானே யெகோவா இடி முழக்கங்
களையும் மழையுங்கட்டளையிட்டார். அ
ப்போது சனம் எல்லாம் யெகோவா
வுக்குஞ் சாமுவேலுக்கும் மிகவும் பயந்தி
ருந்தது. — சாமுவேலுடனே, நாங்கள்
சாகாதபடிக்கு உம்முடைய தேவனாகிய
யெகோவாவை உமதடியாருக்காக வி
ண்ணப்பஞ் செய்யும். ஏனென்றால் எங்
களுடைய எல்லாப் பாவங்களோடும் நா
ங்கள் எங்களுக்கு ஒரு இராசாவைக் கே
ட்ட பொல்லாங்கையுங் கூட்டினோ
மென்று சனம் எல்லாஞ் சொல்வற்று.
20 — அப்போது சாமுவேல் சனத்தோடே
சொன்னதாவது, பயப்படாதேயுங்கள்.
நீங்கள் இந்தப் பொல்லாங்கை எல்லாஞ்
செய்தீர்கள். ஆகிலும் யெகோவாவை வி
ட்டுப் பின்வாங்காமல் யெகோவாவை உ
ங்கள் முழு இருதயத்தினாலுஞ் சேவியுங்
21 கள் — விலகிப்போகாதேயுங்கள். மற்ற
ப்படிக்குப் பிரயோசனமற்றதும் இரட்
சிக்க மாட்டாததுமாய் இருக்கிற விருதா

எசு சாமுவேல் க. புஸ்தகம்.

க் காரியங்களைப் பின்பற்றுலீர்கள். ஏனென்றால் அவைகள் விருதாத்நானே.—அ 22
தேதெனில் யெகோவா உங்களைத் தமக்குச் சனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினாலே, யெகோவா தம்முடைய மகத்துவமான நாமத்திற்காகத் தமது சனத்தைக் கைவிடாதிருப்பார்.—நானும் உ 23
ங்களுக்காக விண்ணப்பஞ் செய்யாதே போகிற பாவத்தை யெகோவாவுக்கு விரோதமாகச் செய்வது எனக்குத் தூரமாய் இருக்கக் கடவது. நன்மையுஞ் செய்வையுமான வழியையும் உங்களுக்குப் போதித்துக்கொண்டிருப்பேன்.—ஆளு 24
லும் நீங்கள் யெகோவாவுக்குப் பயந்து உங்கள் முழு இருதயத்தினாலும் உண்மையாய் அவரைச் சேவிக்கக் கடலீர்கள். ஏனெனினில் அவர் உங்களிடத்தில் எத்தனை மகிமையான காரியங்களைச் செய்தாரென்றிற்றதைப் பாருங்கள்.—நீங்கள் பெல்லா 25
ங்கைச் செய்யவே செய்தீர்களானால், நீங்களும் உங்கள் இராசாவுங் கெட்டுப்போலீர்களென்றான்.

யு. அதிகாரம்.

சவுல் பெலிஸ்தரோடே யுத்தம்பண்ணப் போகையில் அவ நம்பிக்கையினாலே பாவஞ் செய்தது.

- 1 சவுல் இராச்சியபாரம் பண்ணி அப்போது ஒரு வருஷமாயிருந்தது. அவன் இஸ்ரவேலை இரண்டு வருஷம் அரசாண்ட பொழுது, — அவன் இஸ்ரவேலில் மூவாயிரம்பேரைத் தனக்குத் தெரிந்து கொண்டான். அவர்களில் இரண்டாயிரம்பேர் சவுலோடே மிக்மாசிலும் பெத்தேல் மலையிலும், ஆயிரம் பேர் யோனத்தானோடே பென்யமின் தேசத்துக்கீபேயாலிலும் இருந்தார்கள். ஆனாலும் மற்றச் சனத்தை அவர் அவர் கூடாரங்களுக்கு அனுப்பிவிட்டான்.
- 3 யோனத்தானோ கீபேயாலிலே தாணயம் இருந்த பெலிஸ்தரை முறியடித்தான். அதைப் பெலிஸ்தர் கேட்டார்கள். ஆகையினாலே சவுல் தேசம் எங்கும் இதை ஏபிரேயர் கேட்கக் கடவர்களென்று
- 4 எக்காளம் ஊதுவித்தான். — தாணயம் இருந்த பெலிஸ்தரைச் சவுல் முறியடித்

ஏன் சாமுவேல் க. புஸ்தகம்.

நானென்றும் பெவிஸ்தருக்கு இஸ்ரவேல்
நாற்றமாய்ப் போயிற்றென்றும் இஸ்
ரவேல் எல்லாங் கேட்டபோது, சனஞ்
சவுலுக்குப் பின்செல்லக் கில்காலுக்கு
வரவழைப்பிக்கப்பட்டு வந்தது.—பெ 5
விஸ்தர் இஸ்ரவேலோடு யுத்தம் பண்ணு
ம்படிக்கு முப்பதினாயிரம் வண்டிற்கார
ரும் ஆறாயிரங் குதிரைக்காரரும் கட
ற்கரை மணல் அத்தனை சனமுமாய்க் கூ
டிக்கொண்டு, வந்து ஏறிப் பெத்தாவே
னுக்குக் கிழக்கான மிக்மாசிலே பாலய
ம் இறங்கினார்கள்.—அப்போது இஸ்ர 6
வேல் மனுஷர் தங்களுக்கு உண்டான
இக்கட்டைக் காண்கிறதினாலே சனந் த
னக்கு உண்டான நெருக்கத்தின் நிமித்
தங் கெபிகளிலும் முட்காடுகளிலுங் கன்
மலைகளிலுந் துருக்கங்களிலுங் குகைக
ளிலும் ஒளித்துக்கொண்டார்கள்.— ஏ 7
பிரேயர் யோர்தானையுங் கடந்து காத்
தேசத்திற்குங் கிலேயாத் தேசத்திற்கும்
போனார்கள். ஆனாலுஞ் சவுல் இன்னுங் கி
ல்காவில் இருந்தான். சனம்எல்லாந் தத்த
ளிப்பாய் அவனுக்குப் பின் சென்றார்கள்.

- 8 அவன் சாமுவேல் தனக்குக் குறித்த காலத்தின்படி, ஏழு நாள் மட்டுங் காத்திருந்தான். ஆனாலும் சாமுவேல் கில்காலுக்கு வராதிருக்கிறபோது சனம் அவனை விட்டுச் சிதறிப்போயிற்று.—அப்போது சவுல் சருவாங்கத் தகணபலியை யுஞ் சமாதானப்பவிகளையும் எண்ணண்டைக்குக் கொண்டுவாருங்கொண்டு சொல்லிச் சருவாங்கத் தகணத்தைச் செலுத்தினான்.—அவன் சருவாங்கத் தகணத்தைச் செலுத்தி முடிக்கிற போது இந்நோ, சாமுவேல் வந்தான். அப்போது அவனை வினவிக்கொள்ள சவுல் அவனுக்கு எதிர்க்கொண்டு போனான்.—நீர் செய்ததென்னவென்று சாமுவேல் கேட்டதற்குச் சவுல் சொன்னதாவது, சனம் என்னை விட்டுச் சிதறிப்போகிறதையுங், குறித்த நாட்களின் திட்டத்திலே நீர் வராததையும் பெலிஸ்தர் மிக்மாசிலே கூடிக்கொண்டிருக்கிறதையும் நான் கண்டபடியினாலே,—இப்போது பெலிஸ்தர் கில்காலில் இருக்கிற எண்ணண்டைக்கு இறங்கி வருவார்களென்றும், நாயா

எ.அ சாமுவேல் க. புஸ்தகம்.

வே இன்னும் யெகோவாவுடைய சமூக
த்தை நோக்கிக் கெஞ்சினதில்லை யென்
றுஞ் சொல்லித் துணிந்து, சருவாங்கத்
தகனத்தைச் செலுத்தினென்றான்.

— ஆளுஞ் சாமுவேல் சவுலோடே 13
சொன்னதாவது, புத்தியினமாய்ச் செ
ய்தீர். உம்முடைய தேவனாகிய யெகோ
வா உமக்குக் கற்பித்த கற்பணையைக் கை
க்கொள்ளாதேபோனீர். மற்றப்படி இ
ப்போது யெகோவா இஸ்ரவேலின் மே
ல் உம்முடைய இராச்சியபாரத்தை என்
றைக்குந் திடப்படுத்துவார்.— இப்போ 14

து உம்முடைய இராச்சியபாரம் நிலை
நில்லாது. யெகோவா தம்முடைய இருத
யத்திற்கேற்ற ஒரு புருஷனைத் தமக்குத்
தேடி, அவனை யெகோவா தம்முடைய
சனத்தின் மேலே தலைவராய் இருக்கக்
கட்டினாயிட்டார். ஏனெனில் யெகோவா
உமக்குக் கற்பித்ததை நீர் கைக்கொண்
டதில்லை யென்று சொல்லி,—சாமுவேல் 15
எழுந்திருந்து, கில்காலைவிட்டுப் பென்
யமின் தேசத்துக் கீபேயாவுக்கு ஏறிப்
போனான். பின்பு சவுல்தன்னைடே ஒரு

க்கிற சனத்தைத் தொகைபார்க்கிற போது ஏறக்குறைய அறுநூறு பேராய் இ

16 ருந்தார்கள். — சவுலும் அவன் குமாரனாகிய யோனத்தானும் அவர்களோடே இருக்கிற சனமும் பென்யமின் தேசத்துக் கீபேயாவில் இருந்துவிட்டார்கள். பெலிஸ்தரோ மிக்மாசிலே பாளயம் இறங்கியிருந்தார்கள்.

17 அழிக்கிறவர்கள் பெலிஸ்தரின் பாளயத்தில் இருந்து மூன்று தண்டாய்ப்புறப்பட்டார்கள். ஒரு தண்டு ஒப்பூ வழியாய்ச் சுவால் தேசத்திற்கு நேராகப்

18 போயிற்று. — வேறொரு தண்டு பெத்தொரோன் வழியாகப் போயிற்று. வேறொரு தண்டு வனூந்தரத்தில் இருக்கிற சேபோயீமின் பள்ளத்தாக்குக்கு எதிரான எல்லை வழியாய்ப் போயிற்று.

19 இஸ்ரவேல் தேசத்தில் எங்கும் ஒரு கருமான் அகப்பட்டதில்லை. ஏனென்றால் எபிரேயர் பட்டையங்களை யாகிலும் இட்டிகளை யென்கிலுஞ் செப்பனிடாத படிக்குப் பார்க்க வேண்டுமென்று பெ

20 விஸ்தர் சொல்லியிருந்தார்கள். — ஆகையா

அய சாமுவேல் க. புஸ்தகம்.

ல் இஸ்ரவேல் அணைத்திலும் அவரவர்
தங்கள் கொழு இரும்புகளையுந் தங்கள்
மண்வெட்டிகளையுந் தங்கள் கோடாவி
களையுந் தீட்டி, ஆணிகளைக் கூர்மையா
க்குகிறதற்கும் பெலிஸ்தர் அண்டைக்கு
இறங்கிப் போக வேண்டியதாய் இருந்
தன.—அரிவாட்களையும் மண்வெட்டிக 21
ளையும் முக்கூருள்ள ஆயுதங்களையுங் கோ
டாவிக்களையுங் கூர்மையாக்குகிறதற்கு அ
வர்களுக்கு அரங்கள் மாத்திரம் இருந்
தன —யுத்த நாள் வந்தபோது, சவுலோ 22
டுமியோனத்தானோடுமீ இருக்கிற சகல ச
னத்தின் கையிலும் பட்டையமும் தீட்டி
யும் இல்லாதிருந்தது. சவுலுக்கும் அவ
ன் குமாரனாகிய யோனத்தானுக்கும் மா
த்திரம் இருந்தன.—பெலிஸ்தரின் பள 23
யம் மிக்மாசில் இருந்து போகிற வழியா
ய்ப் புறப்பட்டு வருகிறதாய் இருந்தது.

யச. அதிகாரம்.

இஸ்ரவேல் பெலிஸ்தரைச் சயங்கொண்டது.

ஒரு நாளிலே சம்பவித்ததேதெனி 1

ந், சவுலின் குமாரனாகிய யோனத்தான் தன் ஆபுதங்களைப் பிடிக்கிற பிள்ளையாண்டானுடனே, நமக்கு எதிராக அந்த ண்டையில் ஒருக்கிற பெலிஸ்தரின் தாணையத்திற்குக் கடந்துபோவோம் வா வென்று சொல்லி, அதைத் தன் தகப்ப

- 2 னுக்கு அறிவியாதிருந்தான்.—சவுலோ கிபேயாவின் கடைசி முனையாகிய மிக ரோனிலே ஒரு மாதனை மரத்தின் கீழ் ஒருந்தான். அவனோடே இருந்த சனம் ஏறக்குறைய அறுநூறு பேராய் இருந்தார்கள்.—சிலோலிலே யெகோவாவுடைய ஆசாரியராய் இருந்த ஏலியின் குமாரனாகிய பினைகாசுக்குப் பிறந்த இக்கவொத்தின் சகோதரனும் அகித்தோபின் குமாரனுமாகிய அகீயா என்கிறவன் ஆசாரியச்சால்வையை அணிந்தவராய் இருந்தான். யோனத்தான் போனதைச் சனம் அறியாதிருந்தது.—யோனத்தான் பெலிஸ்தரின் தாணையத்திற்குக் கடந்துபோகப் பார்த்த வழிகளின் நடுவே இந்தண்டை ஒரு கன்மலைக்குன்றும் அந்தண்டை ஒரு கன்மலைக் குன்றும் இருந்தது. ஒன்று போ
- 3 சாரியராய் இருந்த ஏலியின் குமாரனாகிய பினைகாசுக்குப் பிறந்த இக்கவொத்தின் சகோதரனும் அகித்தோபின் குமாரனுமாகிய அகீயா என்கிறவன் ஆசாரியச்சால்வையை அணிந்தவராய் இருந்தான். யோனத்தான் போனதைச் சனம் அறியாதிருந்தது.—யோனத்தான் பெலிஸ்தரின் தாணையத்திற்குக் கடந்துபோகப் பார்த்த வழிகளின் நடுவே இந்தண்டை ஒரு கன்மலைக்குன்றும் அந்தண்டை ஒரு கன்மலைக் குன்றும் இருந்தது. ஒன்று போ
- 4 னுந்தது.—யோனத்தான் பெலிஸ்தரின் தாணையத்திற்குக் கடந்துபோகப் பார்த்த வழிகளின் நடுவே இந்தண்டை ஒரு கன்மலைக்குன்றும் அந்தண்டை ஒரு கன்மலைக் குன்றும் இருந்தது. ஒன்று போ

அட சாமுவேல் க. புஸ்தகம்.

த்சேஸ என்றும் மற்றொன்று சேனே எ
ன்றும் பேர்கொண்டது.- அந்தக் குன்று 5
களில் ஒன்று வடக்கே மிக்மாசுக்கு எதி
ராகவும் மற்றொன்று தெற்கே கீபேயாவு
க்கு எதிராகவும் இருந்தது,-யோனத்தா 6
ன் தன் ஆயுதங்களைப்பிடிக்கிற பிள்ளையா
ண்டானோடே, சன்னத்தில்லாதவர்களின்
அந்தத் தாணையத்திற்குக் கடந்து போ
வோம் வா. ஒருவேளை பெகோவா நமக்
காக ஒரு காரியஞ் செய்வார். ஏனென்றா
ல் அநேகம் பேரைக் கொண்டாகிலும்
கொஞ்சப் பேரைக் கொண்டென்கிலும்
இரட்சிக்க பெகோவாவுக்குத் தடை இல்
லையென்றான்.- அப்போது அவன் ஆயுத 7
ங்களைப் பிடிக்கிறவன் அவனோடே, உம்
முடைய இருதயத்தில் இருக்கிறதை எ
ல்லாஞ் செய்யும். அப்படிப்போம். இ
தோ, உம்முடைய மனதுக்கேற்றபடி
நானும் உம்மோடே வருகிறேனெ
ன்றான்.— அப்போது யோனத்தான் 8
சொன்னதாவது, இதோ, நாங் கடந்து
அந்த மனுஷரண்டைக்குப் போகிறவர்
களாய் அவர்களுக்கு நம்மைக் காண்பி

- 9 ப்போம்.—நாங்கள் உங்களண்டைக்கு வருமட்டும் நில்லுங்களென்று நம்மோடே சொன்னார்களானால் நாம் அவர்களை ண்டைக்கு ஏறிப்போகாமல் நம்முடைய
- 10 நிலையிலே நிற்போம்.—எங்களண்டைக்கு ஏறிவாருங்களென்றார்களேயாகில் ஏறிப்போவோம். ஏனென்றால் யெகோவா அவர்களை நம்முடைய கையிலே ஒப்புக் கொடுத்தார். இது நமக்கு அடையாள
- 11 மென்றான்.—அப்படியே அவர்கள் இருவரும் பெலிஸ்தரின் தாணையத்திற்குத் தங்களைக் காண்பித்தார்கள். அப்போது பெலிஸ்தர் இதோ, எபிரேயர் ஒளித்துக்கொண்டிருந்த அனைகளை விட்டுப் புறப்
- 12 படுகிறார்களென்று சொல்லி, -தாணையம் இருக்கிற மனுஷர் யோனத்தாணையும் அவன் ஆயுதங்களைப் பிடிக்கிறவனையும் பார்த்து, எங்களண்டைக்கு ஏறிவாருங்கள். உங்களுக்குப் புத்தி கற்பிப்போமென்றார்கள். அப்போது யோனத்தான் தன் ஆயுதங்களைப் பிடிக்கிறவனோடே, என் பிறகாலே ஏறிவா, ஏனென்றால் யெகோவா அவர்களை இஸ்ரவேலின்

அச சாமுவேல் க. புஸ்தகம்.

கையிலே ஒப்புக்கொடுத்தாரென்று சொ
ல்லி,—யோனத்தான் தன் கைகளாலுந் 13
தன் கால்களாலுந் தவழ்ந்து ஏறினான். அ
வன் ஆயுதங்களைப் பிடிக்கிறவன் அவன்
பிறகாலே ஏறினான். அப்போது அவர்க
ள் யோனத்தானுக்கு முன்பாக விழுந்தா
ர்கள். அவன் ஆயுதங்களைப் பிடிக்கிறவன்
அவன் பிறகாலே வெட்டிக்கொண்டே
போனான்.—யோனத்தானும் அவன் ஆயு 14
தங்களைப் பிடிக்கிறவனும் அடித்த அந்த
முந்தின அடியிலே ஏறக்குறைய இருபது
பேர் அரையேர் நிலமான விஸ்தாரத்தில்
விழுந்தார்கள்.

அப்பொழுது வெளியில் இருந்த பாள 15
யத்திலுஞ் சகல சனத்திலும் பயங்கரம் உ
ண்டாய்த் தாணையம் இருந்தவர்களுங்கொ
ள்ளையிடப்போன தண்டுங் கூடத் திகில்
அடைந்ததினாலே பூமி அதிர்ந்தது. எண
னில் அது தேவனால் உண்டான பயங்கர
மாய் இருந்தது,—இதோ அந்த எராளமான 16
கூட்டங் கலைந்து, ஒருவர்மேல் ஒருவர் வி
ழுகிறதைப் பென்யமின் கீபேயாவிலே சவு
லுக்கு இருந்த சாமக்காரர் கண்டார்கள்.

- 17 அப்போது சவுல்தன்னோடே இருக்கிற சனத்துடனே, நம்மிடத்தில் இருந்து போனவர்கள் ஆரென்று இலக்கம் பாருங்களேனென்றான். அவர்கள் இலக்கம் பார்க்கிற போது இதோ, யோனத்தானும் அவன் ஆயுதங்களைப்பிடிக்கிறவனும் இ
- 18 ல்லாதிருந்தார்கள்.— அப்போது சவுல் அகீயாவுடனே தேவனுடைய பெட்டியைச் சேரக் கொண்டுவரவென்றான். ஏனென்றால் தேவனுடைய பெட்டி அந்நாளிலே இஸ்ரவேல் புத்திரரிடத்திலே
- 19 இருந்தது.— இப்படிச் சவுல் ஆசாரியனோடே பேசுகையில், பெலிஸ்தரின் பாளையத்தில் உண்டான கலகம்வெகு அதிகமாயிற்று. அப்போது சவுல் ஆசாரியனோ
- 20 டே, இருக்கட்டுமென்றான்.— சவுலும் அவனோடிருந்த சனமும் ஒருவரை ஒருவர் கூப்பிட்டு யுத்த களத்திற்கு வந்தார்கள். இதோ, ஒருவர் பட்டயம் ஒருவருக்கு விரோதமாய் இருந்து மகா பெரிய
- 21 அமளியாயிற்று.— முந்நாளிலே பெலிஸ்தரிடத்தில் இருந்து, அவர்களோடே பாளையத்திலே திரிந்துவந்து ஏறின எபிரேயரு

அளி சாமுவேல் ச. புஸ்தகம்.

சூ சவுலோடும் யோன்ந்தானோடும் இரு
க்கிற இஸ்ரவேலரோடே கூடிக்கொண் 22
டார்கள்.—எப்பிராயீம் மலைகளில் ஒளித்
துக்கொண்டிருந்த சகல இஸ்ரவேலரு
ம் பெலிஸ்தர் முறிந்து ஒடுகிறதைக் கே
ட்டபோது, இவர்களும் யுத்தத்திலே
அவர்களை ஒட்டித் தொடர்ந்தார்கள்.
—இப்படி யெகோவா அன்றையதின 23
ம் இஸ்ரவேலை இரட்சிக்கிறதினாலே அந்
த யுத்தம் பெத்தாவேன் மட்டுக்கும் நட
ந்தது.

ஆனாலும் இஸ்ரவேலர் அன்றையதி 24
னம் வெகு வருத்தம் அடைந்தார்கள். எ
னென்றால் நான் என் சத்துருக்கள் கையி
லே பழிவாங்கும்படிக்கு, எவன் சாய்
ங்காலமட்டும் பொருமற் போசனஞ்
சாப்பிடுகிறானோ, அவன் சிக்கப்பட்ட
வனென்று சவுல் சனத்தை ஆணையிட்டா
ன். ஆகையாற் சனம் எல்லாம் போசன
ம் உருசியாகிறுந்தார்கள்.—தேசத்தின் ச 25
னம் எல்லாம் ஒரு காட்டிலே வந்தார்கள்.
அக்கே வெளியிலே தேன்கட்டி இருந்த
து.—சனங் காட்டிலே வந்த போது, இ 26

தோ, தேன் ஒழுங்குகொண்டிருந்தது ஆனாலும் ஒருவரும் அதைத் தன் கையினாலே தொட்டுத் தன் வாய்க்கொடுத்துக்கொண்டதில்லை. ஏனென்ற சனம் அந்த ஆணையின் நிமித்தம் பயப்பட்டது. —

- 27 யோனத்தானே தன் தகப்பன் சனத்தை ஆணையிட்டதைக் கேள்விப்படாதிருந்து, தன் கையில் இருந்த கொலை நீட்டி, அதின் முனையினாலே தேன் கூட்டிலே குத்தி, அதை ஏடுத்துத் தன் வாயிலே போட்டுக்கொண்டான். அதினாலே அவன் கண்கள் தெளிவாயின. — அப்போது சனத்திலே ஒருவன் இன்றைக்குப் போசனஞ்சாப்பிடுகிறவன் சபிக்கப்பட்டவனென்று உம்முடைய தகப்பனார் சனத்தை ஆணையிடவேயிட்டார். ஆகையினாலே சனம் விடாய்த்திருக்கின்றதென்றான். — அப்போது யோனத்தான் சொன்னதாவது, என் தகப்பன் தேசத்தின் சனத்தைக் கலக்கமாக்கினார். நான் இந்தத் தேனிலே கொஞ்சம் உருசித்ததினாலே என் கண்கள் தெளிவாயினவென்று பா
- 30 குளிகளேன். — இன்றையித்தினஞ்சனந்த

அஅ சாமுவேல் க. புஸ்தகம்.

ங்களுக்கு அடிப்பட்ட தங்கள் சத்துருக்களின் கொள்ளையிலே ஏதாகிலும் புசிக்கவே புசித்திருந்தால் எத்தனை நலமாய் இருக்கும். இப்போதோ பெலிஸ்தரை முடியடிக்குதல் அத்தனை பெரியதாய் இராதென்றான். - அவர்கள் அன்றையதி 31
தினம் மிக்மாசில் இருந்து ஆயலோன்மட்டும் பெலிஸ்தரை முறியடித்த போது சனம் மெத்தவும் விடாய்த்திருந்தது —
அப்போது சனங் கொள்ளையின்மேற்ப 32
றப்பாகி, ஆடுகளையும் மாடுகளையும் கன்றுக்குட்டிகளையும் பிடித்துத் தரையிலே போட்டடித்து இரத்தத்தோடிருக்கிறதாகப் புசித்தார்கள். — அப்போ 33
து இதோ, இரத்தத்தோடிருக்கிறதைப் புசிக்கிறதினாலே சனங்கள் யெகோவாவுக்கு ஏராத பாவஞ் செய்கிறார்களென்று சவுலுக்கு அறிவித்தார்கள். அப்போது அவன், நீங்கள் துரோகம் பண்ணினீர்கள். ஒந்தேரமே ஒரு பெரிய கல்லை எண்ணண்டைக்கு உருட்டிக்கொண்டு வாராருங்கொன்றும், — நீங்கள் சனத்திற் 34
குள்ளே சிதறித் திரிந்து, இரத்தத்தோ

- டே இருக்கிறதைச் சாப்பிடுகிறதினாலே யெகோவாவுக்கு ஏராத பாவஞ் செய் யாதபடிக்கு அவரவர் தங்கள் மாட்டையு ம் அவரவர் தங்கள் ஆட்டையும் என் னண்டைக்குக் கொண்டு வந்து, இங்கே அ டித்துப் பின்பு சாப்பிட வேண்டுமென் று அவர்களுக்குச் சொல்லுங்கொன்று ன் சொன்னான். ஆகையாற் சனம் எல் லாம் அவரவர் தங்கள் மாடுகளை அ ன்றிராத்திரி தங்கள் கையினாலே கொ ண்டுவந்து அங்கே அடித்தார்கள்.—பிற கு சவுல் யெகோவாவுக்கு ஒரு பீடத் தைக் கட்டினான். அது அவன் யெகோ வாவுக்குக் கட்டின முந்தின பீடமானது.
- 36 —அதற்குப் பிறகு சவுல், நாம் இந்த இ ராத்திரியிலே பெலிஸ்தரின் பின்னாலே இ றங்கிப் போய், விடியற்காலம் வெளிச்ச மாகும்புடும் அவர்களைக் கொள்ளையிட் டி, அவர்களில் ஒருவரையும் மீதியாகவை யாதிருப்போமாகவென்றதற்கு அவர்க ள் உம்முடைய கண்களுக்கு நலமானப டி எல்லாஞ் செய்யுமென்றார்கள். ஆ னாலும் ஆசாரியன், இங்கே தேவன் சன்

கைய சாமுவேல் க. புஸ்தகம்.

னிதிக்குச் சேரக் கடவோமென்றான்.—
அப்படியே பெலிஸ்தருக்குப் பின்னா 37
க இறங்கிப்போவேனா, அவர்களை இஸ்ர
வேலின் கையில் ஒப்புக்கொடுப்பீரோவெ
ன்று சவுல் தேவனைக் கேட்டான். ஆனாலும்
அவர் அந்த நாளிலே அவனுக்கு மறு
வுத்தரவு அருளினதில்லை.— அப்போது சவு 38
ல் சொன்னதாவது, சனத்தின் சகல சே
னைகளே, நீங்கள் இங்கே சேர்ந்து, எதினா
லே இன்று இந்தக் குற்றம் இருக்கின்றதெ
ன்று அறிந்துபாருங்கள்.— ஏனெனில் அது 39
என் குமாரனாகிய யோனத்தான்பேரில்
இருந்தாலும் அவன் சாகவே சாகவேண்
டுமென்று இஸ்ரவேலை இரட்சிக்கிற பெ
கோவாவுடைய சீவனைக்கொண்டு சொல்
லுகிறேனென்றான். ஆனாலும் சகல சன
த்திலும் ஒருவனும் அவனுக்குப் பிரத்தி
யுத்தாரஞ் சொல்லவில்லை.— அதற்குப் பி 40
ன் அவன் இஸ்ரவேலோடெல்லாம் நீங்
கள் அந்தப் புறத்திலே இருங்கள். நானும்
என் குமாரனாகிய யோனத்தானும் இ
ந்தப் புறத்தில் இருப்போமென்றான். ச
னஞ் சவுலுடனே, உம்முடைய கண்களுக்கு

கு தலஊன்படி செய்யுமென்றார்கள்.—

- 41 அப்போது சவுல் இஸ்ரவேலின் தேவநாகிய யெகோவாவை நோக்கி, நிதானமாய்க் கட்டின. இயேசூசாகவென்றான். அப்போது யோனத்தானுள் சவுலும் பிடிபட்டார்கள். சன்மோ தப்பிப்போயிற்று—எனக்கும் என் குமாரநாகிய யோனத்தானுக்குள் சீட்டுப்போடுங்களைன்று சவுல் சொன்ன பொழுது யோனத்தான் பிடிபட்டான்.—அப்போது சவுல் யோனத்தானோடே, நீசெய்ததென்னவென்று எனக்கு அறிவிப்பென்றான். யோனத்தான் அவனுக்கு அறிவித்து, என் கையில் இருக்கிற கோலின்முனையினாலே நான் கொஞ்சந்தேன் எடுத்து உருசிக்கவே உருசித்தேன். இதோ, அதற்காக நான் சாவவேண்டுமென்றான்.—அப்போது சவுல், யோனத்தானே! நீ சாகவே சாகவேண்டும். இல்லாவிட்டால் தேவன் எனக்கு உப்படியும் அப்படியுள் செய்யக் கடவென்றான்.—சன்மோ சவுலுடனே, இஸ்ரவேலிலே இந்தப் பெரிய இரட்சிப்பைச் செய்த யோனத்தான் கொ

கூட சாமுவேல் க. புஸ்தகம்.

லைசெய்யப்படலாமோ? அது வேண்டாம். அவன் தலையில் இருக்கிற ஒரு மயிருந் தரையிலே விழப்போகிறதில்லையென்று யெகோவாவுடைய சீவனைக்கொண்டு சொல்லுகிறோம். ஏனெனில் தேவன் துணையாய் அவன் இன்று காரியம் நடப்பித்தானென்றார்கள். அப்படியே யோனத்தான் சாகாதபடிக்குச் சனம் அவனை மீட்டுக்கொண்டது.— சவுல் பெ. 46
வஸ்தரைத் தொடருகிறதை விட்டுவந்து ஏறியான். பெலிஸ்தருந் தங்கள் தலத்திற்குப் போய்விட்டார்கள்.— இப்படிச் ச. 47
வுல் இஸ்ரவேலை ஆளுகிற இராச்சியபாரத்தைக் கட்டிக்கொண்டது முதற் சுற்றிலும் இருக்கிற தன்னுடைய எல்லாச் சத்துருக்களுமாகிய மோவாபியருக்கும் அம்மோன் புத்திரருக்கும் ஏதோமுக்குஞ்சோபாவின் இராசாக்களுக்கும் பெலிஸ்தருக்கும் விரோதமாக யுத்தம் பண்ணி, எவர்கள் மேலே திரும்பினாலே, அவர்களை எல்லாம் ஆக்கினையிட்டான்.— 48
அவன் பலத்துக்கொண்டு, ஆமலேக்கியரை முறியடித்து, இஸ்ரவேலைக் கொ.

- 49 ள்ணையடுகிற யாவர் கைக்கும் அஃத நீங்
 கலாக்கி விடுவித்தான்.-சவுலுக்கு இருந்த
 குமாரர் யோனத்தான், இஸ்வி, மல்கி
 யா, சூவா என்றவர்கள். அவனுடைய இ
 ரண்டி குமாரத்திகளின் நாமங்களேதெ
 ன்றால், மூத்தவளுக்கு மேரப் என்ற நா
 மமும் இணையவளுக்கு மீகாள் என்ற நாம
 50 மும் இருந்தது.—சவுலுடைய பெண்
 சாதியின்பேர் அகிலோவாம். அவள் அ
 கிமாட்சின் குமாரத்தியாய் இருந்தாள்.
 அவனுடைய சேனாபதியின் பேர் அப்
 னேர். இவன் சவுலுடைய சிறியதகப்ப
 னாகிய நேரின் குமாரராய் இருந்தான்.—
 51 கீச சவுலின் தகப்பனானவன் அப்னேரி
 ன் தகப்பனாகிய நேரோ ஆபியேலின் கு
 52 மாரராய் இருந்தான்.-சவுல் இருந்த நாள்
 எல்லாம் பெலிஸ்தரின்மேலே கடினமா
 ன யுத்தம் நடந்தது. சவுல் ஒரு பராக்
 கிரம மனுஷிணையும் ஒரு பலசாலியையு
 ன் காண்கிற போது, அவர்களை எல்லாந்
 தன்னிடமாகச் சேர்த்துக்கொண்டான்.

10. அதிகாரம்.

சவுல் ஆமலேக்கியரோடே பண்ணின யுத்தத்திலே யெகோவாவுக்குக் கீழ்ப்படியாதே போனதின் கிமித்தம் அவராலே புறக்கணிக்கப்பட்டது.

பின்பு சாமுவேல் சவுலோடே சொன்னதாவது, இஸ்ரவேலசாசிய நபமுடைய சனத்தின்மேல் உம்மை இராசாவாக அபிலேகம் பண்ணுகிறதற்கு யெகோவா என்னை அனுப்பினாரோ; இப்போதும் யெகோவாவுடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்.—சேனைகளுடைய யெகோவா சொல்லுகிறதென்னில், இஸ்ரவேல் எகிப்தில் இருந்து வந்து வருகிறபோது, ஆமலேக் அதற்கு வழியை மறித்த அதின் செய்கையை மனதிலே வைத்தோம்.— இப்போதும் நீ போய், ஆமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையுஞ் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வையாமற் புருஷிரையும், பெண் சாதிகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும்,

- சமுத்தகையுள் கொண்டுபோடக் கட
 4 வர்வென்கிறாறென்று சொன்னான்.— அ
 ப்போது சவுல் இதைச் சனத்திற்கு அ
 நியப்படுத்தித் தொலாயிடிலே அவர்களை
 த் தொகைபார்த்தான். அவர்கள் இருநூ
 ருவிரம் காலாட்களும், யூதமனுஷிரிற் ப
 தினுவிரம் பேருமாய் இருந்தார்கள்.—
 5 சவுல் ஆமலேக்குடைய பட்டணம் மட்
 டும் வந்து, பள்ளத்தாக்கிலே ஒரு யதி
 6 விடையை வைத்தான்.— ஆளுங்கு சவுல்
 கேனியருடனே, நான் ஆமலேக்கியரோ
 டே உங்களையும் வாரிக்கொள்ளாத படி
 க்கு, நீங்கள் அவர்கள் நடுவில் இருந்து பு
 றப்பட்டு விலகி வாருங்கள். ஏனெனில்
 இஸ்ரவேலர் எனிபத்தில் இருந்து வந்து எ
 றுகிற போது, நீங்கள் அவர்கள் எல்லாரு
 க்குந் தயவு செய்தீர்களென்றான். அ
 ப்படியே கேனியர் ஆமலேக்கியரின் ந
 7 டுவில் இருந்து விலகிப்போனார்.— அப்
 போது சவுல் ஆவிலாத் துவக்கி எனிபத்
 திற்கு எதிரே இருக்கிற ஒருக்குப் போ
 கும் எல்லை மட்டும் இருந்த ஆமலேக்கி
 8 யரை மடங்கடித்து,— ஆமலேக்கியரின்

கக சாமுவேல் க. புஸ்தகம்.

இராசாவாகிய ஆகாசை உயிரோடே பிடித்தான். ஆனாலும் சனம் அனைத்தையும் பட்டையக் கருக்கினாலே சங்காரம் பண்ணினான்.— ஆனாலும் சவுலுக்கு சனமும் 9 ஆகாகையும் ஆடுமாடுகளில் முதற்றரமானதையும் இரண்டாந்தரமானதையும் ஆட்டுக்குட்டிகளையும், நலமானதெல்லாவற்றையுஞ் சங்காரம்பண்ண மனதில்லாமல் தப்ப வைத்தப் புறக்கணிக்கப்படத்தக்கதும் ஆகாததுமான சகலவஸ்துவையுமே சங்காரம்பண்ணினார்கள்.—அப்போது யெகோவாவுடைய வார்ததை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னதாவது,—நாம் சவுலை இராசா 11 வாக்கினது நமக்கு மனஸ்தாபமாய் இருக்கின்றது. ஏனெனில் அவன் நம்மை விட்டுத் திரும்பி நம்முடைய வார்ததைகளை நிறைவேற்றாமற் போனானென்றார். அப்போது சாமுவேல் மன எரிச்சலாகி இராசாவுடைய யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டான்.—மறு நாள் அதிகா 12 லமே சாமுவேல் சவுலைச் சந்திக்கப்போனான். அப்போது சவுல் கற்றமேலுக்கு

- வந்து, இதோ, தனக்கு ஒரு வெற்றிவிருதை நாட்டினானென்றும், பின்பு சுற்றிக்கொண்டு கடந்து கில்காலுக்கு இறங்கிப்போனானென்றும் சாமுவேலுக்கு
- 13 அறிவிக்கப்பட்டது.— சாமுவேல் சவுலனைக் குறித்து வந்த போது, சவுல் அவனுடனே, நீர் யெகோவாவுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர். யெகோவாவுடைய வார்த்தையை நிறைவேற்றினேனென்றான். —
- 14 அதற்குச் சாமுவேல், ஆனாலும் என் காதுகளில் விழுகிற அந்த ஆயுதங்களின் சத்தமும் நான் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்னவென்றான். — அப்போது சவுல், ஆமலேக்கியரிடத்தில் இருந்து அவைகளைக் கொண்டுவந்தார்கள். ஏனென்றிற் சனம் ஆயுதங்களில் நலமாணதை உட்புடைய தேவனாகிய யெகோவாவுக்குப் பவியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள். ஆனாலும் மற் றைதச் சங்காரம் பண்ணினேமென்றான். — அப்போது சாமுவேல் அந்தப் பேச்சை விட, யெகோவா இந்த இராத்திரியிலே என்னோடே சொன்னதை உமக்கு அறிவிப்பேனென்று சவு

௯௮ சாமுவேல் க. புஸ்தகம்.

லோடே சொன்னான். இவன் அவனுட
னே சொல்லுமென்றான்.—அப்போது 17
சாமுவேல் சொன்னதாவது, நீர் உம்மு
டைய பாரீவைக்குச் சின்னவராயிருக்கி
றபோதல்லோ இஸ்ரவேல் கோத்திரங்க
ளுக்குத் தலைவரானீர்? அப்போது யெ
கோவா உம்மை இஸ்ரவேலின்மேல் இ
ராசாவாக அபிஷேகம் பண்ணுவித்தார்.
—இப்போதும் யெகோவா உம்மை 18
ந்த வழியாய் அனுப்பி, நீர் போய், ஆம
லேக்கியராகிய அந்தப்பாவிகளைச் சங்க
ரித்து அவர்களை நிர்மூலமாக்கித் தீரு
மட்டும் அவர்களோடு யுத்தம் பண்ணெ
ன்றாரே.—இப்படி இருக்க, நீர் யெ 19
கோவாவுடைய சொற்கேளாமல், கொ
ள்ளையின்மேற் பறந்து, யெகோவாவு
டைய பாரீவைக்குப் பொல்லாங்கான
தைச் செய்ததென்னவென்றான்.— அப் 20
போது சவுல் சாமுவேலோடே சொன்ன
தாவது, நான் யெகோவாவுடைய சொ
ற்கேட்டு யெகோவா என்னை அனுப்பி
னவழியாய்ப் போய், ஆமலேக்கின் இரா
சாவாகிய ஆகாக்கக் கொண்டுவந்து ஆ

- மலேக்கியரைச் சங்காரம் பண்ணினே
 21 னே.—சனமோ உம்முடைய தேவ
 னாகிய யெகோவாவுக்குக் கில்காலி
 லே பலியடுகிறதற்காக கொள்ளியிலே
 சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே பிரதா
 னமானதைப் பிடித்து ஒட்டிவந்தார்க
 22 ளென்றான்.—ஆனாலும் சாமுவேல் சொ
 ண்ணநாவது, யெகோவாவுடைய சத்தத்
 திற்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலுஞ்
 சரூவாங்கத் தகனங்களும் பலிகளும் யெ
 கோவாவுக்குப் பிரியமாயிருக்குமோ? இ
 தோ, பலியைப் பார்க்கக் கீழ்ப்படியுத
 லும், ஆட்டுக்கடாய்களின் தொழுப்பை
 ப்பார்க்கக் கவனித்திருக்குதலுந் தாவின.
 23 — ஏனென்றால் இரண்டகம் பண்ணுத
 ல் பில்லிசுனியப் பாவத்திற்கும் முருட்
 டாட்டம்பண்ணுதல் மரையானதையு
 ள் சரூபங்களையுங் கும்பிடுகிறதற்குஞ்
 சரிபாயிருக்கின்றது. நீர் யெகோவாவு
 டைய வார்த்தையைப் புறக்கணித்தபடி
 யினாலே அவர் உம்மையும் நீர் இராசா
 வசியராதபடிக்குப் புறக்கணித்தாரென்
 24 னான்.—அப்போது சவுல் சாமுவேலோ

எ சாமுவேல் க. புஸ்தகம்.

டே சொன்னதாவது, நான் யெகோவா
வுடைய வாக்கையும் உம்முடைய வார்த்தை
களையும் மீறுகிறதினாலே பாவஞ்செய்தேன்.
ஏனெனில் நான் சனத்திற்குப் பயந்து,
அவர்கள் சொற் கேட்டேன். — இப்போதும் நீர் என் பாவத்தை ம 25
ன்னித்து, நான் யெகோவாவைப் பணிந்
துகொள்ளும்படிக்கு, என்னோடே திரும்பி
பிக்கொண்டிவாருமென்றான். — ஆனால் 26
ஆலம் சாமுவேல் சவுலுடனே, நான் உம்மோ
டே திரும்புவதில்லை. ஏனெனில் யெகோவா
வுடைய வார்த்தையைப் புறக்கணித்தீர்.
நீர் இஸ்ரவேலின்மேல் இராசாவாய் இரா
தபடிக்கு யெகோவா உம்மையும் புறக்க
ணித்தாரென்றான். — போகிறத 27
ற்காகச் சாமுவேல் திரும்புகிற பொழுது,
இவன் அவன் சால்வையின் முனியைப் பிடித்
துக்கொண்டான். அது கிழிந்துபோயிற்று. —
அப்போது சாமுவேல் அவனோடே சொன்னதாவது,
உம்மிடத்தில் இருந்த இஸ்ரவேலின் இரா
ச்சியபாரத்தை இன்று யெகோவா கிழித்துப்
போட்டு, உம்மைப் பார்க்க நல் 28

- 29 ஸ்வரூபிருக்கிற உம்முடைய தோழனுக்
 கு அதைக் கொடுத்தார்.—இஸ்ரவேலி
 ன் செய் பலனானவர் பொய்சொல்லுகி
 றதுமில்லை. தாளு் சொன்னதற்கு மனவ்
 தாபப்படுகிறதும்மில்லை. ஏனென்றால் அ
 தற்கு மனஸ்தாபப்பட அவர் மனுவ்
 30 ன் அல்லவென்றான்.—அதற்கவன் நான்
 பாவஞ் செய்தேன். இப்போதும் என்
 சனத்தின் மூப்பருக்கு முன்பாகவும்,
 இஸ்ரவேலுக்கு முன்பாகவும், நீர் என்
 னைக் கணம்பண்ணி, நான் உம்முடைய
 தேவனாகிய யெகோவாவைப் பணிந்து
 கொள்ளும்படிக்கு, என்னைதே திரும்
 31 பிக்கொண்டு வாருமென்றான்.—அப்போ
 து சாமுவேல் திரும்பிக்கொண்டு சவு
 லுக்குப் பின்சென்றான். சவுல் யெகோ
 32 வாவைப் பணிந்துகொண்டான்.—பிறகு
 சாமுவேல் ஆமலேக்கின் இராசாவா
 கிய ஆகாசை என்னண்டைக்குக் கொண்
 டிவாருங்கொன்றான். ஆகாசு சந்தோஷி
 மயக்கமாய் அவனண்டைக்குப் போய்,
 மரணத்தின் கசப்பு அற்றுப்போனது
 33 நிச்சயமென்றான்.—சாமுவேலோ உன்

112 சாமுவேல் க. புஸ்தகம்.

னுடைய பட்டையம் ஸ்திரிகளைப் பிள்ளை
 களற்றவர்களாக்கினதுபோலே ஸ்திரிகளு
 க்குள்ளே உன்னுடைய தாயாரும் பிள்
 னைகளற்றவளாவாளென்று சொல்லிச் சா
 முவேல் கில்காவிலே யெகோவாவுக்கு
 முன்பாக ஆகாசைத் தூண்டித் துப்போ
 ட்டான்.-பின்பு சாமுவேல் இராமாவுக்கு 34
 ப்போனான், சவுலோ தன் ஊராகிய கீ
 பேயாவில் இருக்கிற தன் வீட்டுக்குப் போ
 ய் ஏறினான்.—சவுல் மரணமடையும் நா 35
 ள் மட்டுஞ் சாமுவேல் அப்புறம் அவனை
 க் கண்டு பேசினதில்லை. ஏனென்றால்
 இஸ்ரவேலின் மேல் சவுலை இராசாவாக்கி
 னதற்கு யெகோவா மனஸ்தரப்பபட்ட
 நிமித்தஞ் சாமுவேல் சவுலுக்காகத் தூக்
 கித் தூக்கொண்டிருந்தான்.

யூ. அதிகாரம்.

தாவீது முதல்வீசை அழிவேகம் பண்ண
ப்பட்டது

யெகோவா சாமுவேலுடனே இஸ்ர
வேலின் மேல் இராசாவாய் இராதபடித்

- கு நாய் புறக்கணித்த சவுலுக்காக நீ எந்த மட்டுந் துக்கமாய் இருப்பாய்? நீ உன் கொம்பை எண்ணெய்யால் நிரப்பிவா. பெத்தகேமியரூபிய இசாபண்டைக்கு உண்ண அனுப்புலாம். ஏனெனில் அவன் ருமாரில் ஒருவன் நமக்கு இராசர் வாகத் தெரிந்துகொண்டோமென்றார்.
- 2 -அதற்குச் சாமுவேல் நான் போவதெப்படி? சவுல் அதைக் கேட்டு என்னைக்கொன்றுபோடுவானென்றான். அப்போது யெகோவா சொன்னதாவது, நீ ஒரு கடாரிக்கன்றைக் கையோடே கொண்டு போய் யெகோவாவுக்குப் பலியிட வந்தே
- 3 நென்று சொல்லி, -இசாயைப் பலி விருந்துக்கு அழைப்பாடாது. அப்போது நீ செய்ய வேண்டியதை நாம் உனக்கு அறிவிப்போம். நாம் உனக்குச் சொல்லப் போகிறவனை நமக்கு அபிஷேகம் பண்ணுவார்களென்றார். -யெகோவா சொன்னபடியே சாமுவேல் செய்து யெத்தகேமுக்கு வந்தான். அப்போது ஊரின் மூப்பர் தத்தளிப்போடே அவனுக்கு ஏதிர்கொண்டிவந்து நீர் வருகிறது சமாதா

௩௪ சாமுவேல் க. புஸ்தகம்.

னமோவென்றார்கள்.- அதற்கு அவன் ச 5
மாதானந்தானே, யெகோவாவுக்குப் பவி
யிட வந்தேன். நீங்கள் உங்களைப் பரிசுத்த
ம்பண்ணிக்கொண்டு என்னுடனே பவி
விருந்திற்கு வாருங்கள் என்று சொல்லி, ௩
சாயையும் அவன் குமாரரையும் பரிசுத்
தம்பண்ணி அவர்களைப் பவி விருந்துக்
கு அழைத்தான்.- அவர்கள் உட்பிரவேசி 6
க்கையில் அவன் எலியாவைப் பார்த்து
யெகோவாவுடைய பார்வைக்கு அவரா
ல் அபிஷேகம் பண்ணப்படுபவன் இவன்.
தானுக்குமென்றான்.- ஆனாலும் யெகோ 7
வா சாமுவேலுடனே நீ அவனுடைய உ
ருபையும் அவன் தன் வளர்த்தியினாலே
நெட்டையெண்பதையும் நோக்கரயா
க. ஏனெனில் அவனைப் புறக்கணித்தோ
ம். அதேனென்றால் மனுஷின் பார்க்கிற
படி பாரோம். ஏனெனில் மனுஷின் க
ண்களுக்கு முன்பாக இருக்கிறதைப்
பார்ப்பான். யெகோவா இருதயத்தைப்
பார்க்கிறாரென்றார். — அப்போது ௩௪ 8
ய் அபீந்தாயை அழைத்து அவனைச் சா
முவேலுக்கு எதிராகக் கடந்துபோக

- ப் பண்ணினான். அவனோ, இவனையும்
 யெகோவா தெரிந்துகொண்டதில்லையெ
 9 ன்றான்.— ஈசாய் சம்மாவையுங் கடந்து
 போகப் பண்ணினான். ஆனாலும் அவன்
 இவனையும் யெகோவா தெரிந்துகொ
 10 ண்டதில்லையென்றான்.— இப்படி ஓசா
 ய் தன் ஏழு குமாரரைச் சாமுவேலு
 க்கு எதிராகக் கடந்துபோகப் பண்ணி
 னான். ஆனாலும் சாமுவேல் ஓசாயுட
 னே, யெகோவா இவர்களில் ஒருவனைபு
 ன் தெரிந்துகொண்டதில்லையென்று சொ
 11 ல்வி,—இருக்கிற பிள்ளைகள் இதோடே
 சரியோவென்று ஈசாயைக் கேட்டான்.
 அதற்கவன், சின்னவன் ஒருவன் இன்
 னம் மீதியாய் இருக்கிறான். இதோ,
 அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிரு
 க்கிறானென்றான். அப்போது சாமுவே
 ல்ஓசாயுடனே, அவனை அழைத்தனுப்பு.
 ஏனெனில் அவன் இங்கே வருமட்டும் நா
 12 ம் பந்தியிருப்பதில்லையென்றான்.— அவ
 னை அழைத்தனுப்பி வரப்பண்ணினான்;
 அவன் சிவந்த மேனியும் அழகான கண்
 களுள்ளவனும் தல்ல உருபுள்ளவனுமாய்

கக சாமுவேல் க. புல்தகம்.

இருந்தான். அப்போது பெகோவா, நீ எழுந்து அவனை அபிஷேகிப்பண்ணு. அவனெயென்றார் - அப்போது சாமுவேல் எண்ணெய் இருக்கிற கொம்பை எழுத்து அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம் புண்ணினான். அந்தரன் முதற்கொண்டு பெகோவாவுடைய ஆவி தாலீதின்கொண்டே பலராய் இறங்கியிருந்தார். சாமுவேல் எழுந்திருந்து இராமாவுக்குப் போய்விட்டான். 13

தாலீது சவுலுக்குச் செய்த ஊழியம்.

பெகோவாவுடைய ஆவி சவுலுவைவிட்டு விவகி பெகோவாவால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கவங்கப்பண்ணிக்கொண்டிருந்தது. - அப்போது சவுலுவின் ஊழியக்காரர் அவனோடே சொன்னதாவது இதேதே தேவனால் விடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி உம்குமக் கவங்கப்பண்ணுகின்றதே. - சாமுவேல் உம்குமக் கவங்கப்பண்ணுகின்றதே. - சாமுவேல் உம்குமக்கு முன்பாக நிற்கிற உம்குமக்குக்குச் சொல்லும்மேன். அப்போது தே 14 15 16

- வகுல் விடப்பட்ட பொல்லாத ஆவி உம்
முடைய மேல் இறங்குகையில் அவன் த
ன் கையினால் அதைக் கொட்டுகிறதி
னால் உங்களுக்குத் தாவினியாகுமென்ற
17 ரீசை.- ஆகையால் சவுல் தன் உடம்பி
க்காரருடனே, நன்றாகக் கொட்டத்தக்க
ஒருவனை எனக்காகப் பார்த்து, என்ன
ண்டைக்குக் கொண்டுவிருங்கென்ற
18 ன்,--அப்போது அந்த வேலைக்காரரி
ல் ஒருவன் பிரத்தியுத்தாரமாக, இதோ,
கொட்ட அதிந்திருக்கிற பெதல்கேயியனா
ன் ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்ட
19 டேன். அவன் பராக்கிரமசாலியும் நல்ல
சேவகனுங் காரியங்களிலே புத்திமான்
ன் சவுந்தரியனுமாய் இருக்கிறான். பெ
ரோவா அவனோடே இருக்கிறொன்று
20 ன்.--அப்போது சவுல் ஈசாயின்டைக்
கு ஆட்களை அனுப்பி, ஆடுகளண்டையில்
இருக்கிற உன் குமாரனாகிய தாலீதை எ
ன்னண்டைக்கு அனுப்பென்று சொல்
20 லச் சொன்னான்.--அப்போது ஈசாய்
அப்பத்தையும் ஒரு துருத்தி திராட்ச
ப்பழ இரசத்தையும் ஒரு வெள்ளாட்

நாஅ சாமுவேல் க. புஸ்தகம்.

டுக் குட்டியையுங் கழுதையின்மேல் ஏற்
றி அதையுந் தன் குமாரனாகிய தாலீதி
ன் கையிலே சவுலுக்கு அனுப்பினான்.-அ 21
ப்படியே தாலீது சவுலண்டைக்கு வந்
து அவனுக்கு முன்பாக நின்றான். அ
வன் இவனை மிகவுஞ் சினேகித்தான். அ
வனுக்கு இவன் ஆயுதம் பிடிக்கிறவனா
ன்.—சவுல் ஈசாயண்டைக்கு ஆளனுப்பி 22
த் தாலீது எனக்கு முன்பாக நிற்கட்டு
மேன். ஏனெனில் என் கண்களில் அவனு
க்குத் தயவு கிடைத்ததென்று சொல்லச்
சொன்னான்.-அப்படியே தேவனால் விட 23
ப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும் போது
தாலீது சுரமண்டலத்தை எடுத்துக்கொ
ண்டு தன் கையினாலே கொட்டுவான். அதி
னாலே சவுலுக்கு முசிப்பாறுதல் உண்டா
கி, அவனுக்குத் தாலீனையாய்ப்போய்ப்
பொல்லாத ஆவி அவனை விட்டு நீங்கும்.

யெ. அதிகாரம்.

இராட்சசனாகிய கோவியாத்தென்ற பெரிதை
னைத் தாலீது சயித்த அதிசயம்.

பெலிஸ்தர் யுத்தம் பண்ணுகிறதற்கு 1

- தீ தங்கள் இராணுகளைச் சேர்த்து பூ
தாவில் இருக்கிற சொக்கோவிலே கூடிச்
சொக்கோவுக்கும் அசெக்காவுக்கும் நடு
வே இருக்கிற தம்மிமின் எல்லையிலே
- 2 பாளையம் இறங்கினார்கள்.—ஆறாவும் சவு
லும் இஸ்ரவேல் மனுஷருங் கூடிக்கொ
ண்டு, கருவாலியு பள்ளத்தாக்கிலே பாள
யம் இறங்கிப் பெலிஸ்தருக்கு எதிராக யு
த்தத்திற்கு ஆயத்தம்பண்ணினார்கள்.—
- 3 பெலிஸ்தர் அந்தண்டை ஒரு மலையின்
மேலும் இஸ்ரவேலர் இந்தண்டை ஒரு
மலையின்மேலும் நின்றார்கள். பள்ளத்
தாக்கு அவர்களுக்கு நடுவே இருந்தது.—
- 4 அப்போது காத்தூராளுகிய கோலிபாத்
தென்று பேருள்ள ஒரு மனுஷின் பெலி
ஸ்தரின் பாளையங்களில் இருந்து புறப்பட்
டு நடுவே திற்பான். அவன் உயர்ச்சி ஆ
றுமுடிமும் ஒரு சாணுமானது.—அவன்
தன் தலையின் மேலே பஞ்ச லோகமா
ன தலைச்சோட்டைப் பேரட்டுச் சொறி
சொறியான ஒரு சீராவைத் தரித்துக்
கொண்டிருந்தான். அந்தச் சீராவின் நி
றை ஐயாயிரஞ் சேக்கலான பஞ்ச லோ

ராய் சாமுவேல் க. புஸ்தகம்,

சமாய் இருந்தது.—அவன் தன் கால்களில் 6
லே பஞ்ச லோகமான தொப்பாரத்தை
புந் தன் தோட்களின் மேலே பஞ்ச
லோகமான கேடயத்தையும் போட்டு
க்கொண்டிருந்தான்.—அவனுடைய 7
டித் தாங்கு ரெய்கிறவர்களின் படைமா
த்தின் கனதியும் அவன் இட்டியின் அலகு
அறுதூறு சேக்கலான இரும்புமாய் இ
ருந்தது. பரிசைபிடிக்கிறவன் அவனுக்
கு முன்னாக நடப்பான்.—அவன் நின் 8
கொண்டு, இஸ்ரவேலுடைய இராணுவ
ப் பலஞ்சுகளுக்கு எதிராகக் கூப்பிட்டு
அவர்களுக்குச் சொன்னதாவது, நீங்கள்
புத்தத்திற்கு ஆயத்தமாகப் புறப்பட்டு
வந்து நிற்கிறதென்ன? நான் பெலிஸ்தனு
ம் நீங்கள் சவுலுவின் வேலைக்காரரும் அல்
லவோ? என்னண்டைக்கு இறங்கிவர உங்
களில் ஒருவனைத் தெரிந்தெடுங்கள். —
அவன் என்னோடே புத்தம்பண்ணச் ச 9
மார்த்தாய் இருந்து, என்னை மடங்கடித்
தால், உங்களுக்கு வேலைக்காரராய் இரு
ப்போம். நான் அவனை மேற்கொண்டு
அவனை மடங்கடித்தால் நீங்கள் எங்களு

க்து வேலைக்காரராய் இருந்து எங்களைச்
சேவிக்க வேண்டுமென்று சொல்லி,—

- 10 பிண்டியும் நான் இன்றையதினம் இஸ்
ரவேலுடைய இரணுவப் பவுஞ்சுகளை
நிந்தித்தேன். நாம் ஒன்றுக்கொன்று
புத்தம்பண்ண ஒருவனை எனக்கு விடுங்
கொன்று அந்தப் பெலிஸ்தன் சொல்
11 லுவான்.—சவுலும் இஸ்ரவேல் அனைத்
தும் அந்தப் பெலிஸ்தனுடைய வாரீத்
தைகளைக் கேட்கிற போது மிகவும் கல
ங்கிப் பயப்பட்டார்கள்.

- 12 தாவீதோ பூதாவுக்கடுத்த பெதலகேம்
ஊராளுகிய இசாயென்று பேருள்ள எ
ப்ருத்திய மனுஷனுடைய குமாரன
வன். இவனுக்கு எட்டுக் குமாரர் இருந்தா
ர்கள். இந்த மனுஷின் சவுலுவின் நாட்க
ளிலே மற்றச் சனங்களுக்குள்ளே வயது

- 13 சென்ற கிழவராய் இருந்தான்.—இசாயி
னுடைய மூன்று மூத்த குமாரர் சவுலு
வின் பிறகாலே புத்தத்திற்குப் போயி
ருந்தார்கள். புத்தத்திற்குப் போயிரு
ந்த அவனுடைய மூன்று குமாரரிற்
லைச்சனுக்கு எவியாப்பென்றும், இரண்

நாயக சாமுனேல் க. புஸ்தகம்.

டாங் குமாரனுக்கு அபீனதாப்பென்று
ம், மூன்றாம் குமாரனுக்குச் சமோவெ
ன்றும் பேர் இருந்தது.—தாலீதென்றவ 14
ன் எல்லாரிலும் துணையவராய் இருந்தா
ன். மூத்தவர்களாகிய அந்த மூன்று பே
ருக்குச் சவுலுவின் பிறகாலே போகிற போ
து,—தாலீது பெல்லசேமில் இருக்கிற 15
தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்க்கு
ம் படிக்குச் சவுலுவை விட்டுத் திரும்பி
ப் போனான்.—அந்தப் பெலிஸ்தோ 16
காலமாதும் அந்திமாதும் நாற்பது நா
ளாகச் சேர்ந்து வந்து நின்றுகொண்டி
ருப்பான்.—இசாயோ தன் குமாரனாகி 17
ய தாலீதோடே சொன்னதாவது, உன்
சகோதரருக்காக இந்த ஒரு மாக்கால்
வறுத்த பயற்றையும் இந்தப் பத்து அப்
பங்களையும் எடுத்து ஒடிப், பாலயத்தி
ல் இருக்கிற உன் சகோதரருக்குக் கொ
ண்டிபோய்,— இந்தப் பத்துக் கேஸ் 18
சட்டிகளை ஆயிரத்துச் சேர்வைக்கார
னுக்குக் கொடுத்து, உன்சகோதரர் சக
மாய் இருக்கிறாரென்றவென்று விசாரி
த்து, அவர்களுடைய அடையாளம் வா

- 19 கீழ்க்கொண்டுவாவென்றான்.— அப்போது சவுலும் இவர்களும் இஸ்ரவேல் மனுஷர் எல்லாருங் கருவாலியு பள்ளத்தாக்கிலே பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணியிருந்தார்கள்.— தாவீது அதிகாலமே எழுந்திருந்து, ஆடுகளைக் காக்கிறவன் வசமாய் விட்டு ஓசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய், இரதங்கள் இருக்கிற இடத்திலே வந்தான். இராணுவமோ பவுஞ்சாக நிற்கப் புறப்பட்டு யுத்தத்திற்கென்று ஆர்ப்பரித்தார்கள்.
- 21 — இஸ்ரவேலரும் பெலிஸ்தரும் ஒன்றுக்கொன்று எதிராகப் பவுஞ்சுகளை நிறுத்தினார்கள்.— அப்போது தாவீது தான் சுமந்து வந்தவைகளை இறக்கி இரஸ்துக்களைக் காக்கிறவன் வசமாக வைத்துவிட்டு, இராணுவத்தினிடத்தில் ஓடி, அங்கே வந்த போது, சுகமாய் இருக்கிறீர்களே வென்று தன் சகோதரரைக் கேட்டான்.
- 23 - அவன் இவர்களோடேபேசிக்கொண்டிருக்கையில், இதோ காத்தூரானுகிய கோலியாத் தென்று பேருள்ள அந்தப் பெலிஸ்தன் பெலிஸ்தன் இராணுவங்களில் இ

நாயக சாமுவெல் க. புஸ்தகம்.

ருந்து எழும்பி வந்து நடுவே நின்று, அந்த வார்த்தைகளுக்குச் சரியாகப் பேசினான். அதைத் தாலீது கேட்டான்.—இஸ் 24
ரவேல் மனுஷர் எல்லாரும் அந்த மனுஷனைக் காணும் பொழுது அவனை விலகி ஓடி மிகவும் பயப்படுவார்கள். —அ 25
ந்நேரத்திலே இஸ்ரவேல் மனுஷர் சொன்னதாவது, எழும்பின அந்த மனுஷனைக் கண்டீர்களோ? ஏனென்றால் இஸ்ரவேலை நிந்திக்க எழும்பி நிற்கிறான். அவன் அவனை மடங்கடிக்கிறானே, அவனை இராசா மிகவும் ஐசுவரியமுள்ளவனாக்கி, அவனுக்குத் தம்முடைய குமாரத்தியைக் கொடுத்தது, அவன் தகப்பன் வீட்டை இஸ்ரவேலிலே இஷ்டமாக்குவாரென்றார்கள்.—அப்போது தாலீது தன்ன 26
ண்டையிலே நிற்கிற மனுஷருடனே, இந்தப் பெலிஸ்தனை மடங்கடித்து நிந்தையை இஸ்ரவேலை விட்டு விலக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்? ஏனென்றிசீவனுள்ள தேவனுடைய இராணுவங்களை நிந்திக்கிறதற்குச் சன்னத்திலலாத இந்தப் பெலிஸ்தனானவன் எம்மாத்திர

- 27 மென்றான்.—அப்போது சனம், அவனை மடங்கடிக் கிறவனுக்கு இன்னிண்படி செய்யப்படுமென்று அந்த வார்த்தைக்குச் சரியாக அவனுக்குச் சொன்னார்கள்.—அந்த மனுஷரோடே அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்கிறபோது, அவன் தாலீதின் பேரிலே கோபமாய் எரித்து, நீ இங்கே இறங்கிவந்ததென்ன? வனூந்தரத்தில் இருக்கிற அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ ஆர் வசமாய் விட்டாய்? யுத்தத்தைப் பார்க்க இறங்கிவந்தாயென்று உன்னுடைய துணிகரத்தையும் உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேனென்றான்.—அதற்குத் தாலீது, நான் இப்போது செய்ததென்ன? நான் வந்ததற்கு முகாந்தரம் இல்லையென்று சொல்லி,—அவனை விட்டு வேறொருவனுக்கு எதிராகத் திரும்பிக்கொண்டு அந்தப் பிரகாரமாகச் சொன்னான். அப்போது சனம் முந்தின சொல்லுக்குச் சரியாக அவனுக்கு மறுமொழி கொடுத்தார்கள்.

மயன் சாமுவேல் க. புத்தகம்.

தாலீது சொன்ன வார்த்தைகளை அவ 31
ர்கள் கேட்ட பிறகு, அதைச் சவுலுக்கு
முன்பாக அறிவித்தார்கள். அப்போது
அவனை அழைப்பித்தான்.—தாலீது சவு 32
லுடனே, அவன் நிமித்தமாக ஒருவனு
டைய இருதயமுந் திடனற்றுப்போக வே
ண்டாம். உமதடியான் போய், இந்த
ப் பெலிஸ்தோடே யுத்தம்பண்ணுவா
னென்றான்.—அப்போது சவுல் தாலீது 33
டனே, நீ இந்தப் பெலிஸ்தோடே யுத்
தம்பண்ண அவனுக்கு எதிராகப் போக
க் கூடாது. எனென்றால், நீ இளைஞன்,
அவனோ தன் சிறு வயதிலே துவக்கி நல்
ல சேவகராய் இருக்கிறானென்றான்.—
ஆளுலுந் தாலீது சவுலோடே சொன்ன 34
தாவது, உமதடியான் என் தகப்பனு
டைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிரு
க்கிற போது, ஒரு விசை ஒரு சிங்கமும்
ஒரு விசை ஒரு கரடியும் வந்து மந்தை
யில் இருக்கிற ஒரு ஆட்டை எடுத்திக்
கொண்டது.—ஆளுலும் அதின் பிறகா 35
லே நான் புறப்பட்டுப் போய் அதைப்
பிடித்து இதை அதின் வாய்க்குத் தப்

- புவித்தேன். அப்போது அது என்மே
 லே பாய்கிறபோது நான் அதின் தாடி
 யைப் பிடித்துக்கொண்டு அதை அடித்
 36 துக் கொண்டுபோட்டேன்.— அந்தச் சி
 ங்கத்தையும், அந்தக் கரடியையும் உம
 தடியான் மடங்கடித்தான். சூன்மீதில்
 லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில்
 ஒன்றைப் போல் இருப்பான். ஏனென்
 றால் அவன் சீவனுள்ள தேவனுடைய இ
 37 ராணுவங்களை நிந்தித்தானென்றான்.—பி
 ன்ணையர் தாலீது, என்னைச் சிங்கத்தின்
 கைக்குங் கரடியின் கைக்குந் தப்புவித்
 த யெகோவாவானவர் இந்தப் பெலிஸ்
 தனுடைய கைக்கும் என்னைத் தப்புவிப்
 பாரென்றான். அப்போது சவுல் தாலீது
 டனே, போ, யெகோவா உன்னுடனே
 38 இருப்பாராகவென்றுசொல்லி,— சவுல்
 தாலீதுக்குத் தன் வஸ்திரங்களை உடுத்து
 வித்துப் பஞ்ச லோகமான ஒரு தலைச்
 சோட்டை அவன் தலையின்மேற்போட்
 39 டி, ஒரு சீராவை அவனுக்குத் தரிப்பித்தா
 ன்.—தாலீது அவன் பட்டயத்தைத் த
 ன் வஸ்திரங்கள் மேற் கட்டிக்கொண்

ராய அ சாமுவேல் க. புஸ்தகம்.

டு, நடக்கத் துவக்கினான். ஏனெனில் அதை அவன் பரிட்சை பார்த்திருந்ததில்லை. அப்போது தாவீது சவுலுடனே, நான் இந்நோடே போகக் கூடாது, ஏனென்றால் நான் இப்படி அப்பியாசம் பண்ணினதில்லையென்று சொல்லி அவைகளைக் களைத்துபோட்டு-தன் தடியைத் தன் கையிலே 40 பிடித்து ஆற்றில் இருக்கிற ஐந்து கூழாங்கல்லுக்களைத் தெரிந்தெடுத்தி அவைகளைத் தனக்கிருக்கிற மேய்ப்பரின் அடப்பமானபையிலே போட்டுத் தன் கவண்டை தன் கையிலே பிடித்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தன் அண்டை சேரப்போனான்.—பெலிஸ்தனும் நடக்கவே நடந்து, 41 தாவீதண்டைக்குக் கிட்டி வந்தான். அவன் பரிசையைப்பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடந்தான்.—பெலிஸ்தனானவ 42 ன் தாவீதை நோக்கிப் பார்த்து, அவன் இளைஞனுஞ் சவுந்தரிய உருபான சிவந்தமேனியுடாய் இருந்தபடியினாலே அவனை அசட்டைபண்ணி,— தாவீதுடனே 43 நீ தடிகளோடே ஏன் அண்டையிலே வர நான் நாயோவென்று சொல்லி, அந்தப்

- பெலிஸ்தன் தன்னுடைய தேவர்களைக்
 44 கொண்டு தாலீதைச் சபித்தான் — பின்
 னையும் அந்தப் பெலிஸ்தன் தாலீதுட
 னே, ஏன் அண்டைக்குவா, நான் உன் மா
 மிசத்தை ஆகாயத்துப் பறவைகளுக்கும்
 வெளியின் மிருகங்களுக்குங் கொடுப்பீ
 45 பேனென்றான்.—ஆனால் தாலீது பெலி
 ஸ்தனோடு சொன்னதாவது, நீ பட்ட
 யத்தோடும், இட்டிடோடும், கேடய
 த்தோடும், என்னண்டைக்கு வருகிறாய்.
 நானே நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய ஒ
 ராணுவங்களின் தேவனாகிய சேனைகளு
 டைய பெகோவாவின் நாமத்திலே உன்
 46 னண்டைக்கு வருகிறேன்.—இன்றையித்
 தினம் பெகோவா உன்னை என் கையில்
 ஒப்புக்கொடுப்பதினால் நான் உன்னை ம
 டங்கடித்து, உன் தலையை உன்னை விட்டு
 வாங்கிப் பெலிஸ்தனுடைய பாளயத்தின்
 பிணங்களை இன்றையித்தினம் ஆகாயத்
 துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு
 மிருகங்களுக்குங் கொடுப்பேன். அப்ப
 டியே இஸ்ரவேலுக்குத் தேவன் உண்டெ
 ன்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்து,

ராமய சாமுவேல் ச. புஸ்தகம்.

—யெகோவா பட்டயத்தினாலும் இட் 47
டியினாலும் இரட்சிக்கிறதில்லையென்று
இந்தச் சவையெல்லாம் அறிந்துகொள்
ளும். ஏனென்றால் யுத்தமானது, யெகோ
வாவுடையது. அவர் உங்களை எங்களை
யில் ஒப்புக்கொடுப்பாரென்றான்.—அ 48
ப்போது சம்பவித்ததென்றால் அந்த
ப் பெலிஸ்தன் எழும்பித் தாலீதுக்கு எதி
ராகச் சேர்ந்து வருகிற போது, தாலீது
தீவிரமாய் அந்த இராணுவத்திற்கும், அ
ந்தப் பெலிஸ்தனுக்கும் எதிராக ஒடி,
தன் கையை அடப்பத்திலே போட்டு, அ 49
தில் ஒரு கல்லை எடுத்துக் கவண்டிலே
வைத்துச் சுழற்றிப் பெலிஸ்தனுடைய
நெற்றியிலே படப்போட்டான். அந்தக்
கல்லு அவன் நெற்றிக்குள் உருவிப்போ
னதினால் அவன் முகங்குப்புறத் தரையி
லே விழுந்தான்.—அப்படியே தாலீது 50
ரு கவண்டினாலும், ஒரு கல்வினாலும் பெ
லிஸ்தன்மேலே பலன்கொண்டு, பெலிஸ்
தனை மடங்கடித்து, அவனைக் கொன்று
போட்டான். ஆளுநர் தாலீதின் கையில்
ஒரு பட்டயமும் இல்லை.—ஆகையால், 51

தாவீது பெலிஸ்தனண்டையில் ஓடி நி
 ன்று அவன் பட்டயத்தைப் பிடித்
 து, அதை அதின் உறையை விட்டு உருவி
 அவனைக் கொன்று அதினாலே அவன் தலை
 52 யை வெட்டிப்போட்டான். - அப்போது
 தங்கள் பராக்கிரமசாவி செத்துப்போன
 னென்று பெலிஸ்தர் கண்டு ஓடிப்போன
 ர்கள். அப்போது இஸ்ரவேல் மனுஷி
 ம் பூதமனுஷிரும் எழுப்பி ஆர்ப்பரித்து,
 பள்ளத்தாக்கின் எல்லை மட்டுக்கும் எக்கி
 ரோனின் வாசல்கள் மட்டுக்கும் பெலிஸ்த
 ரைத் தூரத்தினூர் கள். சாராயின் வழியி
 லுங் காத்தபட்டண மட்டுக்கும் எக்கிரோ
 ன் பட்டண மட்டுக்கும் பெலிஸ்தர் வெட்
 53 டிண்டு விழுந்தார்கள். - இஸ்ரவேல் புத்தி
 ரர் பெலிஸ்தரை அத்தனை மூர்க்கமாப்த்
 தூரத்தினபிறகு, அவர்கள் திரும்பி வந்து
 அவர்களுடைய பாளையங்களைக் கொள்
 54 னையிட்டார்கள். - தாவீது பெலிஸ்தனு
 டைய தலையை எடுத்து அதை எருசலே
 முக்குக் கொண்டு வந்தான். அவன் ஆபுத
 ங்களையோ, தன் கூடாரத்திலே வைத்
 தான்.

112 சாமுவேல் க. புத்தம்.

தாலீது பெலிஸ்தனுக்கு எதிராகப் பு 55
றப்பட்டுப் போகிறதைச் சவுல் காண்கிற
போது, அவன் அப்னோர் என்ற சேனா
பதியோடே, அப்னோரே! இந்த வாவிப
ன் ஆருடைய குமாரனென்றான். அதற்கு
அப்னோர் இராசாவே, நான் அறியே
னென்று உம்முடைய சீவனைக் கொண்
டு சொல்லுகிறேனென்றான். — அப்போ 56
து இராசா அந்தப் பிள்ளையாண்டான்
ஆருடைய குமாரனென்று நீ விசாரியெ
ன்றான். — ஆகையால் தாலீது பெலிஸ் 57
தனை மடங்கடித்துத் திரும்பின போது,
அப்னோர் அவனை அழைத்துச் சவுலுக்
கு முன்பாகக் கொண்டுவந்து விட்டான்.
பெலிஸ்தனுடைய தலை அவன் கையிலு
ம் இருந்தது. — அப்போது சவுல், வாவிப 58
னே, நீ ஆருடைய குமாரனென்று அவ
னைக்கேட்டதற்குத் தாலீது, உமதடியா
ளுகிய பெதலகேம் ஊராராய் இருக்கிற
இசாயின் குமாரன் தான் என்றான்.

யௌ. அதிகாரம்.

தாலீது யோனத்தானுடைய பிராணசினேகத் திருஞ்ஞானசி சனத்தினால் மிகவும் புகழப்பட்ட
டது.

- 1 அவன் சவுலோடே பேசித்தீர்ந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாலீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இணைக்கப்பட்டது. யோனத்தான் அவனைத் தன்னுடைய ஆத்துமாவைப் போலச் சி
- 2 னேகித்தான்.—சவுல் அவனை அவன் தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப் போக ஒட்டாமல் அந்நாளிலே தன்னிடத்தில்
- 3 வைத்துக்கொண்டான்.—யோனத்தான் தாலீதத் தன் ஆத்துமாவைப் போலச் சினேகிக்கிறதினால் அவனும் இவனும் உ
- 4 டம்படிக்கைபண்ணிக்கொண்டு,—யோனத்தான் போர்த்துகொண்டிருந்த சால்வையைக் கழற்றி, அதையுந் தன் வஸ்திரத்தையுந் தன் பட்டயத்தையுந் தன் வில்லையுந் தன் கச்சையுங் கூடத் தாலீது
- 5 க்குக் கொடுத்தான்.—சவுல் தாலீதை அனுப்பும் எவ்விடத்திற்காகிலும் அவன்

ரூப சாமுவேல் க. புத்தகம்.

புறப்பட்டுப் புத்தியாய்க் காரியத்தை ந
டப்பிக்கிறபடியாற் சவுல் அவனை யுத்த
மனுஷிர்பேரில் அதிகாரியாக்கினான். அ
வன் எல்லாச் சனத்தின் கண்களுக்குஞ் ச
வுலுடைய ஊழியக்காரரின் கண்களுக்கு
ங்கூடப்பிரியமாய் இருந்தான்.—ஆனால் 6
தாவீது பெலிஸ்தனை மடங்கடித்துத் தி
ரும்பினதற்குஞ் சனங்கள் திரும்பவந்த
தற்கும் பிறகு சம்பவித்ததென்னவெனி
ல் ஸ்திரிகள் இஸ்ரவேலின் சகல பட்டண
ங்களிலும் இருந்து பாடிக்கொண்டாடிப்
புறப்பட்டு மேளங்களோடும் களிப்போ
டும் வீணைகளோடும் இராசாவாகிய சவு
லுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்.—அந்த 7
ஸ்திரிகள் ஒன்றுக்கொன்று பாடி வீணை
வாசித்துச் சவுல் ஆயிரம் பேரையுந் தா
வீது பதிரூயிரம் பேரையும் மடங்கடித்
தார்கொன்றார்கள்.—அந்த வார்த்தை 8
சவுலின் பார்வைக்கு ஆகாததாய்க் கண்
டு, அவன் மிகவும் எரிந்துகொண்டு, தா
வீதுக்குப் பதிரூயிரம் பேரைக் கொடித்
து, எனக்கு ஆயிரம் பேரைக் கொடித்
தார்கள். இன்னம் இராசாங்கந் தானும்

- அவனுடையதாகுமென்று சொல்லி,—
- 9 அந்நாள் முதற்கொண்டு சவுல் தாலீதை
- 10 க் காமகாரமாய்ப் பார்த்தான்.— மறு
நாளிலே தேவனால் விடப்பட்ட பொல்
லாத ஆவி சவுல்மேல் இறங்கிற்று. அவன்
லீட்டின் நடுவே தீர்க்கதரிசனஞ் சொல்
லியிருந்தான். அப்போது தாலீது தின
ஞ் செய்கிறபடித் தன் கையினாலே சுரம
ண்டலத்தைக் கொட்டிக்கொண்டிருந்தா
ன். ஆளுஞ் சவுலின் கையிலே ஓட்டி
- 11 இருந்தது.—அப்போது சவுல் தாலீதைச்
சுவரோடே உருவக் குத்திப்போடுவெ
னென்று ஓட்டியை அவன்மேல் ஏறிந்தா
ன். ஆளுந் தாலீது இரண்டு தரஞ் சுழ
ன்று அவனுக்கு விலகிப்போனான்.—ஆ
கையால் யெகோவா தாலீதோடே இ
ருக்கிறாரென்றந் தன்னை விட்டு விலகி
னாரென்றுஞ் சவுல் தாலீதுக்குப் பயந்தி
- 13 ருந்து,—அவனைத் தன்னை விட்டப் புற
ப்படுத்தி, அவனை ஆயிரம் பேருக்குத் த
லைவனாகவைத்துக்கொண்டான். அப்படி
யே அவன் சனத்திற்கு முன்பாகப்போ
- 14 க்கும் வரத்துமாய் இருந்தான்.— ஆளு

11. உக சாமுவேல் க. புஸ்தகம்.

லுந் தாலீது தன் வழிகளில் எல்லாம் பு
த்திமானாய் நடந்தான். ஏனென்றால் யெ
கோவா அவனோடே இருந்தார்.—அவன் 15
மகா புத்திமானாய் நடக்கிறதைச் சவுல்
கண்டு, அவனுக்கு ஐயமாய் இருந்தான்.
—இஸ்ரவேல் சனமும் யூதச் சனமும் 16
எல்லாந் தாலீதைச் சினேகித்தார்கள். ஏ
னெனில் அவர்களுக்கு முன்பாகப்போ
க்கும் வரத்துமாய் இருந்தான்.

தாலீதின் விவாகம்.

சவுல் தாலீதோடே, இதோ என் மூத் 17
த குமாரத்தியாகிய மோரோபை உனக்
கு இஸ்திரியாகக் கொடுப்பேன். நீ என
க்கு நல்ல சேவகனாய் மாத்திரம் இருந்து
யெகோவாவுடைய யுத்தங்களை நடத்
தென்றான். ஏனென்றால் என் கை அல்ல
பெவிஸ்தரின் கை அவனுக்கு விரோதமா
ய் இருப்பதாகவென்று சவுல் நினைத்துக்
கொண்டான்.—அப்போது தாலீது சவு 18
லுடனே, நான் இராசாவுக்கு மருமக
னாகிறதற்கு நான் எம்மாத்திரம்? என்
சீவனும் இஸ்ரவேலிலே என் தகப்பன்

- 19 வமிசமும் எம்மாத்திரமென்றான்.—சவு
 லுவின் குமாரத்தியாகிய மேரோப் தா
 வீதுக்குக் கொடுக்கப்படுங் காலம் வந்த
 பொழுது, அவள் மேகோலாத்தியனாகி
 ய ஆதரியேலுக்கு இஸ்திரியாகக் கொடு
 20 க்கப்பட்டாள்.—ஆலுலுஞ் சவுலுவின் கு
 மாரத்தியாகிய மீகாள் தாலீதைச் சிறே
 கித்தாள்.அது சவுலுவுக்கு அறிவிக்கப்பட்
 டபோது அது அவனுக்கு நல்லதாய்க் க
 21 ண்டது.—அவள் அவனுக்குக் கண்ணி
 யாய் இருக்கவும் பெலிஸ்தரின் கை அவன்
 மேல் வரத்தக்கதாகவும் அவளை அவனு
 டுக்குக் கொடுப்பேனென்று சவுல் நினை
 த்துத் தாலீதுடனே, நீ என்னுடைய
 இரண்டாங் குமாரத்தியினால் இன்று எ
 22 னக்கு மருமகனாகுவென்றான்.—பிறகு
 சவுல் தன் ஊழியகாரருக்கு நீங்கள் தா
 வீதோடே இரகசியமாய்ப் பேசி, இ
 தோ, இராசா உன் மேலே பிரியமாய்
 ருக்கிறார். அவருடைய எல்லா ஊழியக்
 காரரும் உம்மைச் சிறேகிக்கிறார்கள். இ
 ப்பேரதும் நீர் இராசாவுக்கு மருமக
 னாகுமெனென்று சொல்லுங்களென்று

112 சாமுவேல் க. புஸ்தகம்.

கற்பித்தான்.—சவுலுவின் ஊழியக்கார 23
ர் இந்த வார்த்தைகளைத் தாலீதின் செவி
களிலே படப் பேசினார்கள். அப்போ
து தாலீது நான் இராசாவுக்கு மருமக
னாகிறது உங்கள் பார்வைக்குக் கொஞ்ச
க்காரியமோ? ஏனென்றால் நான் தரித்
திரவானுங் கொஞ்ச எண்ணிக்கையான
மனுஷனுமாய் இருக்கிறேனென்றான்.—
இன்னின்ன வார்த்தைகளைத் தாலீதுசொ 24
ன்னொனென்று சவுலுவின் ஊழியக்காரர்
அவனுக்கு அறிவித்தார்கள்.—அப்போ 25
து சவுல் என்கிறவன் இராசாவானவர்ப
ரிசின்மேல் அல்ல இராசாவின் சத்துரு
க்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டும்படிக்கு
ப்பெவிஸ்தரின் நூறு நுனித்தோல்களி
ன்மேலே விருப்பமாயிருக்கிறாரென்று
தாலீதுக்குச் சொல்லுங்களென்றான். ஏ
னென்றற் சவுல் தாலீதைப் பெவிஸ்தரி
ன் கையினால் விழப்பண்ண நினைத்தான்.
—அவன் ஊழியக்காரர் தாலீதுக்கு இந்த
வார்த்தைகளை அறிவிக்கிறபோது, இரா 26
சாவுக்கு மருமகனாகிறது தாலீதுக்கு ந
ல்லதாய்க் கண்டது.—அதற்குக் குறித்த 27

நாள் நிறைவேறுததற்கு முன்னே, தாலீ
து எழுந்து தன் மனுஷரைக் கூட்டிக்
கொண்டு போய்ப், பெவிஸ்தரில் இருநூ
றுபேரை வெட்டி அவர்கள் நுனித்தோ
ல்களைக் கொண்டு வந்து, தான் இராசாவு
க்கு மருமகனாகும்படிக்கு அவைகளை இ
ராசாவுக்கு அதிக நிறைவாகச் செலுத்தி
னான். அப்போது சவுல் தன் குமாரத்தி
யாகிய மீகாளை அவனுக்கு ஸ்திரியாகக்

28 கொடுத்தான்.—பெகோவா தாலீதோடி
ருக்கிராரென்று சவுல் கண்டறிந்துகொ
ண்டான். சவுலுவின் குமாரத்தியாகிய மீ
காரும் அவனைச் சிநேகித்துக் கொண்டி

29 ருந்தாள்.—ஆகையாற் சவுல் பின்னையும்
அதிகமாய் தாலீதுக்குப் பயந்து தான்
உயிரோடிருந்த நாள் எல்லாற் தாலீதுக்

30 குச் சத்துருவாய் இருந்தான்.—ஆறா
லும் பெவிஸ்தருடைய பிரபுக்கள் புறப்படு
கிறபோதெல்லாம் தாலீது சவுலுவினு
டைய எல்லா ஊழியக்காரரைப் பாரீக்
சப் புத்தியாய்ச் செய்தான். அவன்பேர்
மெத்தவுங் கனங்கொண்டது.

யகை. அதிகாரம்.

யோனத்தான் தால்துகாகத் தன் தகப்பனை
மனுக்கேட்டது.

தால்தைக் கொன்றுபோடும்படிக்கு 1
ச் சவுல் தன் குமாரனாகிய யோனத்தா
னோடுந் தன் எல்லா உழியக்காரரோ
டும் பேசினான். சவுலுவின் குமாரனாகிய
யோனத்தானோ தால்தின் மேல் மிக 2
வும் பிரியமாய் இருந்தான்.—ஆகையால்
யோனத்தான் தால்துக்கு அதை அறி
வித்து, என் தகப்பனாகிய சவுல் உன்
னைக் கொன்றுபோட வகைதேடுகிறா
ர். இப்போதும் நாளைக் காலமே நீ எச்
சரிக்கையாய் இருந்து மறைவான இடத்
தில் ஒளித்துக்கொண்டேயிரு.—நானோ 3
புறப்பட்டு வந்து, நீ வெளியில் இருக்கு
ம் இடத்தில் என் தகப்பன் பக்கத்திலே
நின்று, உனக்காக என் தகப்பனோடே
பேசி நடக்கும் வயனத்தைக் கண்டு உன்
க்கு அறிவிப்பேனென்றான் - அப்படியே 4
யோனத்தான் தன் தகப்பனாகிய சவுலு

வோடே தாலீதுக்காக நன்மையாய்ப்
 பேசி அவனோடே சொன்னதாவது, இ
 ராசா தமதடியானாகிய தாலீதுக்கு விரோ
 தமாய்ப் பாவஞ் செய்யாராக. ஏனெ
 னில் உமக்கு விரோதமாக அவன் பா
 வஞ்செய்ததில்லை, அவன் செய்கைகள்
 உமக்கு வெகு பிரயோசனமாய் இருக்கி
 5 ன்றனவே.—அதேதென்றால் அவன் தன்
 பிராணனைத் தன் கையிலே வைத்து அ
 நீதப் பெவிஸ்தனை மடங்கடித்ததினாலே
 யெகோவா இஸ்ரவேலுக்கெல்லாம் பெ
 ரிய இரட்சிப்பைக் கட்டினாயிட்டதை நீர்
 கண்டு சந்தோஷிப்பட்டீரே. இப்போது
 ம் முகாந்தரம் இல்லாமல் தாலீதைக்கொ
 ல்லுகிறதினாலே குற்றமில்லாத இரத்தத்
 திற்கு விரோதமாக நீர் பாவஞ் செய்வா
 6 னேனென்றான்.—அப்போது சவுல் யோ
 னத்தானுடைய சொற்கேட்டு, அவன்
 கொலைசெய்யப்படுவதில்லையென்று யெ
 கோவாவுடைய சீவனைக்கொண்டு ஆணையி
 7 ட்டான்.—ஆனதுகொண்டு யோனத்தான்
 தாலீதை அழைத்து அந்த வார்த்தைகளை
 எல்லாம் அவனுக்கு அறிவித்து, அவனை

ராகுட சாமுவேல் க. புஸ்தகம்.

சீ சவுலண்டையிலே கூட்டிக்கொண்டு வந்துவிட்டான். அப்படியே அவன் முன்போலே அவனுக்கு முன்பாக இருந்தான்.

சவுல் தாவீதைக் கொல்லப் பார்த்தபடியிலே இவன் சாமுவேலண்டைக்கு ஒடிப்போனது.

திரும்ப ஒரு யுத்தம் உண்டாயிற்று. அப்போது தாவீது புறப்பட்டுப் போய் பெலிஸ்தரோடே யுத்தம்பண்ணி, அவர்களை வெகுவாய் மடங்கடித்ததினாலே அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்து ஒடிப்போனார்கள்.—ஆனாலும் யெகோவாவால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலுவின்கீழே வந்தது. அவன் தன் வீட்டில் உளுக்காரிந்து தன் இட்டியைத் தன் கையிலே பிடித்துக்கொண்டிருந்தான். தாவீது தன் கையினாலே சுரமண்டலங் கொட்டினான்.—அப்போது சவுல் தாவீதை ஈட்டியினாலே சுவரோடே உருவக் குத்திப்போடப் பார்த்தான். ஆனாலும் இவன் சவுலுக்கு விலகினதினாலே அவன் எறிந்த இட்டி சுவரிலே பட்டது. தாவீதோ ஒடிப்போய் அன்றிராத்திரித் தப்பிக்கொண்டான்.—ஆனாலும் தாவீதைக் காவற்பண்ணி, மறு

- நாட் காலமே அவனைக் கொன்றுபோ
 டும் படிக்குச் சவுல் அவன் வீட்டிற்கு
 ச் சேவகரை அனுப்பினான். இதைத்
 தாலீதுக்கு அவன் பெண்சாநியாகிய மீ
 காளர் அறிவித்து, நீர் இன்றிராத்திரியி
 ல் உம்முடைய பிராணனைத் தப்புவித்
 துக் கொள்ளாவிட்டால், நாளை நீர் கொ
 ண்றுபோடப்படுவீரென்று சொல்லி,—
- 12 மீகாளர் தாலீதைப் பலகணி வழியாய்
 இறக்கிவிட்டான். அவன் தப்பிக்கொண்
 13 டி ஓடிப்போனான்.—மீகாளனோ ஒரு சி
 லையை எடுத்துக் கட்டிலின்மேல் வைத்
 து, அதின் தலைமாட்டிலே ஒரு வெள்
 ளாட்டுத் தோலைப் போட்டுப் புடைவை
 14 யினால் மூடிவைத்தாள்.—தாலீதைக்கொ
 ண்டிவர சவுல் சேவகரை அனுப்பினபோ
 து அவர் விபாநியாய் இருக்கிறாண்டு
 15 ள்.—அப்போது தாலீதைப் பார்க்கிறத
 ற்குச் சவுல் சேவகரை அனுப்பி, அவனை
 க் கொன்றுபோடும்படிக்குக் கட்டிலோ
 டே கூட அவனை என்னண்டைக்கு எடுத்த
 16 துவாருங்கொன்றான்.—சேவகர் வந்த
 போது, இதோ, சிலை கட்டிலின்மேலு

நாச சாமுவேல் க. புஸ்தகம்.

ம் வெள்ளாட்டித் தோல் அதின் தலைமா
ட்டிண்மேலுங் கிடந்தது.— அப்போது 17
சவுல், நீ இப்படி என்னை ஏய்த்து என்
பகைஞனைத் தப்பவிட்டு அனுப்பினதெ
ன்னவென்று மீகாளைக் கேட்டான். அப்
போது மீகாள் சவுலுவுடனே, நான் உ
ன்னைக் கொல்லாதபடிக்கு என்னை அனு
ப்பிவிடுவென்று அவன் என்னோடு சொ
ன்னானென்றான்.

தாலீது தப்பி ஒடிப் போய், இராமா 18
வில் இருக்கிற சாமுவேலண்டைக்குவந்து
சவுல் தனக்குச் செய்ததெல்லாவற்றையு
ம் அவனுக்கு அறிவித்தான். பிறகு அவனு
ஞ் சாமுவேலும் போய் நாயோத்திலே
தரித்திருந்தார்கள்.— ஆனாலும் இதோ, 19
தாலீது இராமாவுக்கடுத்த நாயோத்திலே
இருக்கிறானென்று சவுலுவுக்கு அறிவிக்
கப்பட்டது.— அப்போது சவுல் தாலீ 20
தைக் கொண்டுவரச் சேவகரை அனுப்பி
னான். அவர்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லு
கிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தையுஞ்
சாமுவேல் அவர்களின் தலைவகை நிற்
கிறதையுங் கண்டார்கள். அப்போது சவு

- லுவினுடைய சேவகரின் மேலே தேவ
 ஆவி இறங்கினதினால் இவர்களுந் தீர்க்க
 21 தரிசனஞ் சொன்னார்கள்.—இது சவுலு
 வுக்கு அறிவிக்கப்பட்ட போது அவன்
 வேறே சேவகரை அனுப்பினான். அவர்க
 ளுந் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள். மூ
 னரூந் தரமுஞ் சவுல் சேவகரை அனுப்
 பினான். அவர்களுந் தீர்க்கதரிசனஞ்சொ
 22 ன்னார்கள்.—அப்போது அவன் தானும்
 இராமாவுக்குப் போய்ச் சேக்குவில் இ
 ருக்கிற பெரிய கிணற்றண்டையிலே வந்
 து, சாமுவேலுந் தாலீதும் எங்கே இருக்
 கிறார்களென்று கேட்டான். அதோ; இ
 ராமாவுக்கடுத்த நாயோத்திலே இருக்கி
 23 ரார்களென்று சொல்லப்பட்டது.—அப்
 போது இராமாவுக்கடுத்த அந்த நாயோ
 த்திற்குப் போனான். ஆலுந் தேவ ஆ
 வி அவன் மேலும் இறங்கினதினால்
 அவன் இராமாவுக்கடுத்த நாயோத்திலே
 சேருமட்டிந் தீர்க்கதரிசனஞ் சொல்லி
 24 க்கொண்டே நடந்து வந்து,—தானுந்
 தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போட்டு
 த் தானுஞ் சாமுவேலுக்கு முன்பாகத்

நாகை சாமுயேல் க. புனிதகம்.

தீர்க்கதரிசனஞ்சொல்லி அன்ற பகல்
முழுதும் இராமுமுதும் வஸ்திரம் இல்
லாமல் விழுந்துகிடந்தான். ஆகையினால்
வேசவுலுத் தீர்க்கதரிசிகளில் ஒருவரோ
வென்பார்கள்.

உயி. அதிகாரம்.

யோனத்தான் தால்தோடே பண்ணின உடம்படி
க்கையைப் புதிதாக்கித் தால்துக்காக மிகவும்
பிரயாசப்பட்டது.

தால்தோ இராமாவுக்கடுத்த நாயோ 1
த்தில் இருந்து ஒடிப்போய், யோனத்தா
ன் முன்பாக வந்து, உம்முடைய தகப்
பன் என் பிராரணை வாங்கத் தேடுகிறத
ற்கு நான் செய்ததென்ன? என் அக்கிர
மம் என்ன? அவருக்கு முன்பாக என்
னுடைய பாவம் என்னவென்றான்.—அவ 2
ன் இவனுடனே, அப்படி ஒருக்காலும்
வராது, நீர் சாவதில்லை. ஒத்தோ, என் செ
விகளுக்கு வெளிப்படுத்தாமல் என் தக
ப்பன் பெரிய காரியமாளுஞ் சின்னக்
காரியமென்கிலுஞ் செய்கிறதில்லை. இந்த
க் காரியத்தை என் தகப்பன் எனக்கு ஒளி

- 3 ப்பானேன்? அதில்லையென்றான்.—அப்போது தாலீது உம்முடைய சண்களில் எனக்குத் தயவு கிடைத்ததென்று உம்முடைய தகப்பன் நன்றாய் அறிவார். ஆகையால் யோனத்தானுக்கு மணநோவுண்டாகாதபடிக்கு அவன் ஓதை அறியப் போகாதென்பார். ஆனாலும் மெய்யாகவே எனக்கும் மரணத்திற்கும் ஒரு அடிதூரம் மாத்திரம் இருக்கின்றதென்று யெகோவாவுடைய சீவனையும் உம்முடைய சீவனையுங்கொண்டு சொல்லுகிறெனென்று மறமொழியாகச் சொல்லி
- 4 வி ஆணையிட்டான்.—அப்போது யோனத்தான் தாலீதுடனே, உன் ஆத்துமம் எப்படிக்கேட்கின்றதோ அப்படி உனக்குச் செய்வேனென்றான்.— தாலீது யோனத்தானோடே சொன்னதாவது, இதோ நாளைக்கு அமாவாசையானபடியினாலே நான் இராசாவோடே சாப்பிடப் பந்தியிருக்க வேண்டியதாய் இருக்கும். ஆனாலும் நான் மூன்றாம் நாட்களாய்ங்காலமட்டும் வெளியிலே ஒளித்திருக்க எனனைப் போகவிடும்.—நான் எங்
- 6

௩௩௮ சாமுவேல் க. புஸ்தகம்.

கேயென்று உம்முடைய தகப்பன் கே
ட்டால், தன் ஊராகிய பெத்கேயிலே
வருஷிந்தோறும் பலியடுகிற நாள் வமிச
த்திற்கெல்லாம் இருக்கிறபடியினாலே; தா
லீது அவ்விடத்திற்கு ஓட என்னை உத்த
ரவு கேட்கவே கேட்டானென்று நீர்
சொல்லும்.—அதற்கவர் நல்லதென்றால் 7
உமதடியானுக்குச் சமாதானம் இருக்கு
ம். அவர் கோபமாய் எரிந்தாரேயானால்
அவராலே பொல்லாங்கு தீர்மானப்ப
ட்டிருக்கின்றதென்று அதினால் அறிந்து
கொள்வீர்.— ஆகையால் உமதடியானுக் 8
குத் தயவுசெய்வீராக. ஏனெனில் யெ
கோவாவுக்கு முன்பாக உமதடியானை உ
ம்மோடே உடம்படிக்கைக்குள்ளாக்கி
க்கொண்டீர். ஏனெனில் ஒரு அக்கிரம
ம் இருந்ததேயானால், நீரே என்னைக்
கொன்றுபோடும். நீர் என்னை உம்முடைய
தகப்பனண்டைக்கு கொண்டுபோவ
தென்னவென்றான்.— அப்போது யோ 9
னத்தான், அப்படி உனக்கு வராதிருப்
பதாக. பொல்லாங்கு உன் மேல் வர
ப்பண்ண என் தகப்பனாலே தீர்மானப்

- பட்டதென்று நான் அறியவே அறிந்தால், நான் அதை உனக்கு அறிவிப்பதிருப்பேரேவென்றால்.— தாவீது யோனத்தானுடனே, உம்முடைய தகப்பன் உமக்குக் கடினமான பிரத்தியுத்தாரஞ்சொன்னாரோவென்கிறதை உனக்கு அறிவிப்பவன் ஆரென்றான்.— அப்போது யோனத்தான் தாவீதுடனே, உனருக்கு வெளியே போவோம் வா வென்றான். இருவரும் வெளியே புறப்பட்டுப் போனார்கள்.— அப்போது யோனத்தான் தாவீதோடே சொன்னதாவது, நான் நாளை நாளையன்றைக்குள்ளே என் தகப்பனை அறிந்துகொண்டு, ஒத்தோ, தாவீதின்மேலே தயவாய் இருக்கிறாரென்று கண்டிம், அதை அப்போது உன் செவிகளுக்கு வெளிப்படுத்தும்படிக்கு உனக்குச் சொல்லி அனுப்பாதிருந்தால்,— இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா யோனத்தானுக்கு இப்படியும் அப்படியும் செய்யக்கடவர். ஆனாலும் உனக்குத் தீங்கு செய்ய என் தகப்பனுக்கு நன்றாய்க்கண்டால், அதை உன் செவிகளுக்கு வெ

ஈசய சாமுவேல் க. புஸ்தகம்.

ளிப்படுத்தி, நீ சமாதானத்தோடே போ
கும்படிக்கு உன்னைப் போக விடுவேன்.
யெகோவா என் தகப்பனோடு நுந்தான்
போல உன்னோடே இருப்பாராக. — அப் 14
யோ துநான் இன்னம் உயிரோடு நுந்தால்
நான் சாகாதபடிக்கு நீ யெகோவாவின்
நிமித்தமாய் எனக்குத் தயவு செய்யாவி
ட்டால் யெகோவா உனக்கும் அப்படி
ச் செய்யக் கடவர். — யெகோவா தாலீதின் 15
சத்துருக்களாகிய அவரவரைப் பூமியி
ன்மேல் இராதபடிக்கு வேரறுக்கும்
போதும், நீ என்னைக்கும் உன் தயவை
என் வீட்டை விட்டு அகற்றிப் போடா
கவென்றான். — இப்படி யோனத்தான் 16
தாலீதின் வீட்டோடே உடம்படிக்கை
பண்ணித் தாலீதுடைய சத்துருக்களின்
கையிலே யெகோவா கணக்குக் கேட்
பாராகவென்று சொல்லி, — யோனத்தா 17
ன் தாலீதை மிகவுஞ் சிநேசித்தபடியிலே
லே பின்னையும் அவனுக்கு ஆணையிட்டா
ன். ஏனெனில் தன் ஆத்துமத்தைச் சி
நேசித்தது போல அவனைச் சிநேசித்தா
ன். — பின்பு யோனத்தான் அவனுக்கு 18

- ச் சொன்னதாவது, நாளை அமாவாசை. ஆனபடியினாலே நீ உளுக்கார வேண்டிய இடத்திலே, நீ இல்லையென்று காண்பார்
 19 களே.—மூன்றாம் நாளிலே நீ தீவிரம்ப ண்ணி, இந்த நடபடியின் நாளாகிய இன்று நீ ஒளித்திருந்த ஸ்தலத்திற்கு இறங்கி வந்து, ஏசேல் என்ற கல்லண்டையில்
 20 உளுக்கார்ந்திரு. - அப்போது நான் குறிப்பு வைத்து எய்கிறுப்போலே அதற்குப் பக்கமாக மூன்று அம்புகளை எய்து,
 21 —இதோ நீ போய் அந்த அம்புகளைத் தேடிவாவென்று பிள்ளையாண்டாளை அனுப்புவேன். இதோ அம்புகள் உனக்கிப்பாலே கிடக்கின்றன, அவைகளை எடுத்தவாவென்று பிள்ளையாண்டானோடே நான் சொல்லவேசொன்னால், நீ வா. ஏனென்றால் அப்போது ஒன்றுமில்லாமல் உனக்குச் சமாதானமாய் இருக்குமென்று பெகோவாவுடைய சீவனைக் கொண்டு
 22 சொல்லுகிறேன். - இதோ அம்புகள் உனக்கு அப்பாலே கிடக்கின்றனவென்று நான் பிள்ளையாண்டானோடே சொன்னேனாயினால், நீ போய்விடுவாயாக ஏனெனினி

ராசஉ சாமுவேல் க. புஸ்தகம்.

ல் அப்போது யெகோவா உன்னைப்
போகச் சொல்லுகிறார். - ஆறாவும் நாணு 23
ம் நீயும் பேசிக்கொண்ட காரியத்திற்கு
இதோ, யெகோவா எனக்கும் உனக்கு
ம் என்றைக்குஞ் சாட்சியானவரென்றா
ன். — அப்படியே தாவீது வெளியிலே ஒரு 24
ளித்துக்கொண்டிருந்தான். அமாவாசை
யான போது இராசா அசனம்பண்ண உ
ளுக்கார்ந்தான்.

இராசா சுவரண்டையில் இருக்கிற தன் 25
னுடைய ஸ்தலத்தில் எப்போதும் போ
லே உளுக்கார்ந்தபோது யோனத்தான்
எழுந்திருந்தான். அப்போதே சவுலுடைய
பக்கத்தில் உளுக்கார்ந்தான். தாவீதுக்கு
மும் இடம் வெறுமையாய் இருந்தது. —
ஆறாவும் அவன் சுத்தமாய் இராதபடிக்கு 26
அவனுக்கு ஏதாகிலுஞ் சம்பவித்தது. சுத்
தம் இல்லாதிருக்கிறாணென்று அன்றைய
த்தினஞ் சவுல் ஒன்றுஞ் சொல்லவில்லை.
— அமாவாசைக்கு மறுநாளிலுந் தாவீது 27
இருக்கும் இடம் வெறுமையாய் இரு
ந்தது. அப்போது சவுல், இசாயிஸ் ம
கன் நேற்றும் இன்றுஞ் சாப்பாட்டிக்கு

வராதேபோனதென்னவென்று தன் கு
மாரனாகிய யோனத்தானைக் கேட்டான்.

28 — யோனத்தான் சவுலுக்குப் பிரத்தியுத்
தாரமாகப் பெதலகேம்மட்டும் பேசுத
தாலீது என்னை உத்தரவு கேட்கவே கே

29 ட்டு, - அங்கே நான் போகட்டுமேன் ஏ
னெனில் எங்கள் வமிசத்திற்கு ஊரிலே
பலியிடுதல் இருக்கின்றது. என்னை வரச்
சொல்லி என் சகோதரன் தானே எனக்
குக் கற்பித்தான். இப்போதும் உம்மு
டைய கண்களில் எனக்குத் தயவு கிடை
த்ததானால், நான் என் சகோதரரைப்
பார்க்கிறதற்குத் தப்பிப் போகட்டுமே
யென்றான். ஆகையினாலே அவன் இரா
சாவின் பந்திக்கு வராதேபோனென்

30 று சொன்னான். - அப்போது சவுல் யோ
னத்தான் பேரிலே கோபம் மூண்டவ
னாகி அவனுக்குச் சொன்னதாவது, இர
ண்டகத்தினாலே மாறுபாடானவளின் ம
கனே! நீ உனக்கு வெட்கமாகவும் உன்
தாயாரின் அவமானத்திற்கு வெட்கமாக
வும் இசாயின் மகனைத் தெரிந்துகொண்

31 ட்டிருக்கிறதை நான் அறியேனா? — அ.

ஈசச சாமுவேல் க. புஸ்தகம்.

தேனென்றால் இசாயின் மகன் பூமியின்
மேல் உயிரோடிருக்கும் நாள் எல்லாம்
நீயாளுமும் உன் ஓராச்சியபாரமாளு
ம் நிலைப்படுவதில்லை. இப்போதும் அ
வனை அழைத்து அனுப்பி என்னண்டைக்
குக்கொண்டுவா. ஏனெனில் அவன் மாண
த்திற்குள்ளானவனென்றான். -யோனத்தா 32
ன் தன் தகப்பனாகிய சவுலுக்குப்பிரத்தி
புத்தாரங் கொடுத்த அவனுடனே, அவ
ன் என்னத்திற்காகக் கொலைசெய்யப்பட
வேண்டும். அவன் என்ன செய்தானென்
றான். -அப்போது சவுல் அவனைக் குத்திப் 33
போட ஓட்டிய அவன்மேல் ஏறிந்தா
ன். ஆகையால் தாலீதைக் கொண்டுபோட
த் தன் தகப்பனிடத்திலே தீர்மானமாயிற்
றென்கிறதை யோனத்தான் அறிந்துகொ
ண்டி, -கோபதாபமாய்ப் பந்தியை விட் 34
டு எழுந்திருந்து போய் அமாவாசையின்
மறுதாளாகிய அன்றையதினம் அசன
ம்பண்ணாதிருந்தான் எனென்றால் தன் த
கப்பன் தாலீதைநிந்தித்துச் சென்னது
அவனுக்கு மனநோவாய் இருந்தது. -ம 35
து நாட்காலமே யோனத்தான் தாலீதுக்

குக் குறித்த நேரத்திலே ஒரு சின்னப்
பிள்ளையாண்டாணக் கூட்டிக்கொண்டு

- 36 வெளியே புறப்பட்டு வந்து, — நீ ஒ
டிநான் எய்கிற அம்புகளைத் தேடென்
று பிள்ளையாண்டானுக்குச் சொல்லி, அ
ந்தப் பிள்ளையாண்டான் ஓட, அவனுக்
கப்பாலே போகும் ஒரு அம்பை எய்
- 37 தான். — யோனத்தான் எய்த அம்பு இருக்
கும் ஓடமட்டும் பிள்ளையாண்டான் வந்
த போது, அம்பு உனக்கின்னம் முன்ற
லே இல்லையோவென்று யோனத்தான்
பிள்ளையாண்டானுக்குப் பிறகாலே ஒரு
- 38 ந்து கூப்பிட்டான். — நீ தரித்து நில்லா
மல் தீவிரித்துப் பெட்டெனப் போவெ
ன்றும் யோனத்தான் பிள்ளையாண்டானு
க்குப் பிறகாலே ஒருந்நு கூப்பிட்டான்.
அப்படியே யோனத்தானின் பிள்ளையா
ண்டான் அம்புகளைப் பொறுக்கித் தன்
எசமானண்டைக்குக் கொண்டு வந்தான்.
- 39 — அந்தப் பிள்ளையாண்டான் ஒன்றும் அ
றியாதிருந்தான். யோனத்தானுந் தாவீது
மே அதின் காரியத்தை அறிந்திருந்தார்
- 40 கள். — அப்போது, யோனத்தான் தன்

நாசக சாமுவேல் க. புஸ்தகம்.

ஆபுதங்களைத் தன்னுடைய பிள்ளையாண்டானுக்குக் கொடுத்து, அவனுடனே, அவைகளைப் பட்டணத்திற்குள்ளே கொண்டிபோவென்றான். — பிள்ளையாண்டான் போனபிறகு தாலீது தென்புறமான இடத்தில் ஓர்ந்து எழுந்து வந்து, முகங்குப்புறத் தரையிலே விழுந்து, மூன்றுவிசை வணங்கிக்கொண்டான். அவர்கள் ஒருவரை ஒருவர் முத்திசெய்து, ஒருவரை ஒருவர் பார்த்து அழுதார்கள். தாலீது மிகுதியும் அழுதான். — அப்போது யோனத்தான் தாலீதுடனே, நீ சமாதானத்தோடே போய் யெகோவா என்றைக்கும் எனக்கும், உனக்கும், என்வித்தாருக்கும், உன் வித்தாருக்கும் நடுவான சாட்சியென்று யெகோவாவுடைய நாமத்தைக்கொண்டு நாம் இருவருள் சொல்லி, ஆணையிட்டுக் கொண்டதை நினைத்துக்கொள்ளென்றான். — பிறகு ஓவன் எழுந்து புறப்பட்டுப்போனான். யோனத்தானோ பட்டணத்திலே பிரவேசித்தான்.

உக. அதிகாரம்.

தாலீது அகிமேலேக்கின் கையிலே தெய்வ சமு
கத்தப்பங்களை வாங்கிக் கொண்டுபோனது.

- 1 தாலீது நோபில் இருக்கிற ஆசாரியனாகிய அகிமேலேக்கண்டைக்கு 'வந்தான். அகிமேலேகு நடுக்கத்தோடே தாலீதுக்கு எதிர்க்கொண்டுபோய் ஒருவரும் உம்மோடே வராமல் நீர் ஒண்டியாய் வருகிறதென்னவென்று அவனைக் கேட்டான்.
- 2 —தாலீது ஆசாரியனாகிய அகிமேலேகுக்குச் சொன்னது, இராசா எனக்கு ஒரு காரியத்தைக் கற்பித்து நான் உன்னை அனுப்பின காரியமும் உனக்குக் கற்பித்ததும் இன்னதென்று ஒருவரும் அறியாதிருக்க வேண்டுமென்று என்னைடே சொன்னார். இவ்விடத்திற்குவர நான் வேலைக்காரருக்குக் குறித்திருக்கிறேன்.—இப்போதும் உம்முடையகையின் கீழ் இருக்கிறதென்ன? ஐந்து அப்பமானாலும் எம்மாத்திரம் அகப்படுகின்றதோ அம்மாத்திரமாகிலும் என் கையிலே கொடுமென்

ராசா சாமுவேஸ் க. புத்தகம்.

றான்.—ஆசாரியன் தாலீதுக்குப் பிரத்தி 4
புத்தாரமாகப் பரிசுத்த அப்பம் இருக்
கிறதெயொழிய, பொது அப்பம் என்
கையின் கீழ் இல்லை. வேலைக்காரர் இஸ்திரி
களோடாகிலும் சேராதிருந்தாற் கொ
டுப்பேனென்றான்.—தாலீது ஆசாரிய 5
னுக்குப் பிரத்தியுத்தாரமாக, நான் புற
ப்படுகிறதற்கு முன் நேற்றும் முந்தநா
த்தும், ஸ்திரிகள் எங்களுக்கு விலகியிரு
ந்தார்கள். வேலைக்காரருடைய அசம்பிக
ளுக்கு எத்தமாய் இருக்கின்றன. இந்த வ
ழி பல வேலைக்கடுத்த வழியாய் இருந்தா
லும் அந்த அப்பம் அசம்பிகளில் இன்றை
க்குப் பரிசுத்தமாய் இருக்குமென்றான்.
—அப்போது யெகோவாவுக்கு முன்பா 6
க இருந்து வாங்கப்பட்ட சமூகத்தப்ப
ங்களைத் தவிர வேறே அப்பம் அங்கே இ
ராதபடியினாலே ஆசாரியன் அவனுக்கு
ப் பரிசுத்தமான அப்பத்தைக் கொடுத்
தான். ஏனென்றால், அவைகள் வாங்கப்
படுகிற நாளிலே அதற்குப் பதிலாகச் சூ
டான அப்பம் வைக்கப்படும்.—ஆனால் 7
ஞ் சவுதுடைய வேலைக்காரரில் ஏதோயிய

னாகிய தோவேக்கென்று பேருள்ள ஒரு
 வன் அன்றையித்தினம் அங்கே யெகோ
 வாவுக்கு முன்பாக அடைக்கப்பட்டிரு
 8 ற்தான். அவன் சவுலுக்கு இருக்கிறமேய்
 ப்பரில் மகா வல்லவராய் இருந்தான். - தா
 வீது அகிமேலேருடனே, இங்கே உம்
 முடைய கையின் கீழ் ஒரு ஜீட்டியான
 லும், பட்டயமானாலும் இல்லையோ?
 ஏனெனில், இராசாவின் காரியந் துரிசா
 னபடியினாலே நான் என் பட்டயத்தை
 யாகிலும், என் ஆயுதங்களையென்கிலும்
 என் கையிலே பிடித்து வரவில்லையென்
 9 றான். - அதற்கு ஆசாரியன் இதோ நீர் க
 ருவாலியு பள்ளத்தாக்கிலே மடங்கடித்த
 பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டய
 ம் ஆசாரியச் சால்வைக்குப் பின்னால் ஒரு
 புடைவையிலே சுருட்டி வைத்திருக்கி
 கின்றது. அதை நீர் வாங்க மனதானால்
 வாங்கும். ஏனென்றால் அதுவேயல்லா
 மல் வேறொன்றும் இங்கே இல்லையென்
 றான். அப்போது தாலீது அதைப் போ
 ல் ஒத்தநிலை, அதை எனக்குத் தானு
 மென்றான்.

௩௩ சாமுவேல் க. புஸ்தகம்.

தாலீது காத்தூரில் இருக்கிற இராசாவாகிய ஆகீஸ் வசமாய் ஒடி வந்த போது அவனுக்கு வந்த இக்கட்டு.

பிறகு தாலீது எழுந்து அன்றையதி 10
 னன் சவுலுக்குத் தப்பி ஒடிக்காத்தின்
 இராசாவாகிய ஆகீஸ் அண்டைக்கு வந்
 தான்.— ஆறாவும் ஆகீசின் ஊழியக்கார 11
 ர் அவனுடனே, இவன் தேசத்தின் இராசா
 வாகிய தாலீது அல்லவோ? சவுல் ஆயிர
 ம் பேரையுந்தாலீது பதினாயிரம் பேரா
 யும் மடங்கடித்தார்தொன்று இவனைக்
 குறித்தல்லவோ களிகூருதலோடே பா
 டினார்தொன்றார்கள்.—இந்த வார்த்தை 12
 களைத் தாலீது தன் மனதிலே வைத்துக்
 காத்தின் இராசாவாகிய ஆகீசுக்கு முன்பா
 க மிகவும் பயப்பட்டு,—அவர்கள் கண் 13
 னுக்கு முன்பாகத் தன் முகநாடியைவே
 றுபடுத்தி, அவர்கள் கையின் கீழ் இருந்
 து பித்தம் மேற்கொண்டவனைப் போல
 க் காண்பித்து, வாசலின் கதவுகளிலே கீ
 றிக்கொண்டிருந்து, தன் வாயின் நுரை
 யைத் தன் தாடியில் விழப் பண்ணினான்.
 —அப்போது ஆகீஸ் தன் ஊழியக்கார 14

- ருடனே, இதோ, இந்த மனுஷின் பயித் தியங்கொண்டவனென்று காண்கிறீர்கள். அவனை நீங்கள் என்னண்டைக்குக் கொண்டு வந்ததென்ன?—எனக்கு முன்பாகப் பயித்திய வேலைசெய்ய நீங்கள் இவனைக் கொண்டுவருகிறதற்குப் பயித்தியக் காரர் எனக்குக் குறைச்சலாய் இருக்கிறாரா? இவன் என் வீட்டிலே வரலாமோவென்றான்.

உஉ. அதிகாரம்.

தாவீது அப்புறஞ் சவுதுக்குத் தப்பி ஓடிப் போனது.

- 1 தாவீது அவ்விடத்தை விட்டுத் தப்பி அதுல்லாம் என்ற மலைக் கெபியிலே வந்தான். அதை அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டார் அனைவரும் கேட்டு, அங்கே அவனண்டைக்கு இறங்கிவந்தார்கள்.
- 2 —இக்கட்டுப்பட்ட சகலவித மனுஷிருங்கடன்பட்ட சகலவித மனுஷிரும் மனவிசாரப்பட்டிருக்கிற சகலவித மனுஷிரும் அவனோடே கூடிக்கொண்டார்கள்.

நாடு சாமுவேல் க. புஸ்தகம்.

அவர்களுக்குத் தலைவனான. இந்தப் பிரகாரமாக ஏறக்குறைய நாநூறு பேர் அவனோடிருந்தார்கள்.

தாவீது அவ்விடத்தை விட்டு மோவாபியரைச் சேர்ந்த மிஸ்பேகுக்குப் போய், மோவாபின் இராசாவுடனே, தேவன் ஈன்னை எப்படி நடத்துவாரென்று நான் அறியுமட்டும் என் தகப்பனும் என் தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கட்டுமே என்று சொல்லி, — அவர்களை மோவாபின் இராசாவுக்கு முன்பாக அழைத்து வந்துவிட்டான். தாவீது கோட்டையில் இருந்த நாள் எல்லாம் அங்கே அவனோடிருந்தார்கள். — ஆனாலும் காத்தென்ற தீர்க்கதரிசி தாவீதுடனே, நீர் கோட்டையில் இராமல் யூதாத் தேசத்திற்குப் புறப்பட்டு வாருமென்றான். அப்போது தாவீது புறப்பட்டுக் கேரேத்தென்ற காட்டிலே வந்தான்.

சவுல் யெகோவாவுடைய ஆசாரியர்களைக் கொலை செய்தது.

தாவீதும் அவனோடிருக்கிற மணவீரன் காரணப்பட்ட செய்தியைச் சவுல்கே

ட்டான். சவுல் கீபேயாவைச் சேர்ந்த இரா
 மாவில் ஒரு தோப்பிலே உளுக்கார்ந்து
 தன் இட்டியைத் தன் கையிலே பிடித்து
 க்கொண்டிருந்து, அவனுடைய உழிய
 க்காரர் எல்லாரும் அவனண்டையிலே
 7 தின்றிருக்கிறபோது,—சவுல் தன்னன்
 டையில் நித்கிற தன் உழியகாரனுக்குச்
 சொன்னது, ஏமினி புத்திரரே, கேளுங்
 களேன், இசாயின் மகன் உங்கள் எல்லா
 ருக்கும் வயல்களையுந் திராட்சத் தோ
 ட்டங்களையுங் கொடுப்பானோ? உங்கள்
 எல்லாரையும் ஆயிரத்திற்குச் சேர்வைக்
 காரரும் நூற்றிற்குச் சேர்வைக்காரருமா
 8 க வைப்பானோ?—எனென்றால் நீங்கள் எ
 ல்லாரும் எனக்கு விரோதமாகக் கட்டுப்
 பண்ணிக்கொண்டீர்கள். என்னுடைய கு
 மாரன் இசாயின் மகனுடனே உடம்படிக்
 கைபண்ணுகையில் என்னுடைய செவிக்
 கதை வெளிப்படுத்துகிறவன் ஒருவனும்
 இல்லை. உங்களில் எனக்காகப்பரதாபப்ப
 ட்டி என் செவிக்கதை வெளிப்படுத்து
 கிறவன் ஒருவனும் இல்லை. ஏனெனில் இந்
 நாளில் ஒருக்கிறபடி எனக்குச் சதிபண்

நாடுச சாமுவேல் க. புஸ்தகம்.

ண ஏன் குமாரன் ஏன் வேலைக்காரனை
எனக்கு விரோதமாக எடுத்தவிட்டா
னென்றான்.—அப்போது சவுலின் ஊ 9
ழியக்காரரோடே நிற்கிற ஏதோமியனா
கிய தோவேக் பிரத்தியுத்தாரமாக, ஈசா
யின் மகனை நோபில் இருக்கிற, அகீத்து
பின் குமாரனாகிய அகிமேலேகண்டைக்
கு வரக் கண்டேன்.—இவன் அவனுக்கா 10
க பெகோவாவைக் கேட்டு அவனுக்கு
வழிக்குப் போசனத்தைக் கொடுத்திப்
பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்ட
யத்தையும் அவனுக்குக் கொடுத்தானெ
ன்றான்.—அப்பொழுது இராசா அகீத் 11
துபின் குமாரனாகிய அகிமேலேசென்ற
ஆசாரியனையும் நோபில் இருக்கிற அவன்
தகப்பன் வீட்டாராகிய எல்லா ஆசாரிய
ரையும் அழைத்து அனுப்பினான். அவர்க
ள் எல்லாரும் இராசாவண்டைக்கு வந்தா
ர்கள்.—அப்போது சவுல், அகீத்துபின் 12
குமாரனை, கேளென்றதற்கு இவன், இ
தோ, ஏன் ஆண்டவனே நான் இங்கே
இருக்கிறேனென்றான்.— அப்போது ச 13
வுல் அவனுடனே, நீயும் இசாயின் மக

னும் எனக்கு விரோதமாய்க் கட்டுப்பண்ணி இந்தாவில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண அவன் எனக்கு விரோதமாக எழும்பும்படிக்கு நீ அவனுக்கு அப்பமும் பட்டயமுங் கொடுத்துத் தேவனை அவனுக்காகக் கேட்டதென்னவென்

14 ருன்.—அகிமேலேரு இராசாவுக்குப்பிரத்தியுத்தாரமாகச் சொன்னதாவது, உம்முடைய எல்லா ஊழியக்காரரிலும் தாலீதைப் போல் உண்மையுள்ளவனும் இராசாவுக்கு மருமகனும் உம்முடைய கற்பனைகளின்படி செய்துவருகிறவனும் உம்முடைய வீட்டிலே கனமுள்ளவனுமாய் இ

15 ருக்கிறவன் ஆர்.—ஓப்போது மாத்திரம் அவனுக்காகத் தேவனைக் கேட்கத் துவக்கினேனோ? அப்படி என்னைக் குறித்து நினைக்க வேண்டாம். இராசா தமதடியானாகிய என்மேலாகிலும் என் தகப்பன் வீட்டாரில் எவன்மேலாகிலும் குற்றஞ் சுமத்த வேண்டாம். ஏனெனில் உமதடியான் இவைகளில் எல்லாம் ஒரு சின்னக் காரியமாகிலும் பெரிய காரியமாகிலும் அறிந்திரு

16 ந்ததில்லையென்றான் —இராசாவோ அகி

நாடு சாமுவேல் க. புஸ்தகம்.

மேலேகே! நீயும் உன் தகப்பன் வீட்டார்
அனைவருஞ் சாகவே சாக வேண்டிமென்
ற சொல்லி, - இராசா தண்ணண்டையிலே 17
நிற்கிற சேவகரோடே, நீங்கள் திரும்பிக்
கொண்டு யெகோவாவுடைய ஆசாரியர்
களைக் கொலைசெய்யுங்கள். ஏனென்றால்
அவர்கள் கையுந் தாவீதோடே இருக்கி
ன்றது. அவன் ஒடிப்போகிறதை அவர்க
ள் அறிந்திருந்தும் அதை ஏன் செவிக்
கு வெளிப்படுத்தாதேபோனார்கள்என்றா
ன். ஆனாலும் இராசாவின் வேலைக்காரர்
யெகோவாவுடைய ஆசாரியர்மேல் விழுத்
தங்கள் கைகளை நீட்டமாட்டோமென்றா
ர்கள். - அப்போது இராசா தோவேகு 18
க்கு நீ திரும்பிக்கொண்டு ஆசாரியர்கள்
மேல் விழுவென்றான். ஏதோமியனாகிய
அந்தத் தோவேகு ஆசாரியர்கள் மேல்
விழுந்து, ஆசாரியச் சால்வைகளாகிய ச
ணநூற் சால்வைகளைத் தரித்துக்கொள்
ளுகிற எண்பத்தைந்துபேரை அன்றையி
த்தினங் கொன்றான். - ஆசாரியர்களின் 19
பட்டணமாகிய 'நோபிலுமுள்ள புருஷி
ரையும் ஸ்திரிகளையும் பிள்ளைகளையும் கு

முந்தையையும் மாடுகளையும் கழுதைகளையும் ஆடுகளையும் பட்டயக்கருக்கினாலே வெட்டிப்போடுவித்தான்.

- 20 ஆறாம் அகித்தோகின் குமாரனாகிய அகிமேலேகுக்கு அப்பியத்தாரென்று பேருள்ள ஒரு குமாரனவன் தப்பிக் கொண்டு தாலீதுருக்கும் புறமாக ஓடிப் போய், — சவுல் யெனோவாவுடைய ஆசாரியர்களைக் கொன்றுபோட்ட செய்தியைத் தாலீதுக்கு அறிவித்தான்.
- 21 — அப்போது தாலீது அப்பியத்தாருக்குச் சொன்னதாவது, ஏதோயியனாகிய தோலேக் அங்கே இருந்தபடியினாலே அவன் சவுலுக்கு அதை அறிவிக்கவே அறிவிப்பானென்று அன்றையதினமே அறிவேன். உன் தகப்பன் வீட்டாராகிய எல்லா ஆத்தமாக்கள் மேலும் அதைத் திரும்பப்பண்ணினவன் நான்தானே. — என்னண்டையிலே இரு. பயப்படாயாக, என் பிராணனை வாங்கத் தேடுகிறவன் உன் பிராணனையும் வாங்கத் தேடுவான். எனென்றால் நீ என் ஆதரவிலே இருப்பாயென்றான்.

௩௩ சாமுவேல் க. புத்தகம்.

உரு. அதிதாரம்.

தாலீது இரண்டு தாள் சவுலுவின் கைக்குத்
ப்பினது.

இதோ, பெலிஸ்தர் கேகிலாவின்மே 1
ல் புத்தம்பண்ணிக் களஞ்சியங்களைக் கொ
ள்ளியடுகிறார்களென்று தாலீதுக்கு அ
றிவிக்கப்பட்டது.—அப்போது தாலீது, 2
நான் போய் அந்தப் பெலிஸ்தரை முறி
யடிப்பேடுவென்று யெகோவாவைக்
கேட்டதற்கு யெகோவா தாலீதுடனே,
நீ போ, பெலிஸ்தரை முறியடித்துக்
கேகிலாவை இரட்சிப்பாயென்றார்.—ஆ 3
லுந் தாலீதின் மனுஷர் அவனுடனே
இதோ, நாங்கள் இங்கே யூதாவிலே இ
ருக்கப் பயப்படுகிறோமே, நாங்கள்
பெலிஸ்தருடைய இராணுவங்கள் இருக்
கிறகேகிலாவுக்குப்போனால் எத்தனை அ
திகமென்றார்கள்.—அப்போது தாலீது 4
திரும்பவும் யெகோவாவைக் கேட்கிற
போது யெகோவா அவனுக்குப் பிரத்தி
புத்தாரமாக நீ எழும்பிக் கேகிலாவுக்கு

இறங்கிப்போ. ஏனெனில் நாம் பெவிஸ்
 தரை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறோ
 5 மென்றார்.—அப்படியே தாவீது தன் ம
 னுஷிரைக் கூட்டிக்கொண்டு கேகிலாவு
 க்குப் போய்ப் பெவிஸ்தரோடு யுத்தம்
 பண்ணி, அவர்கள் ஆடுமாடுகளை ஒட்
 டிக்கொண்டு, அவர்களில் அநேகம் பே
 6 ரட்சித்தான்.—அகிமேலேகின் குமாரனா
 கிய அப்பியத்தார் கேகிலாவில் இருக்கிற
 தாவீதண்டைக்கு ஒடிவந்து இறங்குகிற
 போது அவன் கையிலே ஆசாரியச் சால்
 7 வையும் இருந்தது.—தாவீது கேகிலாவுக்
 கு வந்தானென்று சவுலுக்கு அறிவிக்கப்
 பட்ட போது தேவன் அவனை என் கை
 யில் ஒப்புக்கொடுத்தார். ஏனென்றால் அ
 வன் கதவுகளுந் தாட்பாட்களுமுள்ள
 பட்டணத்திற்குட் பிரவேசித்ததினாலே
 அடைபட்டிருக்கிறானென்று சவுல் சொ
 8 ல்லி,—தாவீதையும் அவன் மனுஷிரையு
 ம் முத்திக்கைபோடும்படிக்குக் கேகிலா
 வுக்கு இறங்கிப்போக எல்லாச் சனத்தையு
 ம் யுத்தத்திற்கு அழைப்பித்தான்.—

நாய சாமுவேல் க. புல்தீர்தம்.

தனக்குப் பொல்லாங்கு செய்ய சவுல் 9
உத்தனம்பண்ணுகிறானென்று தாலீது
அறிந்து கொண்ட போது ஆசாரியனா
கிய அப்பியத்தாருடனே, ஆசாரியச் சா
ல்வையை இங்கே கொண்டுவரவென்று
சொல்லி,—தாலீது சொன்னதாவது, இ 10
ஸ்ரவேலின் தேவனாகிய பெகோவாவே,
சவுல் கேகிலாவுக்கு வந்து என் நிமித்த
ம் பட்டணத்தை அழிக்க வகைதேடுகிறா
னென்று உமதடியான் கேட்கவே கேட்
டேனே.—கேகிலாப் பட்டணத்தார் என் 11
னை அவன் கையில் ஒப்புக்கொடுப்பார்
களோ? உமதடியான் கேட்டபடி சவுல்
இறங்கிவருவானோ? இஸ்ரவேலின் தேவனா
கிய பெகோவாவே! இதை உமதடியானா
க்கு அறிவிப்பேன் என்றான். அதற்கு பெ
கோவா இறங்குவானென்றார்.—கேகிலாப் 12
பட்டணத்தார் என்னையும் என் மனுஷி
ரையுள் சவுலின் கையில் ஒப்புக்கொடுப்
பார்களோவென்று தாலீது கேட்டதற்கு
பெகோவா ஒப்புக்கொடுப்பார்களென்
னார்.—ஆகையால் தாலீதும் ஏறக்குறைய 13
அததாறு பேராகிய அவன் மனுஷரும்

எழுப்பிக் கேகிலாவை விட்டுப் புறப்பட்டுப் போகத்தக்கவிடத்திற்குப் போனார்கள். தாலீது கேகிலாவில் இருந்து தப்பிப்போனென்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது தான் புறப்படுகிறதை நிறுத்திப்போட்டான்.

- 14 தாலீது வரைந்தரத்திலுள்ள அரணுனைதலங்களிலே தங்கிச் சீப்பென்ற வரைந்தரத்தில் இருக்கிற ஒரு மலையிலே தரித்திருந்தான். சவுல் சகல நாளும் அவனைத்தேடி யுந் தேவன் அவனை அவன் கையிலே
- 15 ஒப்புக் கொடுக்கவில்லை -தன் பிராணனை வாங்கத் தேறும்படிக்குச் சவுல் புறப்பட்டானென்று தாலீது கண்டபடியினாலே தாலீது சீப் வரைந்தரத்தில் ஒரு கா
- 16 ட்டில் இருந்தான்.—அப்போது சவுலின் குமாரனாகிய யோனத்தான் எழுந்து காட்டில் இருக்கிற தாலீதண்டைக்குப் போய்த் தேவனுக்குள் அவன் கை
- 17 யைத் திடப்படுத்தி,—அவனுடனே, நீ பறப்படாயாக. எனென்றால் என் தகப்பனாகிய சவுலின் கை உன்னைக் கண்டுபிடிப்பதில்லை. நீ இஸ்ரவேலின்மேல் இரா

நாகு உ சாஜுவேல் க. புஸ்தகம்.

சாவாய் இருப்பாய். அப்போது நான்
உனக்கு இரண்டாவதாய் இருப்பேன்.
அப்படி நடக்குமென்று என் தகப்பனா
கிய சவுலும் அறிந்திருக்கிறார்.—அவர்கள் 18
இருவரும் யெகோவாவுக்கு முன்பாக உ
டன்படிக்கை பண்ணின பிறகு தாவீது
காட்டில் இருந்து விட்டான். யோனாத்
தானே தன் வீட்டிற்குப் புறப்பட்டுப்
போனான்.

ஆனாலும் சீப் ஊரார் சீபேயாவில் இரு 19
க்கிற சவுலண்டைக்கு ஏறி வந்து சொன்
னதாவது, தாவீது எங்களிடமாக ஏசி
மோனுக்கு வலது புறமான ஆகிலாவென்
றமலைக் காட்டிலுள்ள அரணிப்பான இட
ங்களில் ஒளித்துக்கொண்டிருக்கிறதில்லை
யோ!—இப்போதும் இராசாவாகிய நீர் 20
உம்முடைய மன ஆசையின்படி எல்லா
ம் இறங்கி வாறும். அவனை இராசாவின்
கையில் ஒப்புக்கொடுக்க எங்களால் ஆகு
மென்றார்கள்.—அப்போது சவுல் சொ 21
ன்னதாவது, நீங்கள் என்மேல் இரக்க
மானதினாலே யெகோவாவால் ஆசீர்வதி
க்கப்பட்டிருப்பீர்களாக.—நீங்கள் போ 22

- ய், அவன் கால் நடமாடுகிற அவனுடைய தலத்தையும், அங்கே அவனைக் கண்டவன் ஆர் என்கிறதையும். இன்னம் பத்திரமாய் விசாரித்தறிந்துகொண்டு பாருங்களேன். ஏனெனில் அவன் மகா தந்திரமானவனென்று எனக்குச் சொல்லப்பட்டது.—அவன் ஒளித்துக்கொண்டிருக்கும் எல்லா மறைவிடங்களையும் பார்த்து அறிந்துகொண்டு நிச்சயச் செய்தியாய் என்னண்டைக்குத் திரும்பி வாருங்கள். அப்போது நான் உங்களோடே வந்து, அவன் தேசத்திற்குள் இருதால் பூதாவில் இருக்கிற எல்லாச் சேனைகளுக்கும் அவனைத் தேடிப்போவேனென்றான்.—அப்போது சிப்ஊரார் எழுந்து சவுலுக்கு முன்னாகப் புறப்பட்டுப்போனார்கள். ஆனாலும் தாலீதும் அவன் மனுஷிரும் ஏசிமோனுக்கும் வலது புறமான அந்தர வெளியாகிய மாகோன் வரைந்தரத்தில் இருந்தார்கள்.—ஏனென்றால் சவுலும் அவன் மனுஷிருந் தாலீதைத் தேட வருகிறார்களென்று அவனுக்கு அறிவிக்கப்பட்ட போது, அவன் கன்மலை ஓர

ராகுச சாமுவேல் க. புஸ்தகம்.

மாய் இறங்கி, மாகோன் வனூந்தரத்தி
லே தங்கினான். அதைச் சவுல் கேட்டு,
மாகோன் வனூந்தரத்திலே தாலீதுக்கு
ப் பின்றொடர்ந்தான்.—சவுல் பருவதத் 26
தின் இந்தப் பக்கத்திலுந் தாலீதும் அவ
ன் மனுஷரும் பருவதத்தின் அந்தப்பக்க
த்திலும் நடந்தார்கள். சவுலுக்குத் தப்பி
ப் போகத் தாலீது தீவரிக்கிற போதே,
சவுலும் அவன் மனுஷரும் தாலீதையும்
அவன் மனுஷரையும் பிடிக்கத் தக்கதா
க அவர்களை வனூந்துகொண்டார்கள்.
—ஆனாலும் ஒரு ஆள் சவுலண்டைக்கு 27
வந்து, நீர் சீக்கிரமாய் வாறும். ஏனெனி
ந் பெலிஸ்தர் தேசத்தின்மேல் வந்துவி
ழுந்தார்களென்றான்.—ஆகையால் சவுல் 28
தாலீதுக்குப் பின்றொடருகிறதை விட்டு
த் திரும்பிப் பெலிஸ்தருக்கு எதிராகப்
போனான். ஆனது கொண்டு அவ்விடத்தி
ற்குப் பிரிவுகன்மலையென்று பேரிட்டா
ர்கள்.

உச. அதிகாரம்.

நாலீது தன்னைத் துன்பப்படுத்தித் தந்த சவுல்
எட்டத்தின மரியானை.

- 1 நாலீது அவ்விடத்தை விட்டு எறிப்போய் என்கேதியிலுள்ள அரணிப்பான இட
- 2 ங்களிலே தங்கினான்.—சவுல் பெலிஸ்தருக்குப் பின்னொடர்ந்து திரும்பி வந்த பொழுது இதோ, நாலீது என்கேதியின் வனநந்தரத்தில் இருக்கிறானென்று அவனுக்கு
- 3 அறிவிக்கப்பட்டது.—அப்போது சவுல் ஓர்ரவேல் அனைத்திலுந் தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம் பேரைக்கூட்டிக்கொண்டு நாலீதையும் அவன் மனுஷியாய் காட்டாடுகளுடைய கன் மலைகளின்
- 4 மேலே தேடப் போனான்.—வழி ஓரத்தில் இருக்கிற ஆட்டுத் தொழுவங்களுக்கு அவன் வந்த போது, அங்கே ஒரு கெபிள் இருந்தது. அதிலே சவுல் மலசவா திக்கிருக்கப் பிரவேசித்தான். ஆனாலும் நாலீது ம் அவன் மனுஷிரும் அந்தக் கெபியின் பக்கங்களில் உருக்கார்த்திருந்தார்கள்.

ராகுள் சாமுவேல் ச. புஸ்தகம்.

- அப்போது தாவீதின் மனுஷர் அவனு 5
டனே, இதோ, நாம் உன் சத்துருவை
உன் கையில் ஒப்புக்கொடுப்போம். உன்
பார்வைக்கு நலமானபடி அவனுக்குச்
செய்வாயாகவென்று யெகோவா உன்
லோடே சொன்ன நாள் இதுதானே எ
ன்றார்கள். தாவீது எழுந்திருந்து போ
ய்ச் சவுலுக்கு இருந்த சால்வையின் தொங்
கலை மெள்ள அறுத்துக்கொண்டான். — 6
- ஆறாவும் அவன் சவுலுக்கு இருந்த சால்
வைத் தொங்கலை அறுத்துக்கொண்டபிற
கு தாவீதை அவன் மண்து அதின் நிமித்த
மாக அடித்துக்கொண்டு, - அவன் தன் ம 7
னுஷரோடே யெகோவா அபிஷேகம் ப
ண்ணுவித்த என் ஆண்டவன்மேல் என்
கையைப் போடும் ஒப்படிக்கொத்தவே
லையை நான் செய்யாதபடிக்கு யெகோ
வா என்னைக் காப்பாராக. ஏனென்றால்
அவர் யெகோவாவால் அபிஷேகம்பண்
ணுவிக்கப்பட்டவரென்று சொல்லி, — 8
- தன் மனுஷரைச் சவுலின்மேல் எழும்ப
ஒட்டாமல், வார்த்தைகளினால் அவர்களை
த் தடைபண்ணினான். சவுல் எழுந்திருந்து

- கெபியை விட்டு! வழியே நடந்து போகி
 9 ற போது,—தாலீதும் அதற்குப் பிறகு
 எழுந்து கெபியில் இருந்து புறப்பட்டு
 ச் சவுலுக்குப் பிறகால் இருந்து, இராசா
 வாகிய என் ஆண்டவனெயென்று கூப்
 பிட்டான். சவுல் திரும்பிப் பார்க்கிறபோ
 து தாலீது தரை மட்டும் முகங்குனிந்து
 10 வணங்கி,—சவுலோடே சொன்னதாவது
 இதோ, தாலீது உமக்குப் பொல்லாங்
 கு செய்யப்பார்க்கிறானென்று சொல்லு
 கிற மனுஷருடைய வார்த்தைகளை என்
 11 கேட்கிறீர்!—இதோ யெகோவா இன்று
 கெபியில் உம்மை என் கையில் ஒப்புக்
 கொடுத்தாரென்பதை இன்றையித்தினம்
 உம்முடைய கண்கள் கண்டன. உம்மைக்
 கொன்றுபோட வேண்டுமென்று சொ
 ன்னார்கள். ஆளுமீ என் கை உம்மைத்
 தப்பவிட்டது. என் கையை என் ஆண்ட
 12 வண்மேலே போடேன்.—எனெனில் அவர்
 யெகோவாவால் அபிஷேகம் பண்ணுவிக்
 கப்பட்டவரென்றேன். என் தகப்பனே,
 பாறும். என் கையில் இருக்கிற உம்முடை
 ய சால்வையின் தொங்கலையே பாறும்.

ராஜா சாமுவேல் க. புஸ்தகம்.

ஏனெனில் உம்மைக்கொன்றுபோடாமல்
உம்முடைய சால்வையின் தொங்கலை அ
றுத்துக்கொண்டேவ்.என்கையிலேபொ
ல்லாங்குந் துரோகமும் இல்லை என்றும்
உமக்குநான் குற்றஞ் செய்ததில்லைபென்
றும் அறிந்து பாரும். கீரோ என பிரா
ணண வாங்க அதை வேட்டையாடிகிறீர்.
—யெகோவா எனக்கும் உமக்கும் நுமி 13
வாக நியாயம் விசாரித்து யெகோவா தா
மே உம்முடைய கையில் என்பழியை வா
ங்குவாராக. என்னுடைய கை உமக்கு
விரோதமாய் இருப்பதில்லை.—பழமொ 14
ழியாய்ச் சொல்லுகிறபடியே ஆகாதவர்
களிடத்திலே ஆகாமியம் பிறக்கும். என்
கையோ உமக்கு விரோதமாய் இருப்ப
தில்லை.—இஸ்ரவேலின் இராசாவாகிய நீர் 15
ஆரைத் தேடப் புறப்பட்டீர்? கீர் ஆரை
ப்பின்னொருருகிறீர்? ஒரு செத்த நாயை
பும் ஒரேதெள்ளுப் பூச்சியையும் அல்ல
வோ?—யெகோவா நியாயாதிபதியாய் இ 16
ருந்து எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்
துஎன்வழக்கைப் பார்த்துவழக்காடி,நா
ன்உம்முடைய கைக்குத்தப்ப என்னை நி

- 17 யாயம் விசாரிப்பாரென்றான்.—தாவீது இ
ந்த வார்த்தைகளைச் சவுலோடே சொல்
வித் தீர்ந்த பிறகு, சவுல் என் குமாரனாகி
ய தாவீதே, இது உன்னுடைய சத்தம் அ
ல்லவோவென்று சொல்லி சவுல் சத்தமி
- 18 ட்டி அழுது, —தாவீதோடே சொன்னதா
வது நீ என்னைப் பார்க்கிலும் நீதிமான். ஏ
னெனில் நீ எனக்கு நன்மை செய்தாய்.
நானே உனக்கு தீமையைச் சரிக்கட்டி
- 19 னேன்.— நீ எனக்கு நன்மை செய்த
தை இன்று வெளியாக்கினாய். யெகோவா
என்னை உன் கையில் ஒப்புக்கொடுத்திரு
ந்தும் நீ என்னைக் கொன்று போடாதே
- 20 போனாய்.— ஏனென்றால் யாதொருவன்
தன் மாத் தானைக் கண்டுபிடித்து அவனை
நல்ல வழியிலே போக விடுவானே! இ
ன்று நீ எனக்குச் செய்ததற்கு யெகோ
வா உனக்குப் பதில் நன்மையைச் சரிக்க
- 21 ட்டிவாராக.— இப்போதும் இதோ, நீ
இராசாவாகவே ஆவாயென்றும் இஸ்ர
வேலின் இராச்சியபாரம் உன் கையில்
- 22 நிலைவரப்படுமென்றும் அறிவேன்.— இ
ப்போதும் நீ எனக்குப் பின் இருக்கும்

ராம சாமுவேல் க. புல்தகம்.

என் வித்தாரை வேராமலும், என் தகப்
பன் வீட்டாரில் என் பேரை அழித்து
ப்போடாமலும் இருப்பேனென்று யெ
கோவா பேரில் எனக்காண இடுவென்
றான்.—அப்போது தாலீது சவுலுக்கு 23
ஆணையிட்டான். பிறகு சவுல் தன் வீட்
டுக்குப் புறப்பட்டுப் போனான். ஆளு
லும் தாலீதும் அவன் மனுஷரும் அரணி
ப்பான இடத்திற்கு ஏறிப் போனார்கள்.

உரு. அதிகாரம்

சாமுவேலுடைய மரணமும் நாபால் தாலீதை
அவமரியாதையாய் நடத்தினதினால் அடைந்த
தேவ ஆக்கினையுந் தாலீதுபண்ணின இரண்
டு விவாகமும்.

சாமுவேல் மரணம் அடைந்தான். இஸ்
ரவேல் எல்லாங் கூடிவந்து அவனுக்காக
இழவுகொண்டாடி இராமாவில் இருக்கிற
அவனுடைய வீட்டிலே அவனை அடக்கம்
பண்ணினார்கள். தாலீதோ எழுந்து பாரா
ன் வரைந்தரத்துக்கு இறங்கிப் போனான்.
ஆனாலும் மாகோனிலே ஒரு மனுஷி 2
ன் இருந்தான். அவனுடைய தொழில் து

3 றை கற்மேவில் இருந்தது. அந்த மனுஷி
 ன் மகா பலத்தவராய் இருந்தான். அவனு
 க்கு மூவாயிரம் ஆடும் ஆயிரம் வெள்ளா
 டும் உண்டாயிருந்தன. அவன் அப்போது
 கற்மேவிலே தன் ஆடுகளை மயிர்கத்திரித்
 4 தான்.—அந்த மனுஷனுக்கு நாபாவென்
 றும் அவன் பெண்சாதிக்கு அபிகாயிலெ
 ன்றும் பேர் இருந்தது. அந்த ஸ்திரி ம
 கா புத்தியுள்ளவளுள் சவுந்தரிய ரூபமு
 ள்ளவளுமாய் இருந்தாள். அந்தப் புருஷி
 னுடைய கடின குணமுந் துற்கிரியைக்கார
 5 ய சந்ததியாய் இருந்தான்.—நாபால் த
 ன் ஆடுகளை மயிர்கத்திரிக்கிற செய்தி
 யை வனூந்தரத்தில் இருக்கிற தாலீதுகே
 6 ட்ட போது,—தாலீது பத்து வாலிபரை
 அனுப்பி அவர்களோடே சொன்னது, நீ
 ங்கள் கற்மேலுக்கு ஏறிப்போய் நாபால்
 அண்டையிலே சேர்ந்த போது ஏன் நாம
 த்திலே அவன் என செய்தியைக் கேட்டு,
 —சொல்ல வேண்டியது நீர் வாழவேண்
 டும். உமக்குச் சமாதானமும் உம்முடைய
 ய வீட்டுக்குச் சமாதானமும் உமக்குண்

ராம சாமுவேல் க. புஸ்தகம்.

என் வித்தாரை வேராமலும், என் தகப்
பன் வீட்டாரில் என் பேரை அழித்து
ப்போடாமலும் இருப்பேனென்று யெ
கோவா பேரில் எனக்காணை இடுவென்
றான்.—அப்போது தாவீது சவுலுக்கு 23
ஆணையிட்டான். பிறகு சவுல் தன் வீட்
டுக்குப் புறப்பட்டிப் போனான். ஆன
லும் தாவீதும் அவன் மனுஷீரும் அரணி
ப்பான இடத்திற்கு ஏறிப் போனார்கள்.

உரு. அதிகாரம்

சாமுவேலுடைய மரணமும் நாபால் தாவீதை
அவமரியாதையாய் நடத்தினதினால் அடைந்த
தேவ ஆக்கினையுந் தாவீதுபண்ணின இரண்
டு விவாகமும்.

சாமுவேல் மரணம் அடைந்தான். இஸ்
ரவேல் எல்லாங் கூடிவந்து அவனுக்காக
இழவுகொண்டாடி இராமாவில் இருக்கிற
அவனுடைய வீட்டிலே அவனை அடக்கம்
பண்ணினார்கள். தாவீதோ எழுந்து பாரா
ன் வரைந்தரத்துக்கு இறங்கிப் போனான்.
ஆனாலும் மாகோனிலே ஒரு மனுஷி 2
ன் இருந்தான். அவனுடைய தொழில் து

- றை கற்மேவில் இருந்தது. அந்த மனுஷன் மகா பலத்தவராய் இருந்தான். அவனுக்கு மூவாயிரம் ஆடும் ஆயிரம் வெள்ளாடும் உண்டாயிருந்தன. அவன் அப்போது கற்மேவிலே தன் ஆடுகளை மயிர்கத்திரித்தான்.—அந்த மனுஷனுக்கு நாபாவென்றும் அவன் பெண்சாதிக்கு அபிகாயிலென்றும் பேர் இருந்தது. அந்த ஸ்திரீ மகா புத்தியுள்ளவளுள் சவுந்தரிய ரூபமுள்ளவளுமாய் இருந்தாள். அந்தப் புருஷனோ கடின குணமுந் துற்கிரியைக்காரனுமாய் இருந்தான். அவன் காலேபுடைய சந்ததியாய் இருந்தான்.—நாபால் தன் ஆடுகளை மயிர்கத்திரிக்கிற செய்தியை வனூந்தரத்தில் இருக்கிற தாலீதுகேட்ட போது, -தாலீது பத்து வாலிபரை அனுப்பி அவர்களோடே சொன்னது, நீங்கள் கற்மேலுக்கு ஏறிப்போய் நாபால் அண்டையிலே சேர்ந்த போது ஏன் நாமத்திலே அவன் சுக செய்தியைக் கேட்டு, —சொல்ல வேண்டியது நீர் வாழவேண்டும். உமக்குச் சமாதானமும் உம்முடைய வீட்டுக்குச் சமாதானமும் உமக்குண்

நாடக சாமுவேல் க. புஸ்தகம்.

டான எல்லாவற்றிற்குள் சமாதானமும்
உண்டாவதாக. — இப்போது ஆடுகளை 7
மயிர்கத்திரிக்கிறவர்களை வைத்திருக்கிறீ
ரென்று கேட்டிருக்கிறேன். இப்போ
தும் உமக்கு இருக்கிற மேய்ப்பர் எங்க
ளோடே இருந்தார்கள். அவர்கள் சுற்றமே
வில் இருந்த நாள் எல்லாம் நாங்கள் அ
வர்களை அவமானப்படுத்தின தும்இல்லை;
அவர்களுக்கு ஒன்றுங் காணாமற்போன
தும் இல்லை. — உம்முடைய வேலைக்கார 8
ரைக் கேளும், அவர்கள் உமக்குச் சொ
ல்லுவார்கள். இப்போதும் இந்த வாலிப
ருக்கு உம்முடைய கண்களிலே தயவு
கிடைக்கட்டும். ஏனெனில் நல்லநாளிலே
வந்தோம். உம்முடைய கையில் அகப்ப
டுகிறதை உம்முடைய ஊழியக்காரருக்கு
ம் உம்முடைய குமாரனாகியதால்துக்கு
ங் கொடுமேனென்று சொல்லுங்களென்
றான். — தாலீதின் வாலிபர் வந்து இந்த 9
வார்த்தைகளை எல்லாந் தாலீதின் தாமத்
தினாலே நாபாலோடே பேசிப் பின்
ஒன்றுஞ் சொல்லாதிருந்தார்கள். — ஆன 10
லும் நாபால் தாலீதின் ஊழியக்காரருக்

- குப் பிரத்தியுத்தாரமாகச் சொன்னதாவது, தாலீதென்கிறவன் ஆர்? இசாயின் குமாரன் ஆர்? தங்கள் தங்கள் எசமான்களை விட்டுப் பிரிந்துபோகிற வேலைக்காரர் இ
- 11 நீநாளில் அனேகர் உண்டு.—நான் என் அப்பத்தையும் என் தண்ணீரையும் என் ஆடுகளை மயிர்கத்திரிக்கிறவர்களுக்காக நான் அடித்துச் சமையற்பண்ணுவித் ததையும் எடுத்துக்கொண்டு எவ்விடத் தாரென்று நான் அறியாத மனுஷிருக்குக்
- 12 கொடுப்பேனாவென்றான்.—தாலீதின் வாலிபர் தங்கள் வழிக்குத் திரும்பிக்கொண்டு மறுபடியும் தாலீதண்டைக்கு வந்து இந்த வார்த்தைகளை எல்லாம் அவனுக்கு
- 13 அறிவித்தார்கள்.—அப்போது தாலீது தன் மனுஷிருக்கு நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்களென்றான். அவரவர் தங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொண்டார்கள். தாலீதுத் தன் பட்டயத்தைக் கட்டிக்கொண்டான். ஏறக்குறைய நானூறு பேர் தாலீதுக்குப் பின்சென்று ஏறிப்போனார்கள். இருநூறு பேர் இரஸ்தண்டையில் இருந்து விட்

ராச சாமுவேல் க. புத்தகம்.

டார்கள்.-ஆறாவும் வேலைக்காரரில் ஒருவ 14
ன் நாபாலுடைய பெண்சாகியாகிய அபி
காயிலுக்கு அறிவித்துச் சொன்னதாவ
து இதோ, எங்கள் எசமான வினவிக்
கொள்ளத் தாலீதுவனாந்தரத்தில் இருந்து
ஆட்களை அனுப்பினான். அவர்களை அவர் சீ 15
றினார்.—அந்த மனுஷரோ எங்களுக்கு
மெத்த நல்லவர்களாய் இருந்தார்கள். நாங்
கள் வெளியில் இருக்க அவர்கள் எங்களிட
த்தில் நடமாடின நாள் எல்லாம் அவர்கள்
எங்களை அவமானப்படுத்தினதும் இல்லை.
எங்களுக்கொன்றுங்காணாமற்போனதும்
இல்லை.-நாங்கள் ஆடுகளை மேய்த்து அவ 16
ர்களிடத்தில் இருந்த நாள் எல்லாம் அவர்
கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றி மதி
லாய் இருந்தார்கள்.—இப்போதும் நீர் 17
செய்ய வேண்டியதைக் கவனித்துப்பாரு
ம். ஏனென்றால் எங்கள் எசமான் மேலு
ம் அவருடைய எல்லா வீட்டாரின் மேலு
ம் நிச்சயமாய் ஒரு பொல்லாங்கு வரு
கிறதாய் இருக்கின்றது. இவரோ ஒருவரு
ம் அவனோடே பேசக் கூடாதபடிக்குப்
பேலியாளின் மனுஷராய் இருக்கிறான்

- 18 ருன்.—அப்போது அபிகாயில் தீவிரமா
ய் இருநூறு அப்பங்கனையும் இரண்டு து
ருத்தித் திராட்சப் பழ இரசத்தையுள்
சமையற்பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளே
யும் ஐந்துபடி வறுத்த பயற்றையும் வற்
றலாக்கப்பட்ட நூறு திராட்சப் பழ
க் குலைகளையும் வற்றலான இருநூறு அ
த்திப் பழ அடைகளையும் எடுத்துக்கொ
ண்டு கழுதைகளின்மேல் ஏற்றி,—தன்
வேலைகாரரோடே, நீங்கள் எனக்கு மு
ன்னே போங்கள். இதோ, நான் உங்கள்
பிறகாலே வருகிறேனென்று சொல்லித்
தன் புருஷிகைய நாபாலுக்கு அதை அ
20 நிவியாமற் போனாள்.—அவள் ஒரு கழு
தையின் மேல் ஏறிப்போய் மலையின் ம
றைவில் இறங்கி வந்த போது, இதோ,
தாலீதும் அவன் மனுஷிரும் அவருக்
கெதிராக இறங்கி வந்தார்கள். அவர்களை
21 ச் சந்தித்தாள்.—தாலீது சொல்லியிரு
ந்தது இவனுக்கு வனந்தரத்தில் இருக்கிற
தை எல்லாம் வீணாகவே காப்பாற்றினே
ன். அவனுக்கு உண்டானதில் எல்லாம் ஒ
ன்றும் காணாமற்போனதில்லை. என்றாலு

நான்கு சாமுவேல் க. புஸ்தகம்.

ம் எனக்கு நன்மைக்குத் தீமையைச் ச
ரிக்கட்டினான்.— அவனுக்குண்டானதெ 22
ல்லாவற்றிலும் பொழுது விடியுமட்டும்
நான் சுவரில் நீர் விடும் ஒரு நாயை முத
லாய் உயிரோடே வைத்தாற் தேவன் தா
வீதின் சத்துருக்களுக்கு இப்படியும் அ
ப்படியும் செய்யக் கடவரென்று சொல்
வியிருந்தான்.—அபிகாயில் தாவீதைக் கா 23
ண்கையில் தீவிரமாய்க்கழுதையை விட்டு
இறங்கித் தாவீதுக்கு நேராக முகங்குப்
புறத் தரையில் விழுந்து பணிந்து, -அவ 24
ன் பாதத்திலே விழுந்து சொன்னதாவ
து, ஆ! என் ஆண்டவனே! இந்தப் பாத
கம் என் மேலே சுமரட்டும், உமதடியா
ளுடைய வார்த்தைகளை நீர் கேட்கும்
பொருட்டாக உமதடியாள் உமது செ
வியலே படப் பேசட்டுமே.—என் ஆண் 25
டவனாகிய நீர் நாபால் என்ற இந்தப் பே
வியாளின் மனுஷனுக்கு விரோதமாக உ
ம்முடைய இருதயத்தைத் திருப்பீராக. ஏ
னெனில் அவன் நாமம் எப்படியோ அப்
படி அவன் இருக்கிறான். அவன் நாமம் ப
யித்தியகாரனென்பது, பயித்தியமும் அ

- வனேமுடிருக்கின்றது. உமதடியாளாகிய
 நானே, என் ஆண்டவன் அனுப்பின வா
 26 விபரைக் கண்டதில்லை.-இப்போதும் எ
 ன் ஆண்டவனே! நீர் இரத்தஞ் சிந்தவா
 வும் உம்முடைய கையே உம்மை இர
 ட்சிக்கவும் யெகோவா உமக்கிடங்கொ
 டிக்கவில்லையென்கிறதை யெகோவாவு
 டைய சீவனைக் கொண்டும் உம்முடைய
 சீவனைக் கொண்டுஞ் சொல்லுகிறே
 ன். இப்போதும் உம்முடைய சத்து
 ருக்களும் என் ஆண்டவனுக்கு விரோ
 தமாகப் பொல்லாங்கு தேடுகிறவர்களு
 ம் நாபாலைப் போலாகக் கடவர்கள்.—
- 27 இப்போதும் என் ஆண்டவனுடைய கா
 லடிகளில் நடந்துவருகிற வாலிபருக்குக்
 கொடுக்கப்படும்படிக்கு உம்முடைய ப
 ணிவிடைக்காரி என் ஆண்டவனுக்குக்
 கொண்டு வந்த காணிக்கை இதுதானே.
- 28 —உமதடியாளின் பாதகத்தை மன்னியு
 மேன், ஏனெனில் யெகோவா என் ஆண்
 டவனுக்கு நிலை நிற்கிற வீட்டைக் கட்ட
 வே கட்டுவார். ஏனென்றால் என் ஆண்
 டவன் யெகோவாவுடைய யுத்தங்களை நட

௩௩ சாமுவேல் க. புனிதகம்.

த்துகிறவராமே. நீர் உயிரோடே இருக்கிற நாளில் ஒரு பொல்லாங்கும் உம்மிலே காணப்படாதிருப்பதாக.—அப்படியே உம்மைத் துன்பப்படுத்தவும் உம்முடைய பிராணனைவாங்க வகைதேடவும்யாதொரு மனுஷன் எழும்பினால், என் ஆண்டவனுடைய ஆத்துமம் உம்முடைய தேவனாகிய யெகோவாவின் ஆதரவில் இருக்கிற சீவனுள்ளோருடைய கட்டிலே கட்டப்பட்டிருக்கும். ஆனாலும் உம்முடைய சத்துருக்களின் ஆத்துமங் கவண்டில் வைக்கப்பட்டு எறியப்படும்.—யெகோவா உம்மைக் குறித்துச் சொன்ன நன்மையின்படி எல்லாம் இனி என் ஆண்டவனுக்குச் செய்து, இஸ்ரவேலின் தலைவராய் இருக்க உமக்குக் கற்பிக்க,—நீர் விருதாவாய் இரத்தஞ் சிந்தாமலும் என் ஆண்டவனாகிய நீர் உமக்குத்தானே இரட்சிப்புச் செய்யாமலும் இருந்ததுண்டானால் அப்போது என் ஆண்டவனாகிய உமக்கு அதற்காகத் தடுக்கலும் இல்லை மனதில் இடறுதலும் இல்லை. யெகோவா என் ஆண்டவனுக்கு நன்மை செய்யும்போது

29

30

31

- 32 உமத்தியனை நினைப்பீரென்றாள்.—அப்
போது தாலீது அபிகாயிலுக்குச் சொ
ன்னதாவது, உன்னை இன்றையதினம்
என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலி
ன் தேவனாகிய யெகோவா இஸ்தோத்திரி
33 க்கப்பட்டவர்.—உன் புத்தியுள்ள வார்
த்தை ஆசீர்வதிக்கப்பட்டிருக்கக் கட
வது. நான் இரத்தஞ் சிந்த வராதபடிக்
கும் என் கையே எனக்கு இரட்சிப்
புச் செய்யாத படிக்கும் நீ இன்றையதி
னம் எனக்குத் தடைபண்ணினபடி
யினாலே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்.—
- 34 ஏனெனில் நீ தீவிரமாய் என்னைச் சந்திக்க
வராதே ஒருந்தாயானாற் பொழுது விடி
யுமட்டும் நாபாலுக்கு ஒரு நாயும் உயி
ரோடே வைக்கப்படுவதில்லையென்று உ
னக்குப் பெல்லாங்கு செய்ய எனக்கு
ஓடங்கொடாதிருக்கிற இஸ்ரவேலின் தே
வனாகிய யெகோவாவின் சீவனைக் கொண்டு
மெய்யாய்ச் சொல்லுகிறேனென்று சொ
35 ல்வி,—அவள் தனக்குக் கொண்டு வந்த
தைத் தாலீது அவள் கையிலே வாங்கி
அவளுடனே நீ சமாதானத்தோடே உன்

நாய சாமுவேல் ச. புஸ்தகம்.

வீட்டுக்கு ஏறிப்போ. இதோ நான் உன்
சொற் கேட்டு உன் முகத்தைப் பார்த்தே
தேனென்றான்.—அபிகாயில் நாபால் அவன் 36
ண்டைக்கு வந்த போது இதோ இராசா
வின் விருந்துக்கொத்த விருந்து அவன்
வீட்டிலே அவனுக்கு இருந்தது. அவன்
இருதயம் அவனுக்குள் மகிழ்ச்சியாய்
இருந்தது. அவன் மிகவும் வெறித்தும்
இருந்தான். ஆகையால் பொழுது விடி
புமட்டும் அவனுக்குச் சிறிய பெரிய
காரியங்கள் ஒன்றும் அறிவிப்பாதிருந்தா
ள்.—பொழுது விடிந்து நாபாவின் வெ 37
றி தெளிந்துபோன பிறகு அவன்பெ
ண்டாதி இந்த வருத்தமானங்களை அவ
னுக்கு அறிவித்தாள். அப்போது அவன்
இருதயம் அவனுக்குள்ளே செத்துப்
போய் அவன் கல்லைப் போலானான்.—
ஏறக்குறைய பத்துநாளுக்குப் பிறகு பெ 38
கோவா நாபால் அடித்ததினால் அவன்
செத்தான்.—நாபால் செத்துப்போனான 39
னென்று தாலீது கேட்ட போது அவன்
என் நிறைதயின் வழக்கை நாபாவின் கை
யில் விசாரித்துத் தமதடியானப் பொ

கீழ்க்கு செய்பாநபடிக்குத் தடுத்திருக்கிற பெகோவா இஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஏனெனில் பெகோவாத் தானே நரபாலின் பொல்லாங்கை அவன் தலையின்மேலே திரும்பப் பண்ணினாரென்று சொல்லி, அபிகாயிலு விவாகம்பண்ணுகிறதற்காக அவனோடே பேசத் தாலீது ஆட்டினை அனுப்பினான்.

40 தாலீதின் ஊழியக்காரர் கற்மேவில் இருக்கிற அபிகாயில் அண்டைக்கு வந்து தாலீது உன்னை விவாகம் பண்ண மனதாய் எங்களை உன்னண்டைக்கு அனுப்பினாரென்று அவனோடே சொல்லுகிறபோ

41 து, — அவள் எழுந்திருந்து தரைமட்டும் முகங்குனிந்து, இதோ, நான் என் ஆண்டவனுடைய ஊழியக்காரரின் கால்களைக் கழுவுத்தக்க பணிவிடைகாரியாகிய அ

42 வருடைய அடியாளென்றாள். — பிறகு அபிகாயில் தீவிரித்துக்கொண்டு எழுந்து, ஒரு கழுதையின் மேல் ஏறித் தன் பிறகாலே நடக்கிற தன் ஐந்து வேலைகாரிகளைக் கூட்டிக்கொண்டு தாலீதின் தானுபதிகளைப் பின்சென்று போய், அவனுக்குப்

ஈ.ஆ.உ. சாமுவேல் க. புஸ்தகம்.

பெண்சாதிபானார்.—இஸ்ரேயேல் ஊ 43
ராளாகிய அகிலோகாமையுந் தாலீது வி
வாகம் பண்ணினான். அவர்கள் இருவரு
ம் அவனுக்குப் பெண்சாதிகளானார்கள்.—
ஏனென்றார் சவுல் தாலீதின் பெண்சாதி 44
யான மீகாள் என்ற தன் குமாரத்தியைக்
காலீம் ஊராாகிய இலாயீசின் குமாரனா
ன பல்த்தீக்குக் கொடுத்திருந்தான்.

உ.சு. அதிகாரம்.

தாலீது சவுலுக்குத் திரும்பக் காண்பித்த மரிபா
தை.

சீப்பூராரோ கீபெயாவில் இருக்கிற 1
சவுலண்டைக்கு வந்து தாலீது ஏசுமோ
னுக்கு எதிரான ஆகிலா மேட்டில் ஒ
ளித்துக் கொண்டிருக்க வில்லையோ எ
ன்றார்கள்.—அப்போது சவுல் சீப்வனாந் 2
தரத்திலே தாலீதைத்தேட எழுந்து இஸ்
ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்டமூ
வாயிரம் பேரோடுங் கூடப் சீப் வனாந்தர
த்தில் இறங்கிப்போனான்.—சவுல் ஏசுமோ 3
னுக்கு எதிரே வழியண்டையில் இரு

க்கிற ஆகிலா மேட்டிலே பாளயமிறங்கி
 னான். தாலீதோ, சவுல் தண்ணைத் தொ
 டர்ந்து வறந்தரத்துக்கு வந்ததைக் க
 ண்டி வறந்தரத்தில் இருந்துவிட்டான்.

4 —ஏனென்றால் தாலீது வேவாட்களை
 அனுப்பிச் சவுல் வந்தது நிச்சயமென்று

5 அறிந்துகொண்டிருந்தான்.—பிறகு தா
 லீது எழுந்துபோய்ச் சவுல் பாளய
 மிறங்கின இடத்திற்கு வந்து, சவுலும்
 நேரின் குமாரனாகிய அப்னேர் என்ற அ
 வன் படைத்தலைவனும் படுத்துக்கொ
 ண்டிருக்கிற ஸ்தலத்தைப் பார்த்தான்.
 சவுல் இரதங்கள் இருக்கிற இடத்திற்கு
 ள்ளே படுத்துக்கொண்டிருந்தான். சன
 ம் அவனைச் சுற்றிலும் பாளயமிறங்கியி

6 ருந்தது.—தாலீது எத்தியனாகிய அகிமே
 லேகையுள் சேருயாவின் குமாரனும்
 யோவாவின் சகோதரனுமாகிய அபிசா
 யையும் பார்த்து என்னோடே சவுலண்
 டைக்குப் பாளயத்தில் இறங்கிவருபவன்
 ஆரென்றதற்கு, அபிசாய், நான் உம்
 மோடே இறங்கி வருவேனென்றான்.—

7 அப்படியே தாலீதும் அபிசாயும் இரா

சாட்ச சாமுவேல் க. புத்தகம்.

நீதியிலே அநீதிச் சனத்தண்டை வந்தா
ர்கள். இதோ, சவுல் இரதங்கள் இருக்கி
ற இடத்திற்குள்ளே படித்துக்கொண்டு
நித்திரையண்ணினான். அவன் தலைமாட்
டிலே அவனுடைய இட்டி நிலத்திலே
குத்தியிருந்தது. அவனைச் சற்றிலும் அ
ப்போருள் சனமும் படித்துக்கொண்
டிருந்தார்கள்.— அப்போது அபிசாய் 8
நாவீதுடனே, இன்று தேவன் உம்முடைய
சத்துருவை உம்முடைய கையிலே
ஒப்புக்கொடுத்தார். இப்போதும் நான்
அவனை இட்டியினாலே இரண்டு குத்தாய்
க் குத்தாமல் ஒரே குத்தாய் நிலத்தில் உ
ருவக் குத்தட்டுமென்றான்.— ஆளுநர் தா 9
வீது அபிசாயுடனே, அவரைக் கெடா
தே. ஏனெனில் யெசேவா அபிஷேக
ம் பண்ணுவித்தவர் மேலே நன் கையை
ப்போட்டுக் குற்றம் இல்லாமற்போகும்
அவன் ஆரென்று சொன்னான்.— பின்னை 10
யுந் தாவீது சொன்னதாவது, யெசே
வா அவரை அடித்து, அல்லவென்று அ
வருடைய காலம் வந்து அவர் மரித்து,
அல்லவென்று அவர் யுத்தத்திற்குப் போ

- 11 ய் மாண்டவொழிய, —நான் என் கையெயெகோவா அபிஷேகம் பண்ணுவித்தவர் மேலே போடாதபடிக்கு யெகோவா என்னைக் காக்கக் கடவொன்று யெகோவாவுடைய சேவனைக் கொண்டு சொல்லுகிறேன். இப்போதும் அவர் தலைமாட்டில் இருக்கிற ஜீட்டியையுந் தண்ணீர்ச் செம்பையும் நீ எடுத்துக்கொள்.
- 12 நாம் போவோமென்றான். —தாலீது சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையுந் தண்ணீர்ச் செம்பையும் எடுத்துக்கொண்ட பிறகு புறப்பட்டுப்போனார்கள். அதை ஒருவரும் சண்டதும் இல்லை அறிந்ததும் இல்லை ஒருவரும் விழித்துக் கொண்டதும் இல்லை. என்னென்றால் யெகோவாவாலே கண நித்திரை அவர்கள் மேல் இறங்கியிருந்ததினால் அவர்கள் எல்லாரும் தூக்கிழைக்கிறார்கள். —தாலீது கடந்து அந்தப் பக்கத்திற்குப் போன பிறகு, தங்களுக்கும் அவர்களுக்கும் நடுவே போந்த இடம் உண்டாகத் தூரத்தில் இருக்கிற மலையின் கொடுமுடியிலே நின்றுகொண்டு, —
- 14 சனத்திற்கும் நேரின் குமாரனாய் அப்

நான்கு சாமுவேல் க. புஸ்தகம்.

ம் எனக்கு நன்மைக்குத் தீமையைச் ச
ரிக்கட்டினான்.— அவனுக்குண்டானதெ 22
ல்லாவற்றிலும் பொழுது விடியுமட்டும்
நான் சுவரில் நீர் விடும் ஒரு நாயை முத
லாய் உயிரோடே வைத்தாற் தேவன் தச
வீதின் சத்துருக்களுக்கு இப்படியும் அ
ப்படியுஞ் செய்யக் கடவரென்று சொல்
வியிருந்தான்.—அபிகாயில் தாவீதைக் கா 23
ண்கையில் தீவிரமாய்க் கழுதையை விட்டு
இறங்கித் தாவீதுக்கு நேராக முகங்குப்
புறத் தரையில் விழுந்து பணிந்து, -அவ 24
ன் பாதத்திலே விழுந்து சொன்னதாவ
து, ஆ! என் ஆண்டவனே! இந்தப் பாத
கம் என் மேலே சுமரட்டும், உமதடியா
ளுடைய வார்த்தைகளை நீர் கேட்கும்
பொருட்டாக உமதடியாள் உமது செ
வியலே படப் பேசட்டுமே.—என் ஆண் 25
டவனாகிய நீர் நாபால் என்ற இந்தப் பே
லியாளின் மனுஷனுக்கு விரோதமாக உ
ம்முடைய இருதயத்தைத் திருப்பீராக. ஏ
னெனில் அவன் நாமம் எப்படியோ அப்
படி அவன் இருக்கிறான். அவன் நாமம் ப
யித்தியகாரனென்பது, பயித்தியமும் அ

- வனேழைநுக்கின்றது. உமதடியாளாகிய
நானே, என் ஆண்டவன் அனுப்பின வா
26 விபரைக் கண்டதில்லை.-இப்போதும் எ
ன் ஆண்டவனே! நீர் இரத்தஞ் சிந்தவர
வும் உம்முடைய கையே உம்மை இர
ட்சிக்கவும் யெகோவா உமக்கிடங்கொ
டுக்கவில்லையென்கிறதை யெகோவாவு
டைய சீவனைக் கொண்டும் உம்முடைய
சீவனைக் கொண்டுஞ் சொல்லுகிறே
ன். இப்போதும் உம்முடைய சத்த
நுக்களும் என் ஆண்டவனுக்கு விரோ
தமாகப் பொல்லாங்கு தேடுகிறவர்களு
ம் நாபாலைப் போலாகக் கடவர்கள்.—
- 27 இப்போதும் என் ஆண்டவனுடைய கா
லங்களில் நடந்துவருகிற வாலிபருக்குக்
கொடுக்கப்படும்படிக்கு உம்முடைய ப
ணிவிடைக்காரி என் ஆண்டவனுக்குக்
கொண்டுவந்த காணிக்கை இதுதானே.
- 28 —உமதடியாளின் பாதகத்தை மன்னியு
மேன், ஏனெனில் யெகோவா என் ஆண்
டவனுக்கு நிலை நிற்கிற வீட்டைக் கட்ட
வே கட்டுவார். ஏனென்றால் என் ஆண்
டவன் யெகோவாவுடைய யுத்தங்களை ந'

ராஜா சாமுவேல் க. புனிதகம்.

த்துகிறவராமே. நீர் உயிரோடே இருக்கிற நாளில் ஒரு பொல்லாங்கும் உம்மிலே காணப்படாதிருப்பதாக.—அப்படியே உம்மைத் துன்பப்படுத்தவும் உம்முடைய பிராணனைவாங்க வகைதேடவும்பாதொரு மனுஷன் எழும்பினால், என் ஆண்டவனுடைய ஆத்துமம் உம்முடைய தேவனாகிய யெகோவாவின் ஆதரவில் இருக்கிற சீவனுள்ளோருடைய கட்டிலே கட்டப்பட்டிருக்கும். ஆனால் உம்முடைய சத்துருக்களின் ஆத்துமம் கவண்டில் வைக்கப்பட்டு எறியப்படும்.—யெகோவா உம்மைக்குறித்துச் சொன்ன நன்மையின்படி எல்லாம் இனி என் ஆண்டவனுக்குச் செய்து, இஸ்ரவேலின் தலைவராய் இருக்க உமக்குக் கற்பிக்க,—நீர் விருதாவாய் இரத்தஞ் சிந்தாமலும் என் ஆண்டவனாகிய நீர் உமக்குத்தானே இரட்சிப்புச் செய்யாமலும் இருந்ததுண்டானால் அப்போது என் ஆண்டவனாகிய உமக்கு அதற்காகத் தடுக்கலும் இல்லை மனதில் இடறுதலும் இல்லை. யெகோவா என் ஆண்டவனுக்கு நன்மை செய்யும் போது

- 32 உமத்தியனை நினைப்பீரென்றாள்.—அப்
போது தாலீது அபிகாயிலுக்குச் சொ
ன்னதாவது, உன்னை இன்றையித்தினம்
என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலி
ன் தேவனாகிய யெகோவா இஸ்தோத்திரி
33 க்கப்பட்டவர்.—உன் புத்தியுள்ள வாரீ
த்தை ஆசீர்வதிக்கப்பட்டிருக்கக் கட
வது. நான் இரத்தஞ் சிந்த வராதபடிக்
கும் என் கையே எனக்கு இரட்சிப்
புச் செய்யாத படிக்கும் நீ இன்றையித்
தினம் எனக்குத் தடைபண்ணினபடி
யினாலே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்.—
34 ஏனெனில் நீ தீவிரமாய் என்னைச் சந்திக்க
வராதே இருந்தாயானால் பொழுது விடி
யுமட்டும் நாபாலுக்கு ஒரு நரையும் உயி
ரோடே வைக்கப்படுவதில்லையென்று உ
னக்குப் பெல்லாங்கு செய்ய எனக்கு
இடங்கொடா திருக்கிற இஸ்ரவேலின் தே
வனாகிய யெகோவாவின் சீவனைக் கொண்டு
மெய்யாய்ச் சொல்லுகிறேனென்று சொ
35 ல்வி,—அவள் தனக்குக் கொண்டு வந்த
தைத் தாலீது அவள் கையிலே வாங்கி
அவளுடனே நீ சமாதானத்தோடே உன்

நாய சாமுவேல் ச. புஸ்தகம்.

வீட்டுக்கு ஏறிப்போ. இதோ நான் உன்
சொற் கேட்டு உன் முகத்தைப் பார்த்
தேனென்றான்.—அபிகாயில் நாபால் அ 36
ண்டைக்கு வந்த போது இதோ இராசா
வின் விருந்துக்கொத்த விருந்து அவன்
வீட்டிலே அவனுக்கு இருந்தது. அவன்
இருதயம் அவனுக்குள் மகிழ்ச்சியாய்
இருந்தது. அவன் மிகவும் வெறித்தும்
இருந்தான். ஆகையால் பொழுது விடி
புமட்டும் அவனுக்குச் சிறிய பெரிய
காரியங்கள் ஒன்றும் அறிவியாதிருந்தா
ள்.—பொழுது விடிந்து நாபாவின் வெ 37
றி தெளிந்துபோன பிறகு அவன்பெ
ண்டாதி இந்த வருத்தமானங்களை அவ
னுக்கு அறிவித்தாள். அப்போது அவன்
இருதயம் அவனுக்குள்ளே செத்துப்
போய் அவன் கல்லைப் போலானான்.—
ஏறக்குறைய பத்துநாளுக்குப் பிறகு பெ 38
கோவா நாபால் அடித்ததினால் அவன்
செத்தான்.—நாபால் செத்துப்போன 39
னென்று தாலீது கேட்ட போது அவன்
என் நிந்தையின் வழக்கை நாபாவின் கை
யில் விசாரித்துத் தமதடியானப் பொ

கீகரிசு செய்பா தபடிக்குத் தடுத்திருக்கிற பெகோவா இஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஏனெனில் பெகோவாத் தானே நரபாலின் பொல்லாங்கை அவன் தலையின்மேலே திரும்பப் பண்ணினாரென்று சொல்லி, அபிகாயில் விவாகம்பண்ணுகிறதற்காக அவளோடே பேசத் தாலீது ஆட்களை அனுப்பினான்.

40 தாலீதின் ஊழியக்காரர் கற்மேவில் இருக்கிற அபிகாயில் அண்டைக்கு வந்து தாலீது உன்னை விவாகம் பண்ண மனதாய் எங்களை உன்னண்டைக்கு அனுப்பினாரென்று அவளோடே சொல்லுகிறபோ

41 து,—அவள் எழுந்திருந்து தரைமட்டும் முகங்குனிந்து, இதோ, நான் என் ஆண்டவனுடைய ஊழியக்காரரின் கால்களைக் கழுவத்தக்க பணிவிடைகாரியாகிய அ

42 வருடைய அடியாளென்றாள்.—பிறகு அபிகாயில் தீவிரித்துக்கொண்டு எழுந்து, ஒரு கழுதையின் மேல் ஏறித் தன் பிறகாலே நடக்கிற தன் ஐந்து வேலைகாரிகளைக் கூட்டிக்கொண்டு தாலீதின் தாளுபதிகளைப் பின்சென்று போய், அவனுக்குப்

நா. அ. உ. சாமுவேல் க. புல்தகம்.

பெண்சாதிபாணர்.—இஸ்ரேயேல் ஊ. 43
 ராளாகிய அகிலோகாமையுந் தாலீது வி
 வாகம் பண்ணினான். அவர்கள் இருவரு
 ம் அவனுக்குப் பெண்சாதிகளாணர்கள்.—
 ஏனென்றற் சவுல் தாலீதின் பெண்சாதி 44
 பாண மீகாள் என்ற தன் குமாரத்தியைக்
 காலீம் ஊராணாகிய இலாயீசின் குமாரன
 ன பல்த்தீக்குக் கொடுத்திருந்தான்.

உ.க. அதிகாரம்.

தாலீது சவுலுக்குத் திரும்பக் காண்பித்த மரியா
 தை.

சீப்பூராரோ கீபெயாவில் இருக்கிற 1
 சவுலண்டைக்கு வந்து தாலீது ஏசுமோ
 னுக்கு எதிரான ஆகிலா மேட்டில் ஓ
 ளித்துக் கொண்டிருக்க வில்லையோ எ
 ன்றார்கள்.—அப்போது சவுல் சீப்வாந் 2
 தரத்திலே தாலீதைத்தேட எழுந்து இஸ்
 ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்டமு
 வாயிரம் பேரோடு கூடப் சீப்வாந் தா
 த்தில் இறங்கிப்போனான்.—சவுல் ஏசுமோ 3
 னுக்கு எதிரே வழியண்டையில் இரு

க்கிற ஆகிலா மேட்டிலே பாளயமிறங்கி
 னான். தாலீதோ, சவுல் தன்னைத் தொ
 டர்ந்து வறந்தரத்துக்கு வந்ததைக் க
 ண்டி வறந்தரத்தில் இருந்துவிட்டான்.

4 — ஏனென்றால் தாலீது வேவாட்களை
 அனுப்பிச் சவுல் வந்தது நிச்சயமென்று

5 அறிந்துகொண்டிருந்தான்.—பிறகு தா
 லீது எழுந்துபோய்ச் சவுல் பாளய
 மிறங்கின இடத்திற்கு வந்து, சவுலும்
 நேரின் குமாரனாகிய அப்னேர் என்ற அ
 வன் படைத்தலைவனும் படுத்துக்கொ
 ண்டிருக்கிற ஸ்தலத்தைப் பார்த்தான்.

சவுல் இரதங்கள் இருக்கிற இடத்திற்கு
 ள்ளே படுத்துக்கொண்டிருந்தான். சன
 ம் அவனைச் சுற்றிலும் பாளயமிறங்கிய

6 ருந்தது.—தாலீது ஏத்தியனாகிய அகிமே
 லேகையுள் சேருபாவின் குமாரனும்
 யோவாவின் சகோதரனுமாகிய அபிசா
 யையும் பார்த்து என்னோடே சவுலன்
 டைக்குப் பாளயத்தில் இறங்கிவருபவன்
 ஆரென்றதற்கு, அபிசாய், நான் உம்
 மோடே இறங்கி வருவேனென்றான்.—

7 அப்படியே தாலீதும் அபிசாயும் இரா

தீயிரியிலே அந்தச் சனத்தண்டை வந்தா
 ர்கள். இதோ, சவுல் இரதங்கள் இருக்கி
 ற இடத்திற்குள்ளே படுத்துக்கொண்டு
 நித்திரையண்ணினான். அவன் தலைமாட்
 டிலே அவனுடைய தீட்டி நிலத்திலே
 குத்தியிருந்தது. அவனைச் சுற்றிலும் அ
 ப்னேருஞ் சனமும் படுத்துக்கொண்
 டிருந்தார்கள்.— அப்போது அபிசாய் 8
 தாலீதுடனே, இன்று தேவன் உம்முடைய
 சத்துருவை உம்முடைய கையிலே
 ஒப்புக்கொடுத்தார். இப்போதும் நான்
 அவனை தீட்டியினாலே இரண்டு குத்தாய்
 க் குத்தாமல் ஒரே குத்தாய் நிலத்தில் உ
 ருவக் குத்தட்டுமென்றான்.—ஆளுந் தா 9
 லீது அபிசாயுடனே, அவரைக் கெடா
 தே. ஏனெனில் யெகோவா அபிஷேக
 ம் பண்ணுவித்தவர் மேலே நன் கையை
 ப்போட்டுக் குற்றம் இல்லாமற்போகும்
 அவன் ஆரென்று சொன்னான்.—பின்னை 10
 யுந் தாலீது சொன்னதாவது, யெகோ
 வா அவரை அடித்து, அல்லவென்று அ
 வருடைய காலம் வந்து அவர் மரித்து,
 அல்லவென்று அவர் யுத்தத்திற்குப் போ

- 11 ய் மாண்டாலொழிய,—நான் என் கை
யை யெகோவா அடிலேசும் பண்ணு
வித்தவர் மேலே போடாதபடிக்கு யெ
கோவா என்னைக் காக்கக் கடவரென்று
யெகோவாவுடைய சீவனைக் கொண்டு
சொல்லுகிறேன். இப்போதும் அவர் த
லைமாட்டில் இருக்கிற ஜீட்டியையுந் தண்
ணீர்ச் செம்பையும் நீ எடுத்துக்கொள்.
- 12 நாம் போவோமென்றான்.—தாவீது ச
வுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையு
ந் தண்ணீர்ச் செம்பையும் எடுத்துக்கொ
ண்ட பிறகு புறப்பட்டிப்போனார்கள்.
அதை ஒருவரும் சண்டதும் இல்லை அறி
ந்ததும் இல்லை ஒருவரும் விழித்துக் கொ
ண்டதும் இல்லை. என்னென்றால் யெகோ
வாவாலே கண நித்திரை அவர்கள் மேல்
இறங்கியிருந்ததினால் அவர்கள் எல்லாருந்
தூக்கினார்கள்.—தாவீது கடந்து அந்தப்
பக்கத்திற்குப் போன பிறகு, தங்களுக்
கும் அவர்களுக்கும் நடுவே போந்த இட
ம் உண்டாகத் தூரத்தில் இருக்கிற மலையி
ன் கொடுமுடியிலே நின்றுகொண்டு,—
- 14 சனத்திற்கும் நேரின் குமாரனாகிய அப்

நாஅக சாமுவேல் க. புஸ்தகம்.

னேருக்கும் நேராகக் கூப்பிட்டுக்கொண்
டு அப்பனேரே! நீர் மறுமொழி சொல்ல
வில்லையோவென்றான். அப்பனேர் பிரத்தி
புத்தரமாக இராசாவுக்கு நேராகக் கூக்
குரல் ஓடுகிற நீ ஆரென்றான்?—அப்போ 15
துதாலீது அப்பனேருக்குச் சொன்னதாவ
து, நீர்புருஷன் அல்லவோ? இஸ்ரவேலில்
உமக்குச் சரிபானவன் ஆர்? பின்னையும் நீ
ர் உம்முடைய ஆண்டவனாகிய இராசா
வைக் காவாமற் போனதென்ன? அதே
தென்றாற் சனத்தில் ஒருவன் உம்மு
டைய ஆண்டவனாகிய இராசாவைக் கெ
டுக்கத்தக்கதாக வந்திருந்தான்.—நீர் செ 16
ய்த இந்தக் காரியம் நல்லதல்ல. யெகோ
வா அபிஷேகம்பண்ணுவித்த உங்கள்
ஆண்டவனை நீங்கள் காவாமற்போன
படியினாலே நீங்கள் மரணத்திற்குப் பா
த்திரவான்கள். இப்போதும் இராசாவி
ன் தலைமாட்டில் இருந்த அவருடைய ஈட்
டியுந் தண்ணீர்ச் செம்பும் எங்கேயென்
று பாருமென்றான்.—அப்போது சவுல் 17
தாலீதின் சத்தத்தை அறிந்து, என் குமா
ரனாகிய தாலீதே! இது உன் சத்தம் அல்ல

- வோவென்றதற்குத்தாவீது; இராசாவாகிய
 ய என் ஆண்டவனே! இது என் சத்தந்
 18 தானென்று சொல்லி, — பின்னையுஞ்சொ
 ன்னதாவது, என் ஆண்டவனாகியநீர் உம
 தடியானே இப்படிப் பின்றொடருகிறதெ
 ன்ன? நான் என்ன செய்தேன்? என் கை
 யில் எந்தப் பொல்லாங்கிருக்கின்றது?
 19 — இப்போதும் இராசாவாகிய என் ஆண்
 டவன் தமதடியானுடைய வார்த்தைகளை
 க் கேட்பாராக. யெகோவா உம்மை எ
 னக்கு விரோதமாக எடுத்திவிட்டால், கா
 ணிக்கை செலுத்ததல் வாசனையாய் இரு
 ப்பதாக. மனுப்புத்திரர் அதைச் செய்
 தார்களேயாகில், அவர்கள் யெகோவா
 வுக்கு முன்பாகச் சபிக்கப்பட்டவர்கள்.
 ஏனென்றால் நீ போய், வேறே தேவர்க
 ளைச் சேவியென்று சொல்லி, அவர்கள்
 இன்று என்னை யெகோவாவுடைய சுதந்
 திரத்துக்கு அடுத்தவராய் இராசபடிக்கு
 20 த்துரத்திவிட்டார்கள். — இப்போதும் யெ
 கோவாவுடைய முகத்திற்கு முன்பாக எ
 ன் இரத்தந் தரையில் விழாதிருப்பதாக.
 ஏனெனில் மலைகளில் ஒரு காட்டுக்

ராஜா சாமுவேல் க. புஸ்தகம்.

கோழியைத் தூத்துகிறது போலே இ
ஸ்ரவேலின் இராசா ஒரே தெள்ளுப் பூ
ச்சியைத் தேடப் புறப்பட்டாரென்ற
ன்.—அப்போது சவுல், நான் பாவஞ் 21
செய்தேன். என் குமாருகிய தாவீதே!
திரும்பிவா. ஏனெனில் என் சீவன் இன்
றையித்தினம் உன் பார்வைக்கு அருமை
யாய் இருந்தபடியால் இனி உனக்கு ஒரு
பொல்லாங்கு செய்யேன். இதோ, நா
ன் மதியற்றவராய் மகா பெரிய தப்பி
தஞ் செய்தேனென்றான்.—தாவீது பிர 22
த்தியுத்தாரமாகச் சொன்னதாவது, இ
தோ, இராசாவின் ஜீட்டி இங்கே இருக்கி
ன்றது. வாவிபரில் ஒருவன் இப்புறம் வந்
து அதை வாங்கிக்கொண்டு போகக் கட
வன்.—ஆளுநர் யெகோவா அவனவனு 23
க்கு அவனுடைய நீதிக்கும் அவன் உண்
மைக்குந் தக்கதாய்ப் பலன் அளிப்பா
ராக. ஏனெனில் இன்று யெகோவா உ
ம்மை என் கையில் ஒப்புக்கொடுத்திருந்
தும், யெகோவா அபிஷேகம்பண்ணுவி
த்தவர் மேல் என் கையை நீட்ட மனதில்
வாதிருந்தேன்.—இதோ, உம்முடைய 24

வன் இஃறையித்தினம் ஏன் பார்வைக்கு
 எப்படிப் பெரியதாயிருந்ததோ, அப்ப
 டி ஏன் சீவன் பெகோவாவின் பார்வைக்கு
 ப் பெரியதாயிருப்பதினால் அவர் எண்ண
 எல்லா உபத்திரத்திற்கும் நீங்கலாக்கி வி
 25. மிவாராகவென்றான்.—அப்போது சவுல்
 தாலீதுடனே, ஏன் குமாராகிய தாலீ
 தே! நீ ஆசீர்வதிகப்பட்டவன். நீ செய்
 பவுள் செய்வாய். பலக்கவும் பவப்பா
 வென்றான். அப்படியே தாலீது தன்
 வழியே போனான். சவுலும் தன் தானத்
 திற்குத் திரும்பினான்.

உ.எ. அநிகாரம்.

தாலீது சிவாகிலே போல்க் குடியிருந்த சடந்
 துகொண்டிருந்த வயனம்.

1 தாலீதோ எந்த நாளிலாகிலும் நான்
 இனிச் சவுலின் கையில் மடிந்துபோ
 வேன். இனிச் சவுல் இஸ்ரவேலின் எல்
 லுகளில் எல்லாம் எண்ணத் தேடிப் பிடி
 க்கும் தம்பிக்கையை விடும்படிக்கும், நா
 ன் அவன் கைக்கு நீங்கலாய் இருக்கும்ப

நகடு சாமுவேல் க. புஸ்தகம்.

டிக்கும், நான் பெலிஸ்தரின் தேசத்திற்
 குப் போய்த் தப்புவித்துக்கொள்வதை
 ப் பார்த்திலும் தாவினையான காரியம் எ
 னக்கில்லைபென்று தன் இருதயத்தில்
 யோசித்தான்.—ஆகையால் தாவீது தன் 2
 னேடிருந்த அறுநூறு பேரோடும் எ
 ழுந்திருந்து, மாகேசின் குமாரனாகிய
 ஆகீசு என்ற காத்தின் இராசாவண்டைக்
 குக் கடந்துபோனான்.—அங்கே தாவீது 3
 ம் அவன் மனுஷரும் அவரவர் வீட்டாரு
 ன் தாலீதோடே அவன் இரண்டு பெ
 ண்சாதிக்களாகிய இஸ்ரேயேல் ஊராளாகி
 ய அகிலோகாமும் நாபாலின் பெண்சாதி
 யாய் ஓருந்த கற்மேல் ஊராளாகிய அபி
 காயிலுமாய்க் காத்தப்பட்டணத்தில் ஆகீசு
 ண்டையிலே தங்கியிருந்தார்கள்.—தாவீ 4
 து காத்திட்டணத்திற்கு ஓடிப்போன
 னென்று சவுலுக்கு அறிவிக்கப்பட்ட
 போது, அப்புறம் அவனைத் தேடாதிருந்
 தான்.—தாவீது ஆகீசுடனே, உம்முடை 5
 ய கண்களில் எனக்குத் தயவு கிடைத்த
 தானால், நான் வாசமாய் இருக்கத்தக்கதா
 க வெளிகளில் இருக்கிற பட்டணங்களில்

- ஒன்றில் ஒரு ஸ்தலம் எனக்குக் கொடுக்க
 ப்படுவதாக. உமதடியாள் உம்மோடே
 இராசாதான் இப்பட்டணத்திலே வாச
 6 மாய் இருப்பானேயென்றான்.-அப்போ
 து ஆகீச அன்றையத்தினஞ் சிக்லாகை அ
 வனுக்குக் கொடுத்தான். ஆனதுகொண்
 டு சிக்லாக் இந்நாள் வரைக்கும் பூதாவி
 ன் இராசாக்களைச் சேர்ந்திருக்கின்றது.
 7 —தாவீது பெலிஸ்தரின் நாட்டுப்புறத்
 திலே குடியிருந்த நாள் ஒரு வருஷமும்
 8 நாலு மாதமுமாய் இருந்தது.-அங்கே இ
 ருந்து தாவீதும் அவன் மனுஷரும் கேசு
 ரியர் மேலும் கேர்சியர் மேலும் ஆமலே
 க்கியர் மேலும் போய் விழுவார்கள். ஏ
 னென்றிற் றுருக்குப் போகிற எல்லை துவக்
 கி எனிப்த்துத்தேசம்மட்டும் இருக்கிற சீ
 மையிலே பூர்வ காலந் துவக்கிக் குடியி
 9 ருந்தவர்கள் இவர்கள் தான்.-ஆனால் தா
 வீது அந்தச் சீமையைக் கொள்ளை அடி
 க்கிற போது புருஷீர்களையும் ஸ்திரிகளை
 யும் உயிரோடே வையாமல், ஆடுமா
 டிகளையும் கழுதைகளையும் ஒட்டகங்களை
 யும் வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்

நாடு சாமுவேல் க. புல்தகம்.

டு, ஆசீசண்டைக்குத் திரும்பி வருவான்.
—இன்று எதின்மேல் விழுந்தீர்களென் 10
று ஆசீசு கேட்கும் போது, தாவீது பூ
தாவுடைய தென் புறத்தின்மேலும், யோ
ர் மேயேலருடைய தென் புறத்தின் மே
லும், கேனியருடைய தென் புறத்தின் மே
லும் என்பான்.—இன்னிண்படி தாவீ 11
து செய்தானென்று தங்களுக்கு விரோ
தமான செய்தியை அறிவிக்கத்தக்க ஒரு
வரையுந் தாவீது காத்தபட்டணத்திற்குக்
கொண்டுவராத படிக்கு ஒரு புருஷனை
யாகிலும் ஸ்திரியயென்கிலும் உயிரோ
டே வையாதிருப்பான். அவன் பெலிஸ்
தரின் நாட்டுப் புறத்திலே குடியிருக்கிற
நரள் எல்லாம் இது அவனுடைய பழக்க
மாய் இருந்தது.—ஆசீசு தாவீதை நம்பி, 12
அவன் இஸ்ரவேலாகிய தன்னுடைய சன
த்திற்குத் தன்னை நாற்றம் எடுக்கிறவனாக்
கிண்படியினாலே என்னைக்கும் என் ஊ
ழியக்காரனாய் இருப்பானென்பான்.

உ.அ. அதிகாரம்.

பெவிஸ்தர் இஸ்ரவேலுக்கு விரோதமாக யுத்தம் பண்ண வந்த போது சவுல் அஞ்சனம் பார்ச்சிற ஸ்திரியன்டைக்குப் போனது.

- 1 அந்நாட்களிலே சம்பவித்ததெதென் றால் பெவிஸ்தர் இஸ்ரவேலின் மேல் யுத் தம் பண்ணத் தங்கள் இராணுவங்களைப் படைக்குக் கூட்டிக்கொண்டார்கள். அ ப்போது ஆகீசு தாலீதுடனே, நீயும் உ ன் மனுஷீரும் என்னைடே தண்டிக் குப் புறப்பட்டுவர வேண்டுமென்ப தை அறியவே அறியக் கடவாயென்றான்.
- 2 —தாலீது ஆகீசுடனே, அப்படியே உம தடியான் செய்யப் போகிறதை நீர் அறி ந்துகொள்வீரென்றான். அப்போது ஆ கீசு தாலீதுடனே, இதற்காக உன்னை எந்நாளும் என் தலையைக் காப்பாற் றுகிறவனாக வைப்பேனென்றான்.—சா முவேலோ முன்னமே மரித்துப்போ யிருந்தான். இஸ்ரவேல் எல்லாம் அவனு க்கு இழவுகொண்டாடி, அவன் ஊரா ளிய இராமாவிலே அவனை அடக்கம்பண்

ராகச சாமுவேல் க. புத்தகம்.

ணியிருந்தார்கள். சவுலோ அஞ்சனம் பார்க்கிறவர்களையுங் குறிசொல்லுகிறவர்களையுந் தேசத்தில் இராதபடிக்குத் தூரத்தியிருந்தான்.

பெலிஸ்தர் கூடிக்கொண்டு வந்து கு 4
நேமிலே பாளயபிறங்கினார்கள். சவுலு :
ம் இஸ்ரவேலை எல்லாங் கூட்டினான். இ
வர்கள் கல்போவாலிலே பாளயபிறங் 5
கினார்கள்.— சவுல் பெலிஸ்தரின் பாள 5
யத்தைக் கண்ட போதோ பயந்தான்.
அவன் இருதயம் மிகவுந் தத்தளித்து
க்கொண்டிருந்தது.— ஆனாலுந் சவுல் 6
பெகோவாவைக் கேட்கும் போது, பெ
கோவா அவனுக்குச் சொப்பனங்களினு
லாகிலும் வெளிச்சங்களினாலாகிலும் தீர்க்
கதரிசிகளைக் கொண்டென்கிலும் மறுவு
த்தரவு அருளினதில்லை.—அப்போது ச 7
வுல் தன் ஊழியக்காரருக்கு, அஞ்சன
ம் பார்க்கிற ஒரு இஸ்திரியை எனக்குத்
தேடுங்கள். நான் அவளண்டைக்குப்போ
ய் அவளைக் கேட்பேனென்றான். அவ
னுடைய ஊழியக்காரர் அவனுடனே,
இதோ ஏந்தோரில் அஞ்சனம்பார்க்கிற

ஒரு இஸ்திரி இருக்கிறாளென்றார்கள்.

- 8 அப்போது சவுல் தன் உடுப்பை மாற்றி வேறே வஸ்திரங்களைத் தரித்துக் கொண்டு, அவனும் அவனோடே இரண்டு பேருமாய்ப் போய் இராத்திரியிலே அந்த இஸ்திரியண்டைக்கு வந்தார்கள். அவளோடே அவன் ஈ அஞ்சனம் பார்க்கிற தினால் எனக்குக் குறிசொல்லி, நான் உன்னோடே சொல்லுகிறவனை எனக்கேறி
- 9 வரப் பண்ணென்றான்.—அந்த இஸ்திரி அவனுடனே, இதோ, சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையுங் குறிசொல்லுகிறவர்களையுந் தேசத்தில் இராத்திரியிக்கு நிர்மூலமாக்கின செய்தியை நீர் அறிவீரே. இப்போது என்னைக் கொலைப்படுத்த நீர் என் பிராணனுக்குக் கண்ணியை வைப்பானென்றான்.— அப்போது சவுல் இந்தக் காரியத்திற்காக உனக்குப் பொல்லாங்கு வரா தென்கிறதை யெகோவாவுடைய சீவனைக்கொண்டு சொல்லுகிறேனென்று அவளுக்கு யெகோவா
- 11 பேரில் ஆணையிட்டான்.— அப்போது அந்த இஸ்திரி, உமக்கு நான் ஆரை ஏறி

நாகை சாமுவேல் க. புத்தகம்.

வரப்பண்ண வேண்டுமென்றதற்கு அவ
ன் சாமுவேலை எனக்கேறிவரப்பண்ணெ
ன்றான்.-அந்த இஸ்திரி, சாமுவேலைக் கண் 12
டு மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சவுலு
டனே, ஏன் என்னை மோசம் போக்கினீ
ர்? நீர் தானே சவுலென்றார்.—இராசா 13
அவளோடே, நீ பயப்படாதே. நீ காண்
கிறதென்னவென்றதற்கு அந்த இஸ்திரி ச
வுலுடனே, தேவர்கள் பூமியில் இருந்து
ஏறுகிறதைக் காண்கிறேனென்றார்.—அ 14
வருடைய ரூபம் என்னவென்று அவரை
க் கேட்டான். அதற்கவள், சால்வையை
ப் போர்த்துகொண்டிருக்கிற முதிர்ந்
தவயதான மணுவின் ஏறிவருகிறுனென்
றார்.அதினாலே சவுல் அவன் சாமுவேலெ
ன்று அறிந்துகொண்டு, தரைமட்டும் மு
கங்குனிந்து வணங்கினான்.—சாமுவேல் 15
சவுலுடனே, நீ என்னை ஏறி வரப்பண்
ணுகிறதினால், என்னைக் கலங்கடித்ததென்
னவென்றதற்குச் சவுல் சொன்னதாவது,
மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன், ஏ
னென்றிற் பெவிஸ்தர் எனக்கு விரோத
மாய் யுத்தம் பண்ணுகிறார்கள். தேவ

- 16 னை வண்டு விலகினார். அவர் தீர்
 க்கதரிசிகளைக் கொண்டாகிலும் சொப்ப
 னங்களினாலென்கிலும் எனக்கு அப்புறம்
 மறுவுத்தரவு அருளுகிறதில்லை. ஆகையா
 ல் நான் செய்ய வேண்டியதை நீர் என
 க்கு அறிவிக்கும்படிக்கு உம்மை அழை
 17 ப்பித்தேனென்றான்.—சாமுவேல் சொ
 ன்னதாவது, யெகோவா உன்னை வண்டு
 விலகி உனக்குச் சத்துருவாய்ப் போயி
 ருக்க, நீ என்னைக் கேட்பானேன்?—யெ
 18 கோவா என்னைக் கொண்டு சொன்ன
 படியே செய்துகொண்டு, இராச்சியத்
 தை உன் கையில் இருந்து பறித்து அதை
 உன் தோழனாகிய தாலீதுக்குக் கொடுத்தார்,
 19 —நீ யெகோவாவுடைய சொற் கே
 ளாமலும் ஆமலெக்கின்மேல் அவருக்கு
 இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்த்
 துக்கொள்ளாமலும் போனபடியினாலே
 யெகோவா இந்நாளிலே உனக்கு இந்த
 19 ப் பிரகாரமாகச் செய்தார்.—யெகோ
 வா உன்னுடைய சனமாகிய இஸ்ரவேலு
 யும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுப்
 பார். நாளை நீயும் உன் குமாரரும் என்

நகல் சாமுவேல் க. புஸ்தகம்.

தேடிருப்பீர்கள். இஸ்ரவேலின் பாலய
த்தையும் யெகோவா பெலிஸ்தரின் கை
யில் ஒப்புக்கொடுப்பாரென்றான்.—அச் 20
சணமே சவுல் நெபிஞ் சாங்கிடையாய்த்
தரையிலே விழுந்து சாமுவேலின் வாரீ
த்தைகளினாலே மிகவும் பயப்பட்டான்.
அவன் இராப்பகல் முழுதும் ஒன்றுஞ்
சாப்பிடாதிருந்தபடியினாலே, அவனுக்கு
ட்பலமும் இல்லாதேபோயிற்று.—அப் 21
போது அந்த இஸ்திரி சவுலண்டைக்கு
வந்து அவன் மிகவுங் கலங்கினவென்று
கண்டு, அவனோடே சொன்னதாவது,
இதோ, உமதடியாளாகிய நான் உம்மு
டைய சொற் கேட்டு, என் பிராணனை
என் கையிலே வைத்து, நீர் எனக்குச்
சொன்ன உம்முடைய வாரீத்தைகளுக்
குக் கீழ்ப்படிந்தேனே.— இப்போது 22
ம் நீர் உமதடியாளுடைய சொற் கே
ட்டு, நான் உமக்கு முன்னே வைக்கும்
அப்பத் துண்டத்தைப் புசிப்பீராக. அ
ப்போது நீர் வழி நடக்கத்தக்க பலம்
உமக்குள் இருக்குமென்றாள்.—அவனோ 23
தட்டுதல் பண்ணி, நான் புசிப்பதில்லை

- பென்றான். ஆறாவது அவனுடைய ஊழியக்காரரும் அந்த இஸ்திரியும் அவனை மிகவும் வருந்திக்கொண்டதினால், அவன் அவர்கள் சொற் கேட்டுத், தரையை விட்டு எழுந்திருந்து கட்டிவிண்மேல் உ
- 24 றுக்கார்ந்தான்.—அந்த இஸ்திரிக்கு கொழுத்த கன்றுக்குட்டி வீட்டில் இருந்தது. அதைத் தீவிரமாய் அடித்து, மாவெடுத்துப் பிசைந்து, அதைப் புளிப்பில்லாத
- 25 அப்பங்களாகச் சுட்டு,—சவுலுக்கும் அவன் ஊழியக்காரருக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைத்தாள். அவர்கள் புசித்து, எழுந்திருந்து, அந்த இராத்திரியிலே தானே புறப்பட்டுப் போனார்கள்.

உக. அதிகாரம்.

தாவீது பெலிஸ்தரின் பாளையத்தில் இருந்து திரும்பத் தன் ஊருக்கு அனுப்பப்பட்டது.

- 1 பெலிஸ்தர் தங்கள் இராணுக்களை எல்லாம் ஆப்பெக்கிலே கூட்டிக்கொண்டிருக்கவும் இஸ்ரவேலர் இஸ்ரொவில் இருக்கிறது

உள சாமுவேல் க. புஸ்தகம்.

ரவண்டையிலே பாளயபிறங்கி இருக்க
வும், -பெலிஸ்தரின் அதிபதிகள் நூறும் 2
ஆயிரமுமான சேர்வைகளோடே நடந்
து வந்தார்கள். ஆனாலும் தாலீதும் அவ
ன் மனுஷீரும் ஆகீசோடே பின் தண்டி
ல் வந்தார்கள். — அப்போது பெலிஸ்தரி 3
ன் பிரபுக்கள் இந்த எபிரேயர் என்னத்திற்
கென்றார்கள். ஆகீசு அவர்களுடனே, இஸ்
ரவேலின் இராசாவாகிய சவுலின் ஊழிய
க்காரராய் இருந்த இந்தத் தாலீது இத்த
னை நாட்களும் இத்தனை வருஷங்களுமா
ய் என்மோடிருந்ததில்லையோ? இவன் த
ம்முடையவசமாய் ஓடி வந்த நாள் முதற்
கொண்டு, இந்நாள் வரைக்கும் நான் ஒன்
றும் அவனிற் கண்டுபிடித்ததில்லையென்ற
ன். - ஆனாலும் பெலிஸ்தரின் பிரபுக்கள் 4
வன் மேற் கடுங்கோபமாகி அவனோடே
சொன்னதாவது, இந்த மனுஷின் நீர் அவ
னுக்குக் குறித்ததன் ஸ்தலத்திற்குத் திரு
ம்பப்போகும்படிக்கு அங்கே அவனை ம
றுபடியும் அனுப்பிவிடும். யுத்தத்தில் இ
வன் நமக்குச் சத்துருவாய் இராதபடிக்கு
இவன் நம்மோடே யுத்தத்திற்கு இறங்கி

வரவேண்டாம். ஏனெனில் இவன் ஏதிரா
 லேதன் ஆண்டவனுக்குத் தண்ணீப் பிரிய
 மாக்கிக்கொள்ளுவான்? இந்த மனுஷ்ரு
 5 டைய தலைகளினால் அல்லவோ? சவுல் ஆயிர
 ம் பேரையுந் தாலீனா பதினாயிரம் பேரை
 யும் மடங்கடித்தானென்று இந்தத் தாலீ
 தைக்குறித்தல்லோ ஆடிப்பாடிச் சொன்
 6 னார்களென்றார்கள்.- அப்போது ஆகீசு
 தாலீதை அழைத்து அவனோடே சொன்
 னதாவது, நீ உத்தமனென்றும், நீ பாள
 யத்தில் என்னோடே போக்கும் வரத்
 துமாய் இருக்கிறது என் பார்வைக்கு
 நல்லதென்றும் பெகோவாவுடைய சீவ
 7 னைக்கொண்டு சொல்லுகிறேன்.—ஏனெ
 ன்றால் நீ என் வசமாய் வந்த நான்
 முதற்கொண்டு இற்றையில் வரைக்கும்
 நான் உன்னில் ஒரு பொல்லாங்குங் கண்
 டதில்லை. அந்த அநிபதிகளின் பார்வை
 க்கோ நீ பிரியப்பட்டவன் அல்ல. ஆ
 கையால் நீ பெவிஸ்தருடைய அநிபதிக
 ளின் பார்வைக்கு ஏராததைச் செய்யா
 தபடிக்கு இப்போது சமாதானமாய்
 8 த் திரும்பப் போய்விடுவென்றான்.—நா

உாஉ சாமுவல் க. புஸ்தகம்.

வீது ஆகுகடனே, ஏன்? நான் செய்த
தென்ன? நான் வந்து இராசாவாகிய எ
ன் ஆண்டவனுடைய சத்துருக்களோடே
யுத்தம் பண்ணாதபடிக்கு நான் உமக்கு
முன்பாக வந்திருக்கிற அன்று முதற்கொ
ண்டு, ஒன்றையித்தினம் மட்டும் உமத
டியானிலே கண்டுபிடித்ததென்னவென்
றான்.—ஆனாலும் ஆகுக தாலீதுக்குப்பிர 9
த்தியுத்தாரமாகச் சொன்னதாவது, அ
தை அறிவேன். ஏனெனில் நீ தேவனுட
ய தூதனைப் போலே என் பார்வைக்கு
ப் பிரியமானவன். ஆனாலும் இவன் எ
ங்களோடே யுத்தத்திற்கு வந்து ஏற வே
ண்டாமென்று பெலிஸ்தரின் பிரபுக்கள்
சொன்னார்கள்.—இப்போதும் நீ நாளை 10
அதிகாலமே உன்னைடே வந்த உன் ஆண்
டவனுடைய வேலைக்காரரைக் கூட்டிக்
கொண்டு உங்களுக்கு வெளிச்சமாகிற
பொழுது, விடியும் நேரத்திலேதானே
போய் விடுங்களென்றான்.—அப்படியே 11
தாலீது அதிகாலமே தன் மனுஷரைக்
கூட்டிக்கொண்டு பொழுதுவிடிகிற நே
ரத்திலே பெலிஸ்தரின் தேசத்திற்குத் து

ரும்பப் போகப் புறப்பட்டான். பெலி
ஸ்தரோ இஸ்ரேயேலுக்கேறிப் போனார்
கள்.

கூய. அதிகாரம்.

சிக்லாகைக் கொள்ளப்பட்டிப்போன ஆமலே
க்கியரைத் தால்து சயித்தத.

- 1 ஆனாலும் தால்தும் அவன் மனுஷீரு
ம் மூன்றாம் நாளிலே சிக்லாகைக்கு வந்
து சேருகிறதற்குள்ளே ஆமலேக்கியர்
தென்புறச் சீமையின்மேலுஞ் சிக்லாகை
ன்மேலும் விழுந்து சிக்லாகைக் கொள்
ளே அடித்து, அதை அக்கினியாற் சுட்டு
2 ப்போட்டு, - அதில் இருந்த ஸ்திரிகளாகிய
சிறியவர்களையும், பெரியவர்களையுஞ் சி
றைப்பிடித்து ஒருவரையுங் கொன்று
போடாமல், அவர்களைப் பிடித்துக்கொ
3 ண்டி தங்கள் வழியே போனார்கள். - தா
லீதும் அவன் மனுஷீரும் அந்தப்பட்ட
ணத்திற்கு வந்த போது, இதோ, அது
அக்கினியினாலே சுட்டுப்போடப்பட்ட
தென்றார் தங்கள் பெண்சாதிகளுந் தங்
கள் குமாரருந், தங்கள் குமாரத்திகளுந்

உாச சாமுவேல் க. புஸ்தகம்.

ஞ் சிறைப் பிடித்துக் கொண்டுபோகப்
பட்டார்களுன்றுங் கண்டார்கள்.—அ 4
ப்போது, தாலீதும் அவனோடிருந்த ச
னமும் அழுகிறதற்குத் தங்களிற் பலன்
இல்லாமற் போகுமட்டுஞ்சுத்தமிட்டு அ
ழுதார்கள்.—தாலீதின் இரண்டு பெண் 5
சாதிகளாகிய இஸ்ரேயேல் ஊராளான
அகிலோகாமுங் கற்மேல் ஊராளான நா
பாலின் பெண்சாதிபாய்இருந்த அபிகாயி
லுஞ் சிறைப்பிடித்துக் கொண்டுபோக
ப்பட்டவர்களாய் இருந்தார்கள்.—தாலீ 6
து மிகவும் நெருக்கப்பட்டான். ஏனென்
றாற் சகல சனமுந் தங்கள் தங்கள் குமா
ரர் குமாரத்திகள் நிமித்தம் மனக்கிலேச
மானதினாலே அவனைக் கல்லெறிய வே
ண்டுமென்று சனங்கள் சொன்னார்கள்.
தாலீதோ தன் தேவனாகிய பெடுகோவாவு
க்குள்ளே தன்னைத் திடனாக்கிக்கொண்
டு, —அகிலேயேகின் குமாரனாகிய அப் 7
பியத்தார் என்ற ஆசாரியனுடனே, ஆ
சாரியச் சால்வையை என் அண்டைக்குக்
கொண்டுவாவென்றான். அப்பியத்தார் ஆ
சாரியச் சால்வையைத் தாலீதண்டைக்கு

- 8 க் கொண்டுவந்த பின்பு,— தாலீது பெ
கோவாவை, நான் அந்தத் தண்டைப் பி
ன்றொடருவேனோ? அதைப் பிடிப்பே
னோவென்று கேட்டான். அதற்கு அவர்
அதைப் பின்றொடர். ஏனென்றால், அ
தை நீ பிடிக்கவே பிடித்து இரட்சிப்பு
- 9 உண்டிபண்ணுவாயென்றார்.— அப்போ
து தாலீதும் அவனோடிருந்த அறுநூறு
பேரும் போனார்கள். அவர்கள் பேசொ
ர் ஆற்றண்டைக்கு வந்த போது, அங்கே
- 10 சிலர் நின்றுபோனார்கள்.— தாலீதோ தா
னூறு பேரொடுங் கூடத் தொடர்ந்து
போனான். ஏனெனில் இருநூறு பேர்
பேசொர் ஆற்றைக் கடக்க மாட்டாத
படிக்கு விடாய்த்தபடியினாலே நின்று
போனார்கள்.
- 11 ஒரு ஏகிப்த்து மனுஷனை வெளியிலே
கண்டுபிடித்து அவனைத் தாலீதண்டைக்
குக் கொண்டுவந்து புசிக்க அவனுக்
கு அப்பமுங் குடிக்கத் தண்ணீருங்
- 12 கொடுத்தது,—அத்திப்பழ அடையின் ஒ
ரு துண்டையும் வற்றலான இரண்டு தி
ரட்டைப் பழக் குலைகளையும் அவனுக்கு

உரக சாமுவேல் க. புல்தகம்.

க் கொடுத்தார்கள். அதை அவன் சாப்பி
 ட்டபின்பு அவனுடைய உயிர் திரும்ப
 அவனுக்கு வந்தது. ஏனென்றால் இராப்
 பகல் மூன்று நாளாய் அப்பஞ் சாப்பி
 டாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்
 தான்.—தாவீது அவனை நீ ஆருடையவ 13
 ன்? நீ எவ்விடத்தானென்று கேட்டதற்
 கு நான் ஒரு ஆமலேக்கியனுடைய வே
 லைக்காரனாகிய எகிப்த்து தேசத்துப்பிள்
 னையாண்டான். இன்று மூன்றாம் நாற்று
 நான் வியாதியான போது, என் எசமா
 ன் என்னைக் கைவிட்டான்.—நாங்கள் கி 14
 ரேத்தியருடைய தென் புறத்தின் மேலு
 ம் யூதாவுக்கு அடுத்ததின் மேலுங் காலே
 புடைய தென் புறத்தின் மேலும் விழு
 ந்து சிக்லாகை அக்கினியாலே சுட்டுப்
 போட்டோமென்றான்.—தாவீது அவ 15
 னை நீ என்னை அந்தத் தண்டிக்குக் கொ
 ண்டி போவாயோவென்று கேட்டதற்கு
 அவன் நீர் என்னைக் கொன்றுபோடுவது
 ம் இல்லை, என்னை என் எசமான் கையி்
 லுப்புக்கொடுப்பதும் இல்லையென்று தே
 வன் பேரிலே எனக்கு ஆணையிட்டாரா

- 16 ல் உய்கை அநீததி தண்ணிக்ருகி கொண்
 16 டுபோவேனென்றான்.—அவனை இவன்
 கொண்டு போகிற போது, இதோ, அவர்கள் வெளி எங்கும் பரவப் புசி
 த்துக் குடித்துத் தாங்கள் பெலிஸ்தர்
 தேசத்திலும் யூதா தேசத்திலுங் கொள்
 னையிட்டு வந்த மகா பெரிதான அந்த எ
 வ்வாக் கொள்ளைக்காகவுங் கொண்டாடிக்
 17 கொண்டிருந்தார்கள்.—அவர்களைத் தா
 வீது ஓருட்டான வேளை துவக்கி மறு
 நாட் சாயங்காலமட்டும் முறிய அடித்
 தான். ஒட்டகங்கள் மேல் ஏறி ஒடிப்போ
 ன நானூறு வாலிபரைத் தவிர அவர்களி
 ல் வேறொருவரும் தப்பிப் போனதில்
 18 லை.—ஆமலேக்கியர் பிடித்துக்கொண்டு
 போனதெல்லாவற்றையுந் தன்னுடைய
 இரண்டு பெண்சாதிகளையுந் தாவீது த
 19 ப்ப வைத்தான்.—அவர்கள் கொள்ளை
 யாடிக் கொண்டுபோனதெல்லாவற்றிலு
 ஞ் சிறியதிலும் பெரியதிலுங் குமாரரி
 ள் குமாரத்திகளிலும் ஒன்றுங் குறைப்ப
 டாமல் எல்லாவற்றையுந் தாவீது திருப்
 20 பிக்கொண்டான்.—எவ்வாறு ஆடுமாடுகளை

உர் அ சமுவேல் க. புல்தகம்.

புந் தாலீது பிடித்துக்கொண்டான். அவைகளைத் தங்கள் மிருக சீவன்களுக்கு முன்னாலே ஒட்டி, இது தாலீது கொள்ளையாடினதென்றார்கள்.

விடாய்ப்பட்டதினாலே தாலீதைப் பி 21
ன்செல்லாமற் பேசோர் ஆற்றண்டையிலே தரித்திருந்த இருநூறுபேரண்டைக்குத் தாலீது வருகிறபோது இவர்கள் தாலீதுக்கும் அவனோடுருந்த சனத்திற்கும் எதிர்க்கொண்டிவந்தார்கள். தாலீது அந்தச் சனத்தண்டையில் சென்றது, அவர்கள் சுக செய்தியை விசாரித்தான்.— அப்போது தாலீதோடே நடந்துவந்த ம 22
னுஷிற் பொல்லாதவர்களும் பேலியாளின் மனுஷருமான எல்லாரும் பிரத்தியுத்தாரமாக, அவர்கள் எங்களோடே வராதபடியினாலே நாங்கள் தப்பவைத்த கொள்ளை உடைமைகளில் அவர்களுக்கு ஒன்றுங்கொடுப்பதில்லை. அவர்களில் ஒவ்வொருவன் தன் தன் பெண்சாதியையுந் தன் தன் பிள்ளைகையுமே அழைத்துப் போகட்டுமென்றார்கள்.— ஆனாலும் தா 23
லீது சொன்னதாவது, என்செடுகாதா

ரே, யெகோவா நமக்குக் கொடுத்ததை நீங்கள் இப்படிச் செய்ய வேண்டாம். ஏனென்றால், யெகோவா நம்மைக் காப்பாற்றி நம்முடையமேல் வந்திருந்த அந்தத் தண்டனை நம்முடைய கையில் ஒப்புக்

24 கொடுத்தார். - இந்தக் காரியத்தில் உங்களுக்குக்கேள்விக்கொடுக்கத்தக்கவன் ஆர்! யுத்தத்திற்கு இறங்கிப்போனவர்களின் பங்கு எம்மாத்திரமோ, அம்மாத்திரம் இரஸ்துக்களண்டையில் இருந்தவர்களின் பங்கும் இருக்க வேண்டும். சரிப்பங்காய்ப்

25 பங்கிடுவார்களாகவென்றான். - அப்படியே அந்நாள் முதற்கொண்டு நடக்கிறதாயிற்று. ஏனென்றால் அதை இஸ்ரவேலிலே இந்நாள் வரைக்கும் இருக்குங் கட்டளையும் : பிரமாணமுமாக வைத்தான்.

26 தரலீது சிக்லாகுக்கு வந்தபோது அவன் கொள்ளையாடினவைகளிலே தன் சினேகிதராகிய யூதாவின் மூப்பருக்குச் சிலவற்றை அனுப்பி, இதோ, யெகோவாவுடைய சத்துருக்களின் கொள்ளையில் உங்களுக்கு உண்டாயிருக்கும் ஆசீர்வாதமெ

27 ன்று சொல்லச் சொன்னான். - ஆருக்கு

உரிய சாமுலேவல் க. புத்தகம்.

அனுப்பினவென்றறி, பேத்தேவில் இருக்கிறவர்களுக்கும், தெற்கான இராமோத்தில் இருக்கிறவர்களுக்கும், பாத்தீரில் இருக்கிறவர்களுக்கும், - ஆறுவேரில் இருக்கி 28
றவர்களுக்கும் சிப்பமோத்தில் இருக்கிறவர்களுக்கும், எஸ்தேமோகாவில் இருக்கிறவர்களுக்கும், - இராக்காவில் இருக்கிறவர்களுக்கும் பொர்மேலியெரிஸ் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்குங் கேனியரிஸ் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும், - ஒம்மாவில் இருக்கிறவர்களுக்கும், 30
கொராசானில் இருக்கிறவர்களுக்கும், ஆற்றுகில் இருக்கிறவர்களுக்கும், - ஏபிரோனில் இருக்கிறவர்களுக்குந் தாலீதும் அனன் மனுஷீரும் நடமாடின எல்லா இடங்களில் இருக்கிறவர்களுக்கும் அனுப்பினான்.

கக. அதிகாரம்.

சவுல் பெலிஸ்தரோடே பண்ணின புத்தத்திலே மடிந்துபோனது.

பெலிஸ்தரோ இஸ்ரவேலின் மேல் புத்தம் பண்ணினார்சார். ஆளுமும் இஸ்

ரவேல் மனுஷர் பெவிஸ்தருக்கு முனி
பாக முறிந்து ஒடி கில்போகாப் பருவ
தத்திலே வெட்டிண்டு விழுந்தார்கள்.—

- 2 பெவிஸ்தர் சவுலையும் அவன் குமாரரையு
ம் நெருக்கிச் சவுலின் குமாரராகிய யோ
னத்தானையும் அபீனதாபையும் மல்கி
- 3 சூகாபையும் வெட்டினார்கள்.—அம்பெ
ய்கிற விறகாரர் சவுலுக்கு நேராகப் பி
டித்ததினால் அவன்மேல் யுத்தம் பலத்
தது. அப்போது சவுல் வீரகாரருக்கு
- 4 மிகவும் பயப்பட்டு,—தன் ஆயுதங்களை
ப் பிடிக்கிறவனோடே, அந்தச் சுன்னத்தி
ல்லாதவர்கள் வந்து என்னைக் குத்திப்
போட்டு என்னை இகழ்ச்சிபண்ணாதபடி
க்கு நீ உன் பட்டயத்தை உருவி என்
னை அதிலே குத்திப்போடென்றான்.
ஆனாலும் அவன் ஆயுதங்களைப் பிடிக்கிற
வன் மிகவும் பயப்படுகிறதினால் அப்
படிச் செய்ய மாட்டேனென்றான். அப்
போது சவுல் பட்டயத்தை நட்டு அ
- 5 தின்மேல் விழுந்தான். —சவுல் செத்
துப் போனதை அவன் ஆயுதங்களைப்
பிடிக்கிறவன் கண்ட போது அவனுட

உராயல் சாமுவேல் க. புஸ்தகம்.

தன் பட்டயத்திலே விழுந்து அவனோ
டே செத்துப்போனான். — அப்படி 6
யே அன்றையதினஞ் சவுலும் அவ
ன் மூன்று குமாரரும் அவன் ஆயுதங்
களைப் பிடிக்கிறவனும் அவனுடைய எ
ல்லா மனுஷரும் ஒருமிக்கச் செத்து
ப்போனார்கள். — இஸ்ரவேல் மனுஷர் 7
முறிந்து ஓடினார்களென்றஞ், சவுலும் அ
வன் குமாரரும் செத்துப்போனார்க
ளென்றும், பள்ளத்தாக்குக்கு இப்பாலு
ம்தேயார்தானுக்கு இப்பாலும் இருந்த இ
ஸ்ரவேல் மனுஷர் கண்ட போது, அவர்
கள் பட்டணங்களை விட்டு ஓடிப்போனா
ர்கள். அப்போது பெலிஸ்தர் வந்து அ
வைகளிலே குடியிருந்தார்கள். — வெட்டு 8
ண்டவர்களை உரித்துக்கொள்ளப் பெலி
ஸ்தர் மறுநாளிலே வந்த போதோ அவ
ர்கள் சவுலும் அவன் மூன்று குமாரரு
ங் கிடப்போகாப் பருவதத்திலே கிடக்கிற
தைக் கண்டு, — அவன் தலையை வெட்டி 9
அவன் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு,
தங்கள் வீக்கிரகங்களின் வீட்டிலுஞ் சன
த்திற்குள்ளுஞ் செய்தியைப் பிரசுரிக்க

- 10 த்தக்கதாக அவைகளைப் பெலிஸ்தர் தே
 சத்திலே சுற்றிலும் அனுப்பி,— அவன்
 ஆபுதங்களை அஸ்தரோத் தேவனுடைய
 வீட்டிலே வைத்து அவன் உடலைப் பெ
 த்சானின் அலங்கத்திலே தூக்கிப்போட்
 11 டார்கள்.—பெலிஸ்தர் சவுலுக்குச் செய்
 ததைக் கீலையாத் தேசத்து யாபேஸ்ப
 12 ட்டணத்தார் கேட்ட போது,—அவர்களி
 லே பலத்த மனுஷர் எவ்வாரும் எழுந்து
 இரா முழுதும் நடந்துபேசும் பெத்சா
 னின் அலங்கத்தில் இருந்த சவுலின் உடலை
 யும் அவன் குமாரரின் உடல்களையும் எ
 டித்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அ
 வைகளை அங்கே சுட்டொரித்துப்போட்
 13 டி,—அவர்களுடைய எலும்புகளை எடுத்
 து, யாபேசில் இருக்கிற தோப்பிலே அ
 டக்கம்பண்ணி, ஏழு நாள் உபவாசம் ப
 ண்ணிஞார்கள்.

சாமுவேல் முதலாம் புஸ்தகம்
 முடிந்தது.

சாமுவேலிஸ்

இரண்டாம் புலகம்.

க. அதிகாரம்.

தாலீது சவுலுக்காகவும் யோனத்தானுக்காகவும்
இழவுகொண்டாடிப் புலம்பினது.

சவுல் மரித்த பிறகு தாலீது ஆம 1
லேக்கியரை முறியடித்துச் சிக்லாகுக்கு
தீ திரும்பி வந்து இரண்டு நாள் அங்கே
இருந்த பின்பு சம்பவித்ததென்றால், -
இதோ, மூன்றாம் நாளிலே தன் வஸ்திர 2
ங்களைக் கிழித்துக்கொண்டு தன் தலையி
ன்மேலே புழுதியைப் போட்டுக்கொண்
டிருந்த ஒரு மனுஷின் சவுலின் பாளைய
த்தில் இருந்து வந்தான். அவன் தாலீதன்
டைக்கு வருகையில் தரையிலே விழுந்து
வணங்கிக்கொண்டான்.—தாலீது அவனை 3
நீ எங்கே இருந்து வந்தாயென்று கே
ட்டதற்கு அவன் இஸ்ரவேலின் பாளைய
த்தில் இருந்து தப்பி வந்தென்றான்.

4 தாலீது அவனை நடந்த செய்தி என்ன? நீ
 எனக்கு அறிவியேனென்று கேட்டதற்கு
 அவன் சனம் புத்தத்தை விட்டு முறிந்து
 ஓடிச் சனத்தில் அநேகம் பேரும் விழுந்
 து மடிந்தார்கள். சவுலும் அவர் குமார
 னாகிய யோனத்தானும் மடிந்தார்களெ
 5 ன்றான்.—சவுலும் அவன் குமாரனாகிய
 யோனத்தானும் மடிந்துபோனதை நீ
 ஏதிலாவே அறிவாயென்று தாலீது தனக்
 கு அதை அறிவிக்கிற வாலிபனைக் கே
 6 ட்டதற்கு,—அந்த வாலிபன் சொன்ன
 தாவது, நான் தற்செயலாய்க் கில்போ
 காப் பருவதத்தில் வந்தேன். அப்போது
 இதோ, சவுல் தம்முடைய இட்டியின்மே
 லே சாய்ந்துகொண்டிருந்தான். ஆனால்
 7 ம் இதோ, இரதங்களுங்குதிரைக்காரரு
 ம் அவரை நெருக்கியிருந்தார்கள்.—அவ
 ர் திரும்பிப் பார்த்து என்னைக் கண்டு எ
 ன்னை அழைத்தார். இதோ, இருக்கிறே
 8 னென்றேன்.—அப்போது அவர் நீ ஆ
 ரென்று என்னைக் கேட்டதற்கு, நான்
 ஆமலெக்கியெனன்று அவரோடே சொ
 9 ன்னேன்.—அப்போது அவர் என்னுட

உறைய சாமுவேல் உ. புஸ்தகம்.

னே, நீ என்னண்டை சேர்ந்து நின்று எ
ண்ணக் கொண்டுபோடேன். ஏனென்
றால் குத்து சீராவிலே பிடித்தது. என்
சீவன் இன்னம் முழுதும் எனக்குள்ளே
இருக்கின்றதென்றார்.— அப்போது நா 10
ன் அவண்ணடை சேர்ந்து, அவரைக் கொ
ண்டு போட்டேன். ஏனென்றால் அவர் வி
ழுந்ததற்குப் பின்பு பிழைக்க மாட்டாரெ
ன்று நான் அறிவேன். பின்பு அவர் தலை
யின்மேல் இருந்த முடியையும் அவ
ர் புயத்தில் இருந்த அஸ்தகடையத்தையு
ம் எடுத்துக்கொண்டு அவைகளை இங்கே
என் ஆண்டவண்ணடைக்குக் கொண்டு
ந்தேனென்றான். — அப்போது நாலீது 11
ம் அவனோடு இருக்கிற எல்லா மனுஷர்நத் த
ங்கள் வஸ்திரங்களைப் பிடித்துக் கிழித்
துக்கொள்ளி, — சவுலும் அவன் குமார 12
னாகிய யோனத்தானும் பெகோவாவு
டைய சனமும் இஸ்ரவேல் வீட்டாரும்
பட்டயத்தாலே விழுந்தபடியினாலே புல
ம்பி அழுதுகொண்டு அஸ்தமான கா
லமட்டும் உபவாசமாய் இருந்தார்கள்.—
நாலீது அதைத் தனக்கு அறிவித்த வாலி 13

- பனை நீ எய்விடத்தானென்று கேட்டதற்
 கு அவன் நான் அன்னியச் சரதியானவனி
 14 ன்மகன், நான் ஆமலேக்கியென்றான்.—
 அப்போது தாலீது அவனுடனே, பெ
 கோவா அபிலேகம் பண்ணுவித்தவரை
 அழிக்கிறதற்கு நீ உன் கையை நீட்டப்ப
 யப்படாமற் போனதெப்படியென்று
 15 சொல்லி,—வாஸிபரில் ஒருவனைக் கூப்
 பிட்டு, நீ சேர்ந்து அவன் மேல் விழுந்
 து அவனை வெட்டென்றான். இவன் அ
 வனை வெட்டினான். அவன் செத்தான்.—
 16 தாலீது அவனைப் பார்த்து, உன் இரத்த
 ப்பழி உன் தலையின்மேல் இருப்பதாக.
 ஏனெனில் பெகோவா அபிலேகம்பண்
 னுவித்தவரை நான் கொன்றுபோட்டே
 னென்று உன் வாய் தானே உனக்கு வி
 ரோதமனை உத்தரவு சொல்லிற்றென்
 17 னான்.— தாலீது சவுவின்பேரிலும் அவ
 ன் குமாரனாகிய யோனத்தானின் பேரி
 18 லும் பாடின புலம்பலாவது,— இதோ
 வில் எய்கிறதை யூதா புத்திரருக்குக்
 கற்றுக் கொடுக்க அது சன்மார்க்கரின்
 புல்தகத்திலே எழுதி வைக்கப்பட வே

உாயு அ சாமுவேல் உ. புஸ்தகம்.

ண்டுமென்று சொல்லி, பின்னையுஞ் சொ
ன்னதாவது,—ஆ! இஸ்ரவேலின் அலங்கார 19
ரம் உன்னுடைய மேடுகளின் மேல் வெ
ட்டுண்டது. பலசாலிகள் எப்படி விழு
ந்தார்கள்?—பெலிஸ்தரின் குமாரத்திக 20
ள் சந்தோஷப்படாதபடிக்கும், என்ன
த்தில்லாதவர்களின் குமாரத்திகள் களி
கூராதபடிக்கும் அதைக் காத்த பட்டண
த்தில் அறிவிபாமலும் அஸ்கலோனின் வீ
திகளிலே பிரசங்கியாமலும் இருங்கள்.—
கில்போகா பருவதங்களே! உங்கள் பேரி 21
லே பனியும் மழையும் பெய்யாமலும் கா
ணிக்கை செலுத்தத்தக்க பலனைக் கொடுக்க
கும் வயல்கள் இல்லாமலும் போவதாக.
எனென்றால் அங்கே பலசாலிகளுடைய
கேடயமும், சவுல் எண்ணெய்யால் அபி
ஷேகம்பண்ணப்படாதவர் போல் அவர்
கேடயமும் எண்ணமற்றதாய்ப் போயி
ந்து.—யோனத்தானின் வில்லுஞ் சவுலின் 22
பட்டயமும் மடிந்து விழுநிறவர்களின்
இரத்தஞ் சிந்தப்படாமலும் பலவாண்க
ளுடைய கொழுப்பிலே படாமலும் ஒரு
க்காலும் பின்னிட்டுப்போனதும் இல்லை,

- 23 வீணய்த் திரும்பினதும் இல்லை.—உயிரோடிருக்கப் பிரியமும் இன்பமுமாய் இருக்கப்பட்ட சவுலும் யோனத்தானுந் தங்கள் மரணத்திலும் பிரிந்து போனதில்லை. கழுநகளைப் பார்க்கிலும் வேகமுஞ் சிங்கங்களைப் பார்க்கிலும் மு
- 24 னையு முள்ளவர்களாய் இருந்தார்கள்.—இஸ்ரவேலின் குமாரத்திகளே, உங்களுக்கு இரத்தாம்பரத்தைச் செல்விக் கையாய் உடுத்திவித்து உங்கள் உடுப்பின் மேலே பொன் ஆபரணங்களைத் தரிக்கப்பண்ணி
- 25 ன சவுலுக்காக அழுங்கள்.—யுத்தத்துக்குள்ளே பலசாலிகள் எப்படி விழுந்தார்கள்! உன் மேதிகளின்மேலே யோனத்தான் எப்படி வெட்டுண்டான்!—
- 26 யோனத்தானாகிய என் சகோதரனே, உனக்காக எனக்கு வியாசுலமாய் இருக்கின்றது. நீ எனக்கு வெகு இன்பமாய் இருந்தவன். இஸ்திரிகளின் சினேகத்தைப் பார்க்க உன் சினேகம் எனக்கு ஆச்சரிய
- 27 மாய் இருந்தது.—பலவான்கள் எப்படி விழுந்தார்கள்! யுத்த ஆயுதங்கள் எப்படி அழிந்து போயினவென்பது தானே.

உ. அதிகாரம்.

தாலீது யூதாவின்மேல் இராசாவாக வைக்கப்பட்டதும் அப்போர் அவனுக்குக்கீழர்க இல் பேர்சேத்தித் துல்லரவேல் மேல் இராசாநாத்தின் தம்.

இதற்குப்பின் தாலீது யெகோவானை 1
 தான் யூதாவின் பட்டணங்களில் ஒன்றி
 லே போய் ஏறுவேனெனென்று கேட்
 டான். யெகோவா அவனுடனே, போ
 ய் எறென்றார். அவ்விடத்திலே போய் ஏ
 றுவெனென்று தாலீது கேட்டதற்கு
 அவர், ஏயிரோனிலெயென்றார்.—அப்ப 2
 றுயே தாலீது தன் இரண்டி யெண்ணாதி
 களாகிய இஸ்ரெயெல் ஊரானான அகி
 னோகாமோமும் நாபாலின் யெண்ணாதி
 யாய் இருந்த கற்றெல் ஊரானான அபி
 காயிலோமும் அவ்விடத்திலே போய் ஏ
 றி,—தன்னொழுகுகிற மனுஷரில் அவ 3
 ரவசையும் அவர்கள் வீட்டாரையும் போ
 ய் ஏறப்பண்ணினான். அவர்கள் வந்து ஏ
 யிரோனின் சுற்றார்களிலே குடியேறினா
 ர்கள்—அப்போது யூதாவின் மனுஷர் 4

வந்து அங்கே தாலீதை யூதா வீட்டாரின்
 மேல் இராசாவாக அபிஷேகம் பண்ணி
 ஞர்கள். கிலேயாத் தேசத்து யாபேசின்
 மனுஷர் சவுலை அடக்கம் பண்ணினவர்க
 ளென்று அவர்கள் தாலீதுக்கு அறிவித்த
 5 போது, -தாலீது கிலேயாத் தேசத்து யா
 பேசின் மனுஷர் அண்டைக்குத் தாளுப
 திகளை அனுப்பி, நீங்கள் உங்கள் ஆண்டவ
 னாகிய சவுலுக்கு இந்தத் தபையைச் செய்
 து, அவரை அடக்கம் பண்ணினபடியி
 னாலே நீங்கள் யெகோவாவால் ஆசீர்வதிக்க
 6 கப்பட்டவர்கள். -இப்போதும் யெகோ
 வா உங்களைக் கிருபையும் உண்மையுமா
 ய் நடத்துவாராக. நீங்கள் இந்தக் காரியத்
 தைச் செய்தபடியினாலே நானும் இந்த
 நன்மைக்குத் தக்கதாக உங்களை நடத்து
 7 வேன். -இப்போதும் நீங்கள் நல்ல சேவ
 கராய் இருக்கும்படிக்கு உங்கள் கைகள்
 திடப்படக்கூடவது. ஏனெனில் உங்கள் ஆ
 ண்டவனாகிய சவுல் மரித்திருந்தும், யூதா
 வீட்டார் என்னைத் தங்கள்மேல் இராசா
 வாக அபிஷேகம் பண்ணினார்கள் என்று
 அவர்களுக்குச் சொல்லச் சொன்னான்.

உாஉஉ சாமுவேல் உ. புஸ்தகம்.

சவுலின் படைத்தலைவனாகிய நேரின் 8
 குமாரனான அப்னேரோ சவுலின் கு
 மாரனாகிய இஸ்போசேத்தைச் சேர்ந்
 து, அவனை மக்னாயிமுக்கு அழைத்து
 க்கொண்டுபோய், — அவனைக் கீலேயா 9
 த்தின் மேலும் ஆசேரியர் மேலும் இஸ்
 ரெயேலின் மேலும் எப்பிராயீயின் மே
 லும் பென்யமின் மேலும் இஸ்ரவேல்
 அனைத்தின்மேலும் இராசாவாக்கினான்.
 -சவுலின் குமாரனாகிய இஸ்போசேத் இ 10
 ஸ்ரவேலின்மேல் இராசாவாகிற போது,
 நாற்பது வயதாயிருந்து இரண்டு வருஷ
 ம் இராச்சியபாரம் பண்ணினான். யூதா வீ
 ட்டார் மாதீரந் தாலீதைப் பின்பற்றி
 னார்கள். — தாலீது ஏபிரோனிலே யூதா 11
 வீட்டாரின்மேல் இராசாவாய் இருந்த நா
 ட்களின் இலக்கம் ஏழு வருஷமும் ஆறு
 மாதமுமாயிற்று.

நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் 12
 குமாரனாகிய இஸ்போசேத்தின் சேவக
 ரைக் கூட்டிக் கொண்டு மக்னாயிமில் இ
 ருந்து கீபெயோனுக்குப்புறப்பட்டு வந்
 தான். — அப்போது சேருயாவின் குமார 13

- னாகிய யோவாபுந் தாவீதின் சேவகரும்பு
 றப்பட்டார்கள். கீபெயோனின் குளத்த
 ண்டையில் ஒன்றுக்கொன்று எதிர்ப்பட்
 டி, அவர்கள் குளத்திற்கு அந்தப் பக்கத்
 திலும் இவர்கள் குளத்திற்கு ஒந்தப் பக்
 14 கத்திலும் இறங்கினார்கள்.— அப்னேர்
 யோவாபுடனே, வாவிபர் எழுந்து நம
 க்கு முன்பாகச் சிலம்பம்பண்ணட்டு
 மேயென்றான். அதற்கு யோவாப், அவ
 ர்கள் எழுந்து அப்படிச் செய்யட்டுமெ
 15 ன்றான்.— அப்போது சவுலின் குமார
 னாகிய இஸ்போசேத்தின் பக்கத்திற்குப்
 பென்யமின் மனுஷரில் இலக்கத்திற்குப்
 பன்னிரண்டுபேரும் தாவீதுடைய சேவ
 கரிலே பன்னிரண்டுபேரும் எழுந்து இப்
 16 பாலே வந்து, - ஒருவர்தலையை ஒருவர் பி
 டித்து ஒருவருடைய விலாவிலே ஒருவர்
 பட்டயத்தினாலே குத்தி ஒருமிக்க விழுந்
 தார்கள். அதினாலே கீபெயோனில் இருக்
 கிற அந்த ஸ்தலஞ் சூரரின் நிலம் என்ன
 17 ப்பட்டது.— அன்றையத்தினம் மிகவுங்
 கடினமான யுத்தமாகி, அப்னேரும் இஸ்
 ரவேல் மனுஷரும் தாவீதின் சேவகரால்

உாஉச சாமுவேல் உ, புத்தகம்.

முறிந்துக்கப்பட்டார்கள். - அங்கேசேரு 18
 பாவின் மூன்று சூமாராகிய யோவாபு
 ம் அபிசாயும் ஆசகேலும் இருந்தார்கள்.
 ஆசகேலே வெளியில் இருக்கிற கலைமான்
 களில் ஒன்றைப் போலத் தீவிரக்கால்களு
 ள்வளைய் இருந்து, - அப்பேரைப்பின் 19
 ரொடர்ந்து, அப்பேரைத் துரத்துகிறதி
 னாலே வலது புறத்திலாகிலும் இடது புற
 த்திலாகிலும் அவனை விட்டு விலகாதிருந்
 தான். - அப்பேர் திரும்பிப் பார்த்து, நீ 20
 ஆசகேல் அல்லவோ வென்றான். அவன் நச
 ன் தானென்றான் - அப்போது அப்பே 21
 ர் அவனுடனே, நீ வலது பக்கத்திலாகி
 லும் இடது பக்கத்திலாகிலும் விலகி,
 வாலிபரில் ஒருவனைப் பிடித்து அவனை
 உரிந்துகொள்ளென்றாலும், ஆசகேல் அ
 வனை விட்டுப்போக மனதில்லாதிருந்தா
 ன். - பின்னையும் அப்பேர் ஆசகேலுட 22
 னே, நீ என்னை விட்டுப்போ. நான் உ
 ன்னை ஏன் தரையேரடே வெட்ட வே
 ண்டும்? பின்பு உன் சகோதரனாகிய யோ
 வாபின் முசத்திலே எப்படி விழிப்பே
 னென்றான். - ஆனாலும் அவன் விலகி

ப்போக நாட்டேனென்றபடிநிலை, அப்
 ப்னோர் அவனை ஓட்டியின் பின்புற அ
 லகினிலே அவன் விலாவெலும்புகளில் ஈ
 ட்டி முதுகிலே புறப்படக் குத்தினான்.
 அவன் அங்கேதானே விழுந்து செத்தா
 ன். ஆனதுகொண்டு ஆசகேவ் விழுந்து
 கிடக்கிற ஸ்தலத்திலே வந்தவர்கள் எல்
 24 லாரும் தரித்து நின்றார்கள்.— ஆனாலும்
 யோவாபும் அபிசாயுஞ் சூரியன் அல்த
 மிக்குமட்டும் அப்பேரைப் பின்பொடர்
 த்தார்கள். கீபெயோன் வனாந்தர வழிக்
 கருகான கீயாக்குக்கு எதிரே இருக்கிற ஆ
 25 ம்மா மேடு மட்டும் வந்தார்கள்.— அப்
 போது அப்பேரைப் பின்சென்ற பெ
 ன்யமின் புத்திரர் ஒரே பவுஞ்சாகக் கூ
 டி ஒரே மேட்டின் கொடுமுடியிலே நி
 26 ன்றுகொண்டிருந்தார்கள்.— அப்போ
 து அப்னோர் யோவாபைப் பார்த்துக்
 கூப்பிட்டுப் பட்டயம் எப்போதைக்
 குஞ் சங்காரம்பண்ணிக்கொண்டிருக்க
 வேண்டுமோ? கடைசியிலே கசப்புண்டா
 குமென்று அறியீரோ? தங்கள் சகோத
 ரரை விட்டுப் பின்வாங்கும் படிக்குச் ச

உாஉக சாமுவேல் உ. புஸ்தகம்.

னத்திற்கு எந்த மட்டுஞ் சொல்லாதிருப்
பீரென்றான்.—அதற்கு யோவாப் இன் 27
று காலமே நீர் பேசினதில்லாதிருந்தால்,
அப்போதுதானே சனம் அவரவர் தங்
கள் சகோதரரைப் பின்றொடராதபடிக்
குத்திருப்பப்படுவார்களென்று தேவனு
டைய சீவனைக் கொண்டு சொல்லுகிறே
னென்று சொல்லி,—யோவாப் எக்காளம் 28
ஊதினான். அப்போது சனம் எல்லாம்
இஸ்ரவேலை அப்புறந் தொடராதபடிக்
கும் அப்புறம் யுத்தம்பண்ணாதபடிக்கு
ம் நின்றது.—அன்று இரா முழுதும் 29
அப்பேரரும் அவன் மனுஷிரும் அந்தர
வெளி வழியாய்ப் போய், யேர்தானைக்
கடந்து, பித்ரோன் எல்லையை எல்லாந்
தாண்டி மக்ராய்முக்கு வந்தார்கள்.—
யோவாபும் அப்பேரை விட்டுத் திரும்பி 30
ச் சனத்தை எல்லாங் கூட்டிக்கொண்டா
ன். தாவீதின் சேவகரிற் பத்தொன்பது
பேரும் ஆசகேலுங் குறைந்தார்கள்.—
தாவீதின் சேவகரோ பென்யமினிலும் 31
அப்பேரின் மனுஷிரிலும் முந்நூற்றறு
பது பேரை மடங்கடித்தார்கள்.—அவர் 32

கள் ஆசகேலை எடுத்துப் பெதீலகேயில் இருக்கிற அவனுடைய தகப்பனின் கல்லறையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள். யோவாபும் அவன் மனுஷீரும் இரா முழுவதும் நடந்து ஏபிரோனுக்குச் சேருகிறபோது அவர்களுக்குப் பொழுது விடிந்தது.

௩. அதிகாரம்.

தாவீதுக்கு ஏபிரோனில் இருந்த சக சீர்.

- 1 சவுலின் வீட்டிக்குந் தாவீதின் வீட்டிக்கும் நெடு நாள் யுத்தம் நடந்தது. ஆனாலும் தாவீது பலத்துப்போனான். சவுலின் வீட்டாரோ சிறுகிப்போனார்கள்.
- 2 —ஏபிரோனிலே தாவீதுக்குப் பிறந்த குமாரராவது, இஸ்ரெயேல் ஊராளான அகினோகாமிடத்திலே பிறந்த அம்னோன்
- 3 அவனுக்கு முதற் பிறந்தவன்.—நாபாவின் பெண்சாதியாய் இருந்த கற்மேல் ஊராளான அபிகாயிலிடத்திலே பிறந்த கீலேயாப் அவனுடைய இரண்டாங்குமார

உராஉஅ சாமுவேல் உ. புல்தகம்.

ஞானவன். மூன்றாங் குமாரன் கேசுரின்
சீராசாவான தல்மாவி குமாரசத்தியாகிய

மக்காள் பெற்ற அப்சலோம் என்றவன். 4
—நாலாங் குமாரன் ஆகீத் பெற்ற அ
தோனியா என்றவன். ஐந்தாங் குமாரன்
அபித்தால் பெற்ற செப்பத்தியா என்
றவன்.—ஆறாங் குமாரன் தாலீதின் பெ 5
ண்சாதியான எக்லாஸிடத்திலே பிறந்த
இத்ரேயாம் என்றவன். இவர்கள் ஏபிசோ
னிலே தாலீதுக்குப் பிறந்தார்கள்.

சவுலின் வீட்டிக்குந் தாலீதின் வீட்டிக் 6
கும் யுத்தம் நடந்துவருகிறபோது, அப
னேர் சவுலின் வீட்டிலே பலத்தவஞா
ன்.—சவுலுக்கு ஆடாவின் குமாரசத்தியா 7
கிய ரிஸ்பாடென்று பேருள்ள ஒரு வை
ப்பாட்டி இருந்தாள். இஸ்போசேத் அப்
னேருடனே நீ ஏன் தகப்பனாருடைய
வைப்பாட்டியினிடத்திலே பிரவேசித்த
தென்னவென்றான்.— அப்போது அப் 8
னேர் இஸ்போசேத்தின் வார்த்தைகளுக்
காக மிகவுங் கோபமாய் எரிந்து சொன்
னநாவது, உம்மைத் தாலீதின் கையில் ஒ
ப்புக்கொடாமல் இந்நாள் மட்டும் உம்மு

- டைய தகப்பனாகிய சவுலின் வீட்டுக்கும் அவருடைய சகோதரருக்குள் சினேகிதருக்குத் தயவு செய்கிறவனாகிய என்னை நீர் இன்று ஒரு ஸ்திரீக்காகக் குற்றம்பிடிக்கிறதற்கு நான் யூதாவுக்குட் கையான 9 நாய்த்தலையோ?—நான் இராச்சியபாரத்தைச் சவுலின் வீட்டை விட்டுத் தாண்டப்பண்ணித் தாவீதின் ஆசனத்தைத் தான்னாவக்கிப் பெர்சேபா மட்டுமுள்ள இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் நிலை
- 10 நிறுத்தும்படிக்கு, -பெகோவா தாவீதுக்கு ஆணையிட்டபடியே நான் அவனுக்குச் செய்யாதிருந்தால், தேவன் அப்பேருக்கு இப்படியும் அப்படியுஞ் செய்யக் கட
- 11 வரென்றான்.—அப்போது அவன் அப்பேருக்குப் பயப்படுகிறதினால் அப்புறம் ஒரு மறுமொழியை அவனுக்குச் சொல்ல அவனுக்குக் கூடாதிருந்தது.
- 12 அப்பேரோ தன் நாமத்திலே தாவீதண்டைக்குத் தாபுபதிகளை அனுப்பித் தேசம் ஆருடையதென்றும், என்னோடு உடம்படிக்கைபண்ணும், இதோ, இஸ்ரவேலை எல்லாம் உம்மண்டைக்குத் திருப்

உராய சாமுவேல் உ. புத்தகம்.

ப ஏன் கை உம்மோடிருக்குமென்றுஞ்
சொல்லச் சொன்னான்.— அதற்கவன் நல் 13
வது, உன்னை நான் உடம்படிக்கை
பண்ணுவேன். ஆனாலும் ஒரே காரியத்
தை உன்னைக் கேட்கிறேன். என்னவெனி
ல், நீ ஏன் முகத்தைப் பார்க்க வரும்
போது, சவுலின் குமாரத்தியாகிய மீகா
னா நீ அழைத்து வர வேண்டும். அதற்கு
முன் நீ ஏன் முகத்தைப் பார்ப்பதில்லை
யென்று சொல்லச் சொல்லி, —தாவீது ச 14
வுலின் குமாரனாகிய இஸ்போசேத்தண்
டைக்குத் தாளுபதிகளை அனுப்பி, நான்
பெலிஸ்தருடைய நூறு நுனித்தோற்க
ளைப் பரிசாகக் கொடுத்தது விவாகம்பண்
ணின ஏன் பெண்சாதுயாகிய மீகானா எ
னக்குக் கொடுத்தவிடுமென்று சொல்லச்
சொன்னான்.— அப்போது இஸ்போசே 15
த் அவளை இலாய்சின் குமாரனாகிய பல
த்தியேல் என்ற புருஷனை விட்டு அழைத்
துவர ஆட்சளை அனுப்பினான்.— அவள் பு 16
ருஷின் அவளோடே, கூர்ம் மட்டும் அழு
துநடந்து அவளைப்பின்சென்றான். அப்
புணர் அவனுடனே, நீ திரும்பிப் போ

- வென்றான். அப்போது திரும்பிப்போ
 17 னான்.—அப்போது இஸ்ரவேலின் மூப்ப
 ரோடே பேசிக்கொண்டு சொன்னதாவ
 து, நீங்கள் தாலீதை உங்கள்மேல் இரா
 சாவாக வைக்கும்படிக்கு அநேக நாளா
 18 ய்த் தேடுகிறவர்களாமே;—இப்போதும்
 அப்படிச் செய்யுங்கள். ஏனெனில் நம்
 முடைய தாசனாகிய தாலீதின் கையினாலே
 நம்முடைய சனமாகிய இஸ்ரவேலைப் பெ
 விஸ்தரின் கைக்கும் அவர்களுடைய எ
 ல்லாச் சத்துருக்களின் கைக்கும் நீங்கலா
 க்கி இரட்சிப்போமென்று யெகோவா
 தாலீதைக் குறித்துச் சொன்னாரென்றான்.
 19 —இந்தப்பிரகாரமாக அப்போது பென்
 யமின் மனுஷர் காதுகளிலும் விழப்பே
 சினான். பின்பு அப்போது இஸ்ரவேலர்
 பார்வைக்கும் பென்யமினுடைய எல்லா
 வீட்டாரின் பார்வைக்குள் சம்மதியான
 தை எல்லாம் ஏபிரோனிலே தாலீதின்
 காதுகளுங் கேட்கப் பேசுகிறதற்குப்
 20 போனான்.—அப்போதும் அவனோடே இ
 ருபது பேரும் ஏபிரோனில் இருக்கிற தா
 லீதண்டைக்கு வந்த போது, தாலீது அப்

உராகூஉ சாளுவேல் உ. புஸ்தகம்.

னேருக்கும் அவனோடே வந்த மனுஷிந்
க்கும் விருந்துசெய்வித்தான்.— பின்பு 21
அப்போது தாலீதுடனே, நான் எழுந்து
போய், இஸ்ரவேலை எல்லாம் உம்மோ
டே உடம்படிக்கையண்ணுடம்படிக்கு இ
ராசாவசிய என் ஆண்டவன் அண்டையி
லே சேர்த்துகொண்டிருக்கிறேன். அப்
படியே உம்முடைய ஆத்துமம் இச்சிக்கி
றதின் மேல் எல்லாம் இராச்சியபாசம்
ண்ணுலிரென்றான். அப்படியே தாலீது
அப்போரை அனுப்பிவிட்டான். அவன்
சமாதானத்தோடே போனான்.

யோவாபு அப்போரை மடிப்பாய்க் கொள்
மது.

ஆனாலும் இதோ, தாலீதின் சேவகரும் 22
யோவாபும் அநேகங் கொள்ளுகளைக்
கொள்ளையிட்டுத் தண்டில் இருந்து கொ
ண்டுவந்தார்கள். அப்போது அப்போர் எ
பிரோனில் தாலீதண்டையில் இக்கலை. எ
னெனில் அவனை அனுப்பிவிட்டான். அ
வன் சமாதானத்தோடே போய்விட்டான்.—யோவாபும் அவனோடு
இராணுவமும்வந்த போது, நேயின் கு 23

மாரகுகிய அப்னேர் இராசாவண்டைக் கு வந்தானென்றும், அவர் அவனைச் சமா தானமாய்ப்போக அனுப்பிவிட்டாரென் னும் யோவாபுக்கு அறிவித்தார்கள்.—

- 24 அப்போது யோவாப் இராசாவண்டைக் குட் பிரவேசித்துச் சொன்னதாவது, எ ன்ண செய்தீர்? இதோ, அப்னேர் உம்ம ண்டைக்கு வந்த போது நீர் அவனைப்
 25 போக விட்டதென்ன?—தேரின் குமாரகு கிய அப்னேரை அறிவீரே. அவன் உம் மை மோசம் போக்கவும் உம்முடைய போக்குவரத்தை அறியவும் நீர் செய்கி றதை எல்லாம் ஆராயவும் வந்தானென் னு
 26 சொல்லி,—யோவாப் தாலீதை விட்டுப் புறப்பட்டுத் தாலீது அறியாமற் சீராத்தி ரு மட்டும் போன அப்னேரைத் திரும்ப ளரச் சொல்ல, அவன் பிறகாலே ஆட்
 27 களை அனுப்பினான்.—அப்னேர் எபிரோ னுக்குத் திரும்ப வருகிற போதோ, யோ வாப் அவனோடு இரகசியமாய்ப்பேசப் டோகிறவன் போல் அவனை ஒவிமுக வா சலின் தடுவே ஒரு பக்கமாய் அழைத் துப் போய்த் தன் தம்பி ஆசனேலுடை

உராகச சாமுவேல் உ. புஸ்தகம்.

ய இரத்தப்பழியை வாங்க அங்கே அவனை வயிற்றிலே குத்திக் கொன்றுபோட்டான்.

பிறகு தாலீது அதைக் கேட்ட போது 28
சொன்னதாவது, நேரின் குமாரனாகிய அப்னேரின் இரத்தத்திற்காக என் மேலும் என் இராச்சியத்தின் மேலும் யெகோவாவுக்கு முன்பாக என்னைக்கும் பழி இல்லை.—அது யோவாபுடைய தலையின் 29
மேலும் அவன் தகப்பன் வீடு அனைத்தின் மேலும் சுமந்திருப்பதாக. யோவாயின் வீட்டாரிலே பிரமியக்காரனுங் குஷ்ட ரோகியுந் தடிபிடித்து நடக்கிறவனும் பட்டயத்தால் விழுகிறவனும் அப்பங் குறைச்சலுள்ளவனும் ஒருக்காலங் குறையாதிருக்கக்கடவதென்றான்.—அப்படியே 30
அப்னேர் கீபெயோனில் யுத்தத்திலே தங்கள் தம்பியாகிய ஆசகேலைக் கொன்ற தின் நிமித்தம் யோவாபும் அவன் சகோதரனாகிய அபிசாயும் அவனைச் சங்காரம்பண்ணினார்கள்.—தாலீது யோவாபோடும், அவனோடுருந்த எல்லாச் சனத்தோடும், 31
நீங்கள் உங்கள் வஸ்திரங்களைக் கிழி

தீதுக்கொண்டு இரட்டுமிதீது, அப்பேரு
க்கு முன்னாலே நடந்து துக்கங் கொண்
டாடுங் கொண்டு சொல்லித் தாவீது இரா
சா தரனும் பாடையைப் பின்சென்றான்.

- 32 - அவர்கள் அப்பேரை ஏயிரோனிலே அ
டக்கம்பண்ணுகையில், இராசா அப்பே
ரின் கல்லறையண்டையிலே சத்தமிட்டு
- 33 அழுதான். சகல சனமும் அழுதது. — இ
ராசா அப்பேருக்காகப் புலம்பிச் சொ
ன்னதாவது, மதியல்லாதவன் சாகிறது
- 34 போல அப்பேர் மடிந்தானே! — உண்
னுடைய கைகள் கட்டப்பட்டிருந்தது
ம் இல்லை. உண்ணுடைய கால்கள் விலங்கு
போடப்பட்டிருந்ததும் இல்லை. அக்கிர
மக்காரர் கையில் மடிகிறது போல, மடிந்
தாயென்றான். அப்போது சனம் எல்லா
ம் பின்னையும் அதிகமாய் அவனுக்காக
- 35 அழுதது. — பகல் இன்னம் உண்டாயிரு
க்கச் சனம் எல்லாம் வந்து அப்பம்
புரியுமென்று தாவீதுக்குச் சொல்லு
கிற போது, தாவீது சூரியன் அஸ்த
மியாததற்கு முன்னே நான் அப்பத்
தையாகிலும் வேறெதையாகிலும் உருசி

உராகு சாமுவேல் உ: புஸ்தகம்

பார்த்தால் தேவன் எனக்கு இப்படியும்
அப்படியுஞ்செய்யக் கடவரென்று ஆணை
யிட்டுச் சொன்னான்.—சனம் எல்லாம் அ 36
தை அறிந்தது. அது அவர்கள் பார்வைக்கு
நன்றாய் இருந்தது. இராசா செய்ததெல்
லாம் எல்லாச் சனத்திற்கும் நன்றாய்க் கண்
டது. - அப்படியே நேரின் குமாராகிய 37
அப்னேரைக் கொண்டுபோட்டது இரா
சாவினால் வந்ததல்லவென்று அந்நாளிலே
சகல சனமும் இஸ்ரவேல் அனைத்தும்
அறிந்துகொண்டது.- இராசா தன் ஊழி 38
யக்காரரோடே சொன்னதாவது, இன்
றையித்தினம் இஸ்ரவேலில் ஒரு பிரபு
பெரிய மனுஷனும் விழுந்தானென்று அ
றியீர்களே? - இராசாவாக அபிஷேகம்ப 39
ண்ணப்பட்ட நாளை இன்னம் புதியவ
ன். ஆளுஞ் சேருபாவின் குமாராகி
ய இந்த மனுஷர் என்னை விடக் கெட்டி
யானவர்களாய் இருக்கிறார்கள். அந்தப்
பொல்லாங்கைச் செய்தவனுக்கு யெகோ
வா அவன் பொல்லாங்குக்குத் தக்கதாய்
ச் சரிக்கட்டுவாராகவென்றான்.

ச. அதிகாரம்.

உலபோசேத்தைக் கொன்றவர்களைத் தால்து ஆக்கினபிட்டது.

- 1 அப்பனேர் ஏபிரோனிலே செத்துப் போனதைச் சவுலின் குமாரன் கேட்ட போது, அவன் கைகள் திடனற்றுப்போய் இஸ்ரவேல் எல்லாங் கலங்கிற்று — ஆனாலும் சவுலின் குமாரனுக்குத் தண்டிசேவகரின் தலைவரான இரண்டிமனுஷர் இருந்தார்கள். ஒருவனுக்குப் பாசுவென்றும் மற்றவனுக்கு ரோகாக்கென்றும் பெர் இருந்தது. அவர்கள் பெண்டியின் புத்திரரிற் பேரோத்தியகுதிய ரிம்மோனின்குமாரரானவர்கள். ஏனென்றிற் பேரோத்தும் பெண்டியினுக்கடுத்ததாய் எண்ணப்பட்டது. — பேரோத்தியரோ கித்தாயிமுக்கு ஒடிப்போய், இந்நாள்வரைக்கும் அங்கே பரதேசிகளாய்த் தங்கியிருக்கிறார்கள். — சவுலின் குமாரன் யோனத்தானுக்கோ இரண்டு காலும் முடமான ஒரு குமாரன் இருந்தான். சவுலும் யேணத்தானும் மடிந்த செய்தி இல்

உராகுடி சாமுவேல் உ. புஸ்தகம்.

ரெயேவில் இருந்து வருகிற போது, அவ
ஹ்ந்துவயதுள்ளவனாய் இருந்தான். அப்
போது அவனுடைய தாதி அவனை எடுத்த
து ஒடிப்போனான். அவன் ஓடத் தீவிரிக்
கையில், அவன் விழுந்து சப்பாணிபானா
ன். அவன் பேர் மேலிபோசெத்தென்ப
து.—பேரோத்தியனான அந்த ரிம்மோ 5
னின் குமாரராகிய ரேகாபும் பானாவும்
போய் இஸ்போசெத் மத்தியானத்திலே
படுக்கையின் மேலே சயனித்திருந்த வெ
ய்யில் வேண்டியலே அவன் வீட்டிற்கு
ட் பிரவேசித்து, —கோதும்பையை வா 6
ங்க வருகிறவர்கள் போல நடு வீடுமட்டும்
வந்து, அவனை வயிற்றிலே குத்திப்போ
ட்டார்கள். பின்பு ரேகாபும் அவன்
சகோதரன் பானாவுந் தப்பிக்கொண்டு
போனார்கள்.— அவன் தன் படுக்கை வீ 7
ட்டிலே தன் சட்டிவின் மேலே படுத்
திருக்கத்தானே இவர்கள் உள்ளே போ
ய், அவனைக் குத்திக் கொன்றுபோட்
டி, அவன் தலையை வெட்டிப்போட்
டார்கள். பிறகு அவன் தலையை அவர்
கள் எடுத்திக் கொண்டு, இராமுமுதும்

- அந்தர வெளி வழியாய் நடந்து,— ஏபி
- 8 ரோனில் இருக்கிற தாலீதண்டைக்கு இஸ்போசேத்தின் தலையைக் கொண்டு வந்து இராசாவுடனே, இதோ உம்முடைய பிராணனை வாங்கத் தேடின உம்முடைய சத்துருவாய் இருந்த சவுலின் குமாரனான இஸ்போசேத்தின் தலை. இன்றையத்தினம் யெகோவா இராசாவாகிய எங்கள் ஆண்டவனுக்காகச் சவுலின் கையிலும் அவன் வித்தாரின் கையிலும்
- 9 பழிவாங்கிடுவென்றார்கள். — ஆனால் தாலீது பேரோத்தியனான ரிம்மோனின் குமாரராகிய ரேகாபுக்கும் அவன் சகோதரன் பராவூக்கும் பிரத்தியுத்தாரமாகச் சொன்னதாவது, ஏன் ஆத்துமத்தை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்ட யெகோவாவுடைய சீவனைக் கொண்டு நான் சொல்லுகிறதைக் கேளுங்கள்.—இதோ, சவுல் செத்துப்போனென்று எனக்கு அறிவித்துத் தன் பாரவைக்குச் சுகசெய்தியைச் சொல்லுகிறவராய் இருந்து, அதற்காகத் தனக்கு வெகுமான்ங் கொடுப்பேனென்று நினைத்த

உரைய சாமுவேல் உ. புஸ்தகம்.

அவனை நான் பிடித்துச் சிக்கலாகிலே கொ
ன்றுபோட்டேனே,—தமது வீட்டிற்கு 11
ள் தமது படுக்கையின்மேலே படுத்தி
ருந்த நீதிமாணக் கொலைசெய்த பொல்
லாத மனுஷரை எத்தனை அதிகம்? இப்
போதும் நான் அவருடைய இரத்தப்ப
ழியை உங்கள் கைகளில் வாங்கி உங்களை
ப் பூமியில் இருந்து கழித்துப் போடா
திருப்பேறெவன்று சொல்வி,—அவர் 12
களைக் கொன்றுபோடவும், அவர்கள் கை
களையுங் சால்களையுந் தறித்து எபிரோனி
ல் இருக்கிற குளத்தண்டையிலே தூக்கி
ப்போடவுந் தாலீது வாலிபருக்குக் கற்
பித்தான். ஆறாவும் இஸ்போசேத்தின்
தலையை எடுத்து எபிரோனில் இருக்கிற
அப்னேரின் கல்லறையிலே அடக்கம்ப
ண்ணினார்கள்.

௫. அதிகாரம்.

தாலீது இலரவேல் அனைத்தின்மேலும் இராசா
வாக அபிஷேகம்பண்ணப்பட்டு எருசலேமைப் பி
டித்து அங்கே சுக சிராக வாசம்பண்ணினது.

அக்காலத்திலே இஸ்ரவேலின் கோத்தி 1

- ரங்கள் எல்லாம் ஏபிரோனில் இருக்கிற தா
 னீதண்டைக்கு வந்து சொன்னதாவது,
 இதோ, நாங்கள் வந்திருக்கிறோம். நாங்க
 கள் உம்முடைய எலும்பும் உம்முடை
 2 ய மாமிசமுமானவர்கள்.—சவுல் எங்கள்
 மேல் இராசாவாய் இருக்கிற அப்போது
 தானும் நீர் இஸ்ரவேலோடே போக்கு
 ம் வசத்துமாய் இருந்தீர். நம்முடைய சன
 மாகிய இஸ்ரவேலை நீ மேய்த்து, நீ இஸ்ர
 வேலின் மேலே தலைவராய் இருப்பாயெ
 ன்று உம்மோடே யெகோவா சொன்
 3 னாரென்றார்கள்.—இஸ்ரவேலின் முப்பர்
 எல்லாரும் ஏபிரோனிலே இராசாவண்
 டைக்கு வந்தார்கள். தாலீது இராசா ஏ
 பிரோனிலே யெகோவாவுக்கு முன்பாக
 அவர்களோடே உடன்படிக்கை பண்ணி
 னபிறகு அவர்கள் தாலீதை இஸ்ரவேலின்
 மேல் இராசாவாக அபிஷேகம் பண்ணி
 4 னார்கள்.—தாலீது இராசாவாகிற போது,
 முப்பது வயதாய் இருந்தான். அவன் நா
 ற்பது வருஷம் இராச்சியபாரம்பண்ணி
 5 னான்.—அவன் ஏபிரோனிலே யூதாவின்
 மேல் ஏழு வருஷமும் ஆறு மாதமும் எரா

உாசஉ சாமுவேல் உ. புல்தகம்.

சலேமிலே எல்லா இஸ்ரவேலின்மேலும்
யூதாவின்மேலும் முப்பத்து மூன்
று வருஷமும் இராச்சியபாரம்பண்ணி
னான்.

தேசத்திலே குடியிருக்கிற ஏபுசியர் 6
மேல் புத்தம்பண்ண இராசாவானவன்
தன் மனுஷரோடும் எருசலேமுக்குப்
போனான். அவர்கள் தாவீதுக்கு, நீ இ
தற்குட் பிரவேசிப்பதில்லை. குருடருஞ்
சப்பாணிகளும் உன்னை விலக்குவார்களெ
ன்று சொல்லித் தாவீது இதிலே உட்பிர
வேசிப்பதில்லையென்றார்கள்.—ஆளுநர் 7
தாவீது சீயோன் கோட்டையைப் பிடி
த்தான். அது தாவீதின் பட்டணம்.—
ஏனெனில், எவன் ஏபுசியரை முறியடி 8
த்துச் சாலகத்திலுந் தாவீதின் ஆத்துமம்
பகைக்கிற சப்பாணிகள் குருடரிடத்தி
லுஞ் சேர்ந்தேறுகிறானோ அவன் தலைவ
னாய் இருப்பானென்று தாவீது அன்றை
யித்தினஞ் சொல்லியிருந்தான். குருடனு
ஞ் சப்பாணியும் வீட்டிலேவர வேண்டா
மென்றதைத் தொட்டுச் சொல்லுகிறார்
கள்.—அந்தக் கோட்டையிலே தாவீது 9

- வாசம்பண்ணி, அதற்குத் தாலீதின் பட்டணமென்று பேரிட்டு, மில்லோவென்ற தலந் துவக்கி உட்புறம் மட்டுஞ் சுற்றி
- 10 லும் இருக்கிறதைக் கட்டுவித்தான்.—தாலீது நாளுக்கு நாள் பெரியவராய்ப் போனான். ஏனென்றாற் சேனைகளின் தேவனாகிய யெகோவா அவனோடே இருந்தார். — தீறுவின் இராசாவாகிய இராந்தாலீதண்டைக்குத் தாபுபதிகளையுங் கே. துரு மரங்களையுந் தச்சரையுந் கற்றச்சரையும் அனுப்பினான். இவர்கள் தாலீதுக்கு ஒரு வீட்டைக் கட்டினார்கள்.—
- 12 யெகோவா தன்னை இஸ்ரவேலின் மேல் இராசாவாகத் திடப்படுத்தித் தம்முடைய சனமாகிய இஸ்ரவேலின் நிமித்தந் தன்னுடைய இராச்சியத்தை உயர்த்தினாரென்று தாலீது கண்டு அறிந்த போது,—
- 13 அவன் ஏபிரோனில் இருந்து வந்த பிறகு, எருசலேம் ஊராகிய இன்னம் அதிகமான வைப்பாட்டிகளையும் ஸ்திரிகளையும் படைத்தான். இன்னம் அதிக குமாரருங் குமாரத்திகளும் தாலீதுக்குப் பிறந்தார்.
- 14 தாரிகள்.— எருசலேமில் அவனுக்குப்

உராகுச சாமுவேல் உ. புஸ்தகம்.

ய இரத்தப்பழியை வாங்க அங்கே அவனை வயிற்றிலே குத்திக் கொன்றுபோட்டான்.

பிறகு தாவீது அதைக் கேட்டபோது 28 சொன்னதாவது, நேரின் குமாரனாகிய அப்னேரின் இரத்தத்திற்காக என்மேலும் என் இராச்சியத்தின் மேலும் யெகோவாவுக்கு முன்பாக என்னைக்கும் பழி இல்லை.—அது யோவாபுடைய தலையின் 29 மேலும் அவன் தகப்பன் வீடு அனைத்தின் மேலும் சுமந்திருப்பதாக. யோவாபின் வீட்டாரிலே பிரயிபக்காரனுங் குஷ்டரோகியுந் தடிபிடித்து நடக்கிறவனும் பட்டயத்தால் விழுகிறவனும் அப்பங்குறைச்சலுள்ளவனும் ஒருக்காலுங் குறையாதிருக்கக்கடவதென்றான்.—அப்படியே 30 அப்னேர் கீபெயோனில் யுத்தத்திலே தங்கள் தம்பியாகிய ஆசகேலைக் கொன்ற தின் நிமித்தம் யோவாபும் அவன் சகோதரனாகிய அபிசாயும் அவனைச் சங்காரம்பண்ணினார்கள்.—தாவீது யோவாபோடும், அவனோடிருந்த எல்லாச் சனத்தோடும், 31 நீங்கள் உங்கள் வஸ்திரங்களைக் கிழி

தீதுக்கொண்டு இரட்டுமிதீது, அப்பேரு
க்கு முன்னாலே நடந்து துக்கங் கொண்
டாடுங் கொண்டு சொல்லித் தாவீது இரா
சா தானும் பாடையைப் பின்சென்றான்.

32 - அவர்கள் அப்பேரை ஏயிரோனிலே அ
டக்கம்பண்ணுகையில், இராசா அப்பே
ரின் கல்லறையண்டையிலே சத்தமிட்டு

33 அழுதான். சகல சனமும் அழுதது. — இ
ராசா அப்பேருக்காகப் புலம்பிச் சொ
ன்னதாவது, மதியில்லாதவன் சாகிறது

34 போல அப்பேர் மடிந்தானே! — உண்
னுடைய கைகள் கட்டப்பட்டிருந்தது
ம் இல்லை. உண்ணுடைய கால்கள் விலங்கு
போடப்பட்டிருந்ததும் இல்லை. அக்கிர
மக்காரர் கையில் மடிகிறது போல, மடிந்
தாயென்றான். அப்போது சனம் எல்லா
ம் பின்னையும் அதிகமாய் அவனுக்காக

35 அழுதது. — பகல் இன்னம் உண்டாயிரு
க்கச் சனம் எல்லாம் வந்து அப்பம்
புரியுமென்று தாவீதுக்குச் சொல்லு
கிற போது, தாவீது சூரியன் அஸ்த
மியாததற்கு முன்னே நான் அப்பத்
தையாகிலும் வேறெதையாகிலும் உருகி

உராகு சாமுவேல் உ. புத்தகம்

பார்த்தால் தேவன் எனக்கு இப்படியும்
அப்படியுஞ்செய்யக் கடவரென்று ஆணை
யிட்டுச் சொன்னான்.—சனம் எல்லாம் அ 36
தை அறிந்தது. அது அவர்கள் பார்வைக்கு
நன்றாய் இருந்தது. இராசா செய்ததெல்
லாம் எல்லாச் சனத்திற்கும் நன்றாய்க் கண்
டது. - அப்படியே நேரின் குமாரனாகிய 37
அப்னைரைக் கொண்டுபோட்டது இரா
சாவினால் வந்ததல்லவென்று அந்நாளிலே
சகல சனமும் இஸ்ரவேல் அனைத்தும்
அறிந்துகொண்டது.—இராசா தன் ஊழி 38
யக்காரரோடே சொன்னதாவது, இன்
றையித்தினம் இஸ்ரவேலில் ஒரு பிரபு
பெரிய மனுஷனும் விழுந்தானென்று அ
றியீர்களே? - இராசாவாக அபிஷேகம்ப 39
ண்ணப்பட்ட நாளை இன்னம் புதியவ
ன். ஆனாலும் சீருயாவின் குமாரராகி
ய இந்த மனுஷர் என்னை விடக் கெட்டி
யானவர்களாய் இருக்கிறார்கள். அந்தப்
பொல்லாங்கைச் செய்தவனுக்கு யெகோ
வா அவன் பொல்லாங்குக்குத் தக்கதாய்
ச் சரிக்கட்டுவாராகவென்றான்.

ச. அதிகாரம்.

இலபோசேத்தைக் கொன்றவர்களைத் தவிர
ஆக்கினப்பட்டது.

- 1 அப்போது ஏபிரோனிலே செத்துப் போனதைச் சவுலின் குமாரன் கேட்ட போது, அவன் கைகள் திடனற்றுப்போய் இஸ்ரவேல் எல்லாங் கலங்கிற்று — ஆனால் சவுலின் குமாரனுக்குத் தன்மீதே சேவகரின் தலைவரான இரண்டி மனுஷர் இருந்தார்கள். ஒருவனுக்குப் பாசுவென்றும் மற்றவனுக்கு ரேகாக்கென்றும் பெர் இருந்தது. அவர்கள் பெய்யமின் புத்திரரிற் பேரோத்தியராகிய ரிம்மோனின்குமாரரானவர்கள். ஏனென்றிற் பேரோத்தும் பெய்யமினுக்கடுத்ததாய் எண்ணப்பட்டது. — பேரோத்தியரோ கித்தாயிமுக்கு ஒடிப்போய், இந்நாள்வரைக்கும் அங்கே பரதேசிகளாய்த் தங்கியிருக்கிறார்கள். — சவுலின் குமாரன் யோனத்தானுக்கோ இரண்டு காலும் முடமான ஒரு குமாரன் இருந்தான். சவுலும் யோனத்தானும் மடிந்த செய்தி இஸ்

உராகு அ சாமுவேல் உ. புஸ்தகம்.

ரெயேவில் இருந்து வருகிற போது, அவ
ன் ஐந்து வயதுள்ளவராய் இருந்தான். அப்
போது அவனுடைய தாதி அவனை எடுத்த
து ஒடிப்போனான். அவன் ஓடத் தீவிரிக்
கையில், அவன் விழுந்து சப்பாணியான
ன். அவன் பேர் மேலிபோசெத்தென்ப
து.—பேரோத்தியான அந்த ரிம்மோ 5
னின் குமாரராகிய ரேகாபும் பானாவும்
பேய் இஸ்போசெத் மத்தியானத்திலே
படுக்கையின் மேலே சயனித்திருந்த வெ
ய்யில் வேளையிலே அவன் வீட்டிற்கு
ட் பிரவேசித்து, —கோதும்பையை வா 6
ங்க வருகிறவர்கள் போல நடு வீடுமட்டும்
வந்து, அவனை வயிற்றிலே குத்திப்போ
ட்டார்கள். பின்பு ரேகாபும் அவன்
சகோதரன் பானாவும் தப்பிக்கொண்டு
போனார்கள்.— அவன் தன் படுக்கை வீ 7
ட்டிலே தன் கட்டிலின் மேலே படுத்
திருக்கத்தானே இவர்கள் உள்ளே போ
ய், அவனைக் குத்திக் கொன்றுபோட்
டு, அவன் தலையை வெட்டிப்போட்
டார்கள். பிறகு அவன் தலையை அவர்
கள் எடுத்துக்கொண்டு, இராமுமுதும்

- அந்தர வெளி வழியாய் நடந்து,— ஏபி
- 8 ரோனில் இருக்கிற தாலீதண்டைக்கு இஸ்போசேத்தின் தலையைக் கொண்டு வந்து இராசாவுடனே, இதோ உம்முடைய பிராணனை வாங்கத் தேடின உம்முடைய சத்துருவாய் இருந்த சவுலின் குமாரனான இஸ்போசேத்தின் தலை. இன்றையத்தினம் யெகோவா இராசாவாகிய எங்கள் ஆண்டவனுக்காகச் சவுலின் கையிலும் அவன் வித்தாரின் கையிலும்
- 9 பழிவாங்கிடுவென்றார்கள். — ஆனால் தாலீது பேரோத்தியான ரிம்மோனின் குமாரராகிய ரேகாபுக்கும் அவன் சகோதரன் பராவூக்கும் பிரத்தியுத்தாரமாகச் சொன்னதாவது, ஏன் ஆத்துமத்தை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்ட யெகோவாவுடைய சீவனைக் கொண்டு நான் சொல்லுகிறதைக் கேளுங்கள்.—இதோ, சவுல் செத்துப்போனென்று எனக்கு அறிவித்துத் தன் பாரவைக்குச் சுகசெய்தியைச் சொல்லுகிறவராய் இருந்து, அதற்காகத் தனக்கு வெகுமான்ங் கொடுப்பேனென்று நினைத்த

உரைய சாமுவேல் உ. புஸ்தகம்.

அவனை நான் பிடித்துச் சிக்கலாகிலே கொ
ன்றுபோட்டேனே,—தமது வீட்டிற்கு 11
ள் தமது படுக்கையின்மேலே படுத்தி
ருந்த நீதிமாணக் கொடுசெய்த பொல்
லாத மனுஷரை எத்தனை அதிகம்? இப்
போதும் நான் அவருடைய இரத்தப்ப
ழியை உங்கள் கைகளில் வாங்கி உங்களை
ப் பூமியில் இருந்து கழித்துப் போடா
திருப்பேடுவென்று சொல்லி,—அவர் 12
களைக் கொன்றுபோடவும், அவர்கள் கை
களையுங் சால்களையுந் தறித்து ஏபிரோனி
ல் இருக்கிற குளத்தண்டையிலே தூக்கி
ப்போடவுந் தாலீது வாலிபருக்குக் கற்
பித்தான். ஆளுமீ இஸ்போசேத்தின்
தலையை எடுத்து ஏபிரோனில் இருக்கிற
அப்னேரின் கல்லறையிலே அடக்கம்ப
ண்ணினார்கள்.

டு. அதிகாரம்.

தாலீது இலரவேல் அனைத்தின்மேலும் இராசா
வாக அபிஷேகம்பண்ணப்பட்டு எருசலேமைப் பி
டித்து அங்கே சுக சீராக வாசம்பண்ணினது.

அக்காலத்திலே இஸ்ரவேலின் கோத்தி 1

ரங்கள் எல்லாம் ஏபிரோனிலே இருக்கிறதா
 வீதண்டைக்கு வந்து சொன்னதாவது,
 இதோ, நாங்கள் வந்திருக்கிறோம். நாங்க
 கள் உம்முடைய எலும்பும் உம்முடை

2 ய மாபிசமுமானவர்கள்.—சவுல் எங்கள்
 மேல் இராசாவாய் இருக்கிற அப்போது
 நானும் நீர் இஸ்ரவேலோடே போக்கு
 ம் வசத்துமாய் இருந்தீர். நம்முடைய சன
 மாகிய இஸ்ரவேலை நீ மேய்த்து, நீ இஸ்ர
 வேலின் மேலே தலைவராய் இருப்பாயெ
 ன்று உம்மோடே யெகோவா சொன்

3 றாரென்றார்கள்.—இஸ்ரவேலின் முப்பர்
 எல்லாரும் ஏபிரோனிலே இராசாவண்
 டைக்கு வந்தார்கள். தாவீது இராசா ஏ
 பிரோனிலே யெகோவாவுக்கு முன்பாக
 அவர்களோடே உடன்படிக்கை பண்ணி
 னபிறகு அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்
 மேல் இராசாவாக அபிஷேகம் பண்ணி

4 றார்கள்.—தாவீது இராசாவாகிற போது,
 முப்பது வயதாய் இருந்தான். அவன் நா
 ற்பது வருஷம் இராச்சியபாரம்பண்ணி

5 றான்.—அவன் ஏபிரோனிலே யூதாவின்
 மேல் ஏழு வருஷமும் ஆறு மாதமும் ஒரு

உராசஉ சாமுவேல் உ. புல்தகம்.

சலேமிலே எல்லா இஸ்ரவேலின்மேலும்
 ம் யூதாவின்மேலும் முப்பத்து மூன்
 று வருஷமும் இராச்சியபாரம்பண்ணி
 னான்.

தேசத்திலே குடியிருக்கிற ஏபுசியர் 6
 மேல் புத்தம்பண்ண இராசாவானவன்
 தன் மனுஷரோடும் ஒருசலேமுக்குப்
 போனான். அவர்கள் தாலீதுக்கு, நீ இ
 தற்குட் பிரவேசிப்பதில்லை. குருடருஞ்
 சப்பாணிகளும் உண்ண விலக்குவார்களெ
 ன்று சொல்லித் தாலீது இதிலே உட்பிர
 வேசிப்பதில்லையென்றார்கள்.—ஆளுநர் 7
 தாலீது சீயோன் கோட்டையைப் பிடி
 த்தான். அது தாலீதின் பட்டணம்.—
 ஏனெனில், எவன் ஏபுசியரை முறியடி 8
 த்துச் சாலகத்திலுந் தாலீதின் ஆத்துமம்
 பகைக்கிற சப்பாணிகள் குருடரிடத்தி
 லுஞ் சேர்ந்தேறுகிறானோ அவன் தலைவ
 னாய் இருப்பானென்று தாலீது அன்றை
 யித்தினஞ் சொல்லியிருந்தான். குருடனு
 ன் சப்பாணியும் வீட்டிலேவர வேண்டா
 மென்றதைத் தொட்டுச் சொல்லுகிறார்
 கள்.—அந்தக் கோட்டையிலே தாலீது 9

- வாசம்பண்ணி, அதற்குத் தாலீதின் பட்டணமென்று பேரிட்டு, மில்லோவென்ற தலந் துவக்கி உட்புறம் மட்டுஞ் சுற்றி
- 10 லும் இருக்கிறதைக் கட்டுவித்தான்.—தாலீது நாளுக்கு நாள் பெரியவராய்ப் போனான். ஏனென்றாற் சேனைகளின் தேவனாகிய யெகோவா அவனோடே இருந்தார். — தீயவின் இராசாவாகிய இராந் தாலீதண்டைக்குத் தாபுபதிகளையுங் கே. துரு மரங்களையுந் தச்சரையுந் கற்றச்சரையும் அனுப்பினான். இவர்கள் தாலீதுக்கு ஒரு வீட்டைக் கட்டினார்கள்.—
- 12 யெகோவா தன்னை இஸ்ரவேலின் மேல் இராசாவாகத் திடப்படுத்தித் தம்முடைய சனமாகிய இஸ்ரவேலின் நிமித்தந் தன்னுடைய இராச்சியத்தை உயர்த்தினான் என்று தாலீது கண்டு அறிந்த போது,—
- 13 அவன் ஏபிரோனில் இருந்து வந்த பிறகு, எருசலேம் ஊராராகிய இன்னம் அதிகமான வைப்பாட்டிகளையும் ஸ்திரிகளையும் படைத்தான். இன்னம் அதிக குமாரருங் குமாரத்திகளுந் தாலீதுக்குப் பிறந்தார்.
- 14 தாரர்கள்.— எருசலேமில் அவனுக்குப்

உமரீச சாமுவேல் உ. புஸ்தகம்.

பிறந்த குமாரரின் நாமங்களாவன, சம் முகா, சொவாப், நரத்தான், சாலோ மோன்,—இப்கார், எலிசூபா, நேப்பேக் 15 அப்பியா,—எலிசாமா, எலியாதா, எலிப் 16 பேலேத் என்றவர்கள்.

அவன் பெரிசுதரை இரண்டினால் சேர்த்தது.

தாலீதை இஸ்ரவேலின் மேல் இரக 17 சாவாக அபிஷேகம் பண்ணினார்கள் என்று பெலிஸ்தர் கேட்ட போது, அவர்கள் எல்லாரும் தாலீதைத் தேடவந்து எறினார்கள். அதைத் தாலீது கேட்கிற போது, ஒரு அரணிப்பானை இடத்திலே போய் இறங்கினான்.—பெலிஸ்தரே வரீ 18 து சேப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.—பெலிஸ்தரின் மேலே 19 போய் ஏறுவேனோ? அவர்களை ஏன்கையில் ஒப்புக்கொடுப்பீரேவென்று தாலீது பெகோவாவைக் கேட்ட போது, பெகோவா தாலீதுடனே, ஏறு, என்னிற் பெலிஸ்தரை உன் கையில் ஒப்புக் கொடுக்கவே ஒப்புக்கொடுப்போமென்றார்.—தாலீது பால்மிருச்சீமுக்கு வந்து 20 அங்கே அவர்களை முறியடித்துத் தன்

- ணீர்கள் வறுகிறாப்போலே யெகோவா
என் சத்தூருக்களை எனக்கு முன்பா
கவடியறுத்துக்கொண்டுபோனொன்று
சொல்லி அது நிமித்தம் அந்த இஸ்தலத்
திற்குப் பால்மிருச்சீமென்று பேரிட்
21 டான்.—அங்கே பெலிஸ்தர் தங்கள் விக்
கிரகங்களை விட்டுப்போனார்கள். அவைக
ளைத் தாலீதும் அவன் மனுஷீரும் எடுத்த
22 துக்கொண்டார்கள்.—பெலிஸ்தர் திரும்
பவும் வந்தேறி, சேப்பாயீம் பள்ளத்தா
கீகிலே விசாலத்தில் இறங்கினார்கள்.—
23 தாலீது யெகோவாவைக் கேட்டதற்கு
அவர், நீ நேராய் ஏறிப்போகாமல், அவ
ர்களுக்குப் பின்னாலே சுற்றி முசுக்கட்
டைச்செடிகளுக்கு எதிரே இருந்து அவர்
24 கள் மேல்வந்து, -முசுக்கட்டைச்செடிக
ளின் நுணிகளிலே நடந்து வருகிற இரை
ச்சலை நீ கேட்கையில், அப்போது சீக்கி
ரமாய்ப் போவாயாக. ஏனெனில் அப்
போது பெலிஸ்தரின் பாளையத்தை முறி
யடிக்க யெகோவா உனக்கு முன்னாகப்
25 புறப்பட்டிருப்பாரென்றார்.— யெகோ
வா தனக்குக் கற்பித்த பிரகாரமாகத்

உாசக சாமுவேல் உ. புல்தகம்.

தானே தாவீது செய்து பெலிஸ்தரைக்
கேபா துவக்கிக் கேசேரைச் சேரும் எ
ல்ல மட்டும் முறியடித்தான்.

சு. அதிகாரம்.

உடம்படிக்கையின் பெட்டி தாவீதின் பட்டண
த்திற்குக் கொண்டுவரப்பட்டது.

பின்னையுந் தாவீது இஸ்ரவேலில் எல் 1
லாந் தெரிந்துகொள்ளப்பட்ட முப்பதி
னாயிரம்பேரைக் கூட்டி,—கேருபீன்களி 2
ன் நடுவே வாசமாய் இருக்கிற சேனைக
ளுடைய யெகோவாவின் நாமந் தொழு
து கொள்ளப்படுகிற தேவனுடைய பெ
ட்டியைப் பாலை யூதாவில் இருந்து ஏறி வ
ரப்பண்ணும்படிக்கு அவனும் அவனோ
டிருந்த அத்தலத்துச் சகலரும் எழுந்
து போய்,—தேவனுடைய பெட்டியை 3
ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி அதை
க் கீபெயாவில் இருக்கிற அபினதாபின் வீ
ட்டில் இருந்து கொண்டுவந்தார்கள். அ
பினதாபின் குமாரராகிய ஊசாவும், அகி
யோபும் அந்தப்புது இரதத்தை நடத்

- 4 தினூர்கள்.-அவர்கள் தேவனுடைய பெட்
டி ஏற்றியிருந்த அதைக் கீபெயாவில் ஒரு
க்கிற அபினதாபின் வீட்டில் இருந்து நட
த்திக்கொண்டு வருகிற போது, அகியோ
- 5 பெட்டிக்கு முன்னாலே நடந்தான்.—தா
வீதும் இஸ்ரவேல் வீட்டார் அனைவருந்
தேவதாரிமரத்தாற் பண்ணப்பட்ட சகல
வித கீத வாத்தியங்களாகிய சுரமண்டலங்
களையுந் தம்பூருகளையும் மேளங்களையும்
வீணைகளையுந் கைத்தாளங்களையுந் யெ
கோவாவுக்கு முன்பாகச் சேவித்துக்கொ
6 ண்டிப்போனார்கள்.-அவர்கள் நாகோனின்
களம் இருக்கிற இடம் மட்டும் வந்தபோ
துமாடுகள் மிரண்டோடுகிறபடியினாலே,
ஊசா தேவனுடைய பெட்டியண்டைக்
குத்தன் கையை நீட்டி அதைப் பிடித்தா
7 ன்.—அப்போது தேவனாகிய யெகோ
வா ஊசாவின் மேலேகோபம் மூண்டவ
ராகி, அவனுடைய சாவதானமில்லாமை
யின் நிமித்தம் அங்கே அவனை அழித்தார்.
அங்கே தேவனுடைய பெட்டியண்டை
8 யிலே அவன் செத்தான்.—அப்போது
யெகோவா ஊசாவை இடித்த இடிக்காகத்

உராசா சாமுவேல் உ. புஸ்தகம்.

தாலீது மணஸ்தாப்பப்பட்டு அந்த ஸ்தலத்
திற்கு துந்நாள் மட்டும் இருக்கிற ஊ
சாவின் இடியென்று பேரிட்டு, - தாலீது 9
அன்றையதினம் யெகோவாவுக்குப் ப
யந்து யெகோவாவுடைய பெட்டி எ
ன்னண்டைக்கு வருவதெப்படியென்று
சொல்லி, - அதைத் தன்னண்டைக்குத் 10
தாலீதின் பட்டணத்திலே கொண்டுவர
மணதில்லாமற் கேத்தியனாகிய ஒபேத்
ஏதோமின் வீட்டிலே சேர்த்தான்.

யெகோவாவுடைய பெட்டி கேத்திய 11
னாகிய ஒபேத்ஏதோமின் வீட்டிலே சூ
ன்று மாதம் இருக்க, யெகோவா ஒபே
த்ஏதோமையும் அவன் வீடு அணந்தை
யும் ஆசீர்வதித்தார். - தேவனுடைய 12
பெட்டியின் நிமித்தம் யெகோவா ஒ
பேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்
கு உண்டானதெல்லாவற்றையும் ஆசீர்
வதித்தாரென்று தாலீது இராசாவுக்கு அ
றிவிக்கப்பட்டது. அப்போது தாலீது
தேவனுடைய பெட்டியை ஒபேத்ஏதோ
மின் வீட்டில் இருந்து தாலீதின் பட்டண
த்திலே மகிழ்ச்சியுடனே ஏறிவரப்பண்ண

- 13 ணினான்.—யெகோவாவுடைய பெட்டியைச் சுமந்துபோகிறவர்கள் ஆறுதப்படி நடந்த போது மாடுகளையுங் கொழுத்த ஆட்டுக்கடாய்களையும் பலியிட்டான்.
- 14 —தாலீது சணல் நூற் சால்வையைத் தரித்துக்கொண்டு சகல பலத்தோடும் யெகோவாவுக்கு முன்பாக நடனம்பண்ணிக்கொண்டிருந்தான்.—அப்படியே தாலீதும், இஸ்ரவேல் வீட்டார் அனைவரும் யெகோவாவுடைய பெட்டியைக் கெம்பீரத்தோடும், எக்காளத்தொனிப்போடும், எறிவாப்பண்ணினார்கள்.—யெகோவாவுடைய பெட்டி தாலீதின் பட்டணத்திற்குப் பிரவேசிக்கிற போது, சவுலின் சூமாரத்தியாகிய மீகாள் பலகணி வழியாய்ப்பார்த்துத், தாலீது இராசா யெகோவாவுக்கு முன்பாகக் குதித்து, நடனம்பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே
- 17 அவனை அசட்டையண்ணினான்.—அவர்கள் யெகோவாவுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தது, தாலீது அதற்குப் போட்ட கூடாரத்துக்குள் இருக்கிற அதின் தாணத்திலே அதை வைத்த போது,

உாடுய சாமுவேல் உ. புஸ்தகம்.

தாவீது யெகோவாவுடைய சன்னிதியிலே
 சருவாங்கத் தகனங்கனையும், சமாதானப்
 பலிகளையும் பவியிட்டான்.—தாவீது அ 18
 வைகளைப் பவியிட்ட பிறகு சேனைகளு
 டைய யெகோவா நாமத்திலே சனத்தை
 ஆசீர்வதித்து,—இஸ்ரவேலின் திரள் கூ 19
 ட்டமாகிய எல்லாச் சனத்திற்கும் புருஷி
 ருக்கும் ஸ்திரீகளுக்கும் அவரவருக்கு
 ஒரு பணிகாரத்தையும், ஒரு இறைச்சித்
 துண்டத்தையும், ஒரு படி திராட்சப்பழ
 இரசத்தையும் பங்கிட்டான். பிறகு சன
 ம் எல்லாம் அவரவர் தங்கள் வீட்டிற்குப்
 போனார்கள்.

தாவீது தன் வீட்டை ஆசீர்வதிக்கிறத 20
 ற்குத்திரும்புகிற போது, சவுலின் குமார
 த்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்க்கொ
 ண்டி வந்து, அற்பமனுஷரில் ஒருவன் வ
 ஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறது போ
 ல, இன்று தம்முடைய ஊழியக்காரரு
 டைய சிறுக்கிகளின் கண்களுக்கு முன்பா
 கத் தமது வஸ்திரங்களைக் கழற்றிப்போட்
 டிருந்த இஸ்ரவேலின் இராசா இன்று எ
 த்தனை மகிமைப்பட்டிருந்தாரென்றான்.

- 21 — ஆளுநர் தாலீது மீகாளோடே சொன்னது, உன் தகப்பனைப் பார்க்கிலும் அவருடைய எல்லா வீட்டாரைப் பார்க்கிலும் என்னை இஸ்ரவேலாகிய யெகோவாவுடைய சனத்தின் மேலே தலைவனாகக் கட்டினாயிடும்படிக்குத் தெரிந்துகொண்ட யெகோவாவுடைய சமூகத்திற்கு முன்
- 22 பாக ஆடிப் பாடினேன்.—இன்னம் ஓதைப் பார்க்கிலும், நான் நீசனும் என்பார்வைக்குப் பணிந்தவனுமாகி இப்படியே நீ சொன்ன சிறுக்கிகளோடுங் கூடத்தானே
- 23 மகிமைப்படுவேனென்றான்.—சவுலின் குமாரத்தியாகிய மீகாள் மரணமடையும் நாள் மட்டும் அவளுக்குப் பிள்ளை இல்லாதிருந்தது.

எ. அதிகாரம்.

தாலீது ஒரு தேவாலயத்தைக் கட்ட மனதாய் இருக்கிற போது யெகோவா அவனுக்கு அருளின வாக்குத்தத்தம்.

- 1 இராசர தன் வீட்டில் வாசமாயிருந்து யெகோவா அவனைச் சுற்றிலும் இருந்த

உள்கூட சாமுவேல் உ. புல்தகம்.

அவனுடைய ஏல்லாச் சதிநூல்களுக்கும் அவனை நீக்கலாக்கி இளைப்பாறப்பண்ணின போது, சம்பவித்ததேதென்றால், — இராசா தீர்க்கதரிசியாகிய நாத்தானு 2
 டனே, நான் கேதுரு மரிகளுடைய வீட்டிலே வாசம்பண்ணத், தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாய் இருக்கிறதை நீ பாரென்றான். — அ 3
 ய்ப்பேரது நாத்தான் இராசாவுடனே உம்முடைய இருதயத்தில் இருக்கிறதை எல்லாம் நீ போய்ச் செய்யும். ஏனெனில் யெகோவா உம்மோடிருக்கிறாரென்றான். — அன்றிராத்திரியிலே சம்பவித்ததே 4
 தென்றால் யெகோவாவுடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி அவர் சொன்ன தாவது, — நீ போய் நம்முடைய தாசனா 5
 கிய தாலீதுடனே சொல்ல வேண்டியது, யெகோவா சொல்லுகிறதேதெனில் நாம் வாசமாய் இருக்கத்தக்கவீட்டை நீ நமக்குக் கட்டுவாயோ? — ஏனென்றால் நாம் 6
 இஸ்ரவேல் புத்திரரை எகிப்த்தில் இருந்து ஏறிவரப்பண்ணின நாள் முதற்கொண்டு, இந்நாள்வரைக்கும் நாம் ஒரு வீட்டிலே

- வாசம்பண்ணாமற் கூடாரத்திலும் வாசஸ்
 7 தலத்திலும் உலாவியிருந்தோமே.—நா
 ம் இஸ்ரவேலாகிய நம்முடைய சன தை
 மேய்க்கக் கற்பித்த இஸ்ரவேல் கோத்தி
 ரங்களில் ஒன்றோடாகிலும், நீங்கள் நம
 க்குக் கேதுரு மரங்களுடைய வீட்டைக்
 கட்டாதிருக்கிறதென்னவென்று நாம் இ
 ஸ்ரவேல் புத்திரரோடெல்லாம் உலாவி
 வந்த எவ்விடத்திலாகிலும் இருந்து இயா
 தொரு வார்த்தையைச் சொன்னோமோ?
 8 —இப்போதும் நீ நம்முடைய தாசனாகி
 ய தாவீதுக்குச் சொல்வது சேனைகளு
 டைய பெகோவா சொல்லுகிறதேதெ
 னில் நீ இஸ்ரவேல் என்ற நம்முடைய ச
 னத்தின் மேலே தலைவராய் இருக்க நாம்
 ஆடுகள் பிறகாலே நடந்த உன்னை ஆட்
 மிமந்தையை விட்டுவிட்டுத் துக்கொண்டு,
 9 —நீ நடந்த எவ்விடத்திலும் உன்னோ
 டே இருந்து உன் சத்துருக்களை எல்லா
 ம் உனக்கு முன்பாக நிரீழலமாக்கிப்
 பூமியில் இருக்கிற பெரியவர்களின் நாம
 த்திற்கொத்த பெரிய நாமத்தை உனக்கு
 10 உண்டாக்கினோம்.—நாம் நம்முடைய ச

உரஞ்ச சாமுவேல் உ. புஸ்தகம்.

னமாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தை
ஏற்படுத்தி அது தன் தானத்திலே குடியி
ருக்கவும், அது இனி அலைக்கப்படாமலு
ம் முன் போலும், நாம் நம்முடைய சன
மாகிய இஸ்ரவேல் மேலே நியாயாதிபதிக
ளைக் கட்டினாயிட்ட நான்வரையில் நடந்த
து போலும், அக்கிரமப் புத்திரர் அதை
இனிச் சிறுமைப்படுத்தாமலும் இருக்
கவுமாக அதை நாட்டினோம்— உன்னு 11
டைய எல்லாச் சத்துருக்களுக்கும் உன்
னை நீங்கலாக்கி இளைப்பாறவும்பண்ணி
னோம். இப்போதும் யெகோவா உனக்
கு வீட்டை உண்டு பண்ணுவாரென்கிற
தை அறிவிக்கிறார்.—உன்னுடைய நா 12
ட்கள் நிறைவேறி நீ உன் பிதாக்களோ
டே நித்திரைபண்ணியிருக்கும் போ
து, நாம் உனக்குப் பிறகு உன் கருப்பப்
பிறப்பாகிய உன் வித்தை எழும்பப்பண்
ணி அவன் இராச்சியத்தைத் திடப்படுத்து 13
வோம்.—அவன் நம்முடைய நாமத்திற்
டுகன்று ஒரு வீட்டைக் கட்டுவான். அவ
ன் இராச்சியபாரத்தின், ஆசனத்தை என்
றைக்கும் நிலைக்கப்பண்ணுவோம்.—நாம் 14

- அவனுக்குப் பிதாவாய் இருப்போம். அவன் நமக்குக் குமாரராய் இருப்பான். அவன் அக்கிரமஞ் செய்தால், அவனை மனுஷீர் மிலாறினாலும் மனுப் புத்திரர் அடிகளா
- 15 லுந் தண்டிப்போம்.—ஆனாலும் உனக்கு முன்பாக நான் தள்ளிப்போட்ட சவுலை விட்டு நம்முடைய கிருபையை விவகப்பண்ணினது போல, அது அவனை விட்டு
- 16 மிவிலகுவதில்லை.— உன்னுடைய வீடும் உன்னுடைய இராச்சியமும் என்றென்றைக்கும் உனக்கு முன்பாக நிலைவரமா யிருக்கும். உன்னுடைய இராசாசனம் என்றென்றைக்குந் திடப்பட்டிருக்குமென்
- 17 கிருரென்று சொல்லச் சொன்னார்.—நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளுக்கும் இந்த எல்லாத் தரிசனத்திற்குஞ் சரியாய்த் தாலீதுக்குச் சொன்னான்.
- 18 அப்போது தாலீது இராசா உட்பிரவேசித்து, யெகோவாவுக்கு முன்பாகத் தரித்திருந்து சொன்னதாவது, யெகோவாவாகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இந்த மட்டுங் கொண்டு வந்ததற்கு நான் எம்மாத்திரம்? என்னுடைய வீடும் எம்மா

உராகுள் காமுவேல் உ. புஸ்தகம்.

தீரம்?— யெகோவாவாகிய ஆண்டவ 19
ரே, இது இன்னம் உம்முடைய பார்வைக்
குக் கொஞ்சக் காரியமாய் இருக்கின்றதெ
ன்று யெகோவாவாகிய ஆண்டவராய் இரு
க்கிற தேவரீர் உமதடியானுடைய வீட்டை
க்குறித்து இதற்குத் தூரமாய் இருக்குங்
காலத்துச் செய்தியை முதலாய் மனுஷமா
ர்க்கமாய்த் தானுஞ் சொன்னீர்.—அப்பு 20
றந் தாலீது, உம்மோடே சொல்லிக்கொ
ண்டிருப்பதென்ன? யெகோவாவாகிய ஆ
ண்டவராய் இருக்கிற தேவரீர் உமதடியா
னை அறிவீர்.—உம்முடைய வாக்குத்தத் 21
தத்தின் நிமித்தமும், உம்முடைய சித்
தத்தின்படியேயும், இந்தப் பெரிய காரி
யங்களை எல்லாம் உமதடியானுக்கு அ
றிவிக்கும்படிக்குத் தயவுபண்ணினீர்.—
ஆகையால், தேவனாகிய யெகோவாவே, 22
நீர் பெரியவரென்று விளங்குகின்றது. எ
னெனில், நாங்கள் எங்கள் காதுகளாலே
கேட்ட சகல காரியங்களின்படியே தே
வரீரைப் போல் ஒத்தவர் இல்லை. உம்மை
த் தவிர வேறே தேவனும் இல்லை.—உம்மு 23
டைய சண்டாகிய இஸ்ரவேலைப் போல் ஒ

தீத சனமும் எனது! பூலோகத்துள் சாதிக
 ளில் இந்த ஒரே சாதிக்காகத் தேவன் அ
 தைத் தமக்குச் சனமாக மீட்கிறதற்குந்
 தமக்குக் கீர்த்தியை உண்டாக்குகிறதற்கு
 ம் போனாரே; தேவரீர் எகிப்த்தில் இருந்
 துமீட்டுவந்த உம்முடைய சனத்திற்கு மு
 ன்பாக இந்தப் பயங்கரமான பெரிய கா
 ரியங்களை உம்முடைய தேசத்திற்கும் அ
 தில் இருந்த சாதிகளுக்கும், அவர்கள் தே
 24 வர்களுக்கும் உமக்காகச் செய்து,—உம்
 முடைய சனமாகிய இஸ்ரவேல் என்றை
 க்கும் உம்முடைய சனமாய் இருப்பதற்கு
 அதை உமக்குத் திடப்படுத்திக்கொண்டு
 யெகோவாவாகிய நீர்தாமே அவர்களுக்
 25 குத்தேவனாரீர்.—இப்போதுந் தேவனாகி
 ய யெகோவாவே! தேவரீர் உமதடியனை
 யும் என் வீட்டையுங் குறித்துச் சொன்
 ன வார்த்தையை என்றென்றைக்கும் நிலை
 வரப்படுத்தித் தேவரீர் செர்ன்னபடியே
 26 செய்யும்.—அப்படியே சேனைகளுடைய
 யெகோவா இஸ்ரவேலின் மேலே தேவன்
 என்பதினால், உமமுடைய நாமம் என்றெ
 ன்றைக்கும் பெரிதாய் இருந்து, உமதடி

உாடுஅ சாமுவேஸ் உ. புஸ்தகம்.

யானாகிய தாவீதின் வீடு உமக்கு முன்பாக
கநிலைநிற்கும்.-ஏனென்றால், உனக்கு வீ 27
டு கட்டுவோமென்று இஸ்ரவேலின் தே
வனாகிய சேனைகளின் யெகோவாவாய்
ருக்கிறதேவரீர் உமதடியானின் செவிக்
கு வெளிப்படுத்தினீர். ஆகையால் உம்
மை நோக்கி இந்த விண்ணப்பத்தைச்
செய்ய உமதடியானுக்கு மனத் தைரி
யங் கிடைத்தது. — இப்போது யெகோ 28
வாவாகிய ஆண்டவரே! தேவரீர் தே
வனானவர் உம்முடைய வார்த்தைகள் சத்
தியமாய் இருக்கும். தேவரீர் உமதடி
யானோடே இந்த நல் விசேஷிங்களைச்
சொன்னீர்.- இப்போதும் உமதடியானி 29
ன் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக
இருக்கும் படிக்கு அதை ஆசீர்வதித்தரு
ளும். யெகோவாவான ஆண்டவராகிய தே
வரீர் அதைச் சொன்னீர். உம்முடைய ஆ
சீர்வாதத்தினாலே உமதடியானின் வீடு
என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கு
மென்றான்.

அ. அதிகாரம்.

தாவீதின் சயங்காரும் அவன்பண்ணின இராசிக
யபாரமும்.

- 1 இதற்குப் பிறகு சம்பவித்ததெனினி
வ், தாவீது பெவிஸ்தரை முறியடித்து,
அவர்களைக் கீழ்ப்படுத்தி, மெத்தேக் அம்
மாலை அவர்கள் கையிலே வாங்கினான்.
- 2 அவன் மோவாபியரையும் முறியடித்
து, அவர்களைத் தரைமட்டும் பணியப்ப
ண்ணி, அவர்கள்மேல் நூற்போட்டு, இ
ரண்டு பங்கு மனுஷரைக் கொன்றுபோ
ட்டு, ஒரு பங்கை உயிரோடேவைத்தான்.
அப்படியே மோவாபியர் தாவீதைச் சே
வித்து அவனுக்குக் கப்பங்கட்டுகிறவர்க
ளானார்கள்.
- 3 ரேக்கோப்பின் குமாராகிய ஆதா
தேசரென்ற சோபாவின் இராசாஐபிரா
த் நதியண்டையில் இருக்கிற சீமையை
த் திரும்பத் தன் வசமாக்கிக்கொள்வப்
பேரகையில், தாவீது அவனையும் முறி
4 யடித்து, — அவனுக்கு இருந்த இராண
வத்தில் ஆயிரத்து எழுநூறு குதிரைக்கா

உளகய சாமுவேல் உ. புஸ்தகம்.

ரரையும் இருபதினாயிரங் காலாட்களைப் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களை வைத்து, மற்றவைகளை எல்லாந் துண்டாடிப்போட்டான்.—சோபரவின் இ 5
 ராசாவாகிய ஆதாதேசருக்கு ஒத்தாசை பண்ணத் தமஸ்கு பட்டணத்துச் சூரியர் வந்தார்கள். ஆளுநர் தாலீது சூரியரில் இருபத்திராயிரம் பேரை வெட்டிப்போட்டு,— தமஸ்குக்கமித்த சூரியாவி 6
 லே தாணியங்களை வைத்தான். அப்படியே சூரியர் தாலீதைச் சேவித்துக் கப்பங்கட்டுகிறவர்களானார்கள். ஏனென்றால் தாலீது போன இடத்தில் எல்லாம் யெகோவா அவனை இரட்சித்தார்.—ஆதா 7
 தேசரின் சேவகருக்கு இருந்த பொற்பரிசைகளைத் தாலீது எடுத்து அவைகளை எருசலேமுக்குக் கொண்டு வந்தான்.—ஆ 8
 தாதேசரின் பட்டணங்களாகிய பெத்தாகிலும், பேரோத்தராயியாகிலும் இருந்து தாலீது இராசா மகா திரளான வெண்கலத்தையும் எடுத்து வந்தான்.

தாலீது ஆதாதேசருடைய எல்லா இ 9
 ராணுவத்தையும் முறியடித்த செப்பியை

- ஆமாத்தின் இராசாவாகியதோய்கேட்ட
- 10 போது,—இராசாவாகிய தாலீதின் சுக
செய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாதே
சரோடே யுத்தம்பண்ணி, அவனை முறி
யடித்ததற்காக அவனுக்கு வாழ்த்துதல்
சொல்லவுந் தோய் தன் குமாரனாகிய
யோராமை இராசாவண்டைக்கு அனுப்
பினான். ஏனென்றால் ஆதாதேசர் தோய்
ன்மேல் எப்போதும் யுத்தம்பண்ணிக்
கொண்டிருந்தான். அவன் கையிலே வெ
ள்ளியும், பொண்ணும், வெண்கலமுமா
11 ன தட்டுமுட்டுகள் வந்தன.—தாலீது இ
ராசா கீழ்ப்படுத்தின சூரியர், மோவாயி
யர், அம்மோன் புத்திரர், பெலிஸ்தர், ஆ
மலேக்கியர் என்ற சகல சாதிகளிடத்தி
12 லும்,—ரேகோபின் குமாரனாகிய ஆதா
தேசர் என்ற சோபாவின் இராசாவைக்
கொள்ளையிடத்திலும் எடுத்தி யெகோ
வாவுக்கு நியமித்த வெள்ளியோமும், பொ
ன்னோமும், அவைகளையும் அவன் யெ
கோவாவுக்கு நியமித்தான்.
- 13 தாலீது உப்புப் பள்ளத்தாக்கிலே பதி
னெண்ணாயிரஞ் சூரியரை முறியடித்துத்

உறகை சாமுவேல் உ. புஸ்தகம்.

திரும்பினதினாலும் கீர்த்திபெற்றான்.—
எதோமில்ந் தாணையங்களை வைத்தான். 14
எதோமெங்கும் அவன் தாணையங்களை
வைத்ததினால், எதோமியர் எல்லாரும் தா
லீதைச் சேவிக்கிறவர்களானார்கள். ஏனெ
ன்றால், தாலீது போன எல்லாவிடத்தி
லும் யெகோவா அவனை இரட்சித்தார்.

இப்படியே தாலீது இஸ்ரவேல் அனை 15
த்தின் மேலும் இராசாவாய் இருந்தான்.
அவன் தன்னுடைய எல்லாச் சனத்திற்கு
ம் நியாயமும் நீதியுஞ் செய்து வந்தான்.
—சேருயாவின் குமாரனாகிய யோவா 16
ப் இராணுவத்தலைவராய் இருந்தான். ஆகி
லாதின் குமாரனாகிய யோசபாத்து மந்
திரியாய் இருந்தான்.—ஆகித்துபின் குமா 17
ரன் சாதோக்கும் அப்பியத்தாரின் குமா
ரன் அகிமேலேகும் ஆசாரியராய் இருந்
தார்கள். செராயா சம்பிரதியாய் இருந்
தான்.—யோய்தாவின் குமாரன் பெனா 18
யா, கிரேத்தியருக்கும் பிலேத்தியருக்குந்
தலைவராய் இருந்தான். தாலீதின் குமா
ரோ பிரபுக்களாய் இருந்தார்கள்.

க. அதிகாரம்.

தாலீது மேவ்போசேந்திற்குச் செய்த தயவு.

- 1 சவுலின் வீட்டாரில் யாதொருவன் நான் யோனத்தான் நிமித்தம் அவனுக்குத் தயவு செய்யும்படிக்கு இன்னம் மீதியாய் இருக்கிறாலேவென்று தாலீது கேட்டான்.—அப்போது சவுலின் வீட்டு வேலைக்காரனாகிய சீபாவென்று பேருள்ளவனைத் தாலீதண்டைக்கு அழைத்து வந்தார்கள். அவனை இராசா, நீ சீபாவோவென்று கேட்டான். அவன் அடியேன் தானென்றான்.—அப்போது இராசா, சவுலின் வீட்டாரில் யாதொருவன் நான் அவனுக்குத் தேவன் நிமித்தம் தயவு செய்யும்படிக்கு இன்னம் இருக்கவில்லையோவென்று கேட்டதற்குச் சீபா இராசாவுடனே, இன்னம் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு குமாரன் இருக்கிறான்.—அவன் எங்கேயென்று இராசா அவனைக் கேட்டதற்குச் சீபா இராசாவுடனே, இதோ அவன் லோதேபாரிலே

உராசா சாமுவேல் உ. புல்தகம்.

அம்மியேவின் குமாரனாகிய மாகீரின் வீ
ட்டில் இருக்கிறானென்றான்.—அப்போது 5
தாவீது இராசா அவனை லோதேபாரில்
இருக்கிற அம்மியேவின் குமாரனாகிய மா
கீரின் வீட்டில் இருந்து அழைப்பித்தான்.

சவுலின் குமாரனாகிய யோனத்தானி 6
ன் மகன் மேலிபோசேத் தாவீதன்னை
க்கு வந்த போது, முகங் குப்புற விழுந்
து வணங்கினான். அப்போது தாவீது,
மேலிபோசேத்தே, என்றான். அவன் இ
தோ, உமதடியானென்றான்.—தாவீது 7
அவனுக்கு, நீ பயப்படாதே. ஏனெனில்
உன் தகப்பனாகிய யோனத்தானின் நிமித்
தம் நான் உனக்குத் தயவுசெய்யவே செ
ய்து, உன் தகப்பனாகிய சவுலின் நிலங்களை
எல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பே
ன். நீயோ என்னுடைய பந்தியில் நித்தம்
அப்பத்தைப் புசிப்பாயென்றான்.—அப் 8
போது அவன் வணங்கிக்கொண்டு, செ
த்த நாயைப் போலான என்னை நீர் நோ
க்கிப்பார்க்கிறதற்கு உமதடியான் எம்மா
த்திரம் என்றான்?—இராசா சவுலின் வே 9
லிக்காரனான சீபாவை அழைப்பித்து அ

- வனோடே சொன்னது, சவுலுக்கும் அவர் வீட்டார் எல்லாருக்கும் இருந்த யாவையும் உன் எசமானுடைய குமாரனுக்குக் கொடுத்தேன்.—ஆகையால் நீ உன் குமாரரையும் உன் வேலைக்காரரையுங் கூட்டிக்கொண்டு, உன் எசமானுடைய குமாரனுக்குப் புசிக்கிறதற்கு அப்பம் உண்டாயிருக்கும் படிக்கு, அந்த நிலத்தைப்பயிரிட்டு அதின் பலனைச் சேர்ப்பாயாக. உன் எசமானுடைய குமாரன் மேவிபோசேத்தோ நித்தம் என் பந்தியிலே அப்பம் புசிப்பானென்றான். சீபாவுக்குப் பதினைந்து குமாரரும் இருபது வேலைக்காரரும் இருந்தார்கள்.—சீபா இராசாவுடனே, இராசாவாகிய என் ஆண்டவன் தமதடியானுக்குக் கற்பித்தபடி எல்லாம் உமதடியான் செய்வானென்றான். இராசாவின் குமாரரில் ஒருவனைப்போலே மேவிபோசேத் என் பந்தியிலே அசனம்பண்ணுவானென்று இராசா சொன்னான்.
- 12 மேவிபோசேத்திற்கு மீகாவென்று பேருள்ள ஒரு சின்னக் குமாரன் இருந்தான்.

உராகுள் சாமுவேல் உ. புத்தகம்.

ன். சீபாவின் வீட்டிலே குடியிருந்த யாவ
ரும் மேவிபோசேத்திற்கு வேலைக்காரராய்
ய் இருந்தார்கள்.—மேவிபோசேத்தே 13
இராசாவின் பந்தியில் நித்தம் அசனம்ப
ண்ணுகிறபடியினாலே எருசலேமிலே கு
டியிருந்தான். அவனுக்கு இரண்டு காலு
ம் முடமாய் இருந்தது.

உ. அதிகாரம்.

தாலீது அம்மோனியரைபுஞ் குரியரைபுஞ் ச
பித்தது.

ஓதற்குப் பிறகு சம்பவித்ததேதெனி 1
ல், அம்மோன் புத்திரரின் இராசா மரித்
தான். அவன் குமாரனாகிய ஆனோன் அ
வன் பட்டத்திற்கு இராசாவானான்.—அ 2
ப்போதி தாலீது, ஆனோனின் தகப்ப
னாகிய நாகாஸு எனக்குத் தயவுசெய்தது
போலே, அவன் குமாரனாகிய இவனுக்கு
த் தயவுசெய்வேனென்று சொல்லி, அ
வன் தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல்
சொல்லத் தன் ஊழியக்காரரை அனுப்
பினான். தாலீதின் ஊழியக்காரர் அம்மோ

- 3 து, — அம்மோன் புத்திரரின் பிரபுக்கள் தங்கள் ஆண்டவனாகிய ஆனோனானே, தாலீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உமக்கு அனுப்பினதினாலே, உம்முடைய தகப்பனைக் கணம்பண்ணுகிறதாய் உம்முடைய பார்வைக்குக் காணுகின்றதோ? இந்தப் பட்டணத்தை ஆராய்ந்து, உளவு பார்த்து, அதைக் கவிழ்த்துப்போடவல்லவோ தாலீது தன் ஊழியக்காரரை உம்முடைய அனுப்பினோர்.
- 4 — அப்போது ஆனோன் தாலீதின் ஊழியக்காரரைப் பிடித்து, அவர்களுடைய ஒருபக்கத்துத் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய சட்டைகளில் அவர்கள் இருப்பிடமட்டும் இருந்த பாதுகாப்புக் கத்திரித்துப்போட்டு, அவர்களை அனுப்பிவிட்டான்.
- 5 — அவர்கள் அதைத் தாலீதுக்கு அறிக்கைபண்ணின போது, அவன் அந்த மனுஷர் மிகவும் நிஸ்காரம்பண்ணப்பட்டபடியினாலே அவர்களுக்கு எதிராக ஆட்களை அனுப்பி, உங்கள் தாடி முனைக்குமட்டும் நீங்கள் எங்கேவில் இருந்து, பிறகு தி

உள்ள அ சர்முவேல் உ. புத்தகம்.

ரும்பிவாருங்கொன்று இராசா சொல்ல
ச் சொன்னான்.—அம்மொன்புத்திரர் தா 6
ங்கள் தாவீதுக்கு நாற்றமெடுத்தவர்களா
னதைக் கண்ட போது, அவர்கள் தானு
பதிகளை அனுப்பிப் பெத்ரேகோப் தே
சத்துச் சூரியரினும் சோபாவில் இருக்கி
ற் சூரியரினும் இருபதினாயிரங் காலாட்க
ளையும், மாக்கா சீமையின் இராசாவினிட
த்திலே ஆயிரம் பேரையுந் தோபில் இரு
க்கிற மனுஷரிற் பன்னீராயிரம் பேரையு
ங் கூலிக்குப் பொருந்திக்கொண்டார்க
ள்.—அதைத் தாவீது கேட்ட போது, 7
யோவாபையும் பலசாலிகளோடே எல்
லா இராணுவத்தையும் அனுப்பினான்.—
அம்மொன்புத்திரர் புறப்பட்டு ஒவிமுக 8
வாசலண்டையிலே போர்செய்ய ஆயத்
தம்பண்ணினார்கள். ஆனாலும் சோபாவி
னும் ரேகோபினும் இருந்து வந்த சூரிய
ருந் தோபின் மனுஷரும் மாக்கா மனுஷ
ரும் வெளியிலே தனித்திருந்தார்கள்.—
யோவாபோ இராணுக்களின் படைமு 9
கந் தனக்கு முன்னும் பின்னும் இருக்கிற
தைக் காண்கையில், அவன் இஸ்ரவேலி

- லே தெரிந்துகொள்ளப்பட்ட எல்லா இராணுக்களிலும் ஒரு பங்கைப் பிரித்தெடுத்து அதைச் சூரியருக்கு எதிராக நிறுத்தி, —மற்றச் சனத்தைத் தன் சகோதரனாகிய அபிசாயிக்கு அம்மோன் புத்திரருக்கு எதிராக நிறுத்தும்படிக்கு ஒப்புவித்துச் சொன்னதாவது, —சூரியர் என்னைப்பார்க்கிலும் பலத்தால் நீ எனக்கு ஒத்தாசையாய் இரு. அம்மோன் புத்திரர் உன்னைப்பார்க்கிலும் பலத்தால், நான் உனக்கு ஒத்தாசையாக வருவேன். — திடனாய் இரு. நாம் நம்முடைய சனத்திற்காகவும் நம்முடைய தேவனுடைய பட்டணங்களுக்காகவும் திடன்கொண்டிருப்போம். யெகோவா தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராகவென்று சொல்லி, —யோவாபும் அவனோடுருந்த சனமுஞ் சூரியர் மேல் யுத்தம்பண்ணச் செய்தார்தான். அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்து ஓடினார்கள். —சூரியர் முறிந்து ஓடுகிறதை அம்மோன் புத்திரர் கண்டபோது அவர்களும் அபிசாயிக்கு முன்பாக முறிந்து ஓடிப் பட்டணத்திற்குட்

உளைய சாமுவேல் உ. புத்தகம்.

பட்டார்கள். அப்போது யோவாப் அம்மோன் புத்திரரை விட்டுத் திரும்பி, ஒரு சலேமுக்கு வந்தான்.

தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக¹⁵ முறியடிக்கப்பட்டதைச் சூரியர் கண்ட போதோ, ஒருமிக்கக் கூடினார்கள் ஆதா¹⁶ ரேசர் நதிக்கு அப்பால் இருந்த சூரியரையும் அழைத்து அனுப்பினான். அவர்கள் ஏலாமுக்கு வந்தார்கள். ஆதாரேசருடைய படைத்தலைவனாகிய சோபாக் அவர்களுக்கு முன்னாலே நடந்தான்.—அது தாவீ¹⁷ துக்கு அறிவிக்கப்பட்ட போது, அவன் இஸ்ரவேலை எல்லாங் கூட்டிக்கொண்டு, யோர்தானைக் கடந்து ஏலாமுக்கு வந்தான். சூரியர் தாவீதுக்கு எதிராக இராணுக்களை நிறுத்தி, அவனோடு யுத்தம்பண்ணுகிற போதோ,—சூரியர் இஸ்ரவேலுக்கு¹⁸ முன்பாக முறிந்து ஓடினார்கள். தாவீது சூரியரில் எழுதூறு இரதங்களின் மனுஷரையும் நாற்பதினாயிரங் குதிரைக்காரரையும் கொன்று, அவர்களுடைய படைத்தலைவனாகிய சோபாகையும் வெட்டிப்போட்டான். அவன் அங்கே செத்தான்.—அ¹⁹

யக. அதிகாரம். உராக

ப்போது ஆதாரோசரைச் சேவிக்கிற ச
கல இராசாக்களுந் தாங்கள் இஸ்ரவேலு
க்கு முன்பாக முறியடிக்கப்பட்டதைக்
கண்டு, இஸ்ரவேலரோடே சமாதானம்ப
ண்ணி அவர்களைச் சேவித்தார்கள். ஏனெ
னில் அப்புறம் அம்மோன் புத்திரருக்கு
ஒத்தாசை செய்யச் சூரியர் பய்ப்பட்
டார்கள்.

யக. அதிகாரம்.

தாவீது செய்த கனபாவங்கள்.

- 1 மறு வருஷம் இராசாக்கள் யுத்தத்திற்
குப் புறப்படுங் காலம் வந்த போது, ச
ம்பவித்ததேதென்றால், தாவீது யோவா
பையும் அவனோடே கூடத் தன் சேவக
ரையும் இஸ்ரவேல் அணந்தையும், அம்
மோன் புத்திரரை அழிக்கவும், இரப்பா
வைமுத்திக்கைபோடவும் அனுப்பினான்.
ஆனாலும் தாவீது எருசலேமில் இருந்
து விட்டான்.
- 2 ஒரு சாயங்காலத்திலோ தாவீது தன்
படுக்கையில் இருந்து எழுந்து, இராச

உரைய சாளுவேல் உ. புல்தகம்.

அரண்மனையினுடைய உட்பரிகையின்
மேல் உலாத்திக்கொண்டு, சலக்கம்ப
ண்ணிக்கொண்டிருக்கிற ஒரு பெண்சா
தியை உட்பரிகையின்மேல் இருந்து பா
ர்த்தான். அந்தப் பெண்சாதி வெகு சவு
ந்தரியரூபமாய் இருந்தாள்.—அப்போ 3
து தாலீது அந்தப் பெண்சாதி ஆரொ
ன்று விசாரிக்க ஆளனுப்பினான். அவள் எ
வியாமின் சூமாரத்தியாகிய பற்சேபாள்
என்ற எத்தியனான உரியாவின் பெண்சா
தி அல்லவோவென்றார்கள்.—அப்போ 4
து தாலீது அவளை அழைத்து வரச்சொ
ல்லி ஆட்களை அனுப்பினான். அவள் அவ
னண்டைக்கு வந்த போது, தன் தீட்டை
க் கழிக்கச் சுத்திகரித்துக்கொண்டிருந்த
அவளோடே சயனித்தான். பிறகு அவ
ள் தன் வீட்டுக்குப் போனாள்.—ஆனால் 5
ம் அந்தப் பெண்சாதி கருப்பந்தரித்தி
ருந்து, தான் கருப்பவதியென்று தாலீ
துக்கு அறிவிக்கத்தக்கதாக ஆள் அனுப்பி
னான்.—அப்போது தாலீது எத்தியனாகிய 6
உரியாவை என்னண்டைக்கு அனுப்பென்
யோவாப் அண்டைக்கு ஆள் அனுப்பி

- னான். அப்படியே யோவாப் உரியாவைத்
 7 தாலீதண்டைக்கு அனுப்பினான்.- உரியா
 அவனண்டைக்கு வந்த போது, தாலீது
 அவனை, யோவாப் சுகமாய் இருக்கிற
 னே? சனஞ் சுகமாய் இருக்கின்றதோ? யு
 த்தத்தின் செய்தி நற் செய்தியாயிருக்கி
 8 ன்றதோவென்று கேட்டான்.—பிறகு தா
 லீது உரியாவுடனே, நீ உன் வீட்டுக்குப்
 போய் இறங்கி உன் கால்களைக் கழுவுவன்
 னான். உரியா இராசாவின் வீட்டில் இருந்
 து புறப்பட்ட போது, இராசாவின் உச்சி
 9 தம் அவன் புறகாலே போயிற்று.—ஆன
 னும் உரியா தன் வீட்டுக்குப்போய் இறங்
 காமல், இராசா அரண்மனையின் வாசலி
 லே தன் ஆண்டவனுடைய எல்லாச் சேவ
 கரோடும் படுத்துக்கொண்டிருந்தான்.-
 10 உரியா தன் வீட்டுக்குப்போய் இறங்கினதி
 ல்லையென்று தாலீதுக்கு அறிவிக்கப்பட்
 ட போது, தாலீது உரியாவுடனே, நீ ப
 யணத்தில் இருந்து வந்ததில்லையோ? நீ உ
 ன் வீட்டுக்குப் போய் இறங்காதிருக்கிற
 11 தென்னவென்றதற்கு, —உரியா தாலீது
 டனே, பெட்டியானதும் இல்லவேலும்

உாஸ சாமுவேல் உ புத்தகம்.

பூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும் என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கி இருக்க, நான் புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் என் பெண்சாதுயோடே சயனிக்கிறதற்கும், என் வீட்டுக்குப் பிரவேசிப்பேனோ? நான் இப்படிச் செய்கிறதில்லையென்று உம்முடைய சீவனைக் கொண்டும் உம்முடைய ஆத்துமத்தின் சீவனைக் கொண்டுஞ் சொல்லுகிறேனென்றான்.—அப்போது தாவீது உரியாவு 12
டனே இன்றைக்கும் இங்கே இரு. நானே உன்னை அனுப்புவேனென்றான். அப்படியே உரியா அன்றும் மறு நாளும் எருசலேமில் இருந்தான். —தாவீது அவ 13
னைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப் பண்ணினான். ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப்போய் இறங்காமற் சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்தாக்கொள்ளப்போனான்.—காலமேயோ தாவீது யோ 14
வாபுக்கு ஒரு நிருபத்தை எழுதி உரியாவி

- 15 ன் கையில் அனுப்பினான்.—அந்த நிருப
 த்திலே அவன், பலத்த படை முகத்தி
 ற்கு நேராக உரியாவை நிறுத்தி, அவன்
 வெட்டுண்டு சாகும்படிக்கு அவனை விட்
 டிப் பின் வாங்குங்களென்று எழுதியிருந்
- 16 தான்.—அப்படியே யோவாப் அந்தப்
 பட்டணத்துக் காவற்காரர் கையில் நல்ல
 சேவகர் இருக்கிறார்களென்று தான் அறிந்
- 17 த இடத்தில் உரியாவை நிறுத்தினான்.—ப
 ட்டணத்து மனுஷர் புறப்பட்டு யோவா
 ப்போடே யுத்தம் பண்ணுகையில், தா
 வீதின் சேவகராகிய சனத்திற் சிலர் பட்
 டார்கள். ஏத்தியாகிய உரியாவுஞ் செ
- 18 த்தான்.—அப்போது யோவாப் அந்த
 யுத்தத்தின் செய்திகளை எல்லாந் தாவீ
- 19 துக்கு அறிவிக்க ஆளனுப்பி,—தான் அ
 னுப்புகிற ஆளுக்குக் கற்பித்ததாவது, நீ
 இந்த யுத்தத்தின் செய்திகளை எல்லாம் இ
 ராசாவுக்குச் சொல்வித் தீர்ந்த போது,
- 20 —இராசாவுக்குக் கோபம் எழும்பி அவர்
 யுத்தம் பண்ண நீங்கள் பட்டணத்திற்கு
 இத்தனை கிட்டிச் சேர்ந்ததென்ன? அலங்
 கத்தில்தான் என்று எய்வார்களென்று அறியீர்

உள்ள சாமுவேல் உ. புஸ்தகம்.

களோவென்றும், -எருப்பேசேத்தின் கு 21
மாரன் அகிமேலேகைக் கொன்றவன் ஆ
ர்? தேபேசிலே ஒரு பெண்சாதி அலங்க
த்தில் இருந்து ஒரு ஏந்திரக் கல்லின் துண்
டை அவன் மேலே போட்டதினால் அல்
லோ அவன் செத்தான்? நீங்கள் அலங்கத்
திற்கு இத்தனை கிட்டிப்போனதென்ன
வென்றும் உன்னோடே சொன்னால், அப்
போது நீ உம்முடைய சேவகனாகிய உரீ
யாவென்ற ஏத்தியனுஞ் செத்தானென்
றுசொல்லென்றான்.—அந்த ஆள் பேச 22
ய், உட்பிரவேசித்து, யோவாப் தன்னை
அனுப்பின செய்திகள் எல்லாந்தாலீதுக்
கு அறிவித்து, —தாலீதோ.டே சொன்ன 23
தாவது, அந்த மனுஷர் எங்கள் மேலே
பலத்துக்கொண்டு, வெளியே எங்களுக்
கு ஏதிராகப் புறப்பட்டு வருகிறபோது,
நாங்கள் பட்டண வாசல் மட்டும் அவர்க
ளைத் தூரத்திலேயும்.—அப்போது அம் 24
பெய்கிறவர்கள் அலங்கத்தில் இருந்து
உம்முடைய சேவகரின்மேல் எய்கறதினா
லே, இராசாவின் சேவகரிற் சிலர் செத்தா
ர்கள். உம்முடைய சேவகனாகிய உரீயா

25 வென்ற ஏத்தியனுஞ் செத்தானென்ற
 ன்.—அப்போது தாலீது அந்த ஆளோ
 டே சொன்னதாவது, நீ யோவாபுடனே,
 இந்தக் காரியம் உனக்கு ஆகாததாகக் கா
 ண வேண்டாம். ஏனென்ற பட்டயம் ஒரு
 வேளை அவனையும் ஒரு வேளை இவனையும்
 அழிக்கும். நீ பட்டணத்தை இடிக்கும் ப
 டிக்கு அதின்மேல் உன் புத்தத்தைப் ப
 லக்கப் பண்ணென்று அவனுக்குத் திட
 ன்சொல்லென்றான்.

26 தன் புருஷினாகிய உரியாசி செத்தானெ
 ன்று அவன் பெண்சாதி கேட்ட போது,
 அவள் தன் வீட்டுக்காரனுக்காக இழவு

27 கொண்டாடினாள்.—துக்க நாட் சென்ற
 பிறகு, தாலீது அவளை அழைத்தனுப்பி
 த் தன் வீட்டிலே சேர்த்துக்கொண்டா
 ன். அவள் அவனுக்குப் பெண்சாதியாகி,
 அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். ஆ
 னாலும் தாலீது செய்த இந்தக் காரியம்
 யெகோனாவின் பார்வைக்குப் பெரல்லா
 ததாய் இருந்தது.

யெ. அதிகாரம்.

தாவீது செய்த பாவத்துக்காகச் சமூகாய்க் கடித்துக்கொள்ளப்பட்டது.

யெகோவா நாத்தாண தாவீதண்டை 1
 க்கு அனுப்பினார். இவன் அவனண்டைக்
 கு வந்து அயனுக்குச் சொன்னதாவது, ஒரு
 ரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்
 தார்கள். ஒருவன் ஐசவரியவானும் மற்ற
 வன் தரித்திரனுமாய் இருந்தான்.—ஐசவ 2
 ரியவானுக்கு ஆடுமாடுகள் வெகுதிரளாய்
 இருந்தன.—தரித்திரனுக்கோ தான் கொ 3
 ண்டி வளர்த்த ஒரே சின்ன ஆட்டைத் த
 விர வேறொன்றும் இல்லாதிருந்தது. அ
 து அவனோடும் அவன் பிள்ளைகளோடும்
 இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்ப
 த்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே கு
 டித்து, அவன் மடியிலே படித்துக்
 கொண்டு, அவனுக்கு ஒரு குமாரத்தியை
 ப் போல் இருந்தது.—ஐசவரியமுள்ள அ 4
 ந்த மனுஷனுக்கு ஒரு வழிப்பயணக்கார
 ன் வந்த போது, அவன் தன்னண்டைக்கு
 வந்த வழிப்போக்கனுக்குச் சமையற்ப

ண்ணுவிக்கத் தன்னுடைய ஆடுமாடுகளி
ல் எதையாடிலும் பிடிக்க மனதில்லாமல்,
அந்தத் தரித்திர மனுஷனுடைய ஆட்
டைப் பிடித்து, அதைத் தன்னண்டைக்
கு வந்த மனுஷனுக்குச் சமையற்பண்ணு
வித்தானென்றான்.

- 5 அப்போது தாலீது அந்த மனுஷின்
மேல் மிகவுங் கோபமுண்டவனாகி, நா
த்தானோடே சொன்னதாவது, இதைச்
செய்த அந்தமனுஷின் மாணத்திற்கேது
வானவனென்று யெகோவாவுடைய சீவ
6 னைக் கொண்டு சொல்லுகிறேன்.—அவன்
இரக்கமாய் இராமல் இந்தக் காரியத்தைச்
செய்தபடியினாலே, அந்த ஆட்டுக்காக
நாலத்தனையுந் திரும்பச் செலுத்த வே
7 ண்டிடுமென்றான்.—அப்போது நாத்தான்
தாலீதுடனே சொன்னதாவது, நீர் தா
னே அந்த மனுஷின். இஸ்ரவேலின் தே
வனாகிய யெகோவாச் சொல்லுகிறது,
நாம் உன்னை இஸ்ரவேலின் மேல் இரா
சாவாக அபிஷேகம்பண்ணுவித்து, நா
ம் உன்னைச் சவுலின் கைக்குத் தப்ப
8 வித்து,—உன் ஆண்டவனுடைய வீட்

உற அடி சாமுவேல் உ. புல்தகம்.

ஹடயம் உன் ஆண்டவனுடைய லட்சிக
ணையும் உன் மடியிலே கொடுத்தது, இஸ்ர
வேல் வீட்டையும் யூதாவின் வீட்டையும்
உனக்குக் கொடுத்தோம். இது போதா
திருந்தால், இன்னின்னதை உனக்குப் பி
ண்ணையங் கூட்டிக் கொடுப்போமே.— 9
யெகோவாவுடைய பார்வைக்குப் பொல்
லாங்காண அந்தக் காரியத்தைச் செய்யு
ம்படிக்கு அவருடைய வர்த்தையை அ
சட்டைபண்ணினதென்ன? நீ ஏத்தியனா
கிய உரீயாவைப் பட்டயத்தால் மடிவித்
து, அவன் பெண்சாதியை உனக்குப் பெ
ண்சாதியாக எடுத்திக் கொண்டு, அவனை
அம்மோன் புத்திரரின் பட்டயத்தாலே
கொண்டுபோட்டாய்.— இப்பேரூதம் 10
தம்மை அசட்டைபண்ணி, ஏத்தியனா
கிய உரீயாவின் பெண்சாதியை உனக்குப்
பெண்சாதியாக எடுத்திக் கொண்டபடி
யினாலே, பட்டயம் எண்ணுக்கும் உன்
வீட்டை விட்டு விலகாதிருக்கும்.— யெ 11
கோவா சொல்லுகிறது, இதோ நாம் உ
ன் வீட்டிலே பொல்லாங்கை உன்மே
ல் எழுப்பப்பண்ணி; உன் சண்கள் புர

- ரிக்க உன் ஸ்திரிகளை எடுத்து உன் தோழனுக்குக் கொடுப்போம். அவன் இந்த சூரியனுடைய வெளிச்சத்திலே உன்
- 12 ஸ்திரிகளோடே சயனிப்பான். — எனென்றால் நீ ஒளிப்பிடத்திலே அனைச் செய்தாய்; நாடோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கும் முன்பாகவுஞ் சூரியனுக்கு முன்பாகவுஞ் செய்வோமென்றார்.
- 13 ருரென்று சொன்னான். — அப்போது நாவீது நரத்தினுடனே, நான் யெகோவாவுக்கு விநோதமாய்ப் பாவஞ்செய்தேனென்றான். நாத்தான் தாவீதோடே சொன்னதாவது, நீர் சாகாதபடிக்கு யெகோவா உம்முடைய பாவத்தை நீங்கவு
- 14 ம்பண்ணினார். — ஆனாலும் இந்தக் காரியத்தினாலே யெகோவாவுடைய சத்துருக்கள் தூஷணிக்க நீர் இடம்பண்ணவேயண்ணின்படியினாலும், உமக்குப் பிறந்த பிள்ளை சாகவே சாகுமென்று சொல்லி,
- 15 நாத்தான் தன் வீட்டுக்குப் போய்விட்டான். அப்போது யெகோவா உரியானுக்குப் பெண்சாதி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அது கேவலமாய் விபாதி

உள அஉ சாமுவேல் உ. புஸ்தகம்.

ப்பட அடித்தாரி.—அப்போது தாலீது 16
அந்தப் பிள்ளைக்காகத் தேவனைத் தேடி,
உபவாசம்பண்ணி, உள்ளே போய், இர
வெல்லாந் தரையிலே கிடந்தான்.—அவனை 17
த் தரையில் இருந்து எழுந்திருக்கப் பண்
ண அவனுடைய வீட்டின் முப்பான பே
ர்கள் எழுந்து, அவனண்டையில் வந்தாலு
ம், அவன் மாட்டேனென்று சொல்லி,
அவர்களோடே அப்பஞ் சாப்பிடாமலு
ம் போனான்.—ஏழாம் நாளிலே பிள் 18
னை செத்துப் போயிற்று. அப்போது
பிள்ளை செத்துப்போயிற்றென்று தா
லீதின் ஊழியக்காரர் அவனுக்கு அறி
விக்க ஐயப்பட்டார்கள். ஏனெனில் இ
தோ பிள்ளை உயிரோடிருக்க, நாம் அவ
ரோடே பேசுகிற போது, அவர் நம்
முடைய சொற் கேட்கவில்லை. பிள்ளை
செத்துப்போயிற்றென்று அவரோடே
எப்படிச் சொல்லுவோம்? அதிகமாய் வி
யாகுலப்படுவாரென்று சொல்லிக்கொ
ண்டார்கள். — ஆனாலும் தாலீது தன் 19
ஊழியக்காரர் இரகசியமாய்ப் பேசுகிற
தைச் காண்கிறதினூற், பிள்ளை செத்துப்

- போயிற்றென்று அறிந்துகொண்டு, தன் ஊழியக்காரரைப் பிள்ளை செத்துப்போயிற்றேவென்று கேட்டான். செத்துப்
- 20 போயிற்றென்றார்கள்.—அப்போது தாலீது தரையை விட்டு எழுந்திருந்து, தன்னைக் கழுவி, எண்ணெய் பூசிக்கொண்டு, தன் வஸ்திரங்களை மாற்றி, பெகோவாவுடைய வீட்டுக்குட் பிரவேசித்துப் பணித்துகொண்டு, தன் வீட்டுக்கு வந்து, போசனங் கேட்டு, அதை அவன் முன்னே
- 21 வைத்த போது புசித்தான்.—அப்போது அவன் ஊழியக்காரர் அவனுடனே, நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன? உயிரோடிருக்கிற பிள்ளைக்காக உபவாசித்து அழுதுகொண்டீர். ஆனாலும் பிள்ளை மரித்த பிறகு, எழுந்திருந்து அசனம்பண்ணுகிறீரென்றார்கள்.—அதற்கவன் சொன்னது, பிள்ளை இன்னம் உயிரோடிருக்கப், பிள்ளை பிழைக்கும் படிக்கு தேவ்வ இரங்குவாரோ ஆருக்குத் தெரியுமென்று உபவாசித்து அழுதுகொண்டேன்.—அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிப்பதென்ன? இனி நா

உரிசிச் சாஸ்திரேஸ் உ. புஸ்தகம்.

ன் அனதத் திரும்பி வரப் பண்ணக் கூடு
மோ? நான் அதின்னைக்கிருப் பேரகை
னெயல்லாமல் அது எண்ணெடைக்கிருத்
திரும்பி வரப்போகிறதில்லைபெண் றுன்:

பிறகு தாவீது தன் பெண்ணைச் சாதிபான் 24
பந்தேசபாளுக்கிரு ஆறுதல் சொல்லி; அங்
னெனைக்கிருப் பேராய்; அவனோடு சப
னித்தான். அவள் ஒரு குமாரனைப் பெ
ற்றாள். அவனுக்குச் சாலோமோவென
து பெரிட்டான்; அவனை பெகோவா கி
னெகித்தார்:—அவனைத் தீர்க்கதரிசியாகி 25
ய் நாதிதான் வசமாய் விட்டான். இவனை
பெகோவாவின் நிமித்தம் அவனுக்கு ஏழி
திபாடுவென்று பெரிட்டான்.

இரப்பா பட்டணத்தைப் பிடித்தது.

அதற்குள்ளே யோவாப் அம்மோன் 26
திருருடைய இரப்பா பட்டணத்தின்
மேலே யுத்தம்பண்ணி; இராசதானியைப்
பிடித்தது; - தாவீதனைக்கிரு ஆளனுப் 27
பி, நான் இரப்பாவின்மேல் யுத்தம்பண்
ணித், தண்ணீர் ஓரமான பட்டணத்தை
பிடித்தும் இருக்கிறேன். - இப்போது 28

ம் நான் பட்டணத்தைப் பிடிக்கிறதினால்,
 என் பேர் விளங்காதபடிக்கு நீர் மற்றச் ச
 னத்தைக் கூட்டிக்கொண்டு வந்து பட்ட
 ணத்தை முத்திக்கை போட்டுப் பிடியுமெ
 29 ன்று சொல்லச் சொன்னான். - அப்படியே
 தாலீது சனத்தை எல்லாங் கூட்டிக்கொ
 ண்டி, இரப்பாவுக்குப் போய், அதின்மே
 30 வ்யத்தம்பண்ணி, அதைப் பிடித்து. - அவ
 ங்களுடைய இராசாவுடைய தலையின் மே
 ல் இருந்தகிரீடத்தை எடுத்திக்கொண்டா
 ன். அது ஒரு தாலீது பெரன் நிறையும
 இரத்தினங்கள் பூசுத்த அமரப் இருந்தது.
 அது தாலீதுடைய தலையில் வைக்கப்பட்ட
 டது. பட்டணத்தின் கொள்ளையை மகா
 விஸ்தாரமுமாய் அதில் இருந்துகொண்டு
 31 போனான். - ஆனாலும் அதில் இருந்த சன
 த்தை அவன் வெளியே கொண்டுபோய்,
 அவர்களை வாளாக்கிற வேலைக்கும் இரு
 ப்புப்பாறைகளின் வேலைக்கும் இருப்புத்
 கொடாலிகளின் வேலைக்கும் வைத்து அ
 வர்களை மோளேகின் சூளையுந் கட
 க்கப்பண்ணினான். இப்படி அம்மொன்
 புத்திரரின் பட்டணங்களுக்கு எல்லாங்

உற அக சாமுவேல். உ. புஸ்தகம்.

செய்து, தாவீது எல்லாச் சனத்தோடு
ம் ஏருசலேமுக்குத் திரும்பினான்.

மக. அதிகாரம்.

அம்னோக் முறைகேடான காரியஞ்செய்து
அப்சலோமினாற் கொலைசெய்யப்பட்டது.

அதற்குப் பிறகு சம்பவித்ததேதெ 1
னில் தாவீதின் குமாரனாகிய அப்சலோ
முக்குத் தாமார் என்று பேருள்ள சவுந்
தரியமுள்ள சகோதரி இருந்தாள். அவள்
பேரிலே தாவீதின் குமாரன் அம்னோ
ன் இச்சை வைத்துத்,—தன் சகோதரி 2
யாகிய தாமாரின் நிமித்தம் விபாதி அடை
யத்தக்கனையாய் ஏக்கமெடுத்தான். ஏ
னெனில் அவள் கன்னியரஸ்திரியாய் இ
ருந்தாள். அவளுக்கு ஒரு பொல்லாங்கு
செய்ய அம்னோனின் பார்வைக்கு வருத்
தமாய் இருந்தது.—ஆனாலும் அம்னோ 3
னுக்குத் தாவீதுடைய அண்ணன் சீமே
யாவின் குமாரனாகிய யோனதாபென்று
பேருள்ள ஒரு சினேகிதன் இருந்தான்.
அந்த யோனதா வெகு தந்திரவாதியாய்

- 4 இருந்தான்.—இவன் அவனோடே, இராச குமாரனாகிய நீ நாளுக்கு நாள் எதினாலே இப்படி இளைத்துப் போகிறாய்? எனக்கு அறிவியாயோவென்றான். அம்னோன் அவனோடே, என் சகோதரன் அப்சலோயின் சகோதரியாகிய தாமாரின் மேல் நான் ஆ
- 5 சை வைத்திருக்கிறேனென்றான்.—அப் போது யோனதாப் அவனுடனே, நீ வியாதிக்காரனைப்போல, உன் படுக்கையின் மேலே படுத்திக்கொள். உனைப் பார் க்கிறதற்கு உன் தகப்பன் வரும் பொழுது, நீ அவருடனே, என் சகோதரியாகிய தாமார் வந்து எனைப் பேசணம் புசிக்கப்பண்ணி நான் பார்த்து அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு, என் கண்களுக்கு முன்பாகப் பேசணத்தைச் சமைக்க
- 6 ட்டிமேயென்று சொல்லென்றான்.—அப்படியே அம்னோன் வியாதிக்காரனைப் போலப் படுத்திக்கொண்டு, இராசா தனைப் பார்க்க வந்தபோது இராசாவுடனே, என் சகோதரியாகிய தாமார் வந்து நான் அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு என் கண்களுக்கு முன்பாக இரண்டு

உள்ளு அது சாமுவேல் உ. புஸ்தகம்.

நல்லபண்ணிகாரங்களைப் பண்ணட்டுமே
யென்றான். - அப்போது தாவீது தாமார் 7
ண்டையில் வீட்டிற்குள் ஆளனுப்பி, நீ உ
ன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்கு
ப்போய், அவனுக்கு ஒரு சமையற்பண்
வென்று சொல்லச் சொன்னான். - தா 8
மார் தன் சகோதரனாகிய அம்னோன் படு
த்துக்கொண்டிருக்கிற வீட்டுக்குப் போ
ய், மாவெடுத்துப் பிச்சுந்து, அவன் கண்
களுக்கு முன்பாகத் தட்டிப் பண்ணிகார்
ங்களைச் சுட்டு, - சட்டியை எடுத்து அவ 9
னுக்கு முன்பாக அவ்வகை வைத்தான்.
ஆனாலும் அவன் சாப்பிட மாட்டேன்
ன்றான். பின்பு அம்னோன் எல்லாரையும்
எண்ணி விட்டு வெளியே போகப் பண்
ணங்கொன்றான். எல்லாரும் அவன் விட்
டுவெளியே போனார்கள். - அப்போது அ 10
ம்னோன் தாமாருடனே நான் உன் கையி
லுலே சாப்பிடும்படிக்கு அந்தப் போச
னத்தை அறைவீட்டிலே கொண்டுவரவெ
ன்றான். அப்படியே தாமார் தான் செ
ய்த பண்ணிகாரங்களை அறைவீட்டில் இ
றக்கிற தன் சகோதரனாகிய அம்னோனுக்

- 11 சூக்கொண்டிபொருள்.-ஆனாலும் அவன் சாப்பிடும்படிக்கு அவன் அகைவகளைச் சேர்த்துக் கொண்டு வருகையில், அவன் அவனைப் பிடித்து அவனாடனே, ஏன் சகோதரி யே, நீ வந்து என்னோடே சபனியென்
- 12 சூன்.—அவள் அவனோடே சொன்னதா வது, அப்படி அல்ல ஏன் சகோதரனே! என்னைக் கற்பழியாதே! இஸ்ரவேலிலே அப்படிச் செய்ப்பட ஒண்ணுது. இப் படிக்கொத்த மதுகேடான காரியத்தைச்
- 13 செய்யாபாக.-மற்றப்படி நான் ஏன் வெ ட்கத்தோடே எங்கே போவேன்? நீயும் இஸ்ரவேலிலே மதுகெட்டவர்களில் ஒருவ னைப்போல் இருப்பாய். இப்போதும் நீ இரரசர்வோடே பேசு, அவர் என்னை உன் பேச்சுக்குத் தடைபண்ணுவதில்லையெ
- 14 ன்ருள்.—அவனோ அவள் சொற் கேட்க மாட்டோமென்று அவளைப் பலபந்தமா ய்ப்பிடித்து, அவளோடே சபனித்து அ
- 15 வளைக் கற்பழித்தான்.—பிறகு அம்னோ னை அவளை மகர் பெரிய பகையாப்ப்பகை த்தான். அதேனென்றால், அவன் அவளைச் சினேகித்த சினேகத்தைப் பார்த்திலும்

உராகம் சாமுவேல் உ. புத்தகம்.

அவனைப் பகைக்கிற பகை பெரிதாய்
இருந்தது. ஆகையால் நீ எழுந்துபோ
வென்று அம்மேன் அவனோடே சொ
ன்னான்.—அப்போது அவள் அவனுட 16
னே, நீ எனக்குச் செய்த அந்தப் பொ
ல்லாங்கைப் பார்க்கிலும் நீ என்னைத் த
ள்ளிவிடுகிற இந்தப் பொல்லாங்கு பின்
னையும் அதிகமாய் இருக்கின்றதென்றா
ள். ஆனாலும் அவன் அவனைக் கேட்க ம
னதில்லாமல்,—தன்னைச் சேவிக்கிற தன் 17
வேலைக்காரனைக் கூப்பிட்டு, நீ இவனை
என்னை விட்டு வெளியே தூரத்தி, அவள்
போனபின் கதவைப் பூட்டுவான்.— 18
அவள் பலவீனமான வஸ்திரத்தை உ
டுத்தக்கொண்டிருந்தாள். ஏனெனில் இ
ராசாவின் குமாரத்திகளாகிய கன்னியா
ஸ்திரிகள் இப்படிக்கொத்த சால்வைக
ளைத் தரித்துக்கொள்ளுவார்கள். அப்
படியே அவனைச் சேவிக்கிறவன் அவனை
வெளியே தூரத்தி, அவள் போனபின் க
தவைப் பூட்டினான்.—அப்போது தாமா 19
ர் தன் தலையின் மேற் சாம்பலை வாரிப்
போட்டுக்கொண்டு, தான் தரித்த பலவர்

- ன்னமான வஸ்திரத்தைக் கிழித்துத், தன்
கையைத் தன் தலையின்மேல் வைத்துக்
20 கூப்பிட்டிக் கொண்டே நடந்தாள்.—அ
ப்போது அவள் சகோதரனாகிய அப்ச
லோம் அவளுடனே, உன் சகோதரனா
கிய அம்னோன் உன்னோடிருந்தானோ?
இப்போதும் என் சகோதரியே, மவுன
மாய் இரு. அவன் உன்னுடைய சகோதர
ன், இந்தக் காரியத்தை உன் மனதிலே வை
யாயாகவென்றான். அப்படியே தாமார்
தன் சகோதரனாகிய அப்சலோமின் வீ
21 ட்டில் ஒண்டியாய் இருந்தாள்.—தாவீது
இராசா இந்தச் செய்திகளை எல்லாங் கே
ட்ட போது, வெகு கோபமாய் எரிந்
22 தான்.— அப்சலோம் அம்னோனோடே
நன்மையாகிலுந் தீமையாகிலும் பேச
னதில்லை. ஏனெனில் தன் சகோதரியாகி
ய தாமாரை அம்னோன் கற்பழித்த கா
ரியத்தின் நிமித்தம் அப்சலோம் அவ
23 ணைப் பகைத்தான்.—இரண்டு வருஷிற்
சென்ற போது அப்சலோம் எப்பிராய்
முக்குச் சமீபமான பாலாத்தோரிலே ஆ
யுகளை மயிர்க்கத்திரிக்குறவர்களை வைத்

உராகு உ சாமுவேல் உ. புஸ்தகம்.

திருந்து இராசாவின் குமாரரை எல்
லாம் விருந்துக்கு அழைத்தான்.— அவன் 24
இராசாவண்டைக்குப் போய், இதே ஆ
டுகளை மயிர்க்கத்திரிக்கிறவர்களை அடியே
ன் வைத்திருக்கிறேன். இராசாவும் அவ்
குடைய ஊழியக்காரரும் உமதடியானோ
டே வர வேண்டிக்கொள்ளுகிறேன் எ
ன்றான்.— இராசா அப்சலோடோடே, 25
அப்படி வேண்டாம், என் மகனே! உனக்
குப் பாரமாய் இராதபடிக்கு நாங்கள் எல்
லாரும் வராமலிருப்போமாகவென்றான்.
அவனை வருந்திக்கொண்டாலும், அவன்
பேசு மனதில்லாமல் அவனை ஆசீர்வ
தித்தான்.— அப்போது அப்சலோம் இ 26
ல்லவீட்டால் என் சகோதரனாகிய ஆ
ம்னோன் எங்களோடே வரட்டுமென்று
என்றதற்கு இராசா அவனுடனே, அவ்
ன் உன்னோடே வர வேண்டியதை எ
வென்றான்!— பின்னையும் அப்சலோம் 27
அவனை வருந்திக்கொண்டபடியினாலே, அவ்
ன் அம்னோனையும் இராசாவின் குமா
ரர் அனைவரையும் அவனோடே போசு
விட்டான்.— ஆனாலும் அப்சலோம் தன் 28

வேலைக்காரருக்குக் கற்பித்துச் சொன்ன
 து, நன்றாய்ப்பாருங்கள். அம்மேனென் திரா
 ப்சப் படி இரசத்தினுற் சந்தோஷமா
 ய் இருக்க நான் உங்களுடனே, அம்
 மெனென் அடித்துக் கொல்லுங்களென்று
 சொல்லும் போது, நீங்கள் பயப்ப
 டாமல் அவனைக் கொன்றுபோடுங்கள்.
 நான் அல்லே அதை உங்களுக்குக் க
 ர்பிக்கிறவன், திடமென் சேவகராய் இருங்
 29 களென்று சொல்லியிருந்தான். — அப்
 சலோங் கற்பித்தபடியே அப்சலோமின்
 வேலைக்காரர் அம்மெனெனுக்குச் செய்தா
 ர்கள். அப்போது இராசாவின் குமாரர்
 எல்லாரும் எழுந்திருந்து அவரவர் தன்
 தன் கோவேறு கழுதையின் மேல்
 30 ஏறி ஒடிப்போனார்கள். — அவர்கள் வ
 ழியில் இருக்கிற போது, அப்சலோ
 ம் இராசாவின் குமாரரை எல்லாம்
 அடித்துக் கொன்றான். அவர்களில் ஒ
 ருவனும் மீதியானதில்லை என்கிறதாய்த்
 31 தாவீதுக்குச் செய்தி வந்தது. — அப்
 போது இராசா எழுந்திருந்து, தன் வ
 ஸீதிரங்களைக் கிழித்துக்கொண்டு, தரை

உராகச சாமுவேல். உ. புத்தகம்.

யிலே விழுந்து கிடந்தான். அவன் ஊழியக்காரர் எல்லாருந் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு நின்றார்கள்.— 32

ஆளுநர் தாவீதின் அண்ணனாகிய சீமேயாவின் சூமாரன் யோனதாப் மறுவுத்தரவுகொடுத்தும் சொன்னதாவது, இராசாவின் சூமாரரான வாலிபரை எல்லாங் கொன்றுபோட்டார்களென்று என் ஆண்டவன் நினைக்க வேண்டாம். அம்மேனான் மாத்திரஞ் செத்துப்போனான். ஏனெனினில் இவன் அவன் சகோதரியாகிய தாமாரைக் கற்பழித்த நாள் முதற்கொண்டு, அது அப்சலோமின் ரெஞ்சில் இருந்தது.—இப்போதும் இராசாவின் சூமாரர்கள் எல்லாருஞ் செத்தார்களென்ற பேச்சை இராசாவாகிய என் ஆண்டவன் தம்முடைய மனதிலே வைக்க வேண்டாம். ஏனென்றால் அம்மேனான் ஒருவனே செத்தானென்றான்.—அப்சலோம் ஓடிப்போனான். சாமக்காரர் சேவகன் தன், கண்களை ஏறெடுத்துப் பார்த்துக் கிறபோது, இதோ அநேகஞ் சனம் அவனை விட்டு வருகிற வழியாகிய மலயின்

மறைவில் இருந்து வருகிறதைக்கண்டான்.

- 35 — அப்போது யோனதாப் இராசாவுடனே, தீதோ இராசாவின் குமாரர் வருகிறார்கள். உமதடியான் சொன்னபடியே ஆ
- 36 யிற்றென்றான்.— அவன் பேசு முகிந்த போது, தீதோ இராசாவின் குமாரர் வந்து சத்தமிட்டு அழுதார்கள். இராசாவும் அவனுடைய எல்லா ஊழியக்காரரும் மகா பெரிய புலம்பலாய் அழுதார்கள்.
- 37 அப்சலோமோ, அம்மீயூரின் குமாராகிய தல்மாய் என்ற கேசூரின் இராசா அண்டைக்கு ஓடிப் போனான். ஆனாலும் தாலீது அந்த எல்லா நாளுந்தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.— அப்சலோங் கேசூருக்கு ஓடிப்போய் அங்கே மூன்று வருஷம்
- 39 ம் இருந்தான்.— தாலீது இராசா அம்னோன் செத்தபடியினாலே அவனுக்காகத் துக்கித்துத் தேறிக்கொண்ட போதோ, அப்சலோமைப் பின்றொடரும் நினைவை விட்டுவிட்டான்.

யச. அதிகாரம்.

அப்சலோந் தன் தகப்பனோடே ஒப்புரவா
க்கப்பட்டது.

இராசாவின் இருதயம் அப்சலோயின் 1
 மேல் ஒன்னந் தாங்கலாய் இருக்கிறதை
 சீ சேருயாவின் குமாரன் யோவாப் அநி 2
 ந்தபடியினாலே,—அவன் தெக்கோபாவி
 ல் இருக்கிற ஞானமுள்ள ஒரு ஸ்திரீய
 அழைத்தனுப்பி, அவனோடே சொன்ன
 தாவது, நீ இழவு கொண்டாடுகிறவனைப்
 போலத் துக்க வஸ்திரங்களை உடுத்திக்
 கொண்டு, எண்ணெய் பூசிக்கொள்ளாம
 ற் செத்துப் போனவனுக்காக அநேக
 நாளாய்த் துக்கித்திருக்கிற பெண்சாதி 3
 னையப் போலக் காண்பித்து,— இரா
 சாவண்கூடக்குட் பிரவேசித்து, அவ்
 ரோடே இன்னிண்பிரகாரமாகப் பே
 சென்று அவள் சொல்ல வேண்டிய வர்
 ற்த்தகளை யோவாப் அவள் வாயிலே 4
 போட்டான்.—அப்படியே தெக்கோபா
 ணராளான அந்தஸ்திரி இராசாவோடே

- பேசப் போய்த் தரையிலே முகங்குப்பு
 ற விழுந்து வணங்கி, இராசாவே, இரட்
 5 சியமென்றார்.—இராசா அவருடனே,
 உனக்கு என்ன வேண்டிமென்றதற்கு
 அவள் சொன்னதாவது, ஆ! நான் வித
 வைபாண பெண்சாதி. ஏனென்றால் என்
 6 புருஷன் சென்றுபோனான்.—ஆனாலும்
 உமதடியானுக்கு இரண்டி குமாரர் இருந்
 தார்கள். அவர்கள் இருவரும் வெளியி
 லே சுண்டைபண்ணி, அவர்களை விலக்க
 ஒருவரும் இல்லாதபடியானால், ஒருவன்
 ழற்றவனை அடித்துக்கொண்டுபோட்டா
 7 ன்.—ஆகையால் இதோ, வமிசம் எல்லாம்
 உமதடியார் மேல் ஏழும்பித் தன் சகோ
 தரனைக் கொன்றுபோட்டவனை அவன்
 கொன்ற அவன் சகோதரனுடைய பிரா
 ணனுக்காக நாங்கள் கொன்றுபோட்டு,
 அந்தச் சுதந்தரவானாகிய அவனையும் அ
 ழித்துப் போடும்படிக்கு அவனை ஒப்பு
 வியென்று சொல்லி, என் புருஷனுக்குப்
 பூமியின்மேலேபேரும் மீதியும் வைக்கப்
 பட்டாதபடிக்கு என்ருகின்னம் இருக்கிற
 பொறியையும் விற்றுப்போட முன்தா

உரைக்கா சாமுவேல் உ. புஸ்தகம்.

ய் இருக்கிறார்களென்றாள். - அப்போது இ 8
ராசா அந்த ஸ்திரியோடே, நீ உன் வீட்
டுக்குப் போ. நான் உனக்காகக் கட்டளை
பண்ணுவேனென்றான். - பின்னையும் அ 9
ந்தத் தெக்கோபாபூர் ஸ்திரி இராசாவு
டனே, இராசாவாகிய என் ஆண்டவனே,
இராசாவின் மேலும் அவர் ஆசனத்தின்
மேலும் குற்றமில்லாதபடிக்கு, அந்தப்
பழி என் மேலும் என் தகப்பன் வீட்டி
ன் மேலும் சுமரக் கடவதென்றாள். - அ 10
தற்கு இராசா உனக்கு விரோதமாய்ப்
பேசுகிறவனை என்னண்டைக்கு அழைத்
து வா. அப்போது அவன் இனி உன்னை
த் தொடர்புருப்பானென்றான். - பின் 11
னையும் அவள் இரத்தப்பழி வாங்குகிறவர்
கள் அழிம்பு செய்து என் குமாரனை அ
தம்பண்ணப் பெருகிப்போகாதபடிக்
கு இராசாவானவர் தம்முடைய தேவ
னாகிய யெகோவாவை நினைப்பாராகவெ
ன்றாள். அதற்கு இராசா உன் குமாரனு
டைய மயிரில் ஒன்றுந் தரையில் விழுவ
தில்லையென்று யெகோவாவின் சீவனைக்
கொண்டு சொல்லுகிறேனென்றான். -

- 12 அப்போது அந்த ஸ்திரி இராசாவாகிய
என் ஆண்டவனோடே உமதடியாள் ஒ
ரு வார்த்தையைச் சொல்லட்டுமேயெ
- 13 ன்றாள். அவன் சொல்லென்றதற்கு — அ
ந்த ஸ்திரி சொன்னதாவது, பின்னை எ
ன் தேவனுடைய சனத்திற்கு விரோதமா
ய் அப்படிக்கொத்த நினைவை வைத்திரு
க்கிறீர்? தூர்த்துண்ட தம்முடையவனை
இராசா திரும்ப அழைத்தாலொழிய இ
ராசா இப்போது சொன்ன வார்த்தையி
னாலே குற்றமுள்ளவரைப்போல் ஒருக்
- 14 கிறீர்.—எனென்றால் மரிக்கவே மரித்து
த் திரும்பச் சேராதபடிக்குத் தரையி
லே கவருகிற தண்ணீரைப்போல் இரு
க்கிறோம். தேவனோ சீவனை எடுத்திக்
கொள்ளாமல், தூர்த்துண்டவன் அப்பு
றந் தம்மை விட்டு விலக்கப்படாதிருக்
- 15 கும் நினைவுகளை நினைக்கிறார்.—இப்போ
தும் நான் என் ஆண்டவனாகிய இராசா
வோடே இந்த வார்த்தையைப் பேச எ
ன்னத்தினாலே வந்தேனென்றால், சனம்
எனக்குப் பயமுண்டாக்கினதினாலே தா
னே. ஆகையால் நான் இராசாவோடேவே

ஊகேனாகி, ஒருவேளை இராசர் தம்தடியர்
 ஞாண்டய வார்த்தையிசைபடி செய்வாரெ
 ன்று உமதடியர்ளாகிய நான் சொன்னேன்
 ன்.—ஏனெனில் என்னையும் ஏன் குடா 16
 ருனையும் ஏதமாய்த் தேவனுடைய சந்நி
 திரத்துக்குப் புறம்பாக்கி அழிக்க நினை
 கின்ற மனுஷனுடைய கைக்குத் தமது
 அடியானீர் கீங்கலாக்கி விடுமபடிக்கு இ
 ராசர் கேட்பார்.—இராசர்வாகிய என் ஆ 17
 ண்டவனுடைய வார்த்தை எனக்காறு
 தலாய் இருக்குமென்று உமது அடியா
 ளாகிய நான் எண்ணினேன். ஏனெனில்
 நன்கமையபுநீ தீமைமையபுங் கேட்கத்த
 கீகதாக் இராசர்வாகிய என் ஆண்டவன்
 தேவனுடைய தூதனைப் போல இருக்கி
 ரார். இதற்காக உம்முடைய தேவஞ்சிய
 யெகோவா உம்மோடே கூட இருக்கிஞ்
 ரென்றான் —அப்போது இராசர் அந்த 18
 இஸ்திரிக்குப் பிரத்தியுத்தாரமாக, நான்
 உன்னைக் கேட்குங் காரியத்தை எனக்கு
 மறையாய்கவென்றதற்கு, அந்த ஸ்திரி
 இராசர்வாகிய என் ஆண்டவர் சொல்வா
 ராகவென்றான்.—அப்போது இராசர் இ 19

திலைல்லாம் யோவாபின் கை உண்டுமுடி
 ருக்கின்றதோவென்று கேட்டான். அதற்
 கு ஸ்திரி பிரத்தியுத்தாரமாகச் சொன்ன
 றா, இராசாவாகிய என் ஆண்டவன் சொன்
 ன படி எல்லாம் இருக்கின்றது. வலது ப
 க்கத்திலும் இடது பக்கத்திலும் இந்நிலே
 வேறொருவர் இல்லையென்று இராசா வா
 கிய என் ஆண்டவனுடைய சீவனைக் கொ
 ண்டி சொல்லுகிறேன். அதேனென்றால்
 உமதடியானாகிய யோவாப்தானே இதை
 எனக்குக் கற்பித்து, அவனே இந்த எல்
 லா வார்த்தைகளையும் உமதடியாளின் வா
 20 யிலே போட்டான். - நான் இந்தக் காரிய
 த்தின் ரூபை இப்படி மாற்றுகிறதற்கு உ
 மதடியானாகிய யோவாப் அதற்குக் கார
 ணமாய் இருந்தான். ஆனாலும் தேசத்தின்
 நடக்கிறதை எல்லாம் அறிய என் ஆண்
 டவனுடைய ஞானம் தேவனுடைய தூ
 தனின் ஞானத்தைப் போலே இருக்கின்ற
 21 தென்றான். - அப்போது இராசா யோ
 வாபுடனே; இதோ இந்தக் காரியத்தைச்
 செய்கிறேன். நீ போய் வாலிபனாகிய அ
 ப்சலோமைத் திரும்ப அழைத்துவாவெ

காஉ சாமுவேல் உ. புஸ்தகம்.

ன்றான்.—அப்போது யோவாப் தரை 22
யிலே முகங் குப்புற விழுந்து வணங்
கி, இராசாவை உபசரண்பண்ணி இரா
சா தமதடியானுடைய வார்த்தையின்ப
டி செய்ததினாலே, என் ஆண்டவனாகிய
இராசாவின் கண்களில் எனக்குத் தயவு
கிடைத்ததென்கிறது இன்று உமதடியா
னுக்குத் தெரிய வந்ததென்றான்.—பிற 23
கு யோவாப் எழுந்து கேசுருக்குப் போ
ய், அப்சலோமை எருசலேமுக்கு அழை
த்து வந்தான்.—இராசாவோ அவன் த 24
ன் வீட்டுக்குத் திரும்பிக்கொள்ளக் கடவ
ன், என் முகத்தை அவன் பார்ப்பதில்லை
என்றான். அப்படியே அப்சலோந் தன்
வீட்டுக்குத் திரும்பிக்கொண்டு இராசாவி
ன் முகத்தைப் பார்க்கவில்லை.

ஆனாலும் இஸ்ரவேல் அனைத்திலும் அ 25
ப்சலோமைப் போல் ஒத்த சவுந்தரியமு
ள்ளவனும் மிகவும் மெச்சிக்கொள்ளப்
பட்டவனுமான மனுஷன் இருக்கவில்லை.
அவன் உள்ளங்கால் துவக்கி, உச்சந்தலை ம
ட்டிம், அவனில் ஒரு மறுவும் இல்லாதிரு
ந்தது.—அவன் தன் தலையின் மயிரை அ 26

- து தனக்குப் பாரமாய் இருக்கிறதென்
று வருஷாந்தரஞ் சிரைத்துக்கொள்வா
ன். சிரைக்கும் போது அவன் தலைமயி
ர் இராசாவுடைய நிறையின்படி இருநூ
27 று சேக்கல் நிறையாய் ஓரூக்கும்.—அப்
சலோமுக்கு மூன்று சூமாரருந் தாமா
ரென்று பேர்கொண்ட ஒரு குமார
த்தியும் பிறந்திருந்தார்கள். இவள் ரூபவ
தியான பெண்ணாய் இருந்தாள்.
- 28 அட்சலோம் இராசாவின் முகத்தைக்
காணாமல், இரண்டு வருஷமாய் எருசலே
29 மிலே குடியிருந்தான்.—ஆகையால் அ
ட்சலோம் யோவாபை இராசாவண்டை
க்கு அழைத்து அனுப்பினான். அவனோ
அவனண்டைக்கு வர மாட்டேனென்ற
ன். இரண்டாம் விசையும் அவன் அழைத்
தனுப்பினாலும், வர மாட்டேனென்றான்.
- 30 —அப்போது அவன் தன் வேலைக்கார
ரோடே, இதோ என் நிலத்திற்கு அருகான
யோவாவின் நிலம். அதிலே அவனுக்கு
வாற்கோ தும்பை விளைந்திருக்கின்றது.
நீங்கள் போய், அதை அக்கினியாற் கொ
ளுத்திப்போடுங்கென்றான். அப்படியே

அப்சலோமின் வேலைக்காரர் அந்த நில
 தை அக்கினியாற் கொளுத்திப்போட்
 டார்தன்.— அப்போது போவாப் எழுந் 31

திருந்து, அப்சலோமனைக் கு லீட்டி
 ற்குட்டோய், ஏனக்கு இருக்கிற சிவத்தை
 உம்முடைய வேலைக்காரர் அக்கினியாலே
 கொளுத்திப்போட்டதென்னவென்று அ
 வனைக் கேட்டான்.— அப்சலோமும் போக 32

வாபோடே சொன்னதாகது, இதோ உ
 ம்மை இராசாவண்டைக்கு அனுப்பி நா
 ன் கெளரில் இருந்து ஏண்ணத்திற்காக வ
 ன்தேன்! நான் இன்னம் அந்தே சீருந்தா
 ல் தாவினெயன்று அவருக்குச் சொல்லி
 ம்படிக்கு, உம்மை இந்தே வாருமென்று
 அனுத்தனுப்பினேன். இப்போதும் நா
 ன் இராசாவின் முகத்தைப்பார்க்கட்டும்,
 அல்லவென்று ஏன்மற் குற்றம் இருந்தா
 ல், அவர் என்னைக் கொல்லக் கடவொ
 ண்றான்.— போவாப் இராசாவண்டைக்கு 33

ட்பிரவேசித்து, அதை அவனுக்கு அறிவி
 த்த போது, அப்சலோமை அழைப்பித்
 தான். அப்போது அவன் இராசாவண்
 டைக்குட்பிரவேசித்து, இராசாவுக்கு மு

ஸ்பாகத் தரையிலே முகங்குப்புறப் ப
ணிந்தான். அப்போது இராசா அப்ச
லோமை முத்திசெய்தான்.

யடு. அதிகாரம்.

கலகம்பண்ணின தன் குமாரனாகிய அப்சலோமக்
குத் தாலீது தப்பிக்கொண்டு ஒடிப்போனது.

- 1 இதற்குப் பிறகு சம்பவித்ததேதென்
றால் அப்சலோமம் இரதங்களையுங் குதிரை
களையுந் தனக்கு முன் ஓடுகிற ஐம்பது
சேவகரையுந் தனக்குச் சமீபாகித்தான்.
- 2 —இதல்லாமல் அப்சலோமங் காலமே எ
ழுந்திருந்தது, வாசல் வழி ஓரத்திலே நி
ன்றுகொண்டு, எவனாகிலுந் தனக்கு இரு
க்கிற வழக்கின் நிமித்தம் இராசாவண்டை
க்கு நியாயத்திற்காக உட்பிரவேசிக்கப்
போனால், அவனை அவன் அழைத்து, நீ எ
ந்த ஊராணென்று கேட்பான். இவன் உம
தடியான் இஸ்ரவேல் கோத்திரங்களில்
ஒன்றுக்கு அடுத்த இன்ன ஊராணென்றா
ல்,—அப்போது அப்சலோமம் அவனுட
னே, இதோ, உன் காரியங்கள் நன்மையு

நாக சாமுவேல் உ. புத்தகம்.

ஞ் செம்மையுமானவைகள்தான். ஆன
லும் இராசாவிடத்திலே உனக்குக் கே
ள்விகொடுப்பாரில்லை என்பான்.— பின் 4
னையும் அப்சலோம், ஆ! வழக்குக் காரிய
ங்களுக்குண்டானவைகள் எல்லாரும் ஏன்
அண்டைக்கு வந்து நான் அவர்களுக்கு
நியாயஞ் செய்யும்படிக்கு, என்னைத் தே
சத்திலே நடையாதுபதியாக வைப்பவன்
ஆரென்பான்.— யாதொருவன் அவனை வ 5
ணங்கிக்கொள்ளச் சேரும் போது, அவ
ன் தன் கையை நீட்டி அவனைப் பிடித்து
முத்திசெய்வான்.— இந்தப் பிரகாரமாக 6
அப்சலோம் இராசாவண்டைக்கு நியாய
த்திற்காக வரும் இஸ்ரவேலுக்கெல்லாந்
செய்து, இஸ்ரவேல் மனுஷிருடைய இ
ருதயத்தைத் திருடிக்கொண்டான்.—நா 7
ற்பது வருஷமாகிற போதோ, அப்ச
லோம் இராசாவோடே சொன்னது, நான்
யெகோவாவுக்குப் பண்ணின என் பொ
ருத்தணையை ஏபிரோனிலே செலுத்தும்
படிக்கு, நான் போகட்டுமேன்.—ஏனெனி 8
ல், யெகோவா என்னை ஒருசலேமுக்குத் தி
ரும்பவே திரும்பப் பண்ணினால், யெகோ

- வாவுக்கு ஆராதனை செய்வெனென்று உ
மதடியானாகிய நான் சூரிய தேசத்திற் கே
சூரிலே குடியிருக்கிற போது, பொருத்
9 தினைபண்ணினெனென்றான்.—இராசா அ
வடனுனே, சமாதானத்தூடனே போ
வென்றான். அப்போது அவன் எழுந்து
10 வபிரோனுக்குப் போனான்.—ஆனாலும்
அப்சலோம் ஒஸ்ரவேல்கோத்திரங்களில்
எல்லாம் வெவாட்களை அனுப்பி, நீங்கள்
எக்காளத் தொணியைக் கேட்கும் போ
து, அப்சலோம் வபிரோனிலே இராசா
வானெனென்று சொல்லுவீர்களாகவென்
11 று சொல்லச் சொல்லியிருந்தான்.— அ
ப்சலோமோடே எருசலேமில் இருந்
து இருநூறுபேரும் அழைக்கப்பட்டுப்
போனார்கள். ஆனாலும் அவர்கள் ஒன்றும்
அறியாமல் தங்கள் உத்தம குணத்தோ
12 டே போனார்கள்.—அப்சலோம் பலிக
ளைச் செலுத்துகையில், தாவீதின் ஆலோ
சனைக்கரானாகிய அகித்தோப்பேல் என்
ற கீலோனியனையும் அவன் ஊராகிய கீ
லோவில் இருந்து வரவழைப்பித்தான்.
அப்படியே ஒப்பந்தம் புலத்துச் சனம்

நாஅ சாமுயேல் உ. புத்தகம்.

அப்சலோமண்டைக்குந் திரளாய் வந்து
கூடிற்று.

அதை அறிவிக்கிற ஒருவன் தாலீதன் 13
டைக்கு வந்து, இஸ்ரவேலில் அவரவரு
டைய இருதயம் அப்சலோமைப் பிள்
பற்றிப்போகின்றதென்றான்.— அப்போ 14
து தாலீது எருசலேமிலே தன்னுடே
இருக்கிற தன்னுடைய எல்லா உடைய
க்காரரோடும் எழுந்து, ஒடிப்போவோ
மாக. மற்றப்படி நாம் அப்சலோமுக்கு
த் தப்ப இடம் இல்லை. அவன் தீவிரித்து
தம்மைச் சேர்ந்து பிடித்து, நம்முடைய
யமேலே பொல்லாங்கை வரப் பண்ணிப்
பட்டணத்தைப் பட்டயக் கருக்கினு
ல் அடியாத படிக்குப் போகத் தீவிரம்
பண்ணுங்கள் என்றான்.— இராசாவின் உட 15
ழியக்காரர் இராசாவுடனே, இதோ இ
ராசாவாகிய எங்கள் ஆண்டவன் தெரிந்
துகொள்ளுங் காரியத்திற்கெல்லாம் உம
தடியாராகிய நாக்கள் ஆயத்தமாய் இரு
க்கிறோமென்றார்கள்.— அப்படியே இ 16
ராசாவும் அவனுடைய எல்லா வீட்டாரு
ங் கால் நடைபாய்ப் புறப்பட்டார்கள்.

- ஆளுமும் வீட்டைக் காக்க இராசா வை
 ப்பாட்டிகளாகிய பத்து ஸ்திரீகளைப் பி
 17 ன் வைத்தான்.—இராசாவும் எல்லாச் ச
 னமுங் கால் நடையாய்ப் புறப்பட்டிடுப்
 போய்த் தூரமான ஒரு இடத்திலே தனி
 18 த்திருந்தார்கள்.—அவனுடைய எல்லா
 ணழியக்காரரும் எல்லாக் கிரேத்தியரும்
 எல்லாப் பிலேத்தியரும் அவன் பக்கத்தி
 லே, நடந்து போனார்கள். காத்தூரில் இ
 ருந்து கால் நடையாய் வந்திருந்த அறுநூ
 று பேராகிய எல்லாக் கெத்தியரும் இரா
 19 சாவுக்கு முன்பாக நடந்தார்கள்.—அப்
 போது இராசா கெத்தியனாகிய நத்தாயு
 டனே சொன்னதாவது, நீயும் எங்களு
 டனே வருவானேன்? நீ திரும்பிப்போ
 ய், இராசாவுடனே ஓடு. ஏனெனில் நீ
 மறு தேசத்தான், நீ உன் தானத்திற்கு
 20 த் திரும்பப் போவாயே,—நீ நேர்
 நே வந்தாய், ஒன்று நான் உன்னை எங்
 களோடே நடக்கும்படிக்கு அழைத்
 துப் போவேனோ! நானோ போகக் கூ
 டிய இடத்திற்குப் போகிறேன், நீ திரு
 ம்பி உன்னைடே உன் சகோதரரையுந்

கூாய் சாமுவேல் உ. புஸ்தகம்.

திரும்ப அழைத்துக்கொண்டு போ. கிருபையும் உண்மையும் உன் மேல் இருப்பதாவென்றான்:— ஆனாலும் இத்தாய் 21
இராசாவுக்குப் பிரத்தியுத்தாரமாக, இராசாவாகிய என் ஆண்டவன் எங்கே இருப்பாரோ அங்கே உமதடியானுஞ் சாவுக்கும் பிழைப்புக்கும் இருப்பானென்று யெகோவாவுடைய சீவனையும் இராசாவாகிய என் ஆண்டவனுடைய சீவனையுங்கொண்டு சொல்லுகிறேனென்றான்.— அப்போது தாலீது இத்தாயுடனே, நடந்துபோவென்றான். அப்படியே கெத்தியனாகிய இத்தாயும் அவனுடைய எல்லா மனுஷரும் அவனோடுருக்கிற எல்லாப் பிள்ளைகளும் நடந்துபோனார்கள். —ஆனாலும் சனம் எல்லாம் நடந்துபோகிற போது, தேசத்தார் எல்லாரும் மகாசத்தமாய் அழுதார்கள். இராசா கீதரோன் ஆற்றைக் கடந்தான். சனம் எல்லாம் வரைந்தரத்திற்குப் போகிற வழியே நடந்துபோனார்கள்—இதோ, சாதேசாக்கு 24
தேவனுடைய உடம்படிக்கையின் பெட்டியைச் சுமக்கிற அவனோடே இரு

க்கிற எல்லா இலேவியரும் வந்து தேவ
 னுடைய பெட்டியை அங்கே வைத்தா
 ர்கள். சனம் எல்லாம் பட்டணத்தில் இ
 ருந்து கடந்து தீருமட்டும் அப்பியத்தா
 25 ர் பவியிட்டான்.—ஆனாலும் இராசா சா
 தோக்குக்குச் சொன்னதாவது, தேவனு
 டைய பெட்டியைப் பட்டணத்திற்குத் தி
 ரும்பக் கொண்டு போ. யெகோவாவுடை
 ய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்
 ததானால், நான் அதையும் அவர் வாசஸ்
 தலத்தையும் பார்க்கிறதற்கு என்னைத் தி
 26 ரும்ப வரப் பண்ணுவார்.— உன் மேல் ந
 மக்குப் பிரியம் இல்லை யென்றோயாகில்,
 இதோ, இங்கே இருக்கிறேன், அவர் தம்
 முடைய பார்வைக்கு நலமானபடி என
 27 க்குச் செய்வாராக என்றான்.—பின்னையும்
 இராசா ஆசாரியனாகிய சாதோக்கோடே
 சொன்னது, நீ ஞானதிஷ்டியுள்ளவன் அ
 ல்லவோ? நீ சமாதானத்தோடே பட்
 டணத்திற்குத் திரும்பு. உங்கள் இரண்டு
 குமாரராகிய உன் மகன் அகிமாசும் அ
 ப்பியத்தாரின் மகன் யோனத்தானும் உ
 28 ங்களோடே திரும்பிப் போகட்டும்.—இ

கா.யி.உ சாமுவேல் உ. புஸ்தகம்.

தோ, எனக்கு அறிவிக்கிறதற்கு உங்களிட
த்தில் இருந்து செய்தி வருமட்டும், நா
ன் வரைந்தரத்தின் வெணிகளிலே தரித்
திருப்பேனென்றான்.— அப்படியே சா 29
தோக்கும் அப்பியத்தாரூர் தேவனுடை
ய பெட்டியை எருசலேமுக்குத் திரும்
பக் கொண்டிபோய் அங்கே இருந்தார்
ள்.

தாலீது அழுகிறவனுமாய், முக்காடிட் 30
டவனுமாய், வெற்றுக் காலால் நடக்கிறவ
னுமாய் ஒலிவ மலையின் மேல் ஏறிக்கொ
ண்டே போனான். அவனோடிருக்கிற எல்
லாச் சனமும் அவரவர் முக்காடிட்டு அ
ழுகிறவர்களாய் உயர ஏறினார்கள்.— அகி 31
த்தோப்பேலும் அப்சலோமோடே ஒ
ப்பந்தம்பண்ணினவர்களில் ஒருவனென்
று தாலீதுக்கு அறிவிக்கப்பட்ட போது,
தாலீது, பெகோவாவே! அகித்தோப்பே
லின் ஆலோசனையைப் பயித்தியமாக்கிப்
போடுமென்றான்.— தாலீது மலையி 32
ன் உயர்த்தி மட்டும் வந்து, அங்கே தேவ
னைப் பணிந்துகொண்ட போது, சம்ப
வித்ததேதென்றால், இதோ, அங்கீயனா

- கிய ஊசாய் தன் வஸ்திரத்தைக் கிழி
 த்துக்கொண்டு, தன் தலையின் மேலே பு
 முதியைப் போட்டுக்கொண்டவராய் அ
 33 வனுக்கு எதிர்ப்பட்டான்.—அவனோடே
 தாலீது சொன்னதாவது, நீ என்னோ
 டே நடந்துவந்தால், எனக்குப் பார
 34 மாய் இருப்பாய் —நீ பட்டணத்திற்கு
 த்திரும்பிப் போய், அப்சலோமுக்கு இ
 ராசாவே! உம்முடைய ஊழியக்காரராய்
 இருப்பேன், முதல் நான் உம்முடைய த
 கப்பனுடைய ஊழியக்காரராய் இருந்தே
 ன், இப்போதே நானும் உம்முடைய
 ஊழியக்காரனென்றாயேயாகில், எனக்
 காக அகித்தோப்பேலின் ஆலோசனையை
 35 அபத்தமாக்குவாய்.—உன்னோடே அங்
 கே சாதோக் அப்பியத்தார் என்ற ஆசா
 ரியர் இருக்கிறார்கள் அல்லவோ? இராசா
 வின் வீட்டிலே பிறக்கிற என்னென்ன
 செய்தியைக் கேட்கிறாயோ அதை சா
 தோக் அப்பியத்தார் என்ற ஆசாரியருக்கு
 36 அறிவிப்பாய்.—இதே அங்கே அவர்க
 ளோடே அவர்கள் இரண்டு குமாரரா
 கிய சாதோக்கின் மகன் அகிமாசும்

நாயச சாமுவேல் உ. புஸ்தகம்.

அப்யயத்தாரின் மகன் யோனத்தானு
ம் இருக்கிறார்கள். நீங்கள் சேட்கிறசெ
ய்தியை எல்லாம் அவர்கள் கையில் என
க்கு அனுப்புவீர்களாகவென்றான்.—அ 37
ப்படியே தாவீதின் சினேகிதனாகிய ஊ
சாய் பட்டணத்திற்கு வந்தான். அப்ச
லோமும் எருசலேமுக்கு வந்தான்.

யசு. அதிகாரம்.

சீபா மேலிபோசேத்தை அபதாறபண்ணினது.

தாவீது மலைச் சிகரத்தில் இருந்து சந்
றப்புறம் நடந்து போன போது, இதோ
மேலிபோசேத்தின் வேலைக்காரனாகிய சீ
பா பொதிகனைச் சமக்கிற இரண்டு கழு
தைகளை ஒட்டிக்கொண்டு வந்து அவ
னைச் சந்தித்தான். அவைகளில் இருநூ
று அப்பங்களும் வற்றலான நூறு திரா
ட்சப்பழக் குலைகளும் வசந்த காலத்துப்
பலனான நூறு குலைகளும் ஒரு துருத்தி
த் திராட்சப்பழ இரசமும் இருந்த
து.—இராசா சீபாவை இவைகள் என்ன 2
த்திற்கென்று கேட்டதற்குச் சீபாவென்

- றவன், கழுதைகள் இராசாவின் வீட்டார் ஏறுகிறதற்கும், அப்பங்களும் பழங்களும் வாலிபர் புசிக்கிறதற்குந் திராட்சப் பழ இரசம் வறந்தரத்தில் விடாய்த்துப் போனவர்கள் குடிக்கிறதற்குந்
- 3 தானென்றான்.—அப்போது இராசாவன் ஆண்டவனுடைய குமாரன் எங்கேயென்று கேட்டதற்குச் சீபா இராசாவுடனே, இதோ எருசலேமில் இருக்கிறான். ஏனெனில் இன்று இஸ்ரவேல் வீட்டார் என் தகப்பனுடைய இராச்சியத்தை என் வசமாய்த் திரும்பப் பண்ணுவார்களென்றென்று சொன்னான்.
- 4 —அப்போது இராசா சீபாவுக்கு இதோ மேவிபோசேத்திற்கு உண்டான எல்லாம் உண்ணுடையதாகக் கடவதென்றான். அதற்குச் சீபா, இராசாவாகிய என் ஆண்டவனே! நான் பணிந்து கொள்ளுகிறேன். உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கட்டுமென்றான்.

சீமேயி தாலீதைத் தாஷனித்தது.

- 5 தாலீது இராசா பசூரிம் மட்டும் வந்த

காயக சாமுவல் உ. புத்தகம்.

போது, இதோ சவுல் வீட்டு வமிசத்தா
ராய் இருக்கிற கோராவின் குமாரனாகிய
சிமேயியெயன்று பேருள்ள ஒரு மனு
ஷின் அங்கே இருந்து புறப்பட்டுத் தூ
ஷிணித்துக்கொண்டே நடந்து வந்து, -
எல்லாச் சனமும் எல்லாப் பலசாவிசனும் 6
தாலீதின் வலது புறமாகவும் இடது புற
மாகவும் நடக்க, தாலீதின்மேலும், தா
லீது இராசாவுடைய எல்லா உளழியக்
காரர் மேலும் கல்லுகளை எறிந்தான். —
சிமேயி அவனைத் தூஷிணிக்கையிற் சொ 7
ன்ன வார்த்தைகளாவன, இரத்தப் பிரிய
னே, பேவியாளின் மனுஷினை, புறப்பட்
டுப்போ, புறப்பட்டுப்போ. - சவுலின் ஸ் 8
தலத்தில் இராசாவான உன்பேரிலே யெ
கோவா சவுல் வீட்டாரின் இரத்தப் பழி
யைத் திரும்பப் பண்ணினார். யெகோவா
இராச்சியபாரத்தை உன் குமாரனாகிய அ
ப்சலோமின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
இப்பவும் இதோ உன் நிற்பாக்கியத்தோ
டிருக்கிராய். ஏனெனில் நீ இரத்தப்பிரி
யான மனுஷினைன்றான். — அப்போது 9
சேருயாவின் குமாரன் அபிசாய் இரா

- சாவுடனே அந்தச் செய்த நாய் இராசா வாசிய என் ஆண்டவனைத் தூஷிணிப்பா னேன்? நான் போய் அவன் தலையை வா
- 10 ங்கட்டுமே என்றான்.— இராசாவோ சே நுயாவின் சூமாரரே! எனக்கும் உங்க றுக்குள் கவ்வை என்ன? அவன் என்னை த் தூஷிணிக்கட்டும். ஏனெனில் தாலீ தைத் தூஷிணியென்று யெகோவா அவ னுக்குச் சொன்னார். ஆகையால் என் இ ப்படிச் செய்கிறாயென்று சொல்லத்தக்க
- 11 வன் ஆர் என்றான்.—பின்னையுந் தாலீது அ பிசாயோடுந் தன்னுடைய எல்லா ஊழி யக்காரரோடுஞ் சொன்னது, இதோ எ ன் கருப்பப் பிறப்பான என்னுடைய சூமாரன் என் பிராணனை வாங்கத் தேடு கிறானே. இந்த ஏமினியின் சூமாரன் இப் போது எத்தனை அதிகம்? அவன் தூஷி ணிக்கட்டும். ஏனெனில் யெகோவா அ
- 12 வனுக்கு அப்படிச் சொன்னார்.—ஒரு வேளை யெகோவா என் சிறுமையைப் பார்த்து இந்த நாளில் நடந்த அவன் நி ன்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மை
- 13 யைச் சரிக்கட்டுவார் என்றான்.—அப்ப

நாய அ சாமுவேல் உ. புத்தகம்.

டியே தாலீதும் அவன் மனுஷீரும் வழி
யிலே நடந்துபோனார்கள். சீமேயியும் ம
லையின் பக்கத்திலே அவனுக்கு எதிராக ந
டந்து தூஷணித்து அவனுக்கு எதிராக
க் கல்லுகளை எறிந்து, மண்ணைத் தூற்
றிக் கொண்டே வந்தான்.— இராசாவும் அ 14
வனோடருக்கிற எல்லாச் சனமும் விடா
ய்த்தவர்களாகத் தங்குமிடத்திலே சேர்
ந்து தேறினார்கள்.

அப்சலோம் எருசலேமுக்கு வந்தபொழுது கா
ரியம்.

அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷீரா 15
கிய எல்லாச் சனமும் அவனோடே அ
கித்தோப்பேலும் எருசலேமுக்கு வந்
தார்கள்.— அந்நீபனாகிய ஊசாய் எ 16
ன்ற தாலீதின் சினேகிதனோ அப்ச
லோமனைக் கு வந்த போது, ஊசா
ய் அப்சலோமுடனே, இராசாவே!
வாழ்க. இராசாவே வாழ்கவென்றான்.—
அப்போது அப்சலோம் ஊசாயுடனே, 17
உன்சினேகிதன் மேல் உனக்கு இருக்கிற
தபவு சீதுதானோ? உன் சினேகிதனோ
டே நீ போகாதே, போனபொழுது உன்

- 18 நதற்கு,— ஊசாய் அப்சலோமோடே சொன்னது, அப்படி அல்ல, யெகோவாவுமீ இந்தச் சனமும் இஸ்ரவேல் மனுஷர் அனைவரும் தெரிந்துகொள்ளுகிறவரையே நாண் சேர்ந்து அவரோடே ஒரு
- 19 ப்பேன்.— இதுவுடல்லாமல் ஆருக்கு நாண் ஊழியக்காரனாய் இருப்பேன்? அவருடைய சூமாரனுக்கல்லவோ? உம்முடைய தகப்பனருக்கு முன்பாக எப்படி ஊழியஞ் செய்தேனோ அப்படி உமக்கு முன்பாகச் செய்துகொண்டிருப்பேன் என்று.
- 20 அப்சலோமீ அகித்தோப்பேலுடனே, நாங்கள் செய்வதென்னவென்று ஆலோ
- 21 சனை கொடுக்கவென்றான்.— அப்போது அகித்தோப்பேல் அப்சலோமுடனே, வீட்டைக் காக்க உம்முடைய தகப்பன் பின்வைத்த அவருடைய வைப்பாட்டிகளிடத்தில் உட்பிரவேசியும். அப்போது உம்முடைய தகப்பனுக்கு நாற்றமாளீர் என்பதை இஸ்ரவேல் எல்லாங்கேட்டு, உம்மோடிருக்கிற எல்லாருடைய கைகளும் பலக்குமென்றான்.— அப்
- 22

காடய சாமுவேல் உ. புஸ்தகம்.

படியே அப்சலோமுக்கு உப்பரிக்கையி
ன்மேல் ஒரு கூடாரத்தைப் போட்டார்க
ள். அங்கே அப்சலோம் எல்லா இஸ்ர
வேலின் கண்களுக்கு முன்பாகத் தன் த
கப்பனுடைய வைப்பாட்டிகளிடத்தில்
உட்பிரவேசித்தான்.—அந்நாட்களில் அ 23
கித்தோப்பேல் சொல்லும ஆலோச
னை தேவனுடைய வாக்கைக் கேட்டது
போல் இருந்தது. அப்படி அகித்தோப்
பேலின் ஆலோசனை எல்லாந் தாலீது
க்கும் இருந்தது. அப்சலோமுக்கும் இ
ருந்தது.

யச. அதிகாரம்.

தாலீதின்மேல் இன்னபடியாய்ப் போக வேண்டு
மென்று அகித்தோப்பேல் அப்சலோமுக்குச் சொ
ன்ன யோசனையை ஊசாய் அபத்தமாக்கினது.

பின்னையும் அகித்தோப்பேல் அப்ச 1
லோமோடே சொன்னது, நான் பன்னீ
ராயிரம்பேரைத் தெரிந்துகொண்டு எழு
ந்து இன்று இரவைக்குத் தாலீதைப்
பின்னொடரட்டுமேன்.—அவன் விடாய்த் 2

தவனுங்கை தவார்த்தவனுமாய் இருக்க, நான் அவன்மேலே போய் அவனைத் திடுக்கிடப் பண்ணுவேன் அப்போது அவனோடிருக்குஞ் சனம் எல்லாம் ஒடிப்போவதினால், நான் இராசா ஒருவனையே வெட்டி, -சனத்தை எல்லாம் உம்முடைய வசமாய்த் திரும்பப் பண்ணுவேன். இப்படிச் செய்ய நீர் வகை தேடுகையால் எவ்வாறும் திரும்பின பின் சனம் எல்லாஞ் சமாதானத்தோடிருக்குமென்றான். — இந்த வார்த்தை அப்சலோமின் பார்வைக்கும் இஸ்ரவேலுடைய எல்லா மூப்பரின் பார்வைக்கும் நன்றாய் இருந்தது. — ஆகிலும் அப்சலோம் அறிவியலாகிய ஊசாயைக் கூப்பிட்டு அவன் வாய் மொழியையுங் கேட்போமெயன்றான். — ஊசாய் அப்சலோமண்டைக்கு வந்த போது, அப்சலோம் அவனுடனே, இந்தப்பிரகாரமாக அகித்தோப்பேல் சொன்னான். அவன் வார்த்தையில்படி செய்வோம். அல்லவென்றால் நீ சொல் என்றான். — அப்போது ஊசாய் அப்சலோமோடே, அகித்தோப்பேல் இந்த விசை கொடுத்த ஆ

கூட உட சாமுவேல் உ. புஸ்தகம்.

லோசனை நல்லதல்லவென்றான். — பின் 8
னையும் உளசாய் சொன்னதாவது, உம்மு
டைய தகப்பனும் அவன் மனுவீரும் பல
சா'லிகளென்றும், வெளியிலே சூட்டிக
ளைப் பறிகொடுத்த கரடியைப் போல் ம
னதெரிகிறவர்களென்றும் நீர் அவர்களை
அறிவீர். உம்முடைய தகப்பன் நல்ல சே
வகனுமாய் இருக்கிறான். அவன் இராக் கா
லத்திலே சனத்தோடே தங்குவதில்லை.—
ஓதோ, அவன் ஒப்போது யாதொரு 9
கெயிலாகிலும் வேறே யாதொருவிடத்
திலாகிலும் ஒளித்திருப்பான். துவக்கத்தி
லே தானே இவர்களிற் சிலர் பட்டார்க
ளையானால் அதைக் கேட்கிற யாவரும்
அப்சலோமைப் பின்செல்லுகிற சனத்
தில் முந்வுண்டாயிற்றென்பார்கள்.—அ 10
ப்போது சிங்கத்தின் இருதயத்திற்கொ
த்த இருதயமுள்ள பலவானாய் ஒருக்
கிறவனுங் கூட முணையற்றுப் போகவே
போவான். ஏனெனில் உம்முடைய த
கப்பன் சவுரியவானென்றும், அவனோடி
ருக்கிறவர்கள் பலசாலிகளென்றும் இஸ்
ரவேல் எல்லாம் அறியும்.—நான் சொல் 11

- லுகிற யோசனை என்னவெனில், தாண்
 துவக்கிப் பேர்சேபா மட்டும் இருக்கிற
 கடற்கரை மணல் அத்தனை திரட்சியான
 இஸ்ரவேல் எல்லாம் உம்மண்டைக்கூட்
 வே கூட்டப்பட்டு, நீர்தானே கூட யு
 த்தத்திற்குப் போக வேண்டும் என்பது
- 12 தானே. அப்போது அவன் கண்டுபிடிக்க
 கப்படுகிற எவ்விடத்திலாகிலும் நாம் அவ
 வணண்டை போய்ப், பனி பூமியிம்மே
 லே பெய்கிற அத்தன்மையாய் அவன்மே
 ல் விழுவோம். அப்படியே அவனோடி
 ருக்கிற எல்லா மனுஷரிலும் ஒருவனும்
- 13 அவனுக்கு இருக்கப் போகிறதில்லை. —
 ஒரு பட்டணத்திற்குட் புகுந்தானேயா
 னால், இஸ்ரவேல் எல்லாம் அந்தப் பட்ட
 ணத்தின் மேலே கயிறுகளைப் போட்டு,
 அங்கே ஒரு பொடிக்கல்லுங் காணப்ப
 டாதே போருமட்டும், அதை ஆற்றிலே
 இழுத்துப் போடுவார்களாகவென்றான்.
- 14 - அப்போது அப்சலோமுமீ இஸ்ரவேல்
 மனுஷர் அனைவரும் அகித்தோப்பேலி
 ன் ஆலோசனையைப் பார்க்க அற்கீயனா
 கிய ஊசாயின் ஆலோசனை நல்லதென்

காட்ச சாமுவேல் உ. புத்தகம்.

ஸ்தர்கள். இப்படி யெசோவா அப்சலோ
மின் மேலே பொல்லாங்கை வரப் பண்
ணும்படிக்கு, அகித்தோப்பேலின் நல்ல
ஆலோசனையை அபத்தமாக்குகிறதற்கு
யெசோவா கட்டளையிட்டார்.

பிறகு ஊசாய் சாதோக் அப்பியத்தா 15
ர் என்ற ஆசாரியர்களோடே சொன்ன
து, இன்னின்படி அகித்தோப்பேல்
அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் மூப்
பருக்கும் ஆலோசனை சொன்னான். நா
ஸூ இன்னின்படி ஆலோசனை சொன்
னான்.- இப்போதும் நீங்கள் சிக்கிரமாய் 16
த் தாலீதுக்கு அறிவிக்கும்படிக்குச், செ
ய்தியை அனுப்பி, நீர் இரவைக்கு வலு
ந்தரத்தின் வெளிகளிலே தங்க வேண்டா
ம். இராசாவும் அவரோடிருக்கிற எல்லா
ச் சனமும் விழுங்கப்படாதபடிக்கு அக்
கரைக்குத் தானும் போகவே போமென்
று சொல்லச் சொல்லுங்களென்றான்.-
யோனத்தானும் அகிமாசும் ரோபேல் 17
ன்ற தூரவண்டை நின்றிருந்தார்கள். அ
வர்கள் போய்த் தாலீது இராசாவுக்கு அ
தை அறிவிக்கும்படிக்கு, ஒருவேலைக்கா

- சிபோய் அதை அவர்களுக்குச் சொன்னான், ஏனெனில் அவர்கள் தங்களைக் காண்பிக்கிறதற்குப் பட்டணத்திற்குள் வரக்
- 18 கூடாதிருந்தது.—ஆனால் ஒரு பிள்ளை பாண்டான் அவர்களைக் கண்டு அப்சலோ முக்கு அறிவித்தான். ஆகையால் அவர்கள் இருவருள் சீக்கிரமாய்ப் போய்ப் புகாரில் இருக்கிற ஒரு மணலின் வீட்டிற்குப் பிரவேசித்து, அவனுக்கு அவன் முற்றத்தில் ஒரு கிணறு இருக்கையால் அங்கு
- 19 இறக்கினார்கள்.—வீட்டுக்காரி ஒரு பாயை எடுத்ததுக் கிணற்று வாயின்மேலே விரித்துக் காரியம் அறியவராதபடிக்கு அங்குமேல் நாய்க்குழத் திராவிடவத்தாள்.
- 20 —அப்சலோயின் சேஷன் அந்த இஸ்திரியுண்டைக்கு வீட்டிற்குள் வந்து, அகமாமும் பேரணத்தானும் ஏங்கேயென்று கேட்டார்கள். அவர்களுக்கு அந்த இஸ்திரியாய்க்காலுக்கு அப்பாலே போய்விட்டார்கள் என்றான். இவர்கள் தேடிக்காணாதேபோய் ஒருசேலேமுக்குத் திரும்பினார்கள்.—இவர்கள் பேரணபிறகு, அவர்கள் கிணற்றில் இருந்து ஏறிப்போய்த், தா

நாடக சாமுவேல் உ. புத்தகம்.

வீது இராசாவுக்கு அறிவித்துத் தாவீது
டனே, சீக்கிரமாய் எழுந்து ஆற்றைக்
கடந்துபோங்கள், என்னில் இன்னப
டி அகித்தோப்பேல் உங்களுக்கு விரோ
தமாய் ஆலோசனை சொன்னான்றார்
கள். — அப்போது தாவீதும் அவரோடு 22
டிருக்கிற எல்லாச் சனமும் எழும்பி யோ
ர்தாணக் கடந்தார்கள். பொழுதுவிடியு
மட்டும் யோர்தாணக் கடவாத ஒருவரும்
பின்வைக்கப்பட்டதில்லை.

அகித்தோப்பேலோ தன் யோசனை 23
யின்படி நடந்ததில்லையென்று கண்ட
போது, தன் கழுதையின்மேலே சேண
ம் வைத்துத், தன் ஊரில் இருக்கிற தன்
வீட்டுக்குப் போய்த், தன் வீட்டாருக்கு
த் திட்டம்பண்ணி, நான்கொண்டு செ
த்துத் தன் தகப்பன் கல்லறையில் அட
க்கம் பண்ணப்பட்டான்.

தாவீது மக்ரையிமுக்கு வந்தான். அ 24
ப்சலோமுந் தன்னுடைய சனமாகிய எ
ல்லா இஸ்ரவேலோடும் யோர்தாணக் க
டந்தான். — அப்சலோம் அமாசாவையோ 25
வாபுக்குப் பதிலாக இராணுவத் தலைவராக

கவைத்திருந்தான். இந்த அமாசா நாகா
 சின் குமாரத்தியுஞ் சேருயாவின் சகோ
 தரியும் யோவாபின் அத்தையாருமாகிய
 அபிகாளைப் படைத்த இஸ்ரவேலனாகிய
 ஏத்தீரா என்று பேருள்ள ஒரு மனுஷனு
 26 டைய குமாரனாய் இருந்தான்.—இஸ்ர
 வேலும் அப்சலோமுங் கீலையாத் தேச
 27 த்திலே பாளயமிறங்கினூர்கள்.—தாலீ
 து மக்ராயிமுக்குச் சேர்ந்த போது, அ
 ம்மோன் புத்தீரரின் தேசத்து இரப்
 பா பட்டணத்தானாகிய சோபியென்ற
 நாகாசின் குமாரனும் லோதேபார் ஊ
 ரான அம்மியேவின் குமாரன் மாகீரு
 ம் ரொகிலும் ஊராணங் கீலையாத்தி
 28 யனுமாகிய பர்சிலரையும், —மெத்தைக
 னையும், சலங்கனையும், மண்பாண்டங்க
 னையும், கோதும்பையையும், வாற் கோ
 தும்பையையும், மாவையும், வறுத்த ப
 யற்கையும், பெரும் பயற்கையுஞ், சிறு
 பயற்கையும், வறுத்த சிறுபயற்கையும்,
 29 -தேனையும் வெண்ணெய்யையும் ஆடுக
 னையும் பசுவின் கேஸ்கட்டிகளையுந் தா
 லீதுக்கும் அவனோடிருக்கிற சனத்திற்கு

நாவது சாஸ்திரேயல் உ. புல்தகம்.

சாஸ்திரேயநதநிருக் கொண்புவந்தாரீச
ள். எனெனில் அந்தச் சன்ம் வனாந்தரதி
திலே பதியும் இளைப்புந் தவனமுடய்ய
இருக்குமென்றார்கள்.

யது. அதிகாரம்.

அப்சலோக் தாவ்தோடே பன்னுதெற யுத்த
த்தலே ருத்தண்டு செத்தது.

தாவது தன்னொழிநுக்கிற சனத்திதை 1
இலக்கம்பாரித்து அவர்கள் மேல் ஆயிர
த்துச் சேர்வைக்காரரையும் நூற்றுக்கி
ச் சேர்வைக்காரரையும் வைத்துப், -பின் 2
பு தாவது சனத்தில் மூன்றத்தொரு ப
ங்கை யோவாபுடைப கையின் கீழும், மூ
ன்றத்தொரு பங்கைச் சேருயாவின் ரு
மாரணம் யோவாபின் சகோதரனுமா
ன் அபிசாலின் கையின் கீழும், மூன்றத்
தொரு பங்கைக் கேத்தியனாகிய இத்தா
யின் கையின் கீழும் அனுப்பி, தானும்
உங்கனோடே கூடப் புறப்பட்டிவருவே
னென்று இராசா சனத்தோடே செ
ன்றான். -சனமோ தீர் புறப்பட வே 3

ண்டாம். ஏனெனில் நாங்கள் முறிந்து ஒடிப்போனாலும்; அவர்கள் எங்கள் காரியத்தை மனதிலே வைப்பதில்லை. நாங்கள் பாதிப்பேர் செய்துப் போனாலும், எங்கள் காரியத்தை மனதிலே வைப்பதில்லை. ஏனெனில் இன்னம் எங்களைப் போல் ஒத்த பதினாயிரம் பேரைத் திரும்பச் சேர்ப்பீர். இப்போதும் நீர் புட்டணத்தில் இருந்து எங்களுக்கு ஒத்தரசையாய் இருக்கிறது எங்களுக்குத் தாவின

4 பெண்கள். — அப்போது இராசா அவர்களுடனே, உங்களுக்கு நன்றாய்க் காண்கிறதைச் செய்வென்று சொல்லி, இராசா ஒலிமுசுவாசல் ஓரத்திலே நின்றுன். சனம் ஏல்லாம் நூறுகளும் ஆயிரங்

5 களுமாய்ப் புறப்பட்டார்கள். — இராசா யோவசவுக்கும் அபிசாயிக்கும் இத்தாயிக்கும் அப்சலோமென்ற வாலிபனை எனக்காக மெதுவாய் நடப்பியுங்கொண்டு கற்பித்தான். இப்படி இராசா அப்சலோ முக்காகத் தலைவருக்கெல்லாம் கற்பிக்கிறதைச் சனம் ஏல்லாங் கேட்டார்கள். —

6 சனம் பெளியே இஸ்ரவேலுக்கு எதிராய்

நாநாய் சாமுவேல் உ. புஸ்தகம்.

ப் புறப்பட்ட பின்பு எப்பிராயீயின்
காட்டிலே யத்தம் உண்டாயிற்று.—அங் 7
கே ஓஸ்ரவேல் சனந் தாலீதின் சேவக
ருக்கு முன்பாக முறியடிக்கப்பட்டார்க
ள். அங்கே அன்றையதினம் இருபதி
னாயிரம் பேர் விழுத்தக்கனையான பெரி
ய சங்காரமாயிற்று.—அங்கே யுத்தம் 8
அந்தத் தேசத்தின் மீது எங்கும் பரந்து
அன்றையதினம் பட்டயம் பட்சித்தவ
ர்களைப் பார்க்கிலும் காடு சனத்தில் அதி
கம் பேரைப் பட்சித்தது.—அப்சலோ 9
ந் தாலீதின் சேவகருக்கு எதிர்ப்பட்டா
ன். ஆனாலும் அப்சலோங் கோவேறு
கழுதையின்மேல் ஏறிவர, அந்தக் கோ
வேறு கழுதை சன்ன பின்னலான ஒரு
பெரிய கருவாலியு மரத்தின் கீழ் வ
ந்ததினால், அவனுடைய தலை கருவாலியு
மரத்தில் மாட்டிக்கொண்டு, அவன் ஆ
காயத்திற்கும் பூமிக்கும் நடுவே தொங்
கினான். ஏனென்றால் அவன் கீழ் இருந்த
கோவேறு கழுதை அப்பாலேபோயிற்
று.—அதை ஒருவன் கண்டு யோவாபுக் 10
கு அறிவித்து, இதோ அப்சலோமை ஒரு

- 11 ரு கருவாலியு மரத்திலே தொங்கக் கண் டேன் ஈன்றான்.—அப்போது யோவாப் தனக்கு அதை அறிவித்தவனுக்கு, இதோ அதைக் கண்டாயே, பின்னை ஏன் அவனை அங்கே வெட்டித் தரையிலே போடாதே போராய். நான் உனக்குப் பத்து வெள்ளிக் காசையும், ஒரு கச்சையையுங் கொடுக்கக் கடனாளியாய் இருப்பேனே
- 12 பென்றான்.—ஆறாவும் அந்த மனுஷன் யோவாபுடனே சொன்னதாவது, நான் ஏன் கைகளில் ஆயிரம் வெள்ளிக்காசை நிறுத்துக்கொள்ளக் கொடுபட்டாலும், நான் இராசாவுடைய குமாரன் மேல் ஏன் கையை நீட்டுவதில்லை. ஏனெனில் அப்சலோமென்ற வாலிபனை நீங்கள் அ
- 13 வரவர் காருங்கென்று இராசா உமக்கும், அப்சாயிக்கும், ஒத்தாயிக்கும் எங்கள் காதுகள் கேட்கக் கற்பித்தாரே.— அல்லவென்று நான் ஏன் மனச்சாட்சிக்கு வினோதமாய் அதைச் செய்து மறைத்தாலும், இராசாவுக்கு எந்தக் காரியமும் மறைந்திருப்பதில்லை. நீர்தானும் என
- 14 க்கு எதிராக நிற்பீரென்றான்.—ஆறாவும்

நாராயண சாமுவேல் உ. புத்தகம்.

ம் யோவாப், நான் இப்படி உன்னோடு
 பேசித் தாமதிக்க மாட்டேனென்று சொ
 ல்லி, மூன்று வல்லியங்களைத் தன் கையி
 லே பிடித்துக்கொண்டு, அப்சலோமீ இ
 ன்னம் கருவாலியு மாத்தின் நடுவிலே உ
 யிரோடே தொங்க, அவைகளை அவன்
 இருதயத்திற்குட் குத்தினான். — அப்போ 15
 து யோவாபின் ஆயுதங்களைப் பிடிக்கிற
 பத்துவேலைக்காரர் ஈழித்துக்கொண்டு, அ
 ப்சலோமை அடித்துக் கொன்றுபோட்
 டார்கள். — அப்போது யோவாப், அக்காள் 16
 ம் ஊதினான். ஆனதுகொண்டு இல்லாவே
 லைப் பின்னொடருகிறதை விட்டுச் சனந்
 திரும்பிற்று. ஏனென்றால், யோவாப் ச
 னத்தை நிறுத்திப்போட்டான். — அவர் 17
 கள் அப்சலோமை எடுத்து அவனைக் கர
 ட்டில் இருந்த ஒரு பெரிய குழியிலே
 போட்டு, அவன் மேல் மகா பெரிய கற்
 குவியலைக் குவித்தார்கள். ஆளுநர் இஸர
 வேல் எல்லாம் அவரவர்தங்கள் கூடா
 ங்களுக்கு ஒடிப் போனார்கள். — அப்ச 18
 லோமோ உயிரோடிருக்க, என் பே
 றை நினைக்கப்பண்ண எனக்குக் குமாரன்

ஒல்லென்று சொல்லி, இராசாவின் பள்ளத்தாக்கில் இருக்கிற ஒரு தூணைத் தனக்கு எடுத்து விடுத்தி, அந்தத் தூணுக்குத் தன் பேரைத் தரித்திருந்தான். அது இந்நாள் வரைக்கும் அப்சலோயின் அடையாளமென்று சொல்லப்படுகின்றது.

- 19 சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ்பெகோவா இராசாவை அவர் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி, நியாயஞ் செய்தாரென்ற சுபசெய்தியை அவருக்குக் கொண்டுபோக நான் ஓட்டடுமே என்ருன்.—ஆளும யோவாப் அவனுடனே, இன்றையதினம் நீ சுபசெய்தியைக் கொண்டுபோகிறவன் அல்ல. பின்னொரு நாளிலே நீ சுபசெய்தியைக் கொண்டு போகலாம். இராசாவின் குமாரன் செத்தபடியிருலே, இன்றைக்கு நீ செய்தியைக் கொண்டு போகாயாகவென்று சொல்லி, —யோவாப் கூசியுடனே, நீ போய்க் கண்டதை இராசாவுக்கு அறிவியென்றான். கூசியோவாவை வணங்கி ஓடினான்.—ஆளும சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ இன்னம் யோவாபுடனே,

காரகச சாமுவேல் உ. புஸ்தகம்.

என்னமானாலும் கூசியின் பிறகாலே நானும்
ஒட்டிமேயென்று திரும்பக் கேட்டதற்கு
யோவாப் என்றவன் என்மனே! உனக்கு
நல்ல செய்தி கிடையாதிருக்க, நீ
ஒட வேண்டியதென்னவென்றான்? —
ஆனாலும் அவன், என்னமா 23
ஆனாலும் ஒர்வேனென்றான். அப்போது
யோவாப் அவனுக்கு ஒடென்றான். அப்படியே
அகிமாஸ சமனான பூமி வழியாய் ஒரக்
கூசியைக் கடந்து போனான் — தாலீதோ
இரண்டி ஒவிமுகக் கெவுனிவா 24
சலுக்கு நடுவாக உளுக்கார்ந்திருந்தான்.
சாமங் காக்கிறவன் அலங்கத்தல் இருக்கிற
செவுனியின் மேல் நடந்து, தன் கண்களை
ஏறெறித்து, இதோ, ஒரு மணுவின் தனியே
ஒடிவருகிறதைக் கண்டு, — கூப்பிட்டு,
இராசாவுக்கு அறிவித்தான். 25
அப்போது இராசா, அவன் ஒருவரைய் வந்தால்,
அவன் வாயிலே நல்ல செய்தி ஒருக்குமென்றான்.
அவன் நடந்து கிட்டிவர, — சாமங்
காக்கிறவன் வேறொரு 26
வன் ஒடி வருகிறதைக் கண்டு, அதோ,
பின்னொருவன் தனியே ஒடிவருகிறென

- ன்று வாசற்காக்கிறவனோடே கூப்பிட்டுச் சொன்னான். அப்போது இராசா அவனும் நற்செய்தியைக் கொண்டுவருகிற
- 27 வனென்றான்.—பின்னையுஞ் சாமங் காக்கிறவன் முத்தினவனுடைய ஓட்டஞ் சாதோக்கின் குமாரன் அகிமாசுடைய ஓட்டம்போல் இருக்கின்றதென்று நான் காண்கிறேனென்றான். அப்போது இராசா அவன் நல்ல மனுஷன். அவன் நல்ல செய்தியைச் சொல்ல வருகிறானென்றான்.—
- 28 அகிமாஸ் வந்து இராசாவுடனே, சமாதானமென்று கூப்பிட்டுக்கொண்டு, முகங்குப்புற விழுந்து, இராசாவை வணங்கி, இராசாவாகிய என் ஆண்டவன் மேலே தங்கள் கைகளை எடுத்த மனுஷரை ஒப்புக்கொடுத்திருக்கிற உம்முடைய தேவனாகிய யெகோவா இஸ்தோத்திரிக்கப்பட்டவனென்றான்.—அப்போது இராசா, அப்சலோமென்ற வாலிபன் சுகமாய் இருக்கிறானென்று கேட்டதற்கு, அகிமாஸ் என்றவன், யோவாப் இராசாவின் வேலைக்காரனையும் உமதடியானையும் அனுப்புகிற போது, ஒரு பெரிய சந்த

சாஸ்திர சாமுவேல் உ. புத்தகம்.

முயற்சி கண்டேன். ஆளுவம் அது எ
ன்னவென்கிறதை அறியேனென்றான்.—
அப்போது இராசா, நீ அப்படிச் சுற்றி 30
வந்து நில்லென்றான். அவன் சுற்றிவந்
து நின்றான்.—இதோ, கூசி வந்து, இன் 31
று பெகோவா உமக்கு விரோதமாய் ஏ
ழுப்பின எல்லாரின் கைக்கும் உம்மை நீ
ங்கலாக்கி நியாயம் செய்தார். இன்று இ
ராசாவாகிய என் ஆண்டவனுக்கு கல்ல
செய்தி வருகின்றதென்றான்.—அப்போது 32
து இராசா கூசியை, அச்சலோமன்
ற வாலிபன் சுகமாய் இருக்கிறானென
ன்று கேட்டதற்குக் கூசியென்றவன், அ
ந்த வாலிபனுக்கு நடந்ததுபோல, இரா
சாவாகிய என் ஆண்டவனுடைய சந்திர
க்சுருக்கும் பெரல்வாங்கு செய்யு உமக்
குவிரோதமாய் எழுப்புகிற யாவருக்கும்
நடக்கக் கடவதென்றான்.—அப்போது இ 33
ராசா கலங்கிக் கெல்லிவாசலின் மேல்
லீட்டிலேறி, அழுது, என் குமாரனாகி
ய அச்சலோமே! என் குமாரனே! என்
குமாரனாகிய அச்சலோமே! நான் உன
க்குப் பதிலாகச் செத்தேனெனல் தாவி

ளே. அப்சலோமாகிய என் குமாரனே!
என் குமாரனே! என்று உலாவிச் சொ
ல்லிக் கொண்டிருந்தான்.

யக. அதிகாரம்.

நாவது எருசலேமுக்குத் திரும்பிவந்தது.

- 1 இதோ, இராசா அப்சலோமூக்காக அழுது தூக்கங்கொண்டாடுகிறானென்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டதினால்,—
- 2 அன்றையதினம் அந்தச் சயஞ் சனத்திற்கெல்லாந் தூக்கமாய் மாறிற்று. எனினில் இராசா தம்முடைய குமாரனூக்காக மணம் நொந்திருக்கிறாரென்று அன்றையதினம் சனங் கேட்டது.— ஆகையாந் சனம் யுத்தத்தில் முறிந்ததினம், வெட்கப்பட்டுத் திருட்டளவாய் வருகிறாப்போலே, சனம் அன்றையதினம் திருட்டளவாய்ப் பட்டணத்திற்குள் வந்தது.— இராசாவோ முக்காடிட்டு மகாசத்தமாய், என் குமாரனாகிய அப்சலோமே! அப்சலோமாகிய என் குமாரனே! என் குமாரனே! என்று அலறிக் கொண்

நாநாஅ சாமுவேல் உ. புஸ்தகம்.

டிருந்தான்.—அப்போது யோவாப் உ 5
ள்ளே இராசாவண்டைக்குட் பிரவேசித்
துச் சொன்னதாவது, இன்று உம்முடைய
சீவனையும் உம்முடைய குமாரர் குமா
ரத்திகளின் சீவனையும், உம்முடைய பெ
ண்சாதிகளின் சீவனையும், உம்முடைய
வைப்பாட்டிகளின் சீவனையுந் தப்புவித்
த உம்முடைய எல்லா ஊழியக்காரரின்
முகத்தையும், இன்று நீர் உம்மைப் ப
கைக்கிறவர்களைச் சினேகிக்கிறதினாலும்,
உம்மைச் சினேகிக்கிறவர்களைப் பகைக்
கிறதினாலும் வெட்கப்படுத்தினீர்.— ஏ 6
னென்றால் தலைவருந் சேவகரும் உமக்கு
அற்பமானவர்களென்று இன்று அறியப்
பண்ணினீர். அதேனென்றால் அப்சலோ
ம் உயிரோடிருந்து நாங்கள் அனைவரு
ம் இன்று செத்திருந்தால், அப்போது உ
ம்முடைய பார்வைக்கு நல்லதாய் இரு
க்குமென்று இன்று அறிந்துகொண்டே
ன்.—ஓப்போதும் எழுந்திருந்து வெளி 7
யே வந்து, உம்முடைய ஊழியக்காரரோ
டே அன்பாய்ப் பேசும். ஏனென்றால் நீ
ர் வெளியே வராதிருந்தால், இராவைக்கு

- ஒருவரும் உம்மோடே தங்கியிருப்பதி ல்கையென்று யெகோவா பேரில் ஆணையிடுகிறேன். அப்போது உம்முடைய சிறுவதீதிலே துவக்கி, இதுவரைக்கும், உம்முடைய மேல் வந்த எல்லாப் பொல்லாங்கையும் பார்க்க, அது உமக்கு அதிக
- 8 பொல்லாங்காய் இருக்குமென்றான்.-அப்போது இராசா எழுந்திருந்து போய், ஒலிமுகவாசலில் உளுக்கார்ந்தான். இதோ, இராசா ஒலிமுகவாசலில் உளுக்கார்ந்திருக்கிறாரென்று எல்லாச் சனத்திற்கும் அறிவிக்கப்பட்ட போது, சனம் எல்லாம் இராசாவுக்கு முன்பாக வந்தது. இஸ்ரவேலரோ அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஒடிப்போடார்கள்.
- 9 இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமுள்ள சகல சனமுமோ தங்களுக்குள்ளே வழக்காடிச் சொன்னதாவது, இராசா நம்முடைய சத்துருக்களின் கைக்கு நம்மை நீங்கலாக்கி விட்டு, அவர் தானே பெலிஸ்தரின் கைக்கு நம்மை தப்பிவித்தார். இப்போதோ அப்சலோமுக்குத் தப்பத் தேசத்தை விட்டு

காசிய சாமுவேல் உ. புஸ்தகம்.

ஒடிப்போரை.— ஆனாலும் நாம் நம் 10
முடைய மேல் அபிஷேகம்பண்ணிவை
ந்த அப்சலோம் யுத்தத்திலே செத்தா
னே. இப்போதும் இராசா திரும்ப அ
ழைத்துவர நீங்கள் அமர்ந்திருப்பானே
னென்று சொல்லிக்கொண்டார்கள்.—இ 11
ப்படி இஸ்ரவேல் எல்லாம் பேசிக்கொ
ண்டிருக்கிறது இராசா இருக்கிற வீட்டி
லே, அவனுக்குக் கேள்வியானபடியின
லே, தாவீது இராசா சாசோக் அப்பிய
த்தார் என்ற ஆசாரியாண்டைக்கு ஆள
னுப்பி, நீங்கள் யூதாவின் மூப்பரோடே
பேசி இராசாவை தம்முடைய வீட்டுக்
குத் திரும்ப அழைத்துவர நீங்கள் பி
ந்தினவர்களாய்ப் போவானேன்?—நீங்க 12
ள் என்னுடைய சகோதரர். நீங்கள் என்
எலும்பும் என் மாமிசமுமானவர்கள். இ
ராசாவைத் திரும்ப அழைத்துவர நீங்
கள் பிந்தினவர்களாய் இருப்பானேனெ
ன்று சொல்லுங்கள்.—ஆமாசாவுக்கும் 13
நீங்கள் சொல்ல வேண்டியது, நீ என் எ
லும்பும் என் மாமிசமும் அல்லவோ? நீ
யோவாபுக்குப் பதிலாக எந்தானும் என

க்கு முன்பாகப் படைத்தலைவனுமாய் இராவிட்டால், தேவன் இப்படியும் அப்படியும் எனக்குச் செய்யக் கடவரென்று சொல்லுங்கென்று சொல்லச் சொன்

14 னான் — இப்படியே சகல பூத மனுஷரினும் இருதயத்தையும் ஒரே ஒருவன் இருதயத்தைப் போலே இணங்கப்பண்ணினதினாலே அவர்கள் இராசாவுக்கு, நீர் உபமுடைய எல்லா ஊழியக்காரரோடுந் திரும்பிவாருமென்று சொல்லியனுப்பி

15 னார்கள். — இராசா திரும்பவருகிறதற்கு யோர்தான் மட்டும் வந்த போது, யூதாக்கோத்திரத்தார் இராசாவுக்கு எதிர்க்கொண்டு போய், இராசாவை யோர்தானைக் கடக்கப்பண்ணக் கில்கால் மட்டும் வந்தார்கள்.

16 பகாரிம் ஊரான ஏமினியின் குமாரனாகிய கெராவின் மகன் சீமேயியுந் தீவிரித்துக்கொண்டு, பூத மனுஷரோடுந் தாலீது இராசாவுக்கு எதிர்க்கொண்டு இ

17 தங்கிப்போனான். — அவனோடே பென்யமின் மனுஷர் ஆயிரம் பேருஞ் சவுலின் வீட்டு வேலைக்காரனாகிய சீபாவும் அவ

காசஉ சாமுவேல் உ. புஸ்தகம்.

தோடே அவனுடைய பதினாந்து குமா
ரரும் அவனுடைய இருபது வேலை
க்காரரும் இருந்தார்கள். அவர்கள் இ
ராசாவுக்கு முன்பாக யோர்தாண வே
சமாய்க் கடந்துவந்தார்கள்.—அவர்கள் 18
இராசாவின் வீட்டாரை இக்கரைப்பறித்
தவும், அவன் பார்க்கவக்குப் பொருந்தி
ய வேலையைச் செய்யவும் படகு அக்கரை
யிலே வந்தது. அப்போது கோராவின்
குமாரசனாகிய சீமேயி யோர்தாணக் கடக்
கப்போகிற இராசாவுக்கு முன்பாகத் தா
ழ விழுந்து,—இராசாவோடே சொன்ன 19
தாவது, என் ஆண்டவன் என் அக்கிர
மத்தை என் மேலே சுமத்தாமலும், இ
ராசாவாகிய என் ஆண்டவன் எருசலே
மில் இருந்து புறப்பட்டு வருகிற நாளி
லே உமதடியான் செய்த தோஷத்தை
இராசா நினையாமலும், தம்முடைய மன
தில் வையாமலும் இருப்பாராக.—ஏனெ 20
னில் நான் பாவஞ் செய்தேனென்று உ
ம்முடைய அடியானாய் இருக்கிற நான்
அறிந்திருக்கிறேன். இப்போதும் இ
தோ, இராசாவாகிய என் ஆண்டவனுக்

- கு எதிர்க்கொண்டு இறங்கிவர யோசேப் புலீட்டார் அனைவருக்கும் நான் இன்று முந்திக்கொண்டேனென்றான்.— அப்போது சேருபாவின் குமாரனாகிய அபிசாய் பிரத்தியுத்தாரமாக யெகோவா அபிஷேகம்பண்ணுவதற்கு வரையில் சீமேயி தூஷிணித்தபடியினாலே, அவன் அதற்காகக் கொலைசெய்யப்பட வேண்டாமோ என்றான்.— தாலீதோ சேருபாவின் குமாரனோ, இன்று நீங்கள் எனக்குச் சாத்தான்களாகிறதற்கு எனக்கும் உங்களுக்கும் என்ன? இன்று இஸ்ரவேலில் ஒருவன் கொலைசெய்யப்படலாமோ? எனென்றால் இன்று நான் இஸ்ரவேலின் மேல் இராசாவானென்கிறதை அறியேனென்றே என்று சொல்லி, — இராசா சீமேயுடனே, நீ சாவதில்லையென்று அவனுக்கு ஆணையிட்டான்.
- 24 சவுலின் குமாரனாகிய மேலிபோசேத்தும் இராசாவுக்கு எதிர்க்கொண்டு இறங்கிவந்தான். இராசா போன நாள் துவக்கி, அவன் சமாதானத்தோடே திரும்பிவருகிற நாள் மட்டும், அவன் தன் கால்களை யுந்

நாசா சாமுவேல் உ. புத்தகம்.

தன் தாடியையுஞ் சுத்தம்பண்ணிக்கொள்
ளாமலும் தன் வஸ்திரங்களை வெளாமலும்
ம் இருந்தான். - அவன் எருசலேமில் இருந் 25
து இராசாவுக்கு எதிர்க்கொண்டு வருகிற
போதோ, இராசா அவனை மேலிப்போசை
த்தேநீ என்னோடே வராதே போனதெ
ன்னவென்று கேட்டான். - அவன் சொ 26
ன்னதாவது, இராசாவாகிய என் ஆண்டவ
னே! என் வேலைக்காரன் என்னை மோசம்
போக்கினான். அதேதென்றால் உம்முடைய
அடியாலாய் இருக்கிற நான் சப்பாணி
யானபடியிலே, ஒரு கழுதையின் மே
லே சேணம் வைத்து அதின்மேல் ஏறி
இராசாலோடே போகிறேனென்று அ
டியேன் சொன்னேன். - அவன் இரா 27
சாவாகிய என் ஆண்டவனோடே உமதடி
யான்மேலே குத்திரமுஞ்சொன்னான். இ
ராசாவாகிய என் ஆண்டவனோ தேவனு
டைய தூதரைப்போல் இருக்கிறார். உம்
முடைய பார்வைக்கு நல்லதாய்க் காண்கி
றபடியே செய்யும். - ஏனெனில் இராசா 28
வாகிய என் ஆண்டவனுக்குமுன்பாக என்
தகப்பன் வீட்டார் எல்லாருஞ் சாவுக்கே

- துவாய் இருந்தார்களேயொழிய மற்றப் படி அல்ல. எண்ணும் உமது பந்தியிலே சாட்பிடுகிறவர்களுக்குள்ளே உமதடியாணை வைத்தீர். இன்னம் நான் இராசாவைப் பார்த்து முறையிட இனி எனக்கு என்ன நீதி இருக்கின்றதென்றான். - அப்போது இராசா அவனுடனே, இனி உன் காரியத்தை அதிகமாய்ப் பேசுவானேன்? நீயுஞ் சீபாவும் நிலத்தைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள். இதை நான் சொன்னேனென்றான். - அதற்கு மேலிப்போசைத் இராசாவுடனே, இராசாவாயினான் ஆண்டவன் சமாதானத்தோடே தம்முடைய வீட்டிற்கு வந்திருக்க, அவன் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளட்டுமென்றான்.
- 31 கீலையாத்தியனாகிய பர்சீலாயும் ரோகிலிமில் இருந்து இறங்கிவந்து யோர்தான்மட்டும் இராசாவை வழிவிட்டு அனுப்ப அவனோடே யோர்தானின் துறைமட்டும் கடந்து வந்தான். - பர்சீலாவோ என்பது வயதுசென்ற மகாகிழவனாய் இருந்தான். இராசா மக்னாயீயிலே தங்கியிருக்குமட்டு

நாசக சாமுவேல் உ. புஸ்தகம்.

ம் அவன் இவனைப் பராமரித்துக்கொண்டிருந்தான். ஏனென்றால் அவன் மகா பெரிய மனுஷியை இருந்தான்.—இரா 33
சா பர்சீலாவுடனே, நீ என்னோடே கடந்துவா. எருசலேமிலே உன்னை எண்ணடையிலே வைத்துப் பராமரிப்பேனென்றான்.—ஆனாலும் பர்சீலாய் இரா 34
சாவோடே சொன்னதாவது, நான் இராசாவோடே எருசலேமுக்கு எழுவர நான் இன்னம் உயிரோடிருக்கும் ஆயிசின் நாட்கள் எம்மாத்திரம்?—இப்போது 35
ம் நான் என்பது வயதுள்ளவன். இனி நன்மை தீமையினுடைய வித்தியாசத்தை அறிவேனோ? புசிக்கிறதும் குடிக்கிறதும் உமதடியானுக்கு ருசிகரமாய் இருக்குமோ? கீர்த்தனக்காரர் கீர்த்தனக்காரிகளுடைய சத்தத்தை இனிக் கேட்பேனோ? இனி உம்முடைய அடியானாய் இருக்கிற நான் இராசாவாகிய என் ஆண்டவனுக்குப் பாரமாய் இருக்க வேண்டிய தென்ன?—அடியேன் கொஞ்சத் தூரம் 36
யோர்தான் மட்டும் இராசாவோடே வருவேன். அப்படிக்கொத்த பதினாறுபகா

- 37 ரத்தை இராசா எனக்குச் செய்வானே
 ன்?—நான் என் பட்டணத்தில் என் தா
 ய் தகப்பனின் கல்லறையண்டையிலே ம
 ரணம் அடையும்படிக்கு உமதடியான் தி
 ரும்பிப்போகட்டும். ஆனாலும் இதோ,
 உமதடியானாகிய கிமேகாம் இராசாவாகி
 ய என் ஆண்டவனோடே நடந்து வருவா
 ன். உம்முடைய பார்வைக்கு நலமா
 னபடி அவனுக்குச் செய்யுமென்றான்.
- 38 —அப்போது இராசா கிமேகாம் என்
 னோடே வரட்டும், உன் பார்வைக்கு ந
 லமானபடியே நான் அவனுக்கு நடப்
 பித்து நீ என்மேற் சுமத்தத் தெரிந்து
 கொள்வதெல்லாவற்றையும் உனக்குச் செ
 ய்யவேனென்றான்.—சனம் எல்லாம் யோ
- 39 ர்தானக் கடந்த போது, இராசா பர்சீ
 லாயியை முத்தமிட்டு அவனை ஆசீர்வதி
 த்துத் தானுங் கடந்துபோனான். அவ
 னோ தன்னிடத்திற்குத் திரும்பினான்.—
- 40 இராசா கடந்து, கில்கால் மட்டும் போ
 னான். கிமேகாம் அவனோடே கடந்துவ
 ன்தான். யூதாவின் சனம் அனைத்தும் இ
 ஸ்ரவேலிலே பாதிச் சனமும் இராசா

நாசா சாமுவேல் உ. புல்தகம்.

வை இக்கரைப்படுத்தி வந்த பிறகு,—
இதோ, இஸரவேல் மனுஷர் எல்லாரு 41
ம் இராசாவண்டைக்கு வந்து இராசாவு
டனே, எங்கள் சகோதரராகிய யூதாவி
ன் மனுஷர் திருட்டளவாய் உம்மை அ
ழைத்துவந்து இராசாவையும் அவர் வீ
ட்டாரையும் அவரோடே இருக்கிற தாலீ
தின் மனுஷர் அனைவரையும் யோர்தானை
க் கடக்கப்பண்ணினதென்னவென்றார் க
ள்?—அப்போது யூதாவின்குமனுஷர் எல் 42
லாரும் இஸரவேல் மனுஷருக்குப் பிர
த்தியுத்தாரமாக, இராசா எங்களைச் செ
ர்ந்தவரானபடியினாலே, இதைச் செய்
தோம். இதற்காக நீங்கள் கோபமாய் இ
ருப்பானேன்? நாங்கள் இராசாவின் கை
யிலே வாங்கித் தின்னவே தின்றோமோ?
எங்களுக்கு வெகுமனைக் கொடுக்கப்ப
ட்டதோவென்றார்கள்.— இஸரவேல் ம 43
னுஷரோ யூதா மனுஷருக்குப் பிரத்தியு
த்தாரமாக, இராசாவினிடத்தில் எங்களு
க்குப் பத்துப் பங்கு இருக்கின்றது. உங்
களைப் பாக்கிலும் எங்களுக்குத் தாலீதி
னிடத்திலே அதிகமும் உண்டாயிருக்கி

ன்றது. பின்னை ஏன் எங்களை அற்பமா
ய் எண்ணினீர்கள்? எங்கள் இராசாவைத்
திரும்ப அழைத்துவர வேண்டுமென்று
முந்திச் சொன்னவர்கள் நாங்கள் அல்ல
வோ என்றார்கள். ஆறாலும் இஸ்ரவே
லின் மனுஷரின் பேச்சைப் பார்க்கிலும்
பூதா மனுஷரின் பேச்சுப் பலத்தது.

உய. அதிகாரம்.

சேபா உண்டாக்கின கலகம் அமர்த்தப்பட்ட
செய்தி.

- 1 அப்போது ஏயினி மனுஷராகிய பி
க்கிரியின் குமாரனான சேபாவென்று பே
ருள்ள பேலியாள் மனுஷின் ஒருவன் த
ற்செயலாய் அங்கே இருந்தான். அவன் எ
க்காளம் ஊதி, எங்களுக்குத் தாலீதீடத்தி
லே பங்கும் இல்லை, இசாயின் குமாரனிட
த்தில் எங்களுக்குச் சதந்திரமும் இல்லை, இ
ஸ்ரவேலிலே அவரவர் தங்கள் கூடாரங்
களுக்குப் போகக் கடவர்களென்றான்.—
- 2 அப்போது இஸ்ரவேல் மனுஷர் எல்லா
ருந் தாலீதை விட்டிப் பின்வாங்கிப் பிக்கி

நாடூய சாமுவேல் உ. புஸ்தகம்.

ரியின் குமாரனாகிய சேபாவைப் பிண்டெச
ன்று போனார்கள். ஆனாலும் யேரீதா
ணத் துவக்கி, எருசலேம் மட்டுமுள்ள
பூதா மனுஷர் தங்கள் இராசாவைச் சா
ர்ந்திருந்தார்கள்.

தாலீது எருசலேமில் இருக்கிற தன் 3
வீட்டுக்கு வந்த போது, வீட்டைக் காக்
க இராசா பின்வைத்துப் போன பத்து
வைப்பாட்டிகளை அழைத்து, அவர்களை
ஒரு காவல் வீட்டிலே வைத்துப் பராப
ரித்து, அவர்களிடத்திலே பிரவேசியாதி
ருந்தான். அப்படியே அவர்கள் சாகிற
நாள் மட்டும், அடைக்கப்பட்டு உயிரோ
டிருக்கும் நாள் எல்லாம் விதவைகளைப்
போல் இருந்தார்கள்.—பிறகு இராசா ஆ 4
மாசாவுடனே, நீ பூத மனுஷரை மூன்
றும் நாளில் என்னண்டைக்கு வரவழை
ப்பித்து, அப்போது நீயும் இங்கே வந்
து, நிற்க வேண்டுமென்றான்.— அப்போ 5
து ஆமாசா பூதாவை அழைப்பிக்கப்போ
ய்த், தனக்குக் குறித்த காலத்திலே வரா
மல் தாமதித்தான்.—அப்போது தாலீ 6
து அபிசாயுடனே, அப்சலோமைப் பார்

- க்கிலும் பிக்கிரியின் குமாரனாகிய சேபா இப்போது தமக்குப் பொல்லாங்குசெய்வான். அவன் அரணுண பட்டணங்களில் வந்தடைந்து, தம்முடைய கண்களுக்குத் தப்பிப்போகாதபடிக்கு, நீ உன் எசமானுடைய சேவகரைக் கூட்டிக்கொண்டு, அவனைப் பின்றொடர்ந்து போவேனென்றுன்.—அப்படியே யோவாபின் மனுஷ்யரும், கிரேத்தியரும், பிலேத்தியரும், எல்லாப் பலசாலிகளும் அவன் பிறகாலே புறப்பட்டுப் பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்றொடர எருசலேமில் இருந்து போனார்கள்.
- 8 அவர்கள் கீபெயோன் கிட்ட இருக்கிற பெரிய கல்லண்டையிலே வந்த போதோ, ஆமாசா அவர்களுக்கு எதிர்ப்பட்டு வந்தான். யோவாபோ தான் உடுத்திக்கொண்டிருக்கிற தன் சட்டையின் பேரில் ஒரு கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான். அதில் உறையோடே ஒரு பட்டயம் அவன் இடுப்பண்டையிலே தொங்கிற்று. அவன் புறப்படுகையில், அது விழுந்தது.—அப்போது யோவாப் ஆமாசாவு

காடு சாமுவேல் உ. புஸ்தகம்.

டனே, என் சகோதரனே, சுகமாய் இருக்கிறாயோவென்று சொல்லி, ஆமாசாவை முத்தி செய்யத் தன் வலது கையினால் அவன் தாடியைப் பிடித்து, — தன் கை 10
யில் இருக்கிற பட்டயத்திற்கு ஆமாசா எச்சரிக்கையாய் இராத போது, யோவாப் அவனை அவன் குடல்கள் தரையிலே சரிந்துபோகத்தக்கனையாய் அதினால் வயிற்றிலே மறு குத்தில்லாமற் குத்திப்போட்டான். அவன் செத்துப்போனான். அப்போது யோவாபும் அவன் சகோதரனாகிய அபிசாயும் பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்னொடர்ந்தார்கள். — யோவாபுடைய வாலிபரில் ஒருவன் 11
செத்தவனண்டையில் நின்று எவன் யோவாபின் மேற் பிரியப்பட்டு எவன் தாலீதுக்கு அடித்திருக்கிறானோ, அவன் யோவாவைப் பின்னொடர்வானாகவென்றான். — ஆனாலும் ஆமாசா நடு வழியிலே இரத் 12
தத்திலே புரண்டு கிடந்தபடியினாலே, சனம் எல்லாந் தரித்து நிற்கிறதை அவன் கண்டு, ஆமாசாவை வழியில் இருந்து வயவிலே இழுத்துப்போட்டு, அவன் அ

- ண்டையில வறுகிறவன் எல்லாம் நிற்கிற
 னென்று கண்டபடியிலே, ஒரு வஸ்திர
 13 த்தை அவன் மேற் போட்டான்.—அவ
 ன் வழியில் இருந்து எடுத்துப் போட
 ப்பட்ட பிறகு, எல்லாருங் கடந்து பிக்கி
 ரியின் குமாரனாகிய சேபாவைத் தொட
 ர யோவாபைப் பின்சென்றார்கள்.
- 14 அவன் இஸ்ரவேல் கோத்திரங்களை எ
 ல்லாந் சுற்றிப் பெத்மாக்காவாகிய ஆ
 பேல் மட்டாகவும் பேரீயின் சகல புற
 ங்கள் மட்டாகவும் வந்திருந்தான். ஆளு
 லும் அவ்விடத்தாருங் கூடித் தாங்களு
 15 ம் அவனைப் பின்சென்றார்கள்.—அவர்க
 ள் வந்த பெத்மாக்காவாகிய ஆபேலிலே
 அவனை முத்திக்கை போட்டுப் பட்டண
 த்திற்கு எதிராகத் தெத்துமடமிங் கொ
 த்தளம் போட்டார்கள். யோவாபோ
 டே இருக்கிற சனம் எல்லாம் அலங்கத்
 தை விழப்பண்ண அழிவுக்கு எத்தனம்ப
 16 ண்ணினார்கள்.—அப்போது ஞானமுள்
 ள ஒரு ஸ்திரி பட்டணத்தில் இருந்து
 கேளுங்கள், கேளுங்கள், நான் யோவா
 போடே பேசத்தக்கதாக அவர் இங்கே

கிட்டிவர அவருக்குச் சொல்லுங்களென்று கூப்பிட்டாள்.—அவன் அவளின் 17
 டைக்குச் சேர்ந்து வந்த போது, அந்த ஸ்திரீ நீர் யோவாபோ என்று கேட்டாள். அவன் நான்தானென்ற போது, அவள் அவனுடனே, உமதடியாளின் வார்த்தைகளைக் கேளுமென்றாள். நான் கேட்கிறெனென்றான்.—அப்போது அவள் சொ 18
 ன்னதாவது, பூர்வ காலத்திலே மனுஷர் ஆபேலில் இருக்கிறவர்களை ஆலோசனை கேட்கவே கேட்கவேண்டுமென்று சொல்லவே சொல்லி இப்படியே காரியத்தைத் தீர்த்துப் போடுவார்கள்.—ஓ 19
 ஸ்ரவேவிலே நான் சமாதானமும் உண்மைபுமுள்ளதாய் இருக்க, நீர் இஸ்ரவேவிலே தாயாய் இருக்கிற பட்டணத்தை நிர்மூலமாக்கப் பார்க்கிறீரோ? நீர் யெகோவாவுடைய சுதந்திரத்தை விழுங்குவதென்னெனென்றாள்.—யோவாப் பிரத்தி 20
 யுத்தாரமாகச் சொன்னது நான் விழுங்கவேண்டும், அழிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு வெகு தூரமாவதாக, -காரிய 21
 ம் அப்படி இராது. பிக்கிரியின் குமாரனா

- கிய சேபாவென்று பேருள்ள எப்பிராய்
 ம்பருவதத்தானாய் இருக்கிற ஒரு மனு
 ஷ்டே தாலீதாகிய இராசாவுக்கு விரோ
 தமாய்த் தன் கையை எடுத்தான். அவன்
 ஒருவனையே ஒப்புக்கொடுங்கள், அப்போ
 து பட்டணத்தை விட்டுப் போவேனெ
 ன்றான். அப்போது அந்த ஸ்திரி யோவா
 புடனே, இதோ அவன் தலை மதிளின்மே
 ல் இருந்து உம்மண்டையிலே போடப்ப
 22 டிமென்று சொல்லி,—அவள் தன் ரூன
 த்துடனே எல்லாச் சனத்தண்டைக்கும்
 உட்பிரவேசித்ததினாலே, அவர்கள் பிக்கி
 ரியின் குமாராகிய சேபாவின் தலையை
 வெட்டி, யோவாப்பண்டையிலே போட்
 டார்கள். அப்போது அவன் எக்காளம்
 ஊதுவித்ததினால், அவரவர் பட்டணத்
 தை விட்டுக் கலைந்து, தங்கள் கூடாரங்க
 ளுக்குப் புறப்பட்டுப் போனார்கள். யோ
 வாயும் இராசாவண்டைக்குப் போக எ
 ருசலேமுக்குத் திரும்பினான்.
- 23 யோவாப் இஸ்ரவேலுடைய எல்லா
 இராணுவத்தின் மேலும், யோய்தாவின்
 குமாராகிய பேரூயா கிரேத்தியர்மே

காஞ்ச சாமுவேல் உ. புஸ்தகம்.

லும் பிலேத்தியர் மேலுந் தலைவராய் இருந்தார்கள்.— அதோராய் பகுதிகளை வா 24 ங்குகிறவனும் அகிலூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியும்,—சேயா சம்பி 25 ரதியுஞ், சாதோக்கும் அப்பியத்தாரும் ஆசாரியருமாய் இருந்தார்கள்.— யபீர் 26 யனாகிய ஓராவுந் தாலீதுக்கு ஆலோசனைக்காரராய் இருந்தான்.

உக. அதிகாரம்.

கீபெயோனியரைச் சவுல் கொன்றுபோட்டபாவத்தின் நிமித்தம் வந்த பஞ்சத்தைத் தாலீது அவர்களுக்குப் பழிகொடுத்ததினாலே விவங்கினது.

தாலீதின் நாட்களில் மூன்று வருஷம் 1 மாய் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது. அப்போது தாலீது யெகோவாவுடைய முகத்தைத் தேடினதற்கு யெகோவா, கீபெயோனியரைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும் இரத்தப்பிரியரான அவன் வீட்டாருக்காகவுந் தானே என்றார்.—அ 2. ட்போது ஓராசா கீபெயோனியரை அ

- ழைப்பித்தான். கீபெயோனியரோ இஸ்ரவேல் புத்திரராய் இராமல் ஏமோரியரில் மீதியாய் இருந்தார்கள். அவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் ஆணையிட்டிருந்தாலும், சவுல் இஸ்ரவேல் புத்திரருக்காகவும், பூதாவுக்காகவும் காண்பித்த வயிராக்கியத்தினாலே அவர்களை வெட்ட வகைபார்த்தான். - ஆகையால் தாவீது கீபெயோனியரை, நான் உங்களுக்குச் செய்ய வேண்டியதென்ன? நீங்கள் பெகோவாவுடைய சுதந்திரத்தை ஆசீர்வதிக்கும் படிக்கு எதினாலே சரிபண்ணுவேனென்று கேட்டான். - அப்போது கீபெயோனியர் அவனுடனே, சவுலோடும் அவன் வீட்டாரோடும் எங்களுக்கு இருக்கிற காரியத்திற்காக எங்களுக்கு வெள்ளியும் பொன்னும் கவ்வை இல்லை. இஸ்ரவேலில் ஒருவனைக் கொன்றுபோட வேண்டுமென்றதும் எங்களுக்குக் கவ்வை இல்லையென்றார்கள். அப்போது அவன், ஆனாலும் நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுகிறீர்களென்றான். -
- 5 அவர்கள் இராசாவோடே சொன்னதா

௩.௩௫௮ சாமுவேல் உ. புத்தகம்.

வது, நாங்கள் இஸ்ரவேலின் எல்லையில்
எங்கும் நிலையாதபடிக்கு அழிந்துபோ
க எவன் எங்களை நிர்மூலமாக்கி, எங்க
ளுக்குப் பொல்லாங்கு செய்ய நினைத்
தானோ,—அவன் குமாரரில் ஏழு பேர் 6
யெகோவா தெரிந்துகொண்ட சவுலின்
உளராகிய கீபெயாலிலே நாங்கள் அவர்க
ளை யெகோவாவுக்கென்று தூக்கிப்போ
ட எங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்
டும் என்றார்கள். நான் அவர்களை ஒப்புக்
கொடுப்பேனென்று இராசா சொன்னான்.
-ஆலுந் தாலீதாகிய தனக்குஞ் சவுலின் 7
குமாரனாகிய யோனத்தானுக்கும் உண்
டான யெகோவாவைக்கொண்டு இட்ட ஆ
ணையின் நிமித்தம் இராசா சவுலின் குமா
ரனாகிய யோனத்தானின் மகன் மேவி
போசேத்தைத் தப்ப விட்டு,— ஆயாவி 8
ன் குமாரத்தியாகிய ரிஸ்பான் சவுலுக்கு
ப் பெற்ற அவளுடைய இரண்டு குமா
ராகிய அம்மோனியையும் மேவிபோசே
த்தையுஞ், சவுலின் குமாரத்தியாகிய மீ
காள் மெகொலாவியனான பர்சிலாயின்
குமாரனாகிய ஆதரீயேலுக்குப் பெற்ற

- அவளுடைய ஐந்து குமாரரையும் பிடித்
 9 துக்கொண்டு, — அவர்களைக் கீபெயோ
 னியர் கையில் ஒப்புக்கொடுத்தான். இவர்
 கள் அவர்களை யெகோவாவுக்கு முன்பா
 கப் பருவதத்தின் பேரிலே தூக்கிப்போ
 ட்டார்கள். அப்படியே அவர்கள் ஏழு
 பேரும் ஒருமிக்க விழுந்தார்கள். வாந்
 கோதும்பை அறுப்புத் துவக்குகிற அறு
 புக் காலத்தின் முந்தின நாட்களிலேதா
 10 னே அவர்கள் கொன்றுபோடப்பட்டா
 ர்கள். — அப்போது ஆயாவின் குமாரத்தி
 யாகிய ரிஸ்பாள் இரட்டுப் புடைவையை
 எடுத்துக்கொண்டுபோய், அதைக் கண்
 மலையில் தனக்காக விரித்து, அறுப்
 புநாளின் துவக்கம் முதற்கொண்டு, வா
 னத்தில் இருந்து அவர்கள் மேல் மழை
 பெய்யுமட்டும், பகவில் ஆகாயத்துப் ப
 றவைகளாகிலும் இரவிற் காட்டு மிருகங்
 11 களாகிலும் அவர்கள் மேல் விழ ஒட்டா
 திருந்தாள். — ஆயாவின் குமாரத்தியாகி
 ய ரிஸ்பாள் என்ற சவுவின் வைப்பாட்டி
 செய்தது தாலீதுக்கு அறிவிக்கப்பட்ட
 12 போது, — தாலீது போய்ப் பெலிஸ்தர் கி

கூரகாய சாமுவேல் உ. புஸ்தகம்.

வ்போவாவிலே சவுலை வெட்டினபோது,
பெத்சானின் வீதியிலே தூக்கிப்போட்ட
டதுங் கீலையாத்திலுள்ள யாபேஸ் பட்
டணத்தாரோ அங்கே போய்த் திருடிக்
கொண்டு வந்ததுமான சவுலின் எலும்
புகளையும் அவன் குமாரனான யோனத்
தானின் எலும்புகளையும் அவர்களிடத்தி
ல் எடுத்தி, -அங்கே இருந்து அவைகளைக் 13
கொண்டுவந்து, தூக்கிப்போடப்பட்டவ
ர்களின் எலும்புகளையும் அவர்களோடே
சேர்த்துக்கொண்டு, -சவுலின் எலும்பு 14
களையும் அவன் குமாரனாகிய யோனத்
தானின் எலும்புகளையும் பென்யமின்
தேசத்துச் சேலாஜூரில் இருக்கிற அவன்
தகப்பனாகிய கீசின் கல்லறையில் அடக்க
ம் பண்ணுவித்தான். இராசா கற்பித்த இ
ந்தப்படி எல்லாஞ் செய்தார்கள். அத
ற்குப் பிறகு தேவன் தேசத்திற்காகச்
செய்யப்பட்ட வேண்டிதலைக் கேட்டரு
ளினார்.

தாலீது பெலிஸ்தரை மேற்கொண்ட ச
யங்கள்.

பின்னையும் பெலிஸ்தராலே இஸ்ரவே 15

- லின்மேல் யுத்தம் உண்டாகிற போது, தாலீதும் அவனோடே அவன் சேவகரும் இறங்கிப் போய்ப் பெலிஸ்தரோடு யுத்தம் பண்ணினார்கள். தாலீது விடாய்த்துப்
- 16 போனான்.—அப்போது முந்நூறு சேக்கல் நிறை வெண்கலமான சுட்டியைப் பிடிக்கிறவனும் புதுப் பட்டயத்தை அரைவிலை சுட்டிக்கொண்டவனுமான இஸ்பெனோத்தென்ற ரபா புத்திராரில் ஒருவன் தாலீதை வெட்ட வேண்டிமென்
- 17 திருந்தான்.—ஆனாலும் சேருயாவின் குமாரனாகிய அபிசாய் அவனுக்கு ஒத்தாசையாக வந்து, பெலிஸ்தனை வெட்டிக் கொண்டுபோட்டான். அப்போது தாலீதின் மனுஷிர் நீர் இஸ்ரவேலின் விளக்கை அணந்துபோகப் பண்ணாதபடிக்கு இனி நீர் எங்களோடே யுத்தத்திற்குப் புறப்பட வேண்டாமென்று அவனுக்கு ஆணையிட்டார்கள்.— அதற்குப் பிறகு சம்பவித்ததென்றால், பெலிஸ்தரோடே திரும்பவும் கோபிலே யுத்தம் உண்டாகிற போது, ஊசாவியான சீபேக்காய் இராட்சத சந்ததியான சாப்பை

காசு உ சாமுவேல் உ. புத்தகம்.

வெட்டிப்போட்டான்.-பெலிஸ்தரோடு 19
இன்னம் வேறொரு புத்தங்கோபிலே உ
ண்டாகிற போது, யாரேயொர்க்கிமின் கு
மாராகிய எல்காநானென்ற பெதல்
கேமியன் காத் ஊராகிய கோவியாத்
தை வெட்டினான். அவன் ஓட்டி மரம் நெ
ய்கிறவர்களின் படமாமத்தனையாய் இரு
ந்தது.-இன்னம் ஒரு புத்தங் காத் ஊ 20
ரிலே உண்டாகிற போது, அங்கே உயர்ந்
த ஒரு மனுஷின் இருந்தான். அவன் கை
களின் விரல்கள் அவ்வாறும் அவன் கால்க
ளின் விரல்கள் அவ்வாறும், ஆக இருபத்
து நாலு விரல்களுமாய் இருந்தன. இவ
னும் ஓராட்சதனாய்ப் பிறந்திருந்து, -இ 21
ஸ்ரவேலை நிறிந்தான். ஆனாலும் தாலீதி
ன் சகோதரன் சீமேயாவின் குமாராகி
ய போனத்தான் அவனை வெட்டினான்.
—இந்த நாலுபேருங் காத் ஊரிலே ரப் 22
பாவுக்குப் பிறந்திருந்து, தாலீதின் கை
யினாலும் அவன் சேவகரின் கையினாலு
ம் மடிந்தார்கள்.

உஉ. அதிகாரம்.

தாலீது பாடின வீர கம்பீரம்.

- 1 பெகோவா தாலீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்குள் சவுலின் கைக்கும் நீங்கலாக்கி விடுவித்தபோது, அவன் பெகோவாவுக்கு முன்பாகச் சொ
- 2 ன்ன பாட்டின் வார்த்தைகளாவன.—பெகோவா என் குன்றும், என் கோட்டையும், என்னை விடுவிக்கிறவருமானவர்.—
- 3 தேவன் நான் நம்பியிருக்கிற குன்றும், என் கேடயமும், என் இரட்சிப்பின் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் மறைவிடமுமானவர். என்னை வல்லடிக்கு நீங்கலாக்கிவிட்ட என் இரட்சகரா
- 4 ய் இருக்கிறீர்.—இவ்வோத்திரிக்கப்பட்ட பெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன். அப்போது என் சத்துருக்கள் விலக இ
- 5 ரட்சிக்கப்பட்டேன்.—ஏனென்றால் மாணத்தின் அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு பேலியாளின் வாய்க்கால்கள் என்
- 6 னைக் கலங்கப்பண்ணின.— நரகத்தின்

கூர்ச்ச சாமுவேல் உ. புஸ்தகம்.

கயிறுகள் எண்ணெச் சுற்றிப் பிடித்து, ம
ரணத்தின் கண்ணிகள் எனக்கு நேரிட்ட
ன.-எனக்கு உண்டான நெருக்கத்திலே 7
யெகோவாவைத் தொழுதுகொண்டு, எ
ன் தேவனை நோக்கிக் கூப்பிட்டேன். த
மது தேவாலயத்தில் இருந்து என் சத்
தத்தைக் கேட்டார். என் கூப்பிடுதல் அ
வர் செவிகளுக்குட்பட்டது.—அப்போ 8
து பூமி அசைந்து அதிர்ந்து வானத்தில்
அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தன. வ
னெனில் எரிச்சலாரூர்.—புகை அவர் நா 9
சியாலும் பட்சிக்கிற அக்கினி அவர் வா
யாலும் எழும்பி, அவராலே தழலாக எ
ரிந்தது.—பரமண்டலங்களைத் தாழ்த்தி 10
இறங்கினார். அவர் பாதங்களின் கீழே ம
ந்தாரம் இருந்தது.—கேருபீனின் மேல் 11
ஏறிப் பறந்து காத்தின் செட்டைகளின்
மீதிலே தரிசண்பாரூர்.—ஆகாயத்து மே 12
கங்களிலே கூடிய தண்ணீர்களின் இரு
ளைத் தம்மைச் சுற்றிலும் இருக்குங் கூ
டாரமாக்கினார்.—அவர் முகதாவின் பிர 13
காசத்தினால் நெருப்புத் தழலாய் எரிந்
து.—யெகோவா வானத்தில் இருந்து 14

- குமுறி உன்னதமானவர் தமது சத்தத்
 15 தைக் காட்டினார்.—அவர் அம்புகளை அ
 னுப்பி அவர்களைச் சிதறடித்து, மின்ன
 ல்களைப் போக விட்டு அவர்களைக் கல
 16 ங்கப்பண்ணினார்.— யெகோவாவுடைய
 உதம்புதலாலும் அவருடைய நாசியின்
 சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் ப
 ள்ளங்கள் காணப்பட்டிருந்தன. அ
 17 ன்னிபாரங்கள் திறவுண்டன.—உயரத்தி
 ல் இருந்து கை நீட்டி, என்னைப் பிடி
 த்துத் திரள் தண்ணீர்களில் இருந்து எ
 18 ன்னைத் தூக்கிவிட்டார்.—என் வலு ச
 த்துருவுக்கும் என் பகைருக்கும் என்
 னை விலக்கி விடுவித்தார். ஏனெனில் என்
 19 னிலும் பலத்திருந்தார்கள்.—என் ஆப
 த்தின் தாளிலே எனக்கு எதிரிட்டு மறித்
 தார்கள். ஆனாலும் யெகோவா எனக்கா
 20 தரவாய் இருந்து,—என்னை எடுத்தா
 விசாலத்திலே வைத்துத் தப்புவித்தார்.
 ஏனெனில் என்மேற் பிரியமாய் இருந்
 21 தார்.—யெகோவா என் நீதிக்குத் தக்கதா
 க எனக்குப் பதில் அளித்தார். என் கை
 களின் சத்தத்திற்குத் தக்கதாக எனக்கு

காஞ்சி சாமுவேல் உ. புஸ்தகம்.

வரப் பண்ணினார்.—ஏனென்றால் யெகோ 22
வாவுடைய வழிகளைக் காத்துக்கொண்டிருந்தேன். நான் என் தேவனை விட்டு ஆ
காமியரூ செய்ததில்லை.—ஏனெனில் அ 23
வருடைய நியாயங்களை எல்லாம் எனக்
கு முன்பாக நிறுத்தினேன். நான் அவ
ருடைய பிரமாணங்களை விட்டு விலகாம
ல்,—அவர் முன்பாக மன உண்மையாய் 24
இருந்து, என் துற்குணத்திற்கு என்னை வி
லக்கிக் காத்தேன்.—ஆகையால் யெகோ 25
வா என் நீதிக்குத்தக்கதாகவுந், தம்முடைய
கண்களுக்கு முன் நிற்கிற என்னுடைய
சுத்தத்திற்குத்தக்கதாகவும் எனக்கு வ
ரப்பண்ணினார்.— சன்மார்க்கனுக்கு உ 26
ம்மைச் சன்மார்க்கமாகவும் மன உண்
மையான புருஷனுக்கு உம்மை மன உண்
மையாகவும்,—சுத்தனுக்கு உம்மைச் சு 27
த்தமாகவும் மாறுபாடானவனுக்கோ உ
ம்மைக் கோணலாகவுந் காண்பிக்கிறீர்.—
சிறுமைப்பட்ட சனத்தை இரட்சிக்கிறீ 28
ர். ஆனாலும் மேட்டிமையானவர்களைத்
தாழ்த்த உம்முடைய கண்கள் அவர்களு
க்கு விரோதமாகத் திருப்பப்பட்டிருக்

- 29 கிச்றண.—ஏனெனில் யெகோவாவாகிய தேவரீர் என் விளக்காய் இருக்கிறீர். யெகோவா என் இருளை வெளிச்சமாக்குகிற
- 30 ிர்.—ஏனெனில் உம்மோடே ஒரு இராணு த்தண்டிற்குட் பாய்குவேன். என் தேவனோடே ஒரு மதிலைத் தாண்டிவேன்.—
- 31 தேவனுடைய வழி உத்தமமானது. யெகோவாவுடைய வசனம் புடமிடப்பட்டதாய் இருக்கின்றது. தம்மை அண்டிக்கொள்ளுகிற அனைவருக்கும் அவர் கேடயமாய் இருக்கிறார்.—ஏனென்றால் யெகோவாவையல்லாமல் தேவன் யார்? நம்முடைய
- 32 தேவனைத் தவிரக் கன்மலையார்?—தேவன் எனக்குப் பலத்த அரணுவார். அவர் என் வழியைத் தடையல்லாத நல் வ
- 33 ழியாக்குகிறார்.—என் கால்களை மான் கால்களுக்கு ஒப்பாக்கி, என் உயர் தலங்களில் என்னை நிறுத்துகிறார்.— வெண்கல வில்லும் என் புயங்களால் வளைய என் கைகளை புத்தத்திற்குப் பழக்குவிக்
- 34 கிறார்.— உம்முடைய இரட்சிப்பின் கேடயத்தையும் எனக்குத் தந்தீர். நீர் என்னைச் சிறுமைப்படுத்துகிறதினால், என்னைப்

நாகராஜ சாமுவேல் உ. புஸ்தகம்.

பெரியவருக்குகிறீர்.—என் கணுக்கால்க 37
ள் தள்ளாடாதபடிக்கு, நான் நடக்கிற வ
ழியை அகலமாக்கினீர்.—என் சத்துருக் 38
களைப் பின்பொடர்ந்து, அவர்களை அழி
ப்பேன். அவர்களை நிரீ மூலமாக்குமட்
டுந் திரும்பேன்.—அவர்கள் எழுந்திரு 39
க்க மாட்டாமல் என் பாதங்களின் கீழ்
வீழத்தக்கனையாய் அவர்களை நிரீமூல
மாக்கி வெட்டுவேன்.—ஏனெனில் யுத்த 40
த்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைக
ட்டி என் மேல் எழும்பினவர்களை என்
கீழ் மடங்கப்பண்ணி,—நான் என் பகை 41
ருரைப் பாழ்க்கடிக்கும் படியாக என் ச
த்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்பு
க்கொடுத்தீர்.—பார்த்துகொள்ளுகிறீர் 42
ள். ஆனாலும் இரட்சிக்கிறவர் ஒல்லி. பெ
கோவாவைப் பார்த்துகொள்ளுகிறீர்
ள். ஆனாலும் அவர்களுக்கு மறுவுத்தர
வு கொடாதிருக்கிறீர்.—அவர்களைப் பூமி 43
யின் தாளாக வருக்கித் தெருக்களின் சே
ற்றைப் போலே அவர்களை மிதித்துச் சி
தறப்பண்ணுவேன்.—நீர் என் சனத்தி 44
ன் சண்டைகளுக்கு என்னை விவக்கி வி

ட்டி என்னைச் சாதிகளுக்குத் தலைவனாக
 குகிறீர். நான் அறியாத சனம் என்னை
 45 ச் சேவிக்கின்றது.— அன்னியர் இச்சக
 ம் பேசி, எனக்கடங்கி என் சத்தத்தைக்
 கேட்டவுடனே, எனக்குக் கீழ்ப்படினா
 46 ர்கள்.— அன்னியர் முனை விழுந்துபோ
 ய்த் தங்கள் அடைப்புசளில் இருந்து த
 47 த்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள்.— யெ
 கோவா சீவனுள்ளவரும், என் கன்மலை
 யும் இஸ்தோத்திரிக்கப்பட்டவருமாய் இ
 48 ருக்கிறார்.— என் இரட்சிப்பின் கன்மலை
 யாகிய தேவனும், நீதியைச் சரிக்கட்டுஞ்
 சயங்களை எனக்கு அளித்துச் சனங்க
 ளை எனக்குக் கீழ்ப்படுத்தி, என் சத்துரு
 க்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிற தே
 49 வனுமானவர் உயர்ந்தவர்.— என்னை எ
 னக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்
 மேல் உயர்த்துகிறீர். வல்லடிபண்ணுகிற
 மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.—
 50 யெகோவாவே! இதின் நிமித்தஞ் சாதிக
 ளுக்குள் உம்மைத் துதித்து, உம்முடைய
 நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்.—
 51 தாம் வைத்த இராசாவின் இரட்சிப்புக்

கூறாய சாமுவேல் உ. புஸ்தகம்.

களை அவர் பெரியவைகளாகித், தாம் அ
பிலேசப்படுத்தின தாவீதுக்கும் அவன்
வித்திற்கும் என்றென்றைக்குங் கிருபை
செய்கிறார்.

உக. அதிகாரம்.

தாவீதுடைய கடைசிவார்த்தைகள்.

தாவீதுடைய கடைசிவார்த்தைகளாவ 1
ன, மேன்மையாய் உயர்த்தப்பட்டு, பா
க்கோபுடைய தேவனால் அபிலேசம் பெ
ற்று, இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்ப
மாய்ப் பாடின இசாயின் குமாரனாகிய
தாவீதென்ற புருஷின் உரைத்துச் சொ
ல்லுகிறதேதெனில், — பெகோவாவுடை 2
ய ஆவி என்னைக் கொண்டு பேசினார். அ
வருடைய வசனம் என்னுடைய தாவின்
மேல் இருந்தது. — இஸ்ரவேலின் தேவ 3
னும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர்
எனக்குச் சொல்லி உரைத்ததேதெனில்,
நீதிபாராய் மனுஷரை ஆண்டு, தேவ
பயமாய்த் துரைத்தனம்பண்ணுகிறவர்
உண்டாயிருப்பார். — அவர் காலமே ம 4

ந்தாரம் இல்லாமல் உதிக்கிறதும், மழைக்
 குப்பிறகு தன் காந்தியினாலே புல்லைப்
 பூமியில் இருந்து முனைக்கப்பண்ணுகிற
 துமான சூரியனுடைய விடியதாரத்தி
 ன் வெளிச்சத்தைப் போல் இருப்பாரொ
 5 ன்றார்.—எனெனில் தேவனிடத்தில் என்
 னுடைய வீடு நிலைவரமாயிராதோ? எ
 னென்றால் எல்லாவற்றிற்குந் திட்டப்ப
 ட்டதங் கைக்கொள்ளப்படுவதுமான
 நித்திய உடன்படிக்கையை எனக்கு ஸ்தா
 பித்தார். ஆனதுகொண்டு என்னுடைய
 எல்லா இரட்சிப்பும் எல்லாவிருப்பமு
 6 ம் முனைத்தெழும்பாதோ?—பேலியா
 ளின் மனுஷர் அனைவருமோ கையின
 லே பிடிக்கப்படக் கூடாதபடியினாலே
 எறிபட்டுப் போகிற முள்ளுக்களுக்குச்
 7 சமானமானவர்கள்.—அவைகளை ஒருவ
 ன் தொடப்போனால் இருப்பாயுதத்தை
 யும் இட்டிக்கழியையுங் கெட்டியாய்ப்
 பிடிக்க வேண்டும். அவைகள் இருக்கி
 ற இடத்திலே தானே அக்கினியினுந் சு
 ட்டெரிக்கப்படவே சுட்டெரிக்கப்படும்
 என்ருன்.

காசிய சாமுவேல் உ. புஸ்தகம்.

தால்தடைய விசேஷித்த பராக்கிரமக்காரரின் இடாப்பு.

தால்துக்கு இருந்த பராக்கிரமசாலி 8
களின் நாமங்களாவன, தக்கமோனி
யின்ருமாராகிய யோசெப்பா, செபெ
த்தென்றசேர்வைக்காரரின் தலைவன். இ
வன் எண்ணூறுபேர்களின்மேல் விழுந்
து அவர்களை ஒருமிக்க வெட்டிப்போ
ட்ட அதீனோவஸ்னி ஊரானவன். —
இவனுக்கு இரண்டாவது அகோயி கு 9
மாராகிய தோதோகிவின் மகன் எலெ
யாசாரென்றவன். இவன் பெலிஸ்தர் பு
த்தத்திற்குக் கூடின ஸ்தலத்திலே இஸ்
ரவேல் மனுஷர் ஏறிப்போகையில், தா
ல்தோடே இருந்து, பெலிஸ்தரை நித்
தித்த மூன்று பராக்கிரமக்காரரில் ஒரு
வராய் இருந்தான். — இவன் எழும்பித் 10
தன் கை சலித்துத் தன் கை பட்டயத்
தோடு ஒட்டிக்கொள்ளாமட்டும் பெலி
ஸ்தரை வெட்டினான். அன்றையதினம்
யெகோவா பெரிய இரட்சிப்பை நடப்
பித்தார். சனங் கொள்ளையாடமாத்திரம்
அவனைப் பின் சென்றார்கள். — இவனுக் 11

- கு மூன்றாவது ஆகேயின் குமாரனாகிய சம்மாவென்ற ஆசாரியன். சிறுபயறு நிறைந்த வயல் இருந்த இடத்திலே பெவிஸ்தர் ஏராளமாய்க் கூடிச் சனம் பெவி
- 12 ல்தரைக் கண்டு ஓடுகிற போது,—இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றிப் பெவிஸ்தரை மடங்கடித்துப் போட்டான். அதனால் யெகோவா பெரிய இரட்சிப்பை நடப்பித்தார்.—முப்பது தலைவருக்குள்ளே இந்த மூன்றுபேரும் இறங்கப்போய், அறுப்பு நாளிலே அதுல்லாத் கெயிலே தாலீதண்டைக்கு வந்திருந்தார்கள். பெவிஸ்தரின் தண்டு இரப்பாயிம் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினபோதோ,
- 14 —தாலீது அரணை ஒரு இடத்தில் இருந்தான். ஆனாலும் பெதலகேயிலே அப்போது பெவிஸ்தரின் தாணயம் இருந்தது.—தாலீது ஆசைப்பட்டிப் பெதலகேயின் ஒலிமுக வாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரிலே கொஞ்சம் ஏன் தாகத்திற்குக் கொண்டுவருபவன் யார் என்று
- 16 ன்.—அப்போது இந்த மூன்று பராட்ட

நாச சாமுவேல் உ. புஸ்தகம்.

மக்காரர் பெலிஸ்தரின் பாளயத்திலே வ
லுமைபாய்ப் புகுந்துபோய்ப் பெதல்
கேமின் ஒலிமுக வாசலில் இருக்கிற கிண
ற்றிலே தண்ணீர் மொண்டு தாவீதண்டை
க்குச் சமந்துகொண்டுவந்தார்கள். ஆ
னாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லா
மல், அதை யெகோவாவுக்கென்று ஊந்
றிப்போட்டு, —யெகோவாவே! தங்களு
க்குப் பிராண யோக்கியத்தோடு போய்
வந்த அந்த மனுஷரின் இரத்தத்தைக்
குடிக்கும் இந்தச் செயல் எனக்குத் தூ
ரமாய் இருப்பதாகவென்று சொல்லி, அ
தைக் குடிக்க மனதில்லாதிருந்தான். இ
ப்படி இந்த மூன்று பராக்கிரமக்கார
ர் செய்தார்கள். —யோவாபின் சகோத
ரனுள் சேருபாலின் சூமாரனுமான அ
பிசாய் என்கிறவன் அந்த மூன்று பேரி
ற் பிரதானமானவன். அவன் தன் ஈட்
டியை ஒங்கி முந்நூறு பேரை மடங்கடி
த்ததினால், இந்த மூன்று பேரிலும் பே
ர் பெற்றவனானான். — இந்த மூன்று பேர்
ளில் அவன் சமர்த்தராய் இருந்ததினால்
அல்லோ அயர்களில் தலைவனானான்! ஆனால்

- லும் அந்த முந்தின மூன்று பேருக்கு
 20 அவன் சரியானவன் அல்ல.-நல்ல சேவக
 னான யோய்தாவின் குமாரனுங் கப்பெ
 யெல் ஊராணுமாகிய பெரையாவுஞ் செ
 ய்கைகளாற் பெரியவராய் இருந்தான்.
 அவன் மோவாப் தேசத்தினுடைய இர
 ண்டி வலுமையான சிங்கங்களைக்கொன்
 றதுமல்லாமல், அவன் இறங்கிப்போய்
 உறைந்த மழையின் நாளில் ஒரு சிங்கத்
 தை ஒரு கெபிக்குள்ளே கொண்டுபோ
 21 ட்டான்.—அவன் பயங்கர ரூபான ஒரு
 எகிப்த்திய மனுஷியைப் கொண்டுபோ
 ட்டான். அந்த எகிப்த்தியன் கையில்
 ஒரு இட்டி இருக்க, இவன் ஒரு தடி
 யைப் பிடித்து அவனண்டைக்கு இற
 ங்கிப்போய், அந்த இட்டியை எகிப்தீ
 தியன் கையிலே பறித்து அவனை அ
 22 வன் இட்டியினாலே கொன்றான்.—இ
 வைகளை யோய்தாவின் குமாரனாகிய
 பெரையா செய்தபடியினாலே, மூன்று
 பராக்கிரமக்காரருக்குள்ளே பேர் பெ
 23 ற்வராய் இருந்தான்.—மற்ற முப்பது
 பேரைப் பார்க்கிலும் அவன் பிரபலிய

நாளை சாமுவேல் உ. புஸ்தகம்.

மானவன். ஆளுலும் அந்த முந்தின மூன்
று பேருக்கு அவன் சரியானவன் அல்ல. அ
வனைத் தவீது தன் அரண் மனைச்சேர்
வைக்காராக வைத்துக்கொண்டான்.—
யோவாபின் தம்பியாகிய ஆசகேல் மற் 24
ற முப்பது பேருக்கடுத்தவன். அவர்கள்
யாரெனில், நோதோவின் குமாரனாகிய
பெதலகேம் ஊரான எல்க்கானன்.—
ஆரோதியான சம்மா, ஆரோதியான 25
எல்க்கா,—பலத்தியான ஏலெஸ், இக் 26
கெசின் குமாரனாகிய இராபென்ற தேக்
கோபியன்,— ஆனதொத்தியான அபியே 27
சர், ஊசாத்தியான மெபுன்ராய்,—அ 28
கோகியான சல்மோன், நேத்தோபா
த்தியான மகராபி,—பானாவின் குமார 29
னாகிய ஏலெப்பென்ற நெத்தோபாத்திய
ன் பெஸ்யமின் புத்திரரின் கீபெயா ஊ
ரானாகிய ரிபாயின் குமாரன் இத்தாயி,—
பிரத்தோனியான பெராயா, காகாஸ் 30
மலையாறுகளின் சீமையான ஈத்தாயி,—
அறபாத்தியான அபி அல்போன், பறு 31
ம்மியான அஸ்மாபேத்,— சால்போனி 32
யான எல்யாபா, யாசேனின் குமாரரில்

33 யோனத்தான் என்றவன்,—ஆராரியனான
 சம்மா, சாராரின் குமாரனாகிய அகியாம்
 34 என்ற ஆராரியன்,—மாகாத்தியனின் கு
 மாரனாகிய அகஸ்பாயிம் மகன் எலிப்
 பெலெத், கீலோனியனாகிய அகித்தோப்
 பெலின் குமாரனாகிய எலியாம் என்றவ
 35 ன்,—கற்மேலியனான எஸ்ரூயி, அரபியனா
 36 னபாராயி,—சோபா ஊரானாகிய நாத்
 தானின் குமாரன் இகால், காதியனான பா
 37 னி,—அம்மோனியனான சேலேக், சேரு
 யரவின் குமாரனாகிய யோவாபின் ஆயுத
 ங்களைப் பிடிக்கிற பேரோத்தியனான, நக்
 38 ராய்,—இத்தேரியனான ஈரா, இத்தேரிய
 39 னான காரேப்,—ஏத்தியனான உரியாவுந்
 தானே. இவர்கள் எல்லாரும் முப்பத்தே
 மூபேர்.

உச. அதிகாரம்.

சனத்தின் இலக்கத்தைப் பார்க்கச் சொன்ன தா
 வீதின் பெருமைக்கு ஆக்கினயாக வந்த பெரு
 வாரிக்காய்ச்சலின் செய்தி.

1 யெகோவாவுடைய கோபந் திரும்ப
 இஸ்ரவேலின் மேல் மூண்டு, நீ போய்,

காள் சாமுவேல் உ. புல்தகம்.

இஸ்ரவேலில் யூதாவென்றவர்களின் இலக்கத்தைப் பாரொன்று அவர்களுக்குச் சேதமாகச் சொல்லுகிறதற்குத் தாவீதை எவி விட்டது.—அப்படியே இராசா த 2
ண்டோடிருக்கிற சேரூபதியான யோவாபுடனே, சனத்தின் இலக்கத்தை நான் அறியும்படிக்கு நீ தாண்டுவக்கிப், பேர்சேபாமட்டுமுள்ள இஸ்ரவேல் கோத்திரங்கள் எல்லாஞ் சுற்றித் திரிந்து, சனத்தை இலக்கம் பாருங்கனென்றான்.—அப்போ 3
து யோவாப் இராசாவுடனே, இராசாவாகிய என் ஆண்டவனுடைய கண்கள் பார்க்கத்தக்கதாக உம்முடைய தேவனாகிய பெகோவா சனம் இப்போதிருக்கிறதைப் பார்க்க அதை நூறத்தனையாய் வர்த்திக்கப் பண்ணுவாராக. ஆனாலும் இராசாவாகிய என் ஆண்டவன் இந்தக் காரியத்தின் பரிவே விருப்பம் வைப்பதென்னவென்றான்.—ஆனாலும் யோவாபும் 4
இராணுவத்தலைவருஞ் சொன்ன வார்த்தை செல்லாதபடிக்கு இராசாவின் வார்த்தை பலத்தது. அப்படியே இஸ்ரவேலாகிய சனத்தை இலக்கம்பார்க்க யோ

வாபும் இராணுவத்தலைவரும் இராசாவை
 5 விட்டுப் புறப்பட்டுப் போய்,— யோர்
 தாணக் கடந்து, காத்துடைய ஆறுகள்
 நடுவே இருக்கிற பட்டணத்திற்கு வலது
 புறமான ஆசோவேரிலும் யாசேரண்
 6 டையிலும் பாளயமிறங்கி,—அங்கே இரு
 ந்து கீலையாத்திற்கும் ஒத்தி என்ற ப
 ள்ளச் சீமைக்கும் வந்து, அங்கே இருந்
 து தாண்டாணுக்குச் 'சீதேனின் சுற்று
 7 ப்புறங்களுக்கும் வந்து,— பிறகு தீறு
 வென்ற கோட்டைக்கும் எவியர் காண
 னியருடைய சகல பட்டணங்களுக்கும்
 வந்து, அங்கே இருந்து யூதாவின் தென்
 புறமான பேர்சேபாவுக்குப் புறப்பட்
 8 டி,—இப்படியே தேசத்தில் எல்லாஞ் ச
 ற்றித்திரிந்து ஒன்பது மாதமும் இருப
 து நாளுமான பிறகு எருசலேமுக்கு வ
 9 ற்தார்கள்.—யோவாப் சனத்தை இலக்கம்
 பார்த்த தொகையை இராசாவுக்குக் கொ
 டித்தான். இஸ்ரவேலிலே பட்டயம் உ
 ருவத்தக்க சேவக மனுஷர் எண்ணூறாயி
 ரம் பேர் இருந்தார்கள். யூத மனுஷர் ஐ
 ந்நூறாயிரம் பேருமாய் இருந்தார்கள்.—

நாஅய் சாமுவேல் உ. புத்தகம்.

ஆளுஞ் சனத்தை இப்படி எண்ணின 10
பிறகு இராசாவின் இருதயம் அவனைக் கு
த்திற்று. அப்போது தாவீதுயெகோவா
வை நோக்கி, நான் இப்படிச் செய்ததி
னால் மகா பெரிய பாவஞ் செய்தேன்.
இப்போதும் ஆண்டவரே! உமதடியா
னின் அக்கிரமத்தை நீக்கிப் போடுமே
ன்! ஏனென்றால் வெகு பயித்தியமாகச்
செய்தேனென்றான்.— தாவீது காலமே 11
எழுந்திருந்த போது, தாவீதின் ஞானதி
ஷ்டி புருஷானுகிய காத்தென்ற தீர்க்கதரி
சிக்கு யெகோவாவுடைய வார்த்தை உண்
டாய்ச் சொன்னதாவது,— நீ போய்த் 12
தாவீதுடனே, மூன்று காரியங்களை நாம்
உனக்கு முன்பாக வைக்கிறோம். அவை
களில் நாம் உனக்குச் செய்யப் போகிற
ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்ளெண்
று யெகோவா உரைக்கிறாரென்று சொ
ல்வென்றார்.— அப்படியே காத்தாவீத 13
ண்டைக்கு வந்து அவனுக்கு அறிவித்து
ச் சொன்னதாவது, உம்முடைய தேசத்
திலே ஏழு வருஷம் பஞ்சம் உமக்கு உவ
வேண்டிமோ! அல்லவென்று மூன்று

மாதம் உம்முடைய சத்தருக்கள் உம்மைத் தொடர நீர் அவர்களுக்கு முன்பாக ஒடிப்போக வேண்டுமோ? அல்லவென்று உம்முடைய தேசத்திலே மூன்று நாட் பெருவாரிக்காய்ச்சல் உண்டாயிருக்க வேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறு செய்தி கொண்டுபோக வேண்டும் என்கிறதை நீர் யோசித்துப் பாருமென்றான்.-

- 14 அப்போது தரவீது காத்துடனே, வெகு ஓடுக்கண் அடைந்திருக்கிறேன். இப்போது நாம் யெகோவாவுடைய கையிலே விழுவோமாக. ஏனெனில் அவருடைய இரக்கங்கள் பெரிதாய் இருக்கின்றது. மனுஷர் கையிலே விழாதிருப்பேகை
- 15 வென்றான்.- அப்போது யெகோவா இஸ்ரவேலிலே அன்று காலமே துவக்கி, மறுநாளின் அந்த வேளை மட்டும் இருக்கும் பெருவாரிக்காய்ச்சலை வரப் பண்ணினார். அதிலுத்தான் முதற்கொண்டு, பேர்சேபா மட்டுமுள்ள சனத்தில் எழுபதிலாயிரம் பேர் சென்றுபோனார்கள்.
- 16 தேவ தூதன் ஒருசலேமை அழிக்க

காஅஉ சாமுவேல் உ. புஸ்தகம்.

த் தன் கையை அதின்மேலே நீட்டின
போதோ யெகோவா அந்தத் தீங்குக்கு
மனஸ்தாபப்பட்டுச் சனத்தை அழிக்கி
ற தூதனுடனே, போதும். இப்போது
உன் கையை நிறுத்தென்றார். அப்போ
து யெகோவாவுடைய தூதன் ஏபுசியனா
கிய அஹ்வீலாவின் போரடிக்கிற களத்தி
ற்கு நேரே இருந்தான்.—சனத்தை உபா 17
திக்கிற தூதனைத் தாலீது காண்கிற போ
து, அவன் யெகோவாவை நோக்கி வி
ண்ணப்பம்பண்ணி இதோ, நான்தான்
பாவஞ்செய்தேன்? நான்தான் அக்கிரம
ம் பண்ணினேன்! இந்த ஆடுகள் செய்த
தென்ன? உம்முடைய கை எனக்கும் எ
ன் தகப்பல் வீட்டுக்கும் விரோதமாய்
இருக்கட்டு மேனென்றான்.—அன்றையி 18
த்தினங் காத் தாலீதண்டைக்கு வந்து
அவனுடனே, நீர் ஏறிப்போய், ஏபுசிய
னாகிய அஹ்வீலாவின் களத்திலே யெகோ
வாவுக்கு ஒரு பவிடீடத்தை ஸ்தாபியு
மென்றான்.—காத்துடைய வார்த்தையி 19
ன்படியே தாலீது யெகோவா கற்பித்
க பிரகாரமாக ஏறிப்போனான்.—அந் 2

வினா கண்ணெடுத்தது, இராசாவும் அவனுடைய உடம்புக்காரரும் தன்னண்டைக்கு வருகிறதைக் கண்ட போது, அந்வினா புறப்பட்டித் தரை மட்டுங் குனிந்து இராசாவை வணங்கி, - இராசாவாகிய என் ஆண்டவன் தமதடியானண்டைக்கு வருகிற காரியம் என்னவென்றதற்குத் தாலீதென்றவன் வாதை சனத்தை விட்டுநிறுத்தப்பட யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும் படிக்கு, இந்தக் களத்தை உன் கையிலே கொள்ள வந்தேனென்றான்.

22 - அந்வினா தாலீதுடனே, இராசாவாகிய என் ஆண்டவன் அதை வாங்கிக்கொண்டு தம்முடைய பார்வைக்கு நலமானபடி பலியிடுவாராக. இதோ பலிக்கு மாடுகளும், விறகுகளும், போரடிக்கிற உருளைகளும், மாடுகளின் நுகத்தடிகளும் இங்கே

23 இருக்கின்றனவென்று சொல்லி, - அது எல்லாவற்றையும் இராசாவாய் இருந்த அந்வினா, இராசாவுக்குக்கொடுத்தது, அந்வினா இராசாவுடனே, உம்முடைய தேவனாகிய யெகோவா உம்முடைய மேலே

24 பிரியமாவதாகவென்றான். - ஆனாலும் இ

நாரச சாமுவேல் உ. புஸ்தகம்.

ராசா அறிவினாவுடனே, அப்படி அல்ல
நான் இலவிசமாய் வாங்கி என் தேவனாகி
ய யெகோவாவுக்குச் சருவாங்கத் தகனங்
களைப் பலியிடாமல், அதை உன் கையி
லே விலக்கிரயமாய் வாங்கவேவாங்குவே
னென்று சொல்லித், தாலீது அந்தக் க
ளத்தையும், மாடுகளையும் ஐம்பது சே
க்கல் நிறை வெள்ளிக்குக் கொண்டான். -
அங்கேதானே தாலீது யெகோவாவுக்கு 25
ஒரு பலிபீடத்தைக் கட்டுவித்துச் சருவா
ங்கத் தகனங்களையுஞ், சமாதான பலிக
ளையுஞ் செலுத்தினான். அப்போது யெ
கோவா தேசத்திற்கு ஒப்புரவாக்கப்பட்
டார். இஸ்ரவேலின்மேல் இருந்த அந்த
வாதை நிறுத்தப்பட்டது.

சாமுவேல் இரண்டாம் புஸ்தகம்

முடிந்தது.